

சுந்க திலக்தீய
தினதவித் திரட்டு

கழக வெளியீடு : உதுக்

சங்க இலக்கிய
இன்குவித் தீர்ட்டு
[முதற் பாகம்]



வினா நோக்கு கோர்மா

கழகத் தமிழ்ப் புலவராயிருந்த
திரு தி. ச. பாலசுந்தரம் பிள்ளையவர்கள்
(இவற்றைக்கூறு) எழுதிய
விளக்கவுரையுடன்



திருநேல்வேலித் தேன்னிந்திய
சைவசித்தாந்த ஞாற்பதிப்புக் கழகம், லிமிடெட்.,
திருநேல்வேலி-6 சேண்டை-1

1963

பாந்தாம் (தெவநாடு) (1901)

(C) THE SOUTH INDIA SAIVA SIDDHANTA WORKS
PUBLISHING 'SOCIETY, ' TINNEVELLY, ' LTD.,

Ed 1 August, 1940

Reprints:

March, 1945; July, 1950; Sep. 1963

O31,IAx

K3.1

SANKA ILAKKIYA INKAVI THIRATTU

Paari Achakam, Madras-1.

பதிப்புரை

தமிழ் மொழி, தமிழ்க் கொள்கை, தமிழ் நாகரிகம், தமிழ் நாடு, தமிழ் மன்பதை என்பவை நெடுங்காலமாக இந்நிலவுலகத் தில் சிலை பெற்றிருப்பவை. இவை, ஒரு பெருத்த ஆலமரத்தின் அடிமரம் போலப் பலப் பல விழுதுகளுடன் பரந்தகள்று ஆழ மாய் வளிவாய் வேறூன்றி நிற்க, ஏனைய நாகரிகங்கள் மன்பதைகள் முதலியன் அதன் கிளைகளும் கொம்புகளும் வளார்களுமாய் உலகத்தின் நாலா பக்கங்களிலும் பரம்பித் தழைத்து வளர்ந்தோடி பிருக்கின்றன என்பது வரலாற்றுசிரியர்கள் கருத்து. இன்றும், இவை, உலக மக்கட்டு உயர்ந்த நாகரிகம் வழங்கிக்கொண்டிருக்கின்றன என்பதற்குச் சிறந்த செந்தமிழ்ப் பொன்மொழிகளான நிருக்குறைஞர் கொஸ்காப்பியுமே தக்க சான்றுகளாகுமென்றும் அறிஞர்கள் கருதுகின்றார்கள்.

இங்குள்ள உலகம் உய்ய இருபெருங் தமிழ் முன் நூல்களைத் தமிழகம் முதன் முதலாக வழங்க வேண்டுமானால், அதற்குத் தமிழ் நாகரிகம் எவ்வளவு பதமான செவ்வியடையதாதல் வேண்டும். தமிழகத்துக்கு அச் செவ்வி எங்களாம் அமைந்தது? ஒருங்கள் இருநாளில் அமைவதாமோ அது! தொல்காப்பியர் காலத்துக்கும் முன்னால், ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக, உலக வழக்கு நூல்வழக்கு என்னும் இருவகை வழக்குகளையுங் தழுவி, வளர்ந்து வளர்ந்து சிறந்தோங்கிய புலனெறி வழக்குகள் பல வற்றாலுமின்றே. அச் செவ்வி பண்பட்டு உருவாகியது! அப்பண்பட்ட புலனெறி வழக்குகளை, மணிகளில் ஒனிபோல, அக்காலங்களில் ஏற்று விளங்கியிருந்தவை யாவை? அவையே, சங்க இலக்கியங்கள் என்பன.

இங்கே ‘சங்க இலக்கியங்கள்’ என்பவை தலைச் சங்க காலத் துக்கும் முன்னிருந்து தோன்றிவந்த எல்லாத் தீந்தமிழ் நூல்களையும் ஒருங்கு இணைத்தனவேயாம். அத்தகைய மாபெருங் தமிழ் நூற்கடல்கள் அரிதின் சன்ற மாமணிகளே முற்காட்டிய திருக்குதனும் தொல்காப்பியமுமாகும். பரந்து பட்ட அந் நூற்கடல்கள் இல்லையாயின், தமிழ் நாகரிகமென்பதுதான் ஏது! இப்போது கிடைத்திருக்கும் கடைச்சங்க நூல்களான பத்துப்பாட்டு எட்டுநோகை முதலாயின், இன்று அந் நூற்கடலுக்கு அடையாளமாய் நம்பால் உள்ளன. இவையே, இப்போது ‘சங்க இலக்கியங்கள்’ என்று சொல்லி மகிழ்த்தக்கனவாய் சிலைபெற்றிருக்கின்றன.

எனவே, இக் கடைச்சங்க இலக்கியங்கள், இங்களாம் பல ஸாயிரம் பல்லாயிரம் ஆண்டுகளாகத் தொடர்புபட்டு அவ்வப-

போதும் பண்பட்டுப் பண்பட்டுச்செல்வியுற்று வந்துயர்ந்த புல னெறி வழக்கமும் நாகரிகமும் ஒருங்கு பொதிந்து ஸ்ரிப்பனவா யிருத்தவின், இவை இன்று தமிழர் வாழ்வுக் களஞ்சியமாய் விளங்கா ஸ்ரிகின்றன! செல்வியமைந்த வாழ்வின் குறிப்புக்களை விரும்புவோரைவரும், இச் சங்க இலக்கியங்களின் துணை பெற வேண்டுவது கட்டாயமாகும். அப்போதுதான், திருக்குறளும் தொல்காப்பியமும்போல் இன்னும் பல தெய்வத் திருநூல்களுக் தோன்றுவதற்குக் காரணமான உயர்ந்த வாழ்க்கைச் செவ்வியை இங்காடு மீண்டும் அடைதல் இயலும். நாட்டில் ஒருவரிருவர் அடைத்திருப்பதுமட்டும் போதாது. நாடெங்கும் வாழ்வு பெருகி ஸ்ரிகும்போதுதான், அருங்செயல்கள் தோன்றுதற்குரிய செல்வி சிலரிடம் முதிர்ச்சி பெறுதல் கூடும்.

சங்க இலக்கியங்கள், தூய சாஸ்திரங்களின் திருவள்ளப் பிழிவுகளாகும். அவை வாழ்வின் ஊற்றுக்கள்; வைப்பின் சிதியங்கள்; மிக்க பெருந்தன்மை வாய்ந்தவை; வஞ்சியாமலும் அஞ்சாமலும் அறமே உரைப்பவை. பொய்ம்மை நுவன்றால், வழிவழியாகப் பின்வரும் மக்கட்கு அதனால் நெடுக வாழ்க்கை நலம் கெடும் என்று கருதித், தம் பொறுப்புணர்ந்து எந்திலையி லும் மெய்ம்மையே நுவலும் கடப்பாடுடையவை. மேலும், கருத்துக் களையே முதன்மையாகக் கொண்டு, அக் கருத்துங்களுக்கேற்ப அமையும் பொருந்திய சொற்களையே சொற்சுவை யுள்ளனவாக அவை கருதுகின்றன. கருத்து நுணுக்கங்களுக்குச் சங்க இலக்கியங்களையே கொள்கலம் என்னலாம். ‘தமிழ்க் கடல்’ என்று சொன்னால், அவற்றிற்கு அது தகும். எத்தகைய மெய்யுணர்வுக் கருத்துங்களும் (Philosophical) சங்க இலக்கியங்களில் இடம் பெற்றிருக்கின்றன. வாழ்வின் பலவேறு கிளைகட்கும் இங்கானம் அவை உயிர்ப்புத் தருவனவாயிருக்கின்றன. இங் நாகரிகச் செவ்வியினால், தமிழ்மொழி பெற்ற அழகுகள் அளவில்லாதனவாகும். சுருங்கச் சொன்னால், மக்கள் மக்களாக வாழ்வதற்குத் தமிழ் மொழியிலுள்ள சங்க இலங்கியங்களின் துணை மிகவும் இன்றிமையாததென்று திட்டமாய்க் கூறலாம்.

இவ்வளவு அருமையாகச், செவ்வியமைந்து விளங்கிய புல னெறி வழக்கும் நாகரிகமும், சிலப்பதிகார காஷ்துங்குப் பின். அயலவர் சேர்க்கை, சமயச்சரவு, காட்டுக் குழப்பம், வெளியார் படையெடுப்பு முதலிய பல காரணங்களால் ஒரளவு சிலைமாறி நின்றன. அதனால், தமிழ்மொழியின் நிலைமையும் சிறிது வேறு படத் துவங்கிறது. துவங்கவே, ‘சங்கத் தமிழ்’ என்பது எளிதில் விளங்காததோர் அருந்தமிழ் எனவுங் கருத கேர்ந்தது. இதனால், அதன் பயிற்சியும் இடையே அருகியது.

நல்ல காலமாகச் சென்ற நூற்றுண்டிலிருந்து சங்கத் தமிழ் சிறிது சிறிதாக விளக்கமுற்று வருகின்றது. ஏறக்குறைய ஆயிரத் தெண்ணாறு ஆண்டுகளாக அயலவர் புதையிருளில் ஒளி மழுங்கி சின்ற சங்கத் தமிழ், இதுகாறும் உயிர்ப்போடிருந்து, இப்போது அவ்விருளை இடையறுத்துக்கொண்டு ஒளி விளங்கி யெழுகின்ற தென்றால், அதற்கு எவ்வளவு உயிர்ப்பாற்றல் இருக்கவேண்டும்! அத்தகைய என்றுமள தென்றமிழத் தமிழ்மக்கள் இனி நன்கு பயின்று கொண்டு. தமக்கு இயல்பான மூன் மாட்சிமைகளை அடைதல் இன்றியமையாததன்றே? இந்த நேரம் பொன் போன்ற நேரம்; தமிழர்கள் வீறியெழுவேண்டிய காலம் இது. மேலும், இப்போது, சங்க இலக்கியங்கள் கற்றற்கு வரய்ப்பு கரும் இருக்கின்றன.

ஆயினும், சங்க இலக்கியங்களின் மாட்சிமையும் சுவையும் பலருக்கும் விளக்கமாகத் தெரிவதற்கேற்ற வாயில்கள், இன்னும் பலப்பல தமிழகத்தில் அமைதல்வேண்டும்.

ஆகவே, அவ் விலக்கியங்களிலிருந்து ஒரு நூறு பாட்டுகள் இப்போது தீரட்டியெடுத்துச், சிறிது கற்றிரும் பொதுவாக அவற்றின் அருமை பெருமைகளை எளிதில் தெரிக்குத்தகாள்ளும் வகையில் தெளிவான விளக்கங்கள் எழுதிச், சங்க இலக்கிய இல்லைத் திட்டு என்னும் பெயருடன் ஒரு தீரட்டு நூல் வெளியிடுவது, அவ் வாயில்களுள் ஒன்றுய் உதவும் எனக் கருதி, இதனை வெளியிடுகின்றோம்.

இதில் ஒவ்வொரு செய்யுளின் தலைப்பிலும் அச் செய்யுளைப் பற்றிய கருத்து விளக்கம் சுருக்கமாக எழுதிச் சேர்க்கப்பட்டிருக்கிறது.

தெரிந்தெடுத்த இன்கவிகளைத் தீரு. நாவீர் ந. யு. வேங்கட காமி நட்டாரவர்கள் பார்வையிட்டு ஒழுங்கு செய்து உதவினார்கள். அவர்கள் செய்த காலத்துதலிக்குக் கழகம் பெரிதுங் கடமைப் பட்டிருக்கின்றது.

விளக்கங்கள், கழகத் தமிழ்ப்புலவர் தீரு. இவழுகள் எழுதியவை.

அன்பர்கள் இந் நூலில் தமிழகமெங்கும் பெருவாரியாகப் பரவுக் கொண்டு, தமிழ் நாகரிகச் செவ்வியை மேலும் மேலும் விளங்கச் செய்ய வேண்டுமென்று பெரிதும் விரும்புகிறோம்.

சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தார்.

பொருள்க்கம்

		பக்கம்
1.	இயற்கை நிலை	
க.	இறைவன் இயல்பும் ஆடசியும்	...
உ.	பழவினைவழியே பொருள்சேரும்	...
ந.	மாலைக்கால அழகு	...
ச.	புறங்கழிச்சிக்கு ஏற்ற உள் உணர்ச்சி	...
2.	ஆடவர் இயல்பு	
க.	ஆடவர்க்கு ஆற்றல் அருளும் அன்பும்	...
உ.	ஆடவர்க்கும் மகளிர்க்கும் உயிர்போல்வன	...
ந.	அண்டினரை ஆதரிப்பது ஆடவர்க்கு <i>இன்றியமையாதது</i>	...
ச.	செயல் திறமை	...
3.	மகளிர் இயல்பு	
க.	பெண்கள் பிறந்த இடத்திற்கு உரியவராகார்	கஞ்
உ.	சொல்வளமை	கச்
ந.	திறமையான பேச்சு	கக்
ச.	குறிப்பாகச் சொல்லும் ஆற்றல்	உக்
நு.	குழ்ச்சித் திறன்	உஞ்
4.	இல்லறம்	
க.	இல்லற இன்பம்	உஞ்
உ.	இல்லற மாதரின் கடமை	உன்
ந.	திருமணத்தின் பயன் இல்லறவொழுக்கம்	உஷ்
ச.	பெண்ணின் இல்லாழ்வு	உஞ்
நு.	கணவனும் குழந்தையும்	உஞ்
கூ.	மக்கட்பேறு	உஞ்
5.	அரசியல்பு	
க.	பிறர்க்கென வாழ்தல்	உன்
உ.	கொடையும் வீரமூம்	உஞ்
ந.	அரசனுக்கு இருக்கவேண்டிய மாடசிமை யான இயல்புகள்	உஞ்
ச.	அரசனுக்கு அறமே முதன்மை; படை முதன்மையன்று	உஞ்
நு.	கல்வி கற்றலைப்பற்றி ஒர் அரசன் சொல்லும் சொல் சகை	உஞ்
கூ.	அரசன் வரிப்பொருள் வாங்கும் முறை	உஞ்
உ.	நாட்டின் நல்வாழ்வுக்கு ஆடசித் திறனேன் காரணம் இல்	உஞ்
ந.	ஆண்மையும் தண்மையும்	உஞ்

க.	சான்றுண்மை	பக்கம்
க.	பற்றற்ற வழிபாடு	... இகை
உ.	முனிவரர் மாட்சி	... இகை
ந.	அந்தனர் இயல்பு	... கூத
ச.	அவ்பினால் உள்ளம் ஆழங்குது ஆற்றல் பெறுதல்	கூதா
ஞ.	கடமை இள்ளாஸீப் பாராது	கூன
கூ.	அறவுணர்வு எல்லா நலனுங் தரும்	கூகை
எ.	குணங்களின் கருத்து வரையறை	எ0
அ.	பயன்கருதாத உதவி உயிராற்றலை மிகுக்கும்	எ2
கூ.	புலவர் சிலரிடம் செல்வம் தங்காமைக்குஒரு காரணம்என்க	
க0.	அன்பின் இயற்கை	என
கக.	உலகம் இருக்கிறதா இல்லையா என்பதற்கு விடை	கை
க2.	உள்ளத்தின் உரம்	அ2
கந.	சான்றுண்மையின் ஆற்றல்	அகை
கச.	ஏதானும் நல்லது செய்யவே வேண்டும்	அசை
கஞ.	நயமான பேச்சு	கூர

7. வீரம்

க.	சான்றேர் பாராட்டின் முதன்மை	... கூச
உ.	சுகையும் வீரமும்	... கூன
ந.	வீரமும் இரக்கமும்	... கா00
ச.	இரக்கவுணர்வு தகுதியறந்துகொண்டிராது	கடந
ஞ.	மகளிர் வீரம்	காஞ,கான,காஶ,ககக
கூ.	மறவர் குடியில் வந்த ஒரு வீரத்தாயின் சொல்	ககஉ

8. காதல்

க.	காதலின் துணிவு	... கக்கை
உ.	நட்பின் அகலமும் உயர்வும் ஆழமும்	... ககஞ
ந.	நெஞ்சக்கலப்பு இத்தகையதென்பது	... கக்கை
ச.	இருபோராண்மை	... ககா
ஞ.	அன்பின் வேட்கை	... கட0
கூ.	காமவுணர்வின் தன்மை	... கடக
எ.	காமம் மாட்சிமைப்படும் வகை	... கட2
அ.	காமவுணர்வின் தன்மை	... கடச
கூ.	காதலின்வழியே மனவொருமை நிகழும்	... கடஞ
க0.	காதலின் வலிமை	... கடகை
கக.	கற்பு காதலின் வழியது	... கடங
க2.	காதலாற் பிணிப்புண்ட உள்ளத்தின் இயல்பு...	கடகை
கந.	கணவன் நட்புக் கடலினும் பெரிது	கநகை
கச.	அன்புடையார் பிரிதலின் துன்பம்	கநகை
கஞ.	காதலிப்பது குணத்தையே	கநகை

பொருளாடக்கம்

பக்கம்

கச.	அன்பின் வெளிப்பாடு	... கந்தக
கள.	காதலின் இயற்கை	... கந்தசு
கஅ.	காதலன் துன்பத்தில் காதலியும் பங்குகொள்ளல்	கசங்
கக.	உயிர் ஒன்று உடல் இரண்டு	... கசபு
உ.0.	காதலன் பிணிப்பு	... கசரு
உக.	நன்மையே வெல்லும்	... கசன்
உ.ஏ.	'களவு' என்பதன் கருத்து	... கசசு
9.	வாழக்கை முறை	
க.	உழவரும் வணிகரும்	... கந்தங்
உ.	காமம் குறையிலும் காதல் குறையாது	... கந்தங்
ந.	ஆனும் பெண் நூம்	... கந்தசு
ச.	காதலும் சதலும்	... கந்தக
ஞ.	முயற்சியும் வேண்டும்	... கந்தங்
கு.	மழையின் ஆதரவு	... கந்தக
எ.	நீர்க்குமிழிபோன்றது இளமை நலம்	... கசக
ஏ.	அருளும் அன்பும் அறனும்	... கசகு
க.	துணையோடுகூடிய வாழக்கையே வாழக்கை	... ககசு
க.ஏ.	விரும்பிய இணக்கமே திருமணத்துக்கு முதன்மை ககஞ்	
கக.	பெருந்தன்மை இன்னதென்பது	... ககன்
க.உ.	இன்பம் விளையும் இடம்	... தனங்
கந.	அன்பினிடையிலுங் கடமை முனைப்பு	... களங்
கச.	நட்பு இன்னதன்மையில் இருக்கவேண்டுமென்பது தனசு	
கஞ்.	செல்வரும் கல்வியரளரும் நடந்து கொள்ளவேண்டிய முறை	... களங்
கக.	நல்வாழ்வு	... கங்க
கள.	செல்வத்தின் பயன்	... கங்கு
கஅ.	உலகப் போக்கின் இயல்பு	... கங்கு
கக.	எதனி வூம் இலைமை காணல்	... கங்கு
உ.0.	இன்னுசெய்யாமை	... ககங்
உக.	சதலீன் முறைமை	... ககங்
உ.ஏ.	சதலும் ஏற்றலும்	... ககங்
உந.	கற்புள்ளத்துக்குத் தீயும் பொய்க்கையும் ஒன்றே	உங்க
உச.	ஆன்பெண் தொடர்பில்லண்டாகும் அன்புள்ளம்	உங்கு
உ.ஞ.	உன்மைக் காதலுக்குச் சாதிவேற்றுமை இல்லை	உங்க
உக.	திருமண நிகழ்ச்சியின் முதன்மை	... உங்கு
10.	அறிவின்பம்	
க.	கருத்துக்கணைப் புலப்படுத்தும் அழகு	... உக்க
உ.	புலவர்களின் புதுமொழி கேட்கும் நாகரிகம்	... உக்கு

சங்க இலக்கிய

இன்கவித் தீரட்டு

(முதற் பாகம்)

1 இயற்கை நிலை

க. இறைவன் இயல்பும் ஆட்சியும்

[இறைவன் இயல்பு மறத்தல் இயலாத சிறப்புடையது. அவன் எங்கும் இருக்கின்றன. எல்லாமாய் இருக்கின்றன. பயன் முகமான ஆற்றலெல்லாம் அவனுடையதே. அருள் குடையாக அறம் அதன் காம்பாக அவன் உலகத்தைக் காந்து வருகின்றன.]

தீயினுள் தெறல்நீ பூவினுள் நாற்றம்
 கல்லினுள் மணியும் சொல்லினுள் வாய்மை
 அறத்தினுள் அன்புச் சமூத்தினுள் மைந்துசீ
 வேதத்து மறைநீ பூதத்து முதலும்
 வெஞ்சுடர் ஒளியும் திங்களுள் அளியும்
 அனைத்தும் அனைத்தினுட் பொருளும் ஆதலீன்
 உறைவும் உறைவதும் இலையே; உண்மையும்
 மறவியில் சிறப்பின் மாயமா ரனையை;
 முதன்முறை இடைமுறை கடைமுறை தொழிலின்
 பிறவாப் பிறப்பிலை பிறப்பித்தோ ரிலையே;
 பறவாப் பூவைப் பூவி ஞேயே;
 அருள்குடையாக அறம்கோ லாக
 இருநிழல் படாமை மூவே மூலகமும்
 ஒருநிழல் லாக்கிய ஏமத்தை மாதோ.

—பரிபாடல், ந : கந—எக-

இறைவனை எங்கெங்கு என்னென்ன தன்மையாகக் காணலாம் என்பது இப்பாட்டில் விளக்கப்படுகின்றது.

“நெருப்பில் வெம்மையும், மலரில் மணமும், கல்வில் மணியாங் தன்மையும், சொல்லில் வாய்மையியல்பும், அறத் தில் அன்பும், வீரத்தில் வன்மையும், வேதத்தில் நுண் பொருளும், வான் முதலான ஜம்பொருள்களுள் வானமும், சூரியனில் ஒளியும், திங்களில் குளிர்ச்சியும் இறைவனுவான்.

“இங்னம் எல்லாப் பொருள்களின் தன்மைகளும் அவனுகவே இருக்கின்றன; அத் தன்மைகளின் உட் பொருளும் அவனுகவே இருக்கின்றன. ஆதலால், தங்கு தல் என்பதும் தங்குமிடம் என்பதும் இன்னவையே என்று திட்டமாக எடுத்தோதுதற்கில்லை. அவன் ஆருக்கும் நிலைமை ஒரு மாயமாகவே இருக்கின்றது; ஆனால், அது மற்றத்தவில்லாத சிறப்புடையதாக இருக்கின்றது; அவன் அத்தகையவன்.

“படைப்பு, அளிப்பு, அழிப்பு என்னும் மூவகைத் தொழிலுட்பட்டு அவன் பிறவாத பிறப்பில்லை; ஆனால், அவனைப் பிறப்பி தோருமில்லை.

“அவனே, காயாம்புவின் நிறத்தைப்போல் கிளங்கிறத் தோனுயிருக்கின்றன.

“அருள் குடையாக அறம் அதன் காம்பாக வேரெருகு குடை நிழலுக்கும் இடமில்லாதபடி மூவேழுலகமும் தன் ஒரு குடை நிழலிலேயே அடக்கிக் காப்பவனுமிருக்கின்றன,” என்பது.

இறைவன் இருப்பும் ஆட்சியும் இங்ஙனமிருக்கின்றன. உயிர்கள் அங்கிலைமைக் கேற்ப, கண்டும் ஏடுபட்டும் விளக்க மடை தல் கட்டமை.

குறிப்பு: தெறல் - வெம்மை. நாற்றம் - மணம். மணி - மணியாங்தன்மை; எல்லாம் குணங்களாக உரைப்பதனால் இதைச் சூழ்ம் மணியாங் தன்மை என்று மணியின் குணமாகவே உரைத்

துக் கொள்ளவேண்டும். வாய்மை - திமையில்லாத தூயதன்மை. மறம் - வீரம். மறை - எளிதிற் புலனுகாத நுண் பொருள்கள். முதல்-ஏனைய பூதங்கள் தோன்றுவதற்குக் காரணமான முதற் பூதப்பொருள். அது, வரனம். வெம் சுடர் - வெப்பமான தீப்பிழும்பு; அது குரியன். அளி - குளிர்ச்சி. அனைத்தும் - மேற்சொன்ன எல்லாப்பொருட்டன்மைகளும். அனைத்தின் உட்பொருள் என்றது, அப்பொருட்டன்மைகட்கெல்லாங் காரணமான இறையியல்பு. பறவாப்பூவைப் பூ - காயாம்பு; இங்கே, அப்பூவின் நிறம். ஏமத்தை - காவலீயுடையை.

2. பழவினைவழியே போருள் சேரும்

[தக்கோரிடத்தில்மட்டும் சேர்வது பொருளின் இயல்பன்று: ஒன்றைன்றால், அது தகுதியறியும் அறிவுடைய பொருளான்று: முன்னை நல்வினையின் ஆற்றலில் அடங்கி அதனையுடையேசுரிடமே அது மேலுமேலுஞ் சென்று சேரும்.]

கிழவர் இன்னேர் என்னது பொருள்தான்
பழவினை மருங்கின் பெயர்பு பெயர்பு உறையும்;
அன்ன பொருள்வயின் பிரிவோய! நின்னின் று
இமைப்புவரை வாழாள் மடவோன்
அமைக்கவின் கொண்ட தோளினை மறந்தே.

- கலீத்தொகை, உக: கா - ५

“செல்வம் தான் சேர்வதற்குரிய நல்லோர் இன்னேரே என்று பாராமல், அவரவர் பழவினையின் சார்பில் மின்னுடும் சென்று தங்கும். பழவினை இருந்தாற் சிறிது முயற்சியின் அளவிலேயே போருள் கிடைக்கும்; அங்கனம் கிடைத்தற்குரிய பொருளின் காரணமாக, நின்னை விட்டுக் கண்ணிமைப் பொழுதளவும் வாழ மாட்டாதவளான இவ விளையோருடைய, மூங்கிலமுகைக் கொண்ட தோளினைகளை மறந்து, சீ பிரிவோயா யிருக்கின்றனே,” என்பது இப் பாட்டின் பொருள்.

‘போருள் கிடைக்கும் நல்வினை இருந்தால் சீ நின்றுள்ளவியை கெட்டு பிரியாமலேயே தேடலாம்; பொருள் சேர்வதனுலேயே நல்லோ ராய்விடுவ தென்பதுமில்லை

என்பது கருத்து. பொருளின் இயல்பு இனைத்தென்பது இதனால் விளக்கமாகின்றது.

குறிப்புரை : கிழவர் - உரியோர் ; நல்லோரிடம். செல்வற் சேர்த்தால் நல்ல துறைகளிற் பயனாகுமாதலின், செல்வம் சேர்தப் பூரியோர் நல்லோர் என்பது பெறப்படும். இன்னோர்-இப்படிப் பட்டவர். பழவினை மருங்கின் - பழவினைச் சார்பில். பெயர்ஸ் பெயர்பு-மீண்டும் மீண்டும். உறையும்-சென்று தங்கும். பொரும் வயின் - பொருளின்பொருட்டு. கின்னின்று - கின்னை விட்டு- இமைப்புவரை - கண்ணிமைப்புப் பொழுதளவும். மடவோள். இனையோள். அமை - மூங்கில். கவின் - அழகு. தோளிக்கை - இசன்டு தோள்கள். ‘அன்ன பொருள்வயின் தோளிக்கை மறந்து பிரிவோட்’ என்று சேர்த்துக்கொள்ளவேண்டும். (2)

ந. மாலைக்கால அடிகு

[மாலைக் காலம் இனிமையும் மென்மையும் உடையது; உயிருள்ள பொருள்களும் உயிரில்லாத பொருள்களும் அக்காலத்திற்பல வகையான வேறுபாடுகளை அடைகின்றன. ஆயினும் பிரிந்த மகனிர்க்கு அதன் இனிமை மிகுதியே துன்பம் விளைக்கின்றது. அவ்வளவு இனிமையானது மாலைக்காலம்.]

அகன்ஞாலம் விளக்குந்தன் பல்கதிர் வாயாகப் பகல்நுங்கி யதுபோலப் படுசுடர் கல்சேர,
 இகல்மிகு நேமியான் நிறம்போல இருள்இவர,
 நிலவுக்காண் பதுபோல அனிமதி ஏர்தரக்
 கண்பாயல் பெற்றபோற் கணைக்கால மலர்கூம்பத்;
 தம்புகழ் கேட்டார்போல் தலைசாய்த்து மரம்துஞ்ச,
 முறுவல்கொள்பவைபோல முகைஅவிழ்புபுதல்நந்தச்
 சிறுவெதிர்க் குழல்போலச் சுரும்புஇமிர்திமெனப்,
 பறவைதம் பார்ப்புள்ளக், கறவைதம் பதிவயின்
 கண்று அமர் விருப்பொடு மன்றுங்கை புகுதர,
 மாவதிசேர, மாலை வாள்கொள்,
 அந்தி அந்தனர் எதிர்கொள அயர்ந்து
 செந்திச் செவ்வழல் தொடங்க வந்ததை,
 வானிமை மகளிர் உயிர்பொதி அவிழ்க்குங்

காலீல யாவு தறியார்,
மாலீல என்மனூர் மயங்கி யோடே.

—கலித்தொகை, ககை

‘பகலவன் தன் கதிர்களாகிய வாயினால், காலீயில், பகற்பொழுதை உமிழ்ந்து இந்த அகன்ற உலகத்தை எல் லார்க்கும் தெரியும்படி விளக்கி வைத்தான். அப் பகற் பொழுதைத் தன் கதிர்களாகிய வாயினால் விழுங்கியது போல, மறைகின்ற ஞாயிறு, இப்போது மாலீலக்காலத்தில், மேற்கு மலையிற் பேர்ய்ச் சேர்கின்றது.

போரில் உள்ளமிகுதி யுடையவனுன் ஆழிப்படையானது நிறம்போல, இருஞ் கருமையாய்ப் படர்கின்றது.

அழகிய திங்கள், தனது நிலவெளியினால், அதனைப் புறங்காண்பதுபோல் அவ்விருளோடு மாறுற்று, வானத் தில் எழுகின்றது.

தம் காதல்கைக் கூடி இன்பமாய் மக்கள் கண்கள் துயில் பெற்றதுபோல், திரண்ட தண்டுகளையுடையனவான தாமரைமலர் முதலியன இதழ்கள் குவிந்திருக்கின்றன.

துமது புகழைத் தமக்கு ஏதிரிலேயே புகழுக்கேட்ட சான்றேர்களைப்போல், நலையைச்சாய்த்து மரங்கள் துயிலுகின்றன.

சிறிந்த மகளிரை இகழ்ந்து நைகப்பவைபோலச் சிறு புதர்கள், மொக்குகள் இதழ் அவிழ்ந்து விளக்குகின்றன.

சிறிய மூக்கிலாலான குழலைப்போல, வண்டுகள், ஒலித்து இம்மென்று பாடுகின்றன.

பறவைகள் தம்முடைய குஞ்சுகளை நினைத்துத் தங்களுக்களைச் சேர்கின்றன.

கறவை ஆக்கள், தாம் தங்கும் ஊர்களில் உள்ள தம் கண்றுகளின்மேல் வைத்த அமர்ந்த விருப்பத்தோடு, தொழுவாகிய மன்றங்களில் விறையப் புகுகின்றன.

மற்ற விலங்குகளும் தாம் தாம் வதியுமிடங்களிற் சேர்கின்றன.

அந்தணர்கள் தம் கடமைகளைச் செய்து அந்திக் காலத்தை எதிர்கொள்ளுகிறார்கள்.

மகளிர், கையில் வைத்திருக்குஞ் சிவந்த ஏரியினுல் அங்கங்கும் செவ்வண்ணமான விளக்குகளை ஏற்றத் தொடங்குகிறார்கள்,

இங்னமெல்லாம் இந்திகழ்ச்சிகள் நடைபெற, மாலீக்காலமானது தனது தன்மை நன்கு விளக்கங் கொள்ளும் படி வந்தது.

அங்கனம் வந்ததை, அறிவு மயங்கியவர்கள், விளக்கம் பொருந்திய இழைகளை யணிந்த மகளிரின் உயிரை அது பொதிந்திருக்கும் உடலினின்றும் பிரிக்கின்ற காலமாவது தெரியாமல், மாலீக்காலம் என்று ஒரு காலமாகச் சொல்லுகிறார்கள்.'

கூற்றுவன் என்று சொல்லவேண்டு மென்பது கருத்து.

தன் தலைவனைப் பிரிந்திருக்குஞ் தலைவி, மாலீப்பொழுது கண்டு ஆற்றூமல், தோழிக்குக் கூறியதாக உள்ளது இப்பாட்டு. மாலீக்கால இயல்புகள் இதன்கண் விளங்கும்.

குறிப்புரை : ஞாலம் - உலகம், நுங்கியதுபோல - வீழ்முங்கியதுபோல, படு-மறைகின்ற; கல்-மலீ; இங்கே, மேற்குமலீ. இகல்-இங்கே, போர். நேமியான்-சக்கரப் படையான்; திருமால். இருளி வர-இருளி வர; இருள்பரவ. நிலவு-திங்களின்-ஒளி; நிலவுக்காண் பதுபோல்-நிலவினாற் புறங்காண்பதுபோல. அஸி - அழகு; ஏர் தா-எழுந்திருக்க. பாயல்-துயில். பெற்றபோல்-பெற்றதுபோல்-கீணை - திரண்ட; கால - கால்களையடையனவான. கால் என்றது இங்கே தண்டு. கூம்ப-குவிய. முகை - மொக்கு; நந்த-விளங்க. வெதிர் - மூங்கில். இமிர்ந்து-ஒலி-த்து; ஆரவாரித்து. பார்-ப்பு-பற வைக் குஞ்ச. உள்ள - நினைக்க; இக் குறிப்பு, நினைத்துக் கூடுசேர என்னுங்கருத்துடையது. பதி - ஊர்; வயின் - இடத்தில். மன்று-தொழு. மா - விலங்குகள்; வதி-வதியுமிடம், வாள்-விளக்கம், அயர்ந்து-செய்து; கடமைகள் செய்து: 'அந்தணர் அயர்ந்துஅந்தி

எதிர்கொள்’ என்று கொள்ளவேண்டும். வாள் - ஒவிபொருந்திய; பொதியவிழ்க்கும்-கட்டவிழ்க்கும்; உடம்பிற் பொருந்தியிருக்குக் கட்டடயவிழ்க்கும் என்பது பொருள். காலை-காலம்; மயங்கியோர்-அறிவு மயங்கியவர்; “மாலைவாள்கொள், வந்ததை, மயங்கியோர், உயிர் பொதியவிழ்க்குங் காலமாவது அறியாராய், ‘மாலை’ என்மனூர்-என்பர். மனூர்” என்று முடித்துக்கொள்ளவேண்டும். என்மனூர்-என்பர். (ந.)

ச. புறநிகழ்ச்சிக்கு ஏற்ற உள் உணர்ச்சி

[புறநிகழ்ச்சிக்கட்கும் அகங்கழ்ச்சிகட்கும் மிக்க தொடர்புண்டு உலகியற்கையில் அகமும் புறமும் ஒருநோக்கம்பற்றியே நடை பெறுகின்றன. மக்கள் அவ் வனாமையை அறிந்து அதற்கேற்றபடி நடந்துகொள்ளுதல் கடமையாகும்.]

கல்லேர் புறவில் கவினிப் புதல்மிசை
மூல்லை தளவொடு போது அவிழ-எல்லை
அலைவற்று விட்டன்று வானமும்; உண்கண்
முலைவற்று விட்டன்று நீர்.

—ஜங்கிணை எழுபது, உச-

பொழுது விடுந்தது; நலைவியின் முகம் வாட்டமாகக் கணப்பட்டது. கண்கள் உலர்ந்தனபோலத் தோன்றின. தோழி கவலையுடன் தலைவியை அனுகி, ‘இராத்திரி என்ன நேர்ந்தது?’ என்றுகேட்டாள். நலைவியின் விடை இப்பாட்டு வடிவமாக இங்கே கணப்படுகிறது.

“கற்கள் எழுந்து தோன்றுகின்ற இம் மூல்லைக் காட்டில், வெண் மூல்லைச் செடிகள் செம்மூல்லைச் செடிகளுடனே கூடி அழகு பெற்றுப் புதர்களின்மேல் இன்பமாய்த் தம் போதுகள் மலரும்படி, நேற்றிரவு சோர்வில்லாமல் மேகங்கள் நீர் சொரிந்தன. என் உண்கண்களும் என்மார்புகள் விமம் அவற்றின்மேல் நிரை வடித்துக்கொண்டிருந்தன.” என்று சொல்லித் தலைவி ஒரு பெருமூச்சு விட்டாள்.

‘கார்காலம் வந்தும் தலைவன் வந்திலனே; புறத்து நிகழ்ச்சியும் தலைவியின் அகத்து நிகழ்ச்சியும் ஒன்றூழிருக்க

கிள்ளறணவே; காலமும் இடமும் பிற தோற்றங்களும் தலைவி யின் கிளைவைத் தம் சிலைக்கேற்றபடி மாறுபடுத்தி வருத்து மென்பதைத் தலைவன் தெரிந்திருந்தும் இன்னும் வரவில் 'கீலயே' என்று தோழியுக் தலைவிக்காகப் பெரிதுங் கவலை கொள்கின்றன.

குறிப்பு: ஏர்-எழுந்து தோன்றுகின்ற ; புறவு - மூல்கூலக் காணம் ; கவினி - அழகுற்று ; மிசை-மேல். தளவு - செம்மூல்கீலச் செடி ; போது - மலருங் தறுவாயிலுள்ள பெருமொக்கு ; எல்வி - இராத்திரி. அலைவு அற்று-சோர்வு இல்லாமல் ; விட்டஞ்சூரு-விட்டது. வானம்-மேகம் ; உண்கண்-கவருங்கண், வற்று-வடித்து. (ச)

2. ஆடவர் இயல்பு

க . ஆடவர்க்கு ஆற்றல் அருளும் அன்பும்

[உலகத்தில் அணைவர்க்கும் தொடர்புடையோரும் உண்டு; தொடர்பு இல்லாதவரும் உண்டு; இவ்விருவகையாரையும் தகப் பிணித்து உலகியலைக்கிழம்த்தும் இயல்புகளே அன்பு என்பதும் அருள் என்பதுமாகும். இவற்றை இயைபு உணர்ந்து கையாளவல்ல அறமுறைமையுடைய ஆடவரே ஆற்றலுடையோர் எனப்படுவர்.]

அருளும் அன்பும் கேங்கித் துணைதுறந்து
பொருள்வயிற் பிரிவோர் உரவோ ராயின்,
உரவோர் உரவோ ராக;
மடவ மாக மடங்கை நாமே.

—குறுங்தொகை, 2.0.

பெண்களுக்குக் கூரிய அறிவும், அதன் பயனை ஆழந்த உணர்வும், அவற்றின் பயனைகப் பெருந்தனமை வாய்ந்த சொற்செயல்களும் இல்லாவிட்டால் வாழ்க்கை ஒரு சிறிதும் இன்பமாயிரது. இந் நலங்கள் உடையவர்களானால், கணவன் மனைவியர்க்கிடையே கிகழும் ஊடல் கூடப் பேரின்பச் சுரப்புள்ளதாய்க் கண்ணியமாய் கிகழும். வாழ்க்கையில் எதிர்ப்படும் எத்தகைய இடர்களும் இன்பச்சுடர்களாய் வயங்கி, எஞ்ஞான்றும் நன்மைகளையே வயக்கும்.

களாவு காலத்தில், தலைவிக்கு இருந்த எண்ணமெல்லாம் ஒன்றே ஒன்றுதான்; தலைவன் என்று மணங்செய்து கொண்டு எப்போதும் பிரியாமல் உடன் இருப்பனே என் பதே அது. அவள் எண்ணப்படி மணமும் நிகழ்ந்து, அவனும் தலைவன் இல்லத்துக்கு வந்து வாழ்க்கையரண்மனை யிற் கால் வைத்துச் சில நாட்களாயினா. கணவன் தன் கண்ணேதிரிலேயே இருக்கவேண்டுமென்று விரும்புங் காலம். ஆனால், கணவனுக்கோ எத்தனையோ போறுப்புக் கள் உண்டு. அவற்றுள் ஒன்று, பொருள் தேடும் பொறுப்பு. ஒருநாள், தான் பொருள் தேடங் செல்ல வேண்டியிருத்தலைத் தலைவன் மெல்லத் தோழிக்குத் தெரி வித்தான். தோழியும் இக் கருத்தைப் பையாத் தலைவிக்குக் குறிப்பித்தாள். தலைவிக்குச் சிந்தனை ஆழ்ந்தது. அங்கிலை யில், இப்பாட்டிலுள்ள கருத்துக்கள் அவள் திருவள்ள மலரிலிருந்து அருமையாய் ஏழுந்தன.

“ஓரு பெண்பாலாயிற்றே என்னும் இரக்கத்தையும் தம் இன்ப துன்பங்களில் ஈடுபடும் வாழ்க்கைத் துணினயா யிற்றே என்னும் அன்பையும் பொருள் செய்யாமல் விடுத்து, என்னைத் துறந்து, பொருள்காரணமாகப் பிரிகின்றவர், அங்கனம் பிரிதலைத் தமக்கோர் ஆற்றலாகக் கருதுவராயின், அவ் வாற்றலுடையோர் அவ் வாற்றலுடையவராகவே இருக்கட்டும்; அவரைப் பிரியமாட்டாத மென்மையுடைய மடங்கையேமான நாம் அம் மென்மையுடையேமாகவே இருப்போம்,” என்பது அவள் கூறிய ஆழ்ந்த அமர்த்த லரன் உணர்ச்சியுரை.

அருளொடும் அன்பொடும் வாரரப் பொருளாக்கத் தைப்பெரியோர் முதன்மையாகக் கொள்ளவில்லை. தலைவர், அருளையும் அன்பையும் முதன்மையாகக் கொள்ளாமல் பொருள் பொருட்டுப் பிரிதலையே தமக்கு ஆற்றலாகக் கருதுவராயின், அவர் அங்கனமே யாருக! அவர் அருளையும் அன்பையுமே முதன்மையாகக் கொண்டு அவரைப் பிரியமாட்டாதிருக்கும் நமது நிலை, ஆற்றலுடையதாகாமல் மென்மையுடைய தென்படுமாயின், நாம் அதனையே

விரும்புவோம் என்றபடியாம். ஆற்றலென்று சினைத்த தலைவன் சினைவை, மிகு வல்லமையாகத் தலைவி மறுத் துரைத்தமை பெறப்பட்டது. அருளையும் அங்பையும் தலைவன் மறந்தாலும், தலைவியின் இவ் வரைவல்லமையையும் மறந்து அவன் பிரிந்து விடுதல் இயலுமோ? இயலாது.

குறிப்பு: துணை - வாழ்க்கைத் துணை; மனைவி. பொருள் வயின் - பொருள் காரணமாக. உரவோராயின் - ஆற்றலுடைய வராயின். மடவம் - மென்மையைம். (ஞ)

2. ஆடவர்க்கும் மகளிர்க்கும் உயிர்போல்வன.

[மாதர், மனையில் தவம் இருப்பவர்; ஆடவர், வெளியிற் செய்க்குப் பவர். ஆடவர் செயல் வெற்றியறுவதற்கு மாதரின் அன்புத் தவம் இன்றியமையாதது; ஆதலால், அவர் அன்பு கெடுப்படி செய்துகொண்டு ஆடவர் வெளியிற் செல்லுதல் நன்றாகாது.]

வினையே ஆடவர்க்கு உயிரே வாணுதல்
மனையறை மகளிர்க்கு ஆடவர் உயிர்; என
கமக்குரைத் தோரும் தாமே;
அழா அல் தோழி! அழுங்குவர் செலவே.

—குறுங்கொகை, கந்தி,

ஆண்மக்கள் வெளியே சென்று முயற்சி செய்வதற் குரியர்; மகளை தங்கணவரையே உயிராகக் கருதி இல்லின் கண் இருந்து கடமை பார்த்தற்குரியர். ஆடவரை ‘மனையறை ஆடவர்’ என்னுமல்ல, மகளிரை ‘மனையறை மகளிர்’, என்றமையார்ல் அவர் இல்லின்கண் இருந்து கடமை பார்த்தற்குரியர் என்பது தெரிகின்றது.

இப்படி அவரவர் பொறுப்பு இன்னதெனத் தெரிந்து, அப்பொறுப்பின்கண் அன்புவைத்துத், திறமையாக ஒரு மித்து வாழ்வதன்றே வாழ்க்கை! இதனையே இச் செய்யுள் அறிவுறுத்துகின்றது.

தலைவர் முயற்சி காரணமாகப் பிரிந்துவிடுவாரோ என் சினைந்துதலைவி வருந்துவதுகண்டு தோழி ஆறுதல் கூறும் பாட்டு இது. திறமையாக ஆறுதல் கூறுகின்றார்கள்;

“முயற்சியே ஆடவர்க்கு உயிர்” என்று அவர் சொன்னது உண்மைதான். ‘மனையில் வாழும் ஒளி பொருங்கிய நெற்றியையுடைய மகளிர்க்கு ஆடவரே உயிர்’ என்று நமக்குச் சொன்னவரும் அவர்தாமே; ஆதலால், தலைவி, நிவருந்தாதே; அவர், தாம் போகவிருப்பதை நிக்கிக்கொள்வார்,” என்று சொன்னால்.

‘மகளிர்க்கு ஆடவரே உயிர் என்றால், மகளிர் ஆடவர்க்கு உடம்புபோன்றவராகின்றார். உடம்பு தனியே கிடக்கும்படி நலைவர் பிரிந்துவிடுவாரா? மேலும், உடம்போடு கூடிய உயிரே ஏதும் முயற்சி செய்வதற்குரியது; உடம்பினின்றுங் தனித்துச் சென்ற உயிருக்கு முயற்சி யொன்றும் நடவாதே’ என்று அளவையறிவொடு வல்லமையாய் விளக்கிச் சொன்னபடியாயிற்று. அகப்பொருள் நூல்களில் தோழியின் அறிவுத் திறங்களாய் வருவன் மிகவுக் கவர்ச்சியானவை.

குற்புரை : விணையே - தோழில் முயற்சியே; ஆடவர்க்கு - ஆண்மக்களுக்கு. வாள் நுதல் - ஒளிபொருங்கிய நெற்றி. வாள் நுதல் மகளிர் என்று கூட்டிக்கொள்ளவேண்டும்; மனை-வீட்டில், உறை - இருக்கின்ற; அழுஅல் - வருந்தாதே; தோழி என்றது தலைவியை. அழுங்குவர் - தவிர்வர். செலவு - செல்லுதலை; செல் ஹதலீத் தவிர்வர். (கு)

ந. அண்டினரை ஆதரிப்பதுஆடவர்க்கு இன்றியமையாதது

[ஆடவர் முயற்சியாளர்; அவர்முயற்சிக்குக் கல்வி செல்வம் வீரம் முதலையை துணை செய்யும்: அப்படியானால், முயற்சியென்பது என்ன? தம்மை அண்டினரின் குறைகளை நீக்கி யுதவுவதே அது, புகழ் அவர்க்கு இதனுலேதான் நிலைபெறவேண்டும்.

எக்கர் இடுமணல்மேல் ஒதம் தரவந்த
நித்திலும் சீன்றிமைக்கும் நீள்கூறித் தண்சேர்ப்பு! மிக்க மிகுபுகழ் தாங்குபவோ, தற்சேர்ந்தார் ஒத்துக்கடைப்பிடியாதார்.

—ஐந்தினை ஐம்பது, சுஅ..

‘இல் பாட்டுக்கள் சில ஜயங்களை அருமையாகத் தீர்த்து வைக்கின்றன!

நிலைத்த பெரிய புகழ் உடகத்தில் யாருக்கு உண்டா கென்றது என்பது ஒரு வினா. அதற்கு இப்பாட்டு ஓர் எதிர் வினா விடுக்கின்றது. ‘தம்மை அண்டியிருப்பவரது தனர்க்கியைக் கருத்தாக மேற்கொண்டு தீர்த்துவையாத வர், நிலைத்த பெரிய புகழைத் தாங்கவல்லவரோ?’ என்பதே அந்த எதிர்வினா. இதில் விடை இருக்கிறது. வினா வினாவேயே விடை தந்தமையால், இந்த விடையே உறுதி யானது.

தம்மைச் சேர்ந்தவர்களின் குறைகளை நிக்கிவைப்ப வர்களே உண்மையில் ஆடவர் என்று சொல்லுவதற்குரியர். கல்வி, செல்வம், வீரம் முதலிய அணைத்தும் இந்த ஆண்மைச் செயல் இல்லாதபோது பெருமைப்படுவதில்லை; புகழ் நடுவதுமில்லை என்பது கருத்து. அவரவர்க்கு அமைந்த நலங்கள் கொண்டே இயன்றவரையில் தம்மைச் சேர்ந்த வரின் குறைகளைத் தீர்த்துவைக்க முயல்ளாம்.

இம்மைப் பயன் என்பது புகழ்; இது மேற்காட்டிய வீரசெயல் ஒன்றினாலேதான் கைகூடிய பெருச் நிலைபெற வேண்டும். வாழ்க்கைக்கு உயிர்காடியாயுள்ள இக் கருத்தை இப்பாட்டு பிழிவரய்த் தெளியவைத் திருக்கின்றது!

விரைவில் திருமணங்கு செய்துகொள்ள ஏற்பாடு செய்யாத தலைவனைத் தோழி, இவ்வுன்றிய கருத்தையேகாட்டித், தலைவியின் தனர்வைத் தீர்த்துவைக்குமாறு கேட்கின்றார். ‘நுண்மணல் என்று சொல்லப்படுகின்ற இடுமணவின்மேல், அலைகள் வீசுவதனால் வந்து விழுந்த முத்துக்கள், தமக்குள்ள செழுமையினால் யாரும் எடுக்காமையால், அவ்வவ் விடத்திலேயே கிடந்து ஒளிவிடுகின்ற ஸெண்ட உப்பங்கழியினையடைய குளிர்ச்சியான கடற்கரைத் தலைவனே! நிலைத்த பெரிய புகழைத் தாங்கவல்லவரோ, தம்மைச் சேர்ந்தவரது குறையைக் கடைப்பிடித்துத் தீர்த்துவையாதவர்?’ என்பது அவள் ரொல்.

தலைமகனது ஆண்மையுணர்வை இது சுறுக்கெனத் தைக்காது விடுமோ?

ஞானிப்புரை : எக்கர் - கடற்கரையிற் குவியலாகக் குனிக்கு கிடக்கும் நூண்மனல்; அதனை இடுமென்ற என்றார், அலை முன்னமே கொண்டுவந்து இட்ட மணலாதவின். ஒதம்-இங்கே அலை, நித்திலம் - முத்து, மிகு புகழ்-பெரிய புகழ். தான் இறந்த பின்னும் மிகுங்கு மிலைபெறத் தகுந்தது இப்பெரிய புகழாதவின், 'மிக்க' என்று ஒரு சொல்லுஞ்சேர்த்து 'மிக்க மிகுபுகழ்' எனப் பட்டது, ஒற்கம் - தளர்வு, (எ)

ச. சேயல் திறமை

[ஆடவர்க்கு அழகு ஆண்மை; இங்கே ஆண்மை என்பது, பெண்மையை இயைபறிந்து மதித்துப் பயன்கொள்வது; பெண்மையின் உள்ளங்கவரும் பண்புகளோடு அதனை மதித்தொழுகும் பெரும் பண்புகளும் ஆடவர்களிடம் பொலிதல் வேண்டும். செவளியில் ஆடம்பரமாக ஜார்சிகளில் உலவுவதும் ஏனைப் பகட்டுக்கணும் ஆண்மையன்று.]

கண்ணுறு நெய்தல் கமழும் கொடுங்கழித்
தண்ணாந் துறைவனே தன்னிலன்—ஆய்இழாய்!
வண்ணகைப் பட்டத்தனை ஆண்மை எனக்கருதிப்
பண்ணமைத் தேர்மேல் வரும்:

—ஐந்தினை எழுபது, கந..

காரியங்கணி முடிப்பதற்குச் சில திறமைகள் வேண்டும். தொழி அச் சூழ்சியில் முறைமைகளில் வல்லவன்.

தலைவன் இராக்குநிக் கூட்டத்திற்காக அண்மையில் வந்து வின்றிருக்கின்றார்கள். அங்கீரம் பார்த்துத் தொழி தலைவனையே நோக்கிப் பின்வருமாறு சொல்லுகின்றார்கள்:

“அம்மா, நம் துறைவர் இருக்கிறாரே; அவருக்கு இப்போது, வர வரத் தம் தன்மையேயில்லை; நமஸ்தம் அகப் பட்டுக்கொண்டதையே அவர், ஒரு பெரிய ஆண்மையெனக் கருதிக்கொண்டு, தேர்மேல் வருவதும் போவது மாய் இருக்கிறார்; இப்படியும் ஒருவர் இருப்பாரா?”

இதைக் கேட்ட தலைவி, “அதுபொருந்தாது; அவர் நம்மிடம் அகப்பட்டுக்கொள்ளவில்லையே! நாமே அவரிடம் அகப்பட்டுக்கொண்டிருக்கிறோம்,” என்றார்கள்.

“அப்படியன்று அம்மா; நம்மை அவர் திருமணம் செய்துகொண்டால் அப்போதுதான் நாம் அவரிடம் அகப்பட்டுக்கொண்டதுபோல ஆகும். அந்த ஆண்மைதான் அவரிடம் இல்லையே! சற்று நேரத்திற்கெல்லாம் அவர் நம்மிடம் வந்து தம் ஆண்மையை எவ்வளவு குறைத்து நம்மை வேண்டிக் கொள்ளப்போகிறோ என்று பார்க்கலாமே! அவர் நம்மிடம் அகப்பட்டுக்கொண்டிருக்கிறாரா, நாம் அவரிடம் அகப்பட்டுக் கொண்டிருக்கிறோமோ என்பது அப்போது தெரிந்து விடும். வரைந்துகொண்டால், அவருக்கு இந்தத் தொந்தரவு இல்லையே,” என்று தோழி கண்கு விளக்கினார்.

தலைவன் உடனே ஒரு தீர்மானத்துக்கு வந்துவிட்டான், ‘விரைவில் திருமணஞ்சு செய்துகொண்டு, இவர்களை எப்படியும் நம்மிடம் அகப்பட வைத்துத்தான் தீரவேண்டும்’ என்று.

தோழிக்கு வேண்டியது அதுதானே! உடனே காரியம் முடிந்தது.

குரிப்புகள்: ‘கண்ணிள் தன்மை பொருந்திய நெய்தல் மலர்கள் மலைக்கின்ற வளைந்த கழியிடத்தையுடைய குளிர்ந்த அழகிய கடற்கரைத் தலைவரான நம் தலைவரோ தன் தன்மை இல்லாத வராயிருக்கின்றார்’ என்பது முதல் இரண்டடிகளின் கருத்து தன் - தன் தன்மை; அதாவது ஆண்மை. ஆய் இழாய் - அழகிய இழைகளையுடைய தலைவி; வண்ணகை - வள்ளகை; சிறந்த புனரைக்கையையுடைய தலைவி என்பதற்கு வந்தது. ‘அப்படிப்பட்ட உன்னிடம் பட்டதனை’ என்பது கருத்து. பட்டதனை - அகப்பட்டுக்கொண்டதனை. பண் அமைதேர் - பண்ணுப்பதல் அமைக்கத் தேர்; தொழில் திறமையோடு பண்ணப்பட்ட தேர் என்பது பொருள்; வரும் - வருவார்,

(ஏ)

3. மகளிர் இயல்பு

க. பேண்கள் பிறந்த இடத்திற்கு உரியவராகார்

[மாதர்க்குத் தம் கணவரே உயிர் : அவரே தம்மைப் பயன் கொள் பவர்னன் கிளைந்து அவர்வழி நிற்றலே மாதர்க்கு அறம். பிறந்த வீட்டிற்குப் பெண்கள் உரியவராகார் ; பெண்களைப் பெற்றோரும் அதனை அறிந்து ஒழுகுதல் வேண்டும்.]

எறித்தரு கதிர்தாங்கி ஏந்திய குடைசீழைல்,
உறித்தாழ்ந்த கரகமும் உரைசான்ற முக்கோலும்
நெறிப்படச் சுவல்அசைஇ வேறுஒரா நெஞ்சத்துக்
குறிப்புஏவல் செயல்மாலைக் கொளைநடை அந்தணீர் !
வெவ்விடைச் செலல்மாலை ஒழுக்கத்தீர் ! இவ்விடை
என்மகள் ஒருத்தியும் பிறன்மகன் ஒருவனும்
தம்முளே புணர்ந்த தாம் அறி புணர்ச்சியர்
அன்னூர் இருவரைக் காணிரோ பெரும !

காணேம் அல்லேம் ; கண்டனம் கடத்திடை ;
ஆண்மீல் அண்ணலோடு அருஞ்சுரம் முன்னிய
மாண்ணிழை மடவரல் தாயிர்நீர் போறிர் ;
பலங்கு நறுஞ்சாந்தம் படுப்பவர்க்கு அல்லதை [யுயீ
மலையுளே பிறப்பி னும் மலைக்கு அவைதாம் என்செய்
கிளையுங்கால் நும்மகள் நுமக்கும் ஆங்கு அனையளே ;
சீர்கெழு வெண்முத்தம் அனைபவர்க்கு அல்லதை
நெருளே பிறப்பி னும் நீர்க்கு அவைதாம் என்செய்யும் ?
தேதருங்கால் நும்மகள் நுமக்கும் ஆங்கு அனையளே ;
ஏழ்புணர் இன்னிசை முரல்பவர்க்கு அல்லதை
யாழுமூனே பிறப்பி னும் யாழ்க்கு அவைதாம் என்செய்
குழுங்கால் நும்மகள் நுமக்கும் ஆங்கு அனையளே ; [யுயீ
எனவாங்கு ,
இறந்த கற்பினுட்கு எவ்வம் படரன்மின் ;

சிறந்தானை வழிபால இச் சென்றனள்,
அறம்தலை; பிரியா ஆறுமற்று அதுவே.

—கலித்தொகை, க.

தலைவியின் உள்ளத்தைக் கவர்ந்த தலைவனுக்கு அவளை மணஞ்செய்துகொடுக்க அவள் வீட்டார் விரும்பவில்லை. இங் விலையில் ஒரே வழிதான் தலைவிக்கு உண்டு. அது, யாரும் அறியாமல் தலைவனுடன் போய்விடுவது தான். முடிவில் அப்படித்தான் ஆயிற்று. இது வீட்டாருக்குத் தெரிந்தது. எல்லாரும் தேட்ட தொடங்கினார்கள். இதுவரையில் தன் குழந்தையைப்போல் வளர்த்துவந்த சௌவிலி, மிகவும் கவலைகொள்கிறார்கள். உடனே ஊரைக்கடந்து அப்பக்கமாகச் செல்லும் ஒரு வழியில் விரைங்கோடுத் தேடினார். எதிரில் அந்தணர் சிலர் வந்தனர். சௌவிலி கேட்கின்றார் :

“கொள்கையும் ஒழுக்கமும் உடைய அந்தணர்களே! உங்களுக்கு இந்த வெப்பம் பொருந்திய காட்டில், நடமாடுவது இப்பாயிருக்கிறது. என் மகன் ஒருத்தியும் இன் நெருத்தி மகன் ஒருவனுமாகத் தங்களுக்குன் தாங்களே அறிந்த கூட்டமுடையவர்களாய் இரண்டுபேர் வந்ததைக் கண்ணார்களா?”

அதற்கு அந்தணர்,

“காணுமலில்லை; கண்டேரம். அது முறைதானே என்று நினைத்துக்கொண்டு வந்துவிட்டேரம். அந்த ஆண்டு மிக்க அண்ணலுடன் இப்படிப்பட்ட கொடிய காட்டையும் கடந்து வரக் கருதிப் பூவ்வளவு பெரிய கற்புடைய அந்த மாதாசிக்கு, சிங்கள் தாயார் போலும்!

“நந்தனமாம் உங்களுக்குத் தெரியுமே! அது மலையிலேதான் தோன்றி வளர்கிறது. ஆயினும் அதனால் அந்த மலைக்கு என்ன பயனுண்டு? அதனை எடுத்துக் கொண்டு போய்ப் பல மணப்பண்டங்களுடன் குழைத்துத் தமது உடம்பிற் பூசிக்கொள்ளும் மக்களுக்குத்தானே அது பயன் படுகின்றது. நினைத்துப் பார்த்தால், உங்கள் மகளும் தங்களுக்கு அப்படித்தானே!”

“வெண் முத்துக்களை நினைத்துப் பாருங்கள். அவை கடவிலேதான் பிறக்கின்றன. இருந்தும், அவற்றை அணி பவர்களுக்கல்லாமல், அவற்றால் அந்தக் கடனுக்கு ஏதாவது பயனுண்டா? தேர்ந்துபார்க்கும்போது, உங்கள் மகனும் உங்களுக்கு அத்தகையவனோ.”

“இசை, யாழிற் பிறக்கிறது. பிறப்பினும் யாழ்க்கு அவை என் செய்யும்? இசைப்பவர்க்குத்தானே பயன் படும்! ஆராய்ந்துபார்க்கும்போது, உங்கள் மகனும் உங்களுக்கு அப்படித்தான், தக்க பருவகாலத்திற் பயன்படக் கூடாதவளாயிருக்கின்றன்.

“அவனோ மிகுந்த கற்புள்ளவளாய்க் காணப்படுகின்றன. அவனுக்குத் துன்பமான தொன்றும் கருத வேண்டாம். பெற்ற தாய்தங்கையர்களைவிட அவனுக்குக் கணவனே சிறந்தவன். அதனை நினைந்து, அவன் வழியில் மனம் போருந்திப் போனார். அதுதானே தலையான அறம்! இம்மையிலேயன்றி மறுமையிலுங்கூட இருவரும் பிரியாமல் மகிழ்ந்திருக்கும் வழியும் அதுவே” என்றனர். செவிலி உள்ளாம் ஆமைந்தாள்.

பெண்கள் பிறந்தவிடத்திற்கு உரியாகார் என்பதும், காதலின்வழியே மனம் கூட்டுவிக்கப் பெற்றேர் தடை செய்யலாகாது என்பதும் இந்தப் பாட்டில் இனிய உவமைக் குடன் விளக்கப்படுகின்றன.

குறிப்புரை: எறித்தரு - எறித்தலைச் செய்கின்ற; வீசுதலைச் செய்கின்ற; அதாவது, உறைப்பாய் வீசுதலைச் செய்கின்ற என்பது பொருள். தாழ்ந்த-தங்கிய. கரகம் - கமண்டலம். உரைசான்ற-பேர்போன. சுவல்-தோள். அசைஇ-வைத்துக் கொண்டு. ஓரா-கருதாத. குறிப்பு-இங்கே, பல குறிப்புக்களைக்காட்டும் ஜம்புலன் களுக்கு வந்தது. மாலை - இயல்பு; இயல்பினையுடைய என்று கொள்க. கொளை - கொள்கை. நடை - ஒழுக்கம். கடத்திட்ட-வழியில்; கடம் - கடுமையான வழி. போறிர்-போனுதிர். படுப் பவர்க்கு - மெய்யில் பூசிக்கொள்பவர்களுக்கு. இறந்த - மிகுந்த-எவ்வம்-துன்பம். ‘அறம் தலை’ என்பதற்கு, ‘முன்பின் பழக்கங் களைவிட அறந்தான் முதன்மையானது’ என்றும் உரைக்கலாம். எது முறையானதோ அதற்குத்தான் முதன்மைதானேவன்டுமென்-

ச. இ. இ. தி.-2

பதுகருத்து. இந்தப் பாட்டின் முதல் நான்கு வரிகளில், 'குடை சீழைல், கமண்டலமும் முக்கோலும் தோவில் வைத்துக்கொண்டு தன்றுசினையாத புலன்டக்கத்துடன் வரும் அந்தணர்கள்' என்று அவர்கள் இயல்பு சொல்லப்படுகின்றது. (க)

2. சொல்வன்மை

[மகனிர்க்குச் சொல்வன்மை சிறக்கும்; பஸ்டைக்காலத் தமிழ் மகனிர்அத்திறம் நிரம்பப்பெற்றவர், மேலும் அத்திறம் அன்போடு இயைந்திருந்தது; இயைதல் மட்டும் அன்று, அன்பினுலேயே அச்சொல்வன்மை சிறந்தும் விளங்கியது; உள்ளத்தின் நீர்மை சொல்லின் நீர்மைக்கு ஏது.]

செவ்வரைச் சேக்கை வருடை மான்மறி
சுரைபொழி தீம்பால் ஆர மாந்திப்
பெருவரை நீழல் உகஞும் நாடன்,
கல்லி னும் வலியன் தோழி;
வலியன் என்னுது மெலியும்னன் நெஞ்சே.

—குறுந்தொகை, கான.

அகப்பொருட் சுவைக்குச் சொல்வன்மை மிக இன்றி யமையாதது. தலைவிக்குங் தோழிக்குமிடையே கிகழும் பேச்சுக்கவில், 'இயற்பழித்தல்' 'இயற்பட மொழிதல்' என்னும் பகுதி சொல்வன்மைக்கு இனிய எடுத்துக்காட்டாகும்.

'இயல் பழித்தல்' என்பது தலைவன் தன்மையைக் குறைத்துக் கூறுதல்; 'இயல் பட மொழிதல்' என்பது, தலைவன் தன்மையை உயர்விற் படும்படிபுகழ்ந்து கூறுதல்.

திருமண முயற்சிக்காகத் தலைவன் பொருள்தோட்ப் போனான. விரைவில் வரவில்லை. தலைவி ஆற்றஞாயினான். தோழி அவனை ஆற்றுவிக்கக் கருதி, 'தலைவன் கல்லினும் வலிய நெஞ்சன்' என்று அவன் தன்மையைப் பழிப்பாகக் கூறினான். தலைவனைப் பழித்தால் அந்தேத்தில் தலைவிக்கு ஆறுதலூயிருக்குமென்று அவன் கருதினான். ஆனால், தலைவிக்கு அப் பழிப்புப் பொறுக்கக்கூடவில்லை. தனக்கு

ஆயிரம் துண்பஞ் செய்தாலும் ஓர் அன்புடைய தலைவி தன் தலைவனைப் பிறர் பழிக்கப் பார்த்துக்கொண்டிருப்பாளா?

உடனே அவள் தோழியை நோக்கி, ‘ஆம்; தலைவர் கல்வினும் வலிய நெஞ்சமுடையவரே! வினைமுடித்தலில் அவர் அத்தகைய உறுதியுடையவர் தாம். அது தெரியாமல் என் நெஞ்சம் வீனோ மெலிவடைகின்றது;’ என்று தோழி சின் சொல்லியே வல்லமையாய் நல்ல கருத்தில் மாற்றித் தலைவனைப் புகழ்வாளாயினான். இது சிறந்த பேச்சுத் திறனங்கிறே!

‘இனிய மலைப்பக்கங்களில் தங்குதலையுடைய வருடை மான் என்னும் ஒருவகை மானினத்தின் குட்டிகள், தம் தாயின்மடிகள் பொழியும் தீத்திப்பான் பாலை சிறையப் பருகி மகிழ்ச்சியால் அப்பெரிய மலைப்பக்கங்களின் நிழலில் துள்ளிக் குதிக்கும் அத்தகைய நாடனுயிருக்கின்றனன் தலைவன்’ என்றுந் தலைவனுக்கு ஒரு சிறப்புக் கொடுத்துப் பேசினான் தலைவி. மான்குட்டிகள் சிறையப் பாலுண்டு மலைநிழலில் களிப்பாகத் துள்ளிமகிழ்வதுபோல, தலைவனும் சிறையப் பொருள் தேடிவா அதனால் வாழ்க்கை நிழலில் தானும் இன்பமாய் வயங்குதல்கூடும் என்பது அதன் கருத்து.

தூயிப்புரை: செ-செம்மையான; இனிய. வரை - மலைப்பக்கம். சேக்கை - தங்குதல். மறி - குட்டி. சுரை - மடி. (க0)

ந். தீற்மையான பேச்சு

உள்ளம் உரை செயல் என்னும் மூன்றினுள்ளும், உரைசமர் த்தாய் இருக்கவேண்டும்; மற்ற இரண்டினுள்ளும் உள்ளம் தூயதா யிருக்கவேண்டும்; செயல் ஒழுங்குடையதூயிருக்கவேண்டும். வல்லமையான உரை எதனையும் கீறவேற்க செய்யும். இச் செய்யுளில் அதன் களினமும்பயனும்நன்குவிளங்குகின்றன.]

அன்னுப் வாழிவேண் டன்னை! கானவர் கிழங்குஅகழ் கெடுங்குழி மல்க வேங்கைப் பொன்மலி புதுவீத் தூஅம் அவர்நாடு @

மணிநிற மால்வரை மறைதொறிவள்

அறையலர் நெடுங்கண் ஆர்ந்தன பனியே.

—ஜங்குறுநாறு, 20ஆ-

கள்ளம் இல்லாமல் வேனிற்காலப் பறவைபோல
மகிழ்ந்து விளையாடிய காலமெல்லாம் போய்விட்டது.
நெருங்கிப் பழகிய தாய் முதலிய உறவினரிடங்கூட வரவர
அனுங்கங் தளர்கின்றது. சில வேளைகளில் அன்பு குறைந்து
அவர்களிடம் அச்சமும் உண்டாகின்றது. கள்ளில் ஒழுகுங்
தலைமகனது அன்பு, இவ்வளவு தொலைவுக்குத் தலைவியின்
உள்ளத்தை மாற்றிவிடுமென்று யார் எதிர்பார்த்தார்கள்?
காதலின் ஆற்றலைத்தான் என்ன வென்பது!

தலைவிக்கு உண்டான இம் மாறுபாடுகளைச் செவிலீ
உற்று நோக்கினால். தோழிக்குச் செவிலியினிடம் உண்
மையைச் சொல்லிவிடவேண்டும் என்று தோன்றிற்று.
ஆனால், அதனை அவள், சிறிதுங் குற்றமென்று கருதா
முறைமையில், திறமையாகச் சொல்லவேண்டும் என்று
விணைத்தாள். தலைவியின் ஒழுக்கத்தைச் செவிலி முதலிய
வர்கள் தவறுக்ககருதாமற் பொருத்தமானதென்று மதித்து
அதற்கு இசைந்து திருமணம் விகழ்த்துவதற்கும் ஏற்பாடு
செய்ய முற்பட வேண்டுமானால், தலைவியாற் காதலிக்கப்
பட்ட தலைவன் தகுதியானவன் என்பதையுங் தோழி நன்
ரூகத் தெளிவுபடுத்தவேண்டும். தலைவியின் மாறுதலுக்
குரிய காரணமும் தக்கபடி வெளிப்படுத்திவிடவேண்டும்.
தோழி என்ன செய்வாள்? அவள் ஆற்றலுக்குத் தக்கபடி
கருத்துக்களைக் குறிப்பாகவும் வெளிப்படையாகவும் செவி
விக்குக் கூறினாள். தோழிக்கு வெற்றியுண்டாயிற்று.
உடனே அவள் செவிலியைப் பார்த்து, ‘அம்மா, தலைவி
இதுவரையிற் பட்ட வருத்தமெல்லாம் இன்று உன்னால்
தீர்ந்தது’ என்னுங் கருத்துடன் பின்வருமாறு மகிழ்ச்சி
யாய்ச் சொல்லுகின்றாள்:

‘தாயே நீ வாழ்வரயாக! சிறியேன் சொல்லும் இதை
சற்று அன்போடு கேட்கவேண்டும். தாயே! காட்டி-

விருக்கும் வேடுவராற் கிழங்குகள் அகழப்பட்ட குழிகள் அத் தலைவரது நாட்டில் நிறைய உண்டு. அக்குறிகள் நிறையும்படி அருகிலிருக்கும் வேங்கை மரத்தின் பொன் னிறமிக்க புதுப்புக்கள் அவற்றின்மேல் விழுந்து பரவலாய் மூடியிருக்குமாம். சிலத்தின் குறைகள் தெரியா. அத் தகைய குறை மறைக்கும் அவரது நாட்டின் மலை தொலைவி விருக்கும் நமக்கும் தெரிகின்றது. தலைவி எப்போதும் அதனையே பார்த்துக் கொண்டிருப்பான். வீட்டுக்கு வரும் போது, மலை மறைந்துவிடுகின்றது. அம் மலை மறையும் போதெல்லாம் இவள் கண்களில் சீர் நிறைந்திருக்கும் என்பது தோழியின் சொல். இப்போது னின் உதவியால் அவ்வருத்தம் தீர்ந்துவிட்டது என்பது குறிப்பு.

குழிகள் பிறர் உண்ணுவதற்குக் கிழங்குங் கொடுத்து அதனால் உண்டான பள்ளங்களையும் மலரால் நிரப்பிக் கொள்கின்றன என்றதனால், தலைவன் தன்னை விரும்புவார்க்கும் பயன்பட்டு, அதனால் உண்டாகுங் குறைபாடுகளையும் தன்புகழால் நிறைந்ததுக் கொள்ளும் தலைமைப்பாடுடையவன் என்று தலைவனது தகைமையைத் தோழி குறிப்பாக விளக்கினாராயிற்று.

குறிப்புரை:—வேண்டு - விரும்பிக்கேள். கானவர் - வேடுவர். அகழ் - தோண்டப்பட்ட. நெடுங்குழி-பெரியகுழி. மல்க-நிரம்ப. மஸி-மிக்க. வி - மலர். தாம்-தாவும்; விழுந்து பரவலாயிருக்கும் என்பது கருத்து. மணிசிறம்-நிலமணியைப்போன்ற நிறத்தையுடைய; மால் வரை-பெரிய மலை. அறை-பாறை; அறைமலர்-பாறைகளின் மேல் வீழ்ந்து கிடக்கும் மலர்கள்; விரியமலர் ந்த பின்பேமலர்கள் பாறையின்மேல் விழுந்து கிடக்குமாகவிளின், அகலத் திறந்திருந்த தலைவியின் கண்களுக்கு உவமையாயின. நெடுங்கள்-பெரியகண்-அர்ந்தன - நிறைந்தன. பனி- சீர்; பனி ஆர்ந்தன என்று கொள்ள வேண்டும்.

(க)

ச. குறிப்பாகச் சோல்லும் ஆற்றல்

[சொல்லவேண்டியகருத்துக்களைவேறுங்கம் சிகளிற்குறிப்பாகப் புலப்படவைத்துப் பேசுதல் ஒரு சிறந்த பேச்சாற்றலாகும். இதனால், சொல்லுவார்க்கும் கேட்பார்க்கும் நுண்ணுணர்வும் பெருந்தன்மையும் மிகும்.]

சாரற் பலவின் கோழுந்துணர் நறுப்பழும்
இருங்கல் விடர்களை வீழ்ந்தென வெற்பில்
பெருந்தேன் இருஅல் கீறு நாடன்,
பேரமர் மழைக்கண் கலிழுத், தன்
சிருடை கன்னட்டுச் செல்லும் அன்னுய் !

—ஜங்குறுநாறு, உதவ

“அம்மா, நம் தலைவர் சேயல் மலைப்பிளவில் விழும் பலாப்பழுத்தின் கதையாக இருக்கிறது. அவர் சிலாள் தம் ஊரிலேயே தங்கியிருக்கப் போகிறாம். பிறருக்குப் பயன்படாதபடி மலையிடுக்கில் விழுந்துவிடும் பலாப்பழும், அவ் விடுக்கிற கட்டியிருந்த தென் கூட்டையும் அழித்து விடுவதுபோல, இவர் வந்து தந்த அழகை, இவரே தாது பிரிவினால் வாங்கிக்கொள்வதோடு, இதற்கு முன் இருந்த நமது இயற்கை மழைக்கையும் சிறைத்து விடுவதற்குத்தான் இந்த நினைப்படி. காம் கண்ணீர்விட்டு அலு துக்கொண்டிருக்க, இவர் தமதூருக்குப் போய் மகிழ்ச்சியா மிருக்கப்போகி ரூர்,” என்று தலைவியை நோக்கித் தோழி சொல்லுகிறேன். தலைவன் ஒரு பக்கத்தில் இருக்கிறுன் என்று தெரிந்துதான் அவனுக்குக் கேட்டும்படி இவர்கள் இப்படிப் பேசிக்கொள்ள கிறார்கள்.

தலைவனுக்கு மனம் எப்படியிருக்கும் !

குறிப்புமா:—சாரல் - மலைப்பக்கம்; பலவு - பலாமரம்; மலைப் பக்கத்தில் இருங்கும் பலாமரம். அம்மரத்தின் சேழுமையான பழக் கொத்திலிருக்கும் ஒரு நல்ல பலாப்பழும் என்பதற்கு, ‘கோழுந்துணர் நறும் பழும்’ என்றார். இரு - பெரிய. கல்-மலை. விடர்-பிளவுப்பு. அணை - அப் பிளவுப்பின் சந்து; பள்ளம், வீழ்ந்தென-வீழ்ந்ததாக. வெற்பின் பெருந்தேன் இருல் - அந்த மலையின் பெரிய தேன் அடை. கீறும்-கிழியும். நாடன் - அத்தகைய நாட்டையுடையவன். பேர் அமர் மழைக் கண் - பெரிய அமர் த்தலான குளிர்ந்த கண். அமர்த்தலான குளிர்ந்த பெரிய கண் என்று கூட்டிக்கொள்ள வேண்டும். கலிழு - அழு; கண் கலிழு என்றார். செல்லும் - செல்லுவார்; தம் ஊரில் தங்கியிருப்பதற்குச் செல்லுவார். அன்னுய் தலைவி !

(க2)

“களவு காலத்தில், தலைவிக்கு இருந்த எண்ணமெல்லாம் ஒன்றே ஒன்றுதான்; தலைவன் என்று மணங்கொட்டு செய்து கொண்டு எப்போதும் பிரியாமல் உடன் இருப்பனாலே என் படேத அது. அவள் எண்ணப்படி மணமும் நிகழ்ந்து, அவனும் தலைவன் இல்லத் துக்குவந்து வாழ்க்கையான்மனை யிற் கால் வைத்துச் சில நாட்களாயின. கணவன் தன் கண்ணேதிரிலேயே இருக்கவேண்டுமென்று விரும்புக் காலம். ஆனால், கணவனுக்கோ எத்தனையோ பொறுப்புக் கள் உண்டு. அவற்றுள் ஒன்று, போருள் தேடும் பொறுப்பு. ஒருங்கள், தான் போருள் தேடச் செல்ல வேண்டியிருத்தலைத் தலைவன் மெல்லத் தோழிக்குத் தெரி வித்தான். தோழியும் இக் கருத்தைப் பையத் தலைவிக்குக் குறிப்பித்தாள். தலைவிக்குச் சிந்தனை ஆழ்ந்தது. அங்கிலை யில், இப்பாட்டிலுள்ள கருத்துக்கள் அவள் திருவீளன் மலரிலிருந்து அருமையாய் ஏழுந்தன.

“ஒரு பெண்பாலரயிற்றே என்னும் இரக்கத்தையும் தம் இன்ப துன்பங்களில் ஈடுபடும் வாழ்க்கைத் துக்கீணயா யிற்றே என்னும் அன்பையும் பொருள் செய்யாமல் விடுத்து, என்னைத் துறந்து, பொருள்காரணமாகப் பிரிகின்றவர், அங்கனம் பிரிதலைத் தமக்கோர் ஆற்றலாகக் கருதுவராயின், அவ் வாற்றலுடையோர் அவ் வாற்றலுடையவராகவே இருக்கட்டும்; அவரைப் பிரியமாட்டாத மென்மையுடைய மடங்கையோன நாம் அம் மென்மையுடையோராகவே இருப்போம்,” என்பது அவள் கூறிய ஆழ்ந்த அமர்த்த வரன உணர்ச்சியுரை.

அருளொடும் அன்பொடும் வாரரப் பொருளாக்கத் தைப்பெரியோர் முதன்மையாகக் கொள்ளவில்லை. தலைவர், அருளீடும் அன்பையும் முதன்மையாகக் கொள்ளாமல் பொருள் பொருட்டுப் பிரிதலையே தமக்கு ஆற்றலாகக் கருதுவராயின், அவர் அங்கனமே யாருக! அவர் அருளீடும் அன்பையுமே முதன்மையாகக் கொண்டு அவரைப் பிரியமாட்டாதிருக்கும் நமது நிலை, ஆற்றலுடையதாகாமல் மென்மையுடைய தெண்படுமாயின், நாம் ஆதனையே

விரும்புவோம் என்றபடியாம். ஆற்றலென்று வினைத்த தலைவன் வினைவை, மிகு வல்லமையாகத் தலைவி மறுத் துரைத்தமை பெறப்பட்டது. அருளையும் அஞ்சபையும் தலைவன் மறந்தாலும், தலைவியின் இவ் வரைவல்லமையையும் மறந்து அவன் பிரிந்து விடுதல் இயலுமோ? இயலாது.

குறிப்புரை: துணை - வாழ்க்கைத் துணை; மணைவி. பொருள் வயின் - பொருள் காரணமாக. உரவோராயின் - ஆற்றலுடைய வராயின். மடவம் - மென்மையையும். (ந)

2. ஆடவர்க்கும் மகளிர்க்கும் உயிர்போல்வன.

[மாதர், மனையில் தவம் இருப்பவர்; ஆடவர், வெளியிற் செய்க்கு பவர். ஆடவர் செயல் வெற்றியறுவதற்கு மாதரின் அன்புத் தவம் இன்றியமையாதது; ஆதலால், அவர் அன்புகெடுப்படி செய்துகொண்டு ஆடவர் வெளியிற் செல்லுதல் நன்றாகாது.]

வினையே ஆடவர்க்கு உயிரே வாணுதல்
மனையறை மகளிர்க்கு ஆடவர் உயிர்; என
கமக்குரைத் தோரும் தாமே;
அழா அல் தோழி! அழங்குவர் செலவே.

—குறுங்கதொகை, கந்து,

ஆண்மக்கன் வெளியே சென்று முயற்சி செய்வதற் குரியர்; மகளை தங்கணவரையே உயிராகக் கருதி இல்லின் கண் இருந்து கடமை பார்த்தற்குரியர். ஆடவரை ‘மனை யறை ஆடவர்’ என்னுமல்ல, மகளிரை ‘மனையறை மகளிர்’, என்றமையால் அவர் இல்லின்கண் இருந்து கடமை பார்த்தற்குரியர் என்பது தெரிகின்றது.

இப்படி அவரவர் பொறுப்பு இன்னதெனத் தெரிந்து, அப்பொறுப்பின்கண் அன்புவைத்துத், திறமையாக ஒரு மித்து வாழ்வதன்றே வாழ்க்கை! இதனையே இச் செய்யுள் அறிவுறுத்துகின்றது.

தலைவர் முயற்சி காரணமாகப் பிரிந்துவிடுவாரோ என் வினைந்துதலைவி வருந்துவதுகண்டு தோழி ஆறுதல்கூறும் பாட்டு இது. திறமையாக ஆறுதல்கூறுகின்றார்கள்;

ஊ. குழக்சித் திறன்

[பேச்சத் திறத்தில், எதிரிலிருப்பவரின் கருத்தும் நோக்கமும் அறிந்து அவற்றிற் கேற்பப் பேசித் தனது காரியத்தை க்கிரை வேற்றிக் கொள்ளுதலும் ஒரு திறமாகும். தம்மைச் சேர்ந்த வரின் கடுக்கத்தைத் தீர்த்துவைப்பது ஆடவர்க்குக் கடமை; அக் கருத்தறிந்து பேசுங்தோழியின் திறமை இச்செய்யுளில் அழகாக வருகின்றது.]

கொல்லியல் வேழம் குயவரி கோட்பிழைத்து கல்லியல் தம் இனம் நாடுவேபோல்—கல்லியல் நாமவேற் கண்ணால் கடுநடுப்ப வாரலோ ஏமலேல் ஏந்தி இரா.

—திணைமாலை நாற்றைப்பது, உஞ்.

எப்படியாவது திருமணத்தை முடித்துவைக்க வேண்டும் என்பது தோழியின் உறுதியான கருத்து. அதற்காக அவன் செய்யும் சிரகுகள் பல.

ஒருங்கள் தலைமகன் இரவு நேரத்தில் வருகின்றன ; தோழி சென்று ஒன்று வேண்டிக்கொள்கின்றார்கள். “ஐய, என் விருப்பப்படி தான் கீங்கள் ஒன்றும் நடப்பதில்லை ; தலைவிக்கு ஒரு வருத்தமான காரியமென்றால், அதனை கீங்கள் உடனே தீர்த்துவிடக்கூடும். அச் செயலாவது உறுதியாயிருக்குமா ?” என்று கேட்டாள்.

தலைவன் : ஆ ! தலைவி வருந்தவும் நான் பார்த்துக் கொண்டிருப்பேனு ? அந்த வகையில் ஐயங்கூடவா ?

தோழி : ஐயமிருந்தால் இவ்வளவு நெருங்கிக் கேட்பேனு ? தலைவி நடுநடுக்க கீங்கள் ஒரு காரியமும் செய்யாமல் உர்கள் என்பது உறுதி தான்.

தலைவன் : எக்காலும் உறுதியே.

தோழி : அப்படியானால், தலைவி இப்போது ஒரு காரியத் திறகாக கடுநடுங்குகின்றானே ; அதனை உடனே கீங்கி உதவலேண்டுமே ; உங்களையன்றி வேறு யார் துணை ?

தலைவன் : அப்படியா! அதனையே முதலிற் செய்வேன். என் ஆரூபிர்த் தலைவிக்கும் ஒரு நடுக்கமா? ஆ! என்று சொல்லி வாணை உருவினேன்.

தோழி : வாணை உறையிற் போடுங்கள்: அப்படி யெல்லாம் வரஞ்சுக்கு ஒன்றும் வேலையில்லை; யானைகளும் கொல் ஆங் நன்மையுடையவாயினும் புலி நம்மை எங்கே கொன்றுவிடுமோ என்று அஞ்சி அது பிடித்துக் கொள்ளுதற்குத் தப்பி நல்ல இயல்பையுடைய தம் யானையினாத்தை அவை தேஷ் சேர்வதுபோல், நீங்கள் இவ் வாணையே காவலாகக் கையில் எந்திக்கொண்டு கொடிய விலங்குகளுக்குத் தப்பி நல்ல இயல்பை யுடைய தலைவியை இந்த இரவு நேரத்தில் நாடி வருவதுதான் தலைவிக்கு மிகவும் நடுக்கமாயிருக்கிறது. அச்சங் தருகின்ற இவ் வாணையே போன்ற கண்களுடையவளாயிருந்தும், உங்கள்மேல் வைத்த அன்பி வேலைதான் இப்படி மிகவும் நடுங்குக்கின்றனன். அவள் நடுக்கத்தை நீங்கள் அன்புடன் தீர்த்துவைக்க வேண்டும்.

என்று கேட்டாள்.

தலைவனுக்கு உள்ளத்தில் அசைவு பிறந்தது; தலைவி யின் நடுக்கத்தைத் தீர்த்துவைப்பதானால், தான் இரவு நேரங்களில் வருவதை நிறுத்திக்கொள்ளவேண்டும். பகல் நேரங்களில் வருவதற்குத் தலைவிக்கோ வீட்டிற் காவல் மிகுதியாயிருக்கிறது; பிரிந்திருப்பதென்பதோ இருவர்க்கும் இயலாது. அப்படித்தான் பிரிந்திருந்தாலும் தலைவி பிரிவாற்றுமல் உடல் மெலிந்து வாடுவாள். அது புறத் தார்க்குத் தெரியும்; அவர் மருத்துவரை அழைப்பர்; அல்லது, வேலைனைக் கொண்டு வெறியாடித் தெய்வம் நேர்வர். அல்லது வேறு திருமணங்கு செய்யவும் முற்படுவர்; எல்லாம் தொல்லையாய் முடியும்; இவ்வெல்லாத் தொல்லைகளுந் தீர்வதானால், உடனே தலைவியை வரைந்து கொள்வதற்கு ஏற்பாடு செய்வதைத் துவிர வேறு வழி யில்லை என்று இங்ஙனமெல்லாம் தலைவனுக்கு வினைவு

பிறக்கத்து. முடிவு என்ன? தோழியின் எண்ணாந்தான் கிறைவேற்றற்று.

ஞீப்புரை :—இயல்-தன்மூரி. வேழம்-யானை. சூயவளி-வளைந்தவரிகளையுடையபுலி. கோள்-கொள்ளுதலுக்கு. பிழைத்து-தப்பி. நாமம்-அச்சந்தரக்கூடிய. நடு கடுப்ப-நடு கடுக்க. வாரல்-வரலேங்டாம். ஏமம்-காவலாகிய. இரா-இரா நேரத்தில். (கந்)

4. இல்லறம்

க. இல்லற இன்பம்

மனைவியின் மாட்சிமையால் இல்லறம் மாட்சிமைப் படுகின்றது; கணவன் இன்பத்தில் நாட்டமும், சமைத்தல் முதலிய வீட்டுத் தொழிலில் திறமையும், உணவு படைத்தலில் அன்பும், பொது வாக நாணம் அடக்கம் முதலியனவும் மனைவியின் மாட்சிமைப் பண்புகள். இல்லறம் இவற்றால் இன்பமுடையதாகும்.]

முளிதயிர் பிசைந்த காந்தள் மெல்விரல்
கழுவுறு கலிங்கம் குழா அது உட இக்
குவளை உண்கண் குய்ப்புகை கமழுத்
தான் துழுந்து அட்ட தீம்புளிப் பாகர்
இனிதெனக் கணவன் உண்டலீன்,
துண்ணிதின் மகிழ்ந்தன்று ஒண் ஞூதல் முகனே.
—குறுந்தொகை, ககள்.

கணவன் மனைவியாது இல்லவாழ்க்கையின்பம் இச் செய்யுளில் ஓர் எடுத்துக்காட்டின் வாயிலாக விளக்கப்படுகின்றது. இல்லற வாழ்க்கையின் முதல் நன்மை சாப்பாட்டு வசதி.

திருமணம் நடந்து தலைவி கணவன் மாஸிகைக்கு வந்திருக்கிறார்கள். குடும்பம் செல்வம் கிறைந்தது. எனினும், தலைவன் மேல் உள்ள அன்றினால் அவள், தானே சமைக்கிறார்கள். ஒருநாள், தயிரைப் பிசைந்து சற்றுப் புளிச்சலை யாகத் தயிர்க் குழம்பு வைக்க முயன்றார். இவள் விரல் களோ காந்தள்மலரைப்போல மென்மையாயிருக்கின்றன. தயிரோ, நன்றாய்க்காய்ந்த பூலிற் பிரை சேர்த்ததாகவின்,

முற்றிப் பாறைப்பட்ட தயிராய்க் கெட்டியாயிருக்கின்றது. அதனை, விரல்கள் நோவப் பிசையவேண்டியிருந்தது. அப் படிப் பிசைந்து, அடுப்பிலேற்றிப் பாகள் செய்கிறோன்.

இடுப்பில் மாசு போக்கிய தூய ஆடையை உடுத்திருக்கிறோன். சமையல் செய்யும் விரைவில் அந்த ஆடை இடுப்பி விருந்து நெகிழ்கின்றது; விரல்களைக் கழுவிக்கொள்ள மலை நெகிழ்ந்த ஆடையை உடுத்துக்கொள்ளும்படி நேர்கின்றது.

தாளிதஞ் செய்யும்போது, குழம்பையுங் துழாவிக் கொண்டிருக்கவேண்டும். கண்களோ குளிர்ச்சியானவை; குவளை மலர்களைப் போன்றவை. சிறிது திரும்பினாலும், பாகங் கெடுமென்று கருதிக் குழம்பையே பார்த்துத் தழுவிக்கொண்டிருக்கிறோன். தாளிப்பின் புகை கண்களிற் பட்டுப் பரக்கின்றது.

இங்கனமெல்லாம் அவள், துங்பம் பாராமல் துழவிக் சமைத்த இனிய புளிக்குழம்பை அவள் கணவன் இனிதாக இருக்கின்றதென்று சுவைத்துக்கொண்டு உண்கின்றார்கள். தன் திறமைக்கு வியங்குதுகொண்டு அவள் உண்ணுதலால், தலைவி சிறிது நாணங்கொண்டவளாய்த் தனது ஒனிபொருங்கிய நெற்றி சற்று முன்னேக்கிவர முகங் கவிழ்ந்துகொண்டு ஒருபக்கம் ஒதுங்கி நிற்கின்றார்கள்; அவள் முகம் அடக்கத் தால் நூட்பமாய் மகிழ்ந்து விறைவடைகின்றது.

மனைவி இங்கனமெல்லாம் மாட்சிமையுடையவளானால், வாழ்க்கை இன்பமில்லாமலும் இருக்குமா?

ஞப்புதா:—முனி தயிர் - முற்றியதயிர்; அஃதாவது, கட்டித் தயிர். கழுவறு-கழுவிய, கலிங்கம்-ஆடை, கழுஅது-கழுவாமல்; விரலீக் கழுவாமல் அதனால் உடுத்து என்று உரைக்கவேண்டும். உண்கண்-கணவன் துங்களத்தைஉண்ணுவார்கள், கவர்ச்சியான கண் என்பது பொருள். குய் - தாளிப்பு கழும்-பரக்க. துழந்து-துழவி. அட்ட-சமைத்த. தி - இனிய, பாகர்-பாகம்; சமையல், இங்கேகுழம்பு. இனிது என-இனிதாக இருக்கின்றது என்று சொல்லி. நுண்ணிதின்-நூட்பமாக, வெளிப்படையாக அல்லாமல் அடக்கமாக என்னுங் கருத்தில் வந்தது, மகிழ்ந்தன்று-மகிழ்ந்தது. ஒள் நுதல் - விளக்கம் பொருந்திய

கெற்றி. முகன்-முகம். ‘முகம் மகிழ்ந்தது’ என்று சேந்து முடிக்கவேண்டும். தலைவியின் அகமகிழ்ச்சி அவன் முகத்தில் தெரிதலால் முகம் பகிழ்ந்தது என்று கூறப்பட்டது. (கை)

2. இல்லற மாதரின் கடமை

[இல்லற மாதர்க்கு விரிந்த பனப்பான்பையும் கோன்பாற்றற்றும் நினைவு உரமும் இன்றியனையாதன, தம் குடும்பக் கடமை கள்மட்டும் அவர்களுக்கு உரியன் அல்ல, நாட்டுச்சேவையும் உண்டு; ‘நாட்டில் பகைகமை நீங்குக; அந்தண்மை ஒங்குக’ எனத் தவங்கிடப்படும் இல்லற மாதர்க்குக் கடமை.

வாழி ஆதன் வாழி அவினி !
பகைவர்புல் லார்க, பார்ப்பார் திதுக,
எனவேட் டோனே யாயே; மாமே
ழுத்த கருப்பிற் காய்த்த நெல்லிற்
கழனி யூரன் மார்பு,
பழன மாகற்க எனவேட் டே மே.

—ஐங்குறுதாறு, ச...

தலைவன் சில நாள் தலைவியைப் பிரிந்திருந்தான்; பின்பு வந்தான். ஒரு நாள் தோழியை கோக்கி, “நான் இங்கனம் பிரிந்திருந்தபோது நீங்கள் என்னென்னவோ நினைத்திருப்பிர்கள்,” என்று சொன்னான். அதற்குத் தோழி கூறும் விடையே இந்தப் பாட்டு.

“அரசனுன ஆதன் அவினி என்பவன் வாழி வாழி,” என்று முதலில் அவன் சொல்லிக்கொண்டான். பின்பு,

“தலைவி உங்களைப்பற்றித் தவரேன்றும் நினைக்க வில்லை. அவன் இல்லறத்தார்க்குரிய நினைக்களையே மேற்கொண்டிருந்தாள்; நாட்டிற் பகைவர்கள் சிறுமையடைக; நாடு நன்மையடையும்பொருட்டு அந்தணர்கள் மந்திரம் ஓதுக்,” என்று நினைவுவிவுடன் எண்ணவேண்டுவது மனைவாழ்க்கைக்குரிய மாதரின் கடமையான்றே? அந்த இல்லறக் கோட்டாடுகளையே அவன் உள்ளாம் நினைத்துக் கொண்டிருந்தது.

தோழிமரான நங்கள், “பூத்த கரும்பினையும் காய்த்த கெல்லினையுடைய கழனிகள் சூழ்ந்த ஊருக்கு நிங்கள் உரியவராயிருக்கிறீர்கள். ஆனால், உங்கள் மார்பும் அக் கழனிகள்போல் ஆகினிடக்கூடாதே என்று விரும்பி நினைத் துக்கொண்டிருந்தோம்,” என்று சொன்னார்.

தோழியின் பேச்சில் உள்ள குறிப்பைத் தலைவன் தெரிந்துகொண்டார். “பரத்தையர்கள் பூத்திருக்கிறார்கள்; ஆனால் அவர்கள் மகவுபெற்றெடுப்பதற்கு உரியவர்கள் அல்லர்; தலைவி மஜைவாழ்க்கைக் குரியவளாதவின், அவள் பூத்திருத்தலோடு மகப்பேற்றுக்கும் உரியவளாகின்றனர். கரும்பு பூத்தல்லமட்டும் உடையதாதலால் ‘பூத்த கரும்பு’ என்று தோழி சொன்னது பரத்தையரையே குறிப்பதாக இருக்கவேண்டும். ஆம்; அதுதான். அப்படியானால், பூத்தலோடு காய்த்தலும்யுடைய நெல், பூத்தலியல்போடு மகப்பேறுமிமையுடைய தலைவியையே குறிக்கின்றதென்பது உறுதி. பழனம் என்னும் வயல்கிலம் கரும்பும் விளைய இடந்தருகின்றது. கெல்லும் விளைய இடந்தருகின்றது. அந்தப் பழனம்போல நமது மார்பும் இருவர்க்கும் பொது வான்தாக ஆகினிடக்கூடாது என்று குறிப்பிக்கின்றனர். ஆம்; என்ன வல்லமையாகக் குறிக்கின்றார்கள்! அவள் கருத்து, முறையானதுதானே,” என்று இங்ஙனமெல்லாம் அவன் மனம் நினைத்தது. நாம் என் தோழியை இந்தக் கேள்வி கேட்டோம் என்றும் அவனுக்குத் தோன்றிற்று.

இல்லற மாதனின் கடமையும், பரத்தையர்க்கும் குல மகளிர்க்கும் இடையே உள்ள வேறுபாடு ஒன்றும் இப் பாட்டில் என்ன அழகாக எடுத்துக்காட்டப்படுகின்றன!

குறிப்புரா :—புல் - புன்மை. ஆர்க - பொருந்துக. பழனம்- வயல் கிலம்.

ந. திருமணத்தின்பயன் இல்லறவோழுக்கம்

[ஆடவர்க்குக் கடமை மாதனை மனந்து இல்லறவோழுக்கம் மேற்கொள்ளுதல்; மகப்பேறு இல்லறவோழுக்கத்திற்குரிய அங்கு முதலிய இனிய பண்புகளை உண்டாக்கும். திருமணத் தின் பயன் அப் பண்புகளைப் பெறுதலே.]

மந்திக் காதலன் முறிமேய் கடுவன்
 தண்கமழ் நறைக்கொடி கொண்டு வியல் அறைப்
 பொங்கல் இளமழை புடைக்கும் நாடு !
 நயவா யாயினும் வரைந்தனை சென்மோ;
 கல்முகை வேங்கை மலரும்
 நன்மலை நாடன் பெண்டெனப் படுத்தே.

—ஜங்குறு நாறு, உசு...

தோழி இந்தப் பாட்டில் இரண்டு குறிப்புக்கள் வைத்-
 திருக்கிறார்கள், தலைவன் விரைவில் மணங்துகொள்ளவில்லை-
 அவனைத் தோழி நெருங்கிச் சொல்லுகிறார்கள்.

“பெட்டைக் குரங்கின் காதலனுன தழை தின்னும்-
 ஆண் குரங்கு, குளிர்ந்த மணம் விசம் நறைக்கொடி
 கொண்டு, அகன்ற மலை நிலத்தின்மேல் மிகுந்து வருகின்ற
 இளமுகிலை அடித்து விணையாடுகின்ற நாடனே,” என்று
 தலைவனை அழைத்துக்கொள்கின்றார்கள். இந்தப் பேச்சில்,
 “மேற் கருக்கொண்டு முற்றிப் பயன்படக்கூடிய இன
 மேகத்தைக் குரங்கு அடிக்கின்றதென்று குறிப்பதனால்,-
 விரைவிற் கருக்கொண்டு முற்றி மகப்பெறுதற்குரிய
 தலைவியை கீ களவொழுக்கத்தால் விரைவு கெடுக்கின்றாய்,”
 என்று ஒரு குறிப்பு இருக்கின்றது.

இனி, அங்ஙனம் தலைவனை ‘அழைத்தவர் அவனை
 நோக்கி, “அழுத்தமான மொக்குகளையுடைய வேங்கை
 மரங்கள் மலர்ந்திருக்கின்ற நல்ல மலைகளையுடைய நாடனுக்-
 குப்பெண் இவள் என்று கீ உட்கொண்டு திருமணாத்துக்கு-
 விரும்பவில்லையானாலும், கடமைக்காகவாவது திருமணம்-
 செய்துகொண்டு போ,” என்று தன் முடிபுரைக்கின்றார்கள்.

இச் சொல்லில், வேங்கை மலர்களிற் நிகழ்ச்சி காட்டப்படுத்தவின், திருமணாஞ் செய்து கொள்வதற்குரிய பருவமும் இதுவென்று மற்றொரு குறிப்பும் வேளிப்படுகின்றது.-

குறிப்புரை:—தண் - குளிர்ச்சி. ‘குளிர்ந்த மணங்கமழும்-
 நறைக்கொடி’என்பது இனிய களவொழுக்கம் என்பதன் குறிப்பு.

பொங்கல் - மிகுதியான, மழை - மேகம், புடைக்கும் - அடிக்கும். கல்முகை - கெட்டியான அரும்பு, கற்குகை யெனப் பொருளூரைப்பதானால், அக்குகைகளின் அருகிடங்களில் வேங்கை மலரும் மலைநாடன் என்று உரைத்துக்கொள்ளலாம், பெண்டு - பெண், படுத்து - உளங்கொண்டு; குறவர்மகள் எனக் குறைவாய் கிணத்து என்பது கருத்து.

(கசு)

ச. பெண்ணின் இல்வாழ்வு

இல்வாழ்க்கையில் கணவனுக்கும் மனைவிக்கும் தினைத்தணையும் மாறுபாடு இருத்தலாகாது. மக்கட்பேறு இல்வாழ்க்கைக்கு அணி. கணவனும் மனைவியும் குழந்தைகளோடு ஒருங்கிருந்து அன்பும் ஒற்றுமையும் கனிந்த உள்ளத்துடன் இன்னிசை கேட்டு மகிழ்தல் சிறந்த நாகரிக நன்முறையாகும்.]

பாணர் மூல்லை பாடச் சுடரிழை

வானுத லரிவை மூல்லை மலைய

இனிதிருந் தனனே நெடுந்தகை

அனிதீர் கொள்கைத்தன் புதல்வனைடு பொலிக்தே.

—ஜங்குறு நாறு, சாசு.

அணுக்கத்திலேதான் திருமணம் நடந்தது. ஆனால் எப்படியோ இரண்டு மூன்றுண்டுகள் கழிந்துவிட்டன. மணமக்களுக்கு இப்போது ஒரு வயதுள்ள புதல்வனும் உடன் இருக்கிறன.

பெண்ணின் இல்வாழ்வு எப்படியிருக்கிறதென்று பார்க்க வேண்டுமென்பது தாய் விட்டார் விருப்பம். தாயை விடச் செவிவியே குழந்தை முதல் பெண்ணிலிருடம் நெருங்கிப் பழகியவன். ஆதலால் அவன் நான் பார்த்துவருகிறேன்' என்று சொல்லிப் புறப்பட்டாள். பகலெல்லாம் வழி கடந்து மாலை ஐங்குமணிக்குப் பெண்வீட்டை அடைந்தாள். ஆர்வத்தோடு உள்ளே நுழைந்தாள்.

முற்றத்தில் ஒரு மலர்த் தோட்டம். அங்கே ஓர் ஆகலமான மேடை. மேடையின் ஒரு கோடியில் ஒரு கொடிப்பந்தர் இருந்தது. அப் பந்தரில் மூல்லைக்கொழுகன் அடர்த்தியாகப் பின்னிக்கொண்டு படர்ந்திருந்தன. சிறைய

மலர்கள் மலர்ந்து, நறுமணத்தை அத் தோட்டம் முழுமையும் அன்றி விசிக்கொண்டிருந்தன.

அப்போது அங்கே ‘பாணர்’ என்னும் பாடகர், மூல்லை யாழ் தாங்கிர் ‘சாதாரி’ என்னும் மூல்லை நிலத்து இன்றிசையை அவ் யாழிலிட்டு மீட்டி இனிமையாக இரைத்துக் கொண்டிருந்தனர்.

தலைமகன் அம்மேடையின் மேவிருந்த இருக்கை வில் மலர்ந்த முகத்துடன் அடிர்ந்து, ஏதிரில் இருந்த தன் புதல்வனை எடுத்துத் தன் மடியின்மேல் உட்கார வைத்துக் கொண்டு, பவழத் துண்டுகளைப்போலிருந்த அக்குழங்கை வின் இருகைவிரல்களையும் தன் இருகைகளாலும் பிடித்து யாழின் பாட்டுக்கு ஏற்றபடி தாளங் கொட்டுமாறு செய்து மகிழ்ந்து கொண்டிருந்தான்.

இப்பால் தோழிமார் சிலர் பக்கத்திலிருந்த கொடி மூல்லை மலர்களைப் பறித்துக் கொடுக்கத் தலைவி மேடையில் அமர்ந்து அவற்றைத் தொடுத்தாள். பின்பு, அவற்றில் ஒரு தொடுப்பைத் தலைவனது மடிமேல் அமர்ந்து கை தட்டிக் கொண்டிருந்த தன் புதல்வனது தலையில் வல்லமையாய்ச் சூடி மற்றொரு தொடுப்பை வாரி முடித்த தனது பின்னலிலும் வணவாக வைத்துச் சூடிக்கொண்டிருந்தாள். தோழிமார் அதனைத் திருத்திக் கொண்டிருந்தார்கள். தலைவன், தலைவியின் கூந்தலமுகைத் தன் இரு கண்களாலும் பருகிக் கொண்டிருந்தான்.

அங்கேரத்தில் உள் நுழைந்த செவிலி இந் நிலைகளைக் கண் குளிரக் கண்டாள். வாழ்க்கை எப்படி இருக்கின்றது என்று நினைப்பான் ! உள்ளம் பூரித்துப் போனான். அவன் உள்ளத்தில் இக்காட்சி அப்படியே நிலைபெற்றுவிட்டது.

சிலாள் கழிந்தபின் செவிலி ஊருக்குத் திரும்பினான். பெண்ணின் தாய் இவளை ஆர்வத்துடன் ஏதிர்நோக்கிக் கொண்டிருந்தாள். இவள் சென்றதும், பெண்ணின் வாழ்க்கை நலுங்களைப்பற்றி வேட்கையொடு கேட்டாள்.

அதற்குச் செவிலி, “ஆ! பாணர் மூல்கில்ப பன் பாட, ஒளிரும் அணிகலன்களையுடைய நம் ஒளி நெற்றிப் புதல்னி தன் கூந்தலில் மூல்கீல மலர்கள் சூடிக்கொள்ள, பெருந் தகையோனு அத் தோன்றல், இன்னல் தீர்க்கும் இயல் பினையுடைய தன் புதல்வனுடன் விளங்கிக்கொண்டு மகிழ்ச் சியாயிருக்கின்றனன்,” என்று, தான் முதல் நாள் கண்ட காட்சியை அப்படியே சொன்னார். அனைவரும் மகிழ்ந்து கொண்டனர்.

அன்றெல்லாம் அவர்களில்லத்தில் அதுவே பேச்சா யிருந்தது.

கணவனும் மனைவியும் தமக்குள் மாறு எதுவுமின்றிக் குழந்தையோடு பாடல் கேட்டு மகிழ்கின்றனரென்பது எவ்வளவு நல்வாழ்க்கையாயிருக்கின்றது.

குறிப்புரை:—வானுதல் - வாள் நுதல்; வாள் - ஒளி; நுதல் - நெற்றி, அரிவை - பெண். இனிது - மகிழ்வாய், நெடுந்தகை - பெருந்தகையோன், துளி - வருத்தம். கொள்கை - இயல்புட் ‘துளிதீர் கொள்கைப் புதல்வன்’ என்றாள், கணவன் மனைவியர்ச் சூன் ஏதேனும் ஊடல் நேரினும். இப் புதல்வன் காரணமாகவே னும் அவர்கள் அதுநீங்கப்பெறுவார்கள் என்பதற்கு. பொலிந்துவிளங்கி; கணவனும் மனைவியும் இக்குழந்தையோடு கூடி அளவாளவிக் கொண்டிருப்பது ஒரு பொலிவாயிருக்கிறது என்பது குறிப்பு. (கன)

ஒ. கணவனும் குழந்தையும்

[இல்வாழ்க்கையில் தாய்தங்தையரின் அங்பு குழந்தையரக்கக் கவரிந்து உருவாகின்றது. தங்தையின் அங்பு குழந்தையைத் தழையச் செய்தால் தாயின் அங்பு அவ்வீருவரையுங் தழையச் செய்கின்றது. அத்தகையோர் இல்லறம்: இவ்வுலகையே வெல்லும்.].

புதல்வற் கவை இயினன் தங்கை; மென்மொழிப் புதல்வன் தாயோ இருவருங் கவையினன்;
இனிது மன்ற அவர் கிடக்கை
நனியிரும் பரப்பினிவ் வுலகுட னுறுமே.

—ஜங்குறநாறு, சங்க.

திருமணங்கு செய்து கணவன் வீட்டுக்கு குழுப்பியின்-
ரெவிலித்தாப் ஒருகால் தன் பெண் வீட்டுக்கு வந்து சிற-
பகல் தங்கியிருந்தாள்.

ஒருங்கால் தலைமகன் எங்கோ வெளியே போயிருந்து
வீட்டுக்கு வந்தான். கைகால் அலம்பிக் கொண்டான்.
இதற்குள் ‘அப்பா அப்பா’ என்று அவன் அருமைப் புதல்-
வன் ஓடிவந்து அவன் காலகளைக் கட்டிக்கொண்டான்,
புதல்வனை ஆவலாக வாரியெடுத்து மார்பில் அணைத்துக்
கொண்டு உள்ளே போய்ச் சன்னல் பக்கமாய்க் காந்
ரேட்டமான இடத்தில் இடப்பட்டிருந்த கட்டிலின்மேல்
அமர்ந்து, அப் புதல்வனுடன் கொஞ்சி விளையாடித் தலை-
வன் இளைப்பாறிக்கொண்டிருந்தான்.

இதற்குள் தலைவி சிற்றுண்டி ஒழுங்குசெய்து எடுத்
துக்கொண்டு அங்கே போனான். சிறிது சாய்வாய்ப் படுத்
திருந்த தலைமகன், எழுந்து உட்கார்ந்தான். தலைவி, சிற்
றுண்டிக் கல்லை ஒரு பக்கம் வைத்துவிட்டு, அருகில் அக்
கட்டிலின் ஓரமாய்ச் சிறிது நின்ற சாய்வாய் உட்கார்ந்தான்.
அப்போது குழங்கத்தையை மடியில் நிற்கவைத்துச் சிரிப்புக்
கூட்டிப் பேசிக்கொண்டிருந்த தலைவன், காதல் மேலிட்
டால் அப் புதல்வனை அப்படியே மார்பில் அணைத்து இறு
கத் தழுவினான். அருகில் அமர்ந்து தலைவன்மேற் சிறிது
சாய்ந்து கொண்டிருந்த தலைவி அதுவே நேரமாகத் தன்
காதலன்மேல் நன்கு சாய்ந்து அவளையும் அப்புதல்வனையும்
ஒருங்கே தன் இரு கைகளாலும் கழும் அணைத்துக்கொண்டாள்.
தலைவனுந் தலைவியும் அவ் வின்பத் தினைப்பிற்
சிறிது நேரம் அப்படியே கட்டுண்டிருந்தனர்.

ஏதோ வேலையாய் அப் பக்கம் வந்த ரெவிலிக்கு இக்
காட்சி தென்பட்டது. அவன் உள்ளத்தில் மகிழ்ச்சி
பெருக்கெடுத்தது. இவ் வொற்றுமை எப்பொழுதும்
நிலைத்திருக்கவேண்டும் என்று நினைத்துக்கொண்டாள்.
மகிழ்ச்சிப் பெருக்கால் பின்பு தனக்குள் பின்வருமாறு
நினைத்துக்கொள்கிறீர் :

ச. இ. இ. தி.—3

“புதல்வணைத் தழுவினான் தந்தை ; மெல்லிய மழைச் சொற்களையுடைய அப்புதல்வனின் தாயோ, அவ்விருவரை யும் சேர்த்துத் தழுவினாள். அவர்கள் கட்டில் இனிமையானதென்பது தெளிவு. அக் கட்டிலுக்கு மிகப் பெரும் பரப்பினையுடைய இவ்வலகுமூழுதும் சமமாகப் பொருந்தும்.”

இப்படி அவள் சினைத் தான். உண்மையான காத ஆள்ளவர்களுக்கு வாழ்க்கை யின்பத்தில் என்ன குறை !

குரிப்பு : கவவயினன் - அணைத்தனன். ‘மன்ற’ என் ஆம் சொல் தெளிவுப்பொருள் தரும். ஆதலின் அதற்கேற்ப உரைத்துக் கொள்ளவேண்டும். கிடக்கை - படுக்கையிடம் ; இங்கே, கட்டில் எனப்பட்டது. நனி - மிகவும் ; இரு - பெரிய. உடன் - முழுதும். உறும் - பொருந்தும் ; சமமாகப் பொருந்தும் என்று உரைத்துக் கொள்ளவேண்டும். மகப்பேற்றால், கணவன் மனைவியர்க்குள் அங்பு குன்றுதென்பதற்கும் இப் பாட்டு ஒரு தக்க சான்றாகும்.

க. மக்கட் பேறு

[பலர்க்கும் உதவியாயிருக்கும் பொருட்டே மக்கன் இல் வாழ்க்கை யமைப்பை மேற்கொள்ளுவது ; அதற்கு இல்லறம், பல படைப்புக்களும் படைத்திருத்தல்வேண்டும். நாடோறும் பலரோடு உடனிருந்து உண்ணும் நேய வாழ்க்கையும் வேண்டும். அகநேய வாழ்க்கையைத் தொடர்ந்து ஏகழ்த்தும் பொருட்டு மக்கட் பேறும் வேண்டப்படும்.]

படைப்புப் பலபடைத்துப் பலரோ டுண்ணும்
உடைப்பெருஞ் செல்வ ராயினும் இடைப்படக்
குறுகுறு நடந்து சிறுகை தீட்டி

இட்டும் தொட்டும் கவ்வியும் தழுந்தும்
நெய் உடை அடிசில் மெய்ப்பட விதிர்த்தும்
மயக்குறு மக்களை இல்லோர்க்குப்
பயக்குறை இல்லை தாம்வாழு நாளே.

—புறானாறு, கஷா,

பாண்டியன் அறிவுடைநம்பி எண்ணும் பெரியார் இந்
தப் பாட்டை இயற்றியிருக்கின்றார். ஆன் மக்களிற் சிறங்

தோராயிருப்போரையே ‘நம்பி’ என்பர்; இங்கே இச் சொல், ‘அறிவுடை நம்பி’ எனவும், ‘பாண்டியன் அறி வடை நம்பி’ எனவும் அடைமொழிகள் ஏற்றுவருகின்றது. இந்த அடைமொழிகள் அவரை மேலும் மேலுஞ் சிறப்பிக் கின்றன. அரசுச் செல்வத்துடன் கூரிய அறிவுச் செல்வ மும் வாய்ந்த நல்லோராய் அவர் காணப்படுகின்றார். அவர், நற்குணமுடைய சான்றேருருமாவர்; ‘நம்பி’ என்பதற்கு இது தெரிகின்றது. மரபெருந் தூயோரான பெரியார் பின்றான்தயாரால் நன்கு மதிக்கப் பெற்றவராதலின், அவர் ராண்றேர் என்பது நன்கு பெறப்படும்.

இங்ஙனம் பல படைப்பும் அவர் படைத்திருக்கிறார்; மேலும் பலரோடு உண்ணும் உடைப்பெருஞ் செல்வருமாவர்; பல நுகர்வுகளும் ஒருங்கு வாய்ந்த இப்படிப்பட்ட அருமைத் திருவாளர் ஒரு கருத்தைக் கூர்ந்தறிந்து சொன்னால், அது பலவகையான உணர்வுப் பழக்கங்களின் பிழிவாய் நுட்பமாய்ப் போருத்தமா யிருக்குமென்று நம்பலாமன்றோ?

மேற்காட்டிய பாட்டில் அவர் ஓர் உண்மையை எடுத்துக்காட்டி, அதற்குரிய காரணங்களையும் விளக்கி யிருக்கிறார்.

உலகத்தில் வாழ்க்கைக்கு வேண்டிய பல அமைப்புகளும் அமைந்துவிட்டன என்பதற்கு அடையாளம், பல ரோடு உடன் இருந்து உண்ணும் உயர்கிலையை அடைவது தான். இதுவே நல்வாழ்வு என்னும் இல்வாழ்வு.

பலர் பெருஞ் செல்வராயிருக்கலாம். ஆனால், பல ரேஷு உடனிருந்து உண்ணும் உடைப்பெருஞ் செல்வரா யிருப்பரென்று சொல்லமுடியாது. அப்படி யிருப்பதற்கு அறிவு குணம் முதலிய வேறு படைப்புகளும் வேண்டும். ரெல்வெம் கையிலிருப்பதினுலேயே, அச்செல்வம் அவர்க்கு உடைமையாய்விடாது; பெருஞ் செல்வமென்று மதிக்கப் படுவதுமாகாது. அறிவு குணம் முதலிய பிற படைப்புகளும் வாய்ந்து அதனை அவர் அறவழியிற் பயன்படுத்தும்

போதுதான் அச் செல்வம் அவர்க்கு உடைமையான செல்வமாகின்றது ; உடைப்பெருஞ் செல்வமாகின்றது. இப்படிப் படைப்புப் பல படைத்துப் பலரோடு உண்ணும் உடைப்பெருஞ் செல்வராய் வாழும் வாழ்வே ‘வாழ்வு’ எனப்படும்.

இத்தனை ‘வாழ்வு’ இருப்பினும் ‘குழந்தை’ யில்லா விட்டால் அது குறைவடைய வாழ்வேயாம் ; மக்கட பேறும் இருந்தால், அதுவே பெருவாழ்வாய் அமைந்து கிறைவடையும்.

குறிப்பு: படைப்பு-செல்வப்பேறு. துழந்தும்-துழாவியும். அடிசில்-சோறு. மெய்-உடம்பு. விதிர்த்தும்-சிந்தியும். மயக்குறு-இன்பத்தால் மயக்குகின்ற. பயம்-பயன். குறை - கிறைவாக்கும் பொருள் பயன் என்னும் கிறைவாக்கும் பொருள் இல்லாதவராவர் என்பது கருத்து. வாழ்விள்பயனை கிறைவாக்கும்பொருள் மக்கட பேருதலின், அங்கனம் உரைக்கப்பட்டது, பாண்டியன் அறி வுடைநம்பியாரே இங்கனம் உரைப்பதனுவ், அம்ருடிபு உண்மையான முடிபாகவே இருக்குமென்பதில் ஜயமொன்றுமில்லை. (கக)

5. அரசியல்

க. பிறர்க்கேன வாழ்தல்

அசாட்சி என்பது குடிகளுக்காக; அரசனது நலத்துக்காக அன்று. பிறர்பொருட்டே அரசன் வளமுள்ளவனுகவும் அதி கார முள்ளவனுகவும் விளங்குகின்றன; அவன் உயிர்வாழ் வதே உலகத்திற்காக, ஆதலால், அவன் பகைத்துப் போர் செய்தனும் நகைத்து உறவாடேலுமெல்லாம் பொதுகலத் தின் பொருட்டேயாம்.]

வாழ்கானின் வனனே நின்னுடை வாழ்க்கை
வாய்மொழி வாயர் நின்புகழ் ஏத்தப்
பகைவர் ஆரப் பழங்கண் அருளி
நகைவர் ஆர நன்கலம் சிதறி
ஆன்று அவிந்து அடங்கிய செயிர்தீர் செம்மாலி
வான்தோய் நல்லிசை உலகமொடு உயிர்ப்பத்
துளங்குகுடி திருத்திய வலம்படு வென்றியும்
மாயிரும் புடையல் மாக்கழல் புனைக்து
மன்னெனயில் எறிந்து மறவர்த் தரீஇத்
தொன்னிலைச் சிறப்பின் நின்னிழல் வாழ்நர்க்குக்
கோடற வைத்த கோடாக் கொள்கையும்
நன்றுபெரி துடையையால் நீயே
வெந்திறல் வேந்தேஇவ் வைகத் தோர்க்கே.

—பதிற்றுப்பத்து, க.வ.

‘அரசே! இந்த உலகத்தோர்பொருட்டு கின் செல்வமும் நின் வாழ்நானும் வாழ்க’ என்று காப்பியாற்றுக் காப்பியனுர் என்னும் புலவர், களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரல் என்னும் சேர அரசனை வாழ்த்துதல் இப்பாட்டின்கட்காணப்படுகின்றது.

உலகத்தில் யாரும் பிறருதவியின்றி உயிர்வாழ்தல் இயலாது. ஒருவர்க்கொருவர் உதவியாயிருக்கும் முறைக் கேலேயே உலகியற்கை நடைபெறுகின்றது. இதனால்

பெருக்கு உதவிசெய்வுதன் வாழிலாகவே தமக்கும் வாழ்வு அமையும் அடிப்படையை எவரும் உடையவராயிருக்கின்ற ரொன்பது தெரிகின்றது. உலகியல்பின் மறைபொருள் இது.

புவவர் அச் சேர மன்னை நின்பொருட்டு: நி வாழ்க என்று வாழ்த்தி யிருப்பாராயின், அவ் வாழ்வு உண்மையான வாழ்வன்றுதலின், அது சேரன் பெருமையைக் குறைப்பதாயிருக்கும். சேரனுக்கும் எழுச்சியும் இன்பழுந் தந்திராது.

இந்தப் பாட்டில் அவனுக்குள்ள பல குணங்களைப் பற்றிக்கூறும்போதும், அவன் பலர்க்கும் தண்ணை செய்யும் முறைமையே கூறப்பட்டிருக்கின்றது. பாட்டின் பொருளை நோக்க, அது விளக்கமாகும். பொருள் வருமாறு :

'உண்மை மொழிகளையே பேசும் நானினையுடையோர் நின் புகழை ஏத்த, பகைவர்களும் மனதிறையும்படி பழைய கண்ணேட்டம் அருளிச்செய்து, நண்பர் மன நிறையும்படி சிறந்த அணிகள்களை அவர்களுக்குச் சிந்தி, அவ்வாற்றாற் பெருமித மேதுவுங் கோள்ளாயல் அறிவு அகன்று புல னாவிந்து அருளிலடங்கிய தீதுதீர்ந்த தலைவனே! வான்வரை சிற் சென்ற மிக்க புகழ் உலகத்தின் கண்ணும் மனங்கும் படி, பகைவரால் நிலைகளங்கும் குடிமக்களை அங்ஙனங் கலங்காதபடி நினது பேராண்மையால் ஒழுங்குசெய் தமைத்த வலம்படு வென்றியும் பெருமைக்குக் காரண மான கரிய பனங்தோட்டு மாலையும் சிறந்த வீரக்கழலும் அணிந்து நிலைத்த பகைவர் அரணை அழித்து அங்கிருந்த வீரர்களைத் தருவித்துப் பழையையான நிலைபெற்ற சிறப்பினை விடைய நின் நிழல்வாழ் வீரர்க்குக் கொடுமையில்லர் தபாடி அடக்கவைத்த நிலைகோனுத கொள்கையும் நி மிகப்பெரி தும் உடையை. கடிய ஆற்றல் வாய்ந்த வேங்தே! இவ் விலகத்தார் பொருட்டு நின் வளன் வாழ்க; நின்னுடை வாழ்நாட்கள் வாழ்வனவாக!

முதல் ஐந்து வரிகளில் அவன் தன்னைப் பகைப்பவர்க்கும் அருளுதலும் தன்னை மகிழ்பவர்க்கு உதவுதலும் சொல்ல

லப்படுகின்றன. சின் வரிகளில் அவன் வென்றியும், அவன் ஸிழல்வாழுவார்க்கு அருளுங் கொள்கையுங் கூறப்படுகின்றன. நினைக்குமிடத்து, எல்லாம் பிறர்க்கு உதவுதலாகவே இருக்கின்றன.

இத்தகையோரே அறிஞர்களால் வாழ்த்துதற்குரியவர்.

குறிப்புரை:—வளர் - செல்வம், வாழ்க்கை - இங்கே வாழ்நாள். வாயர்-நாவினையுடையவர் அல்லது பேச்சினையுடையவர். ஆர-மனம் சிறைவடைய. பழங் கண்-இங்கே, பழைய கண்ணேட்டம் என்று பொருள் கொள்ளுவது சிறப்பு, நகைவர்-தன் சார்பில் மகிழ்ச்சியுடையவர்கள்; அவர்கள், நன்பர் இரவலர் முதலியோர். கலம்-அணிகள், சிதறி - சிந்தி, செயிர்-தீது, செம்மல் - தலையுடையவர்; செம்மால்-தலைவனே, நல் இசை-மிக்கபுகழ், சீயிர்ப்பமணக்க. துளங்கு-அசைகின்ற; அதாவது, கலங்குகின்ற, வலம்படு வென்றி-மேலுமே தூம்வெற்றிகள்ஹண்டாவதற்குரிய அடிப்படையான வெற்றி, புடையல்-மாலை, கேரடு-கொடுமை, கோடா-கோனுத. நன்று பெரிது - மிகப் பெரிது, உலகத்தோர்க்கு - உலகத்தோர்பொருட்டு. (20)

2. கோடையும் வீரமும்

[புகழ்க்குக் கொடை அடிப்படை; கொடைக்கு வீரம் அடிப்படை; அரசனுக்குவீரமும் கொடையும் மேம்பட்டிருத்தல்வேண்டும். அதனால், நாட்டில் அறிஞர்களும் கலைஞர்களும் ஒங்கி மக்கட்கு வாழ்க்கையில் விளக்க முண்டாகி வாழ்த்தும் மிகும். தெருவெலாம் அவன் புகழ் முழக்கம் பெருகும்.]

அட்டுஆ னானே குட்டுவன்; அடுதொறும்

பெற்றுஆ னாரே பரிசிலர் களிரே;

வரைமிசை இறிதரும் அருவியின் மாடத்து

வளிமுனை அவிரவருங் கொடி. நுடங்கு தெருவில்

சொரிசரை கவரும் கெய்வழிபு உராலின்

பாண்டில் விளக்குப் பருங் ச்சுடர் அழல்

நன்னுதல் விறலியர் ஆடும்

தொன்ககர் வரைப்பின் அவன் உரைஆ னாவே.

—பதிற்றுப்பத்து, சன-

'செங்குட்டுவன் பகைவரை அழித்து அமையான்; பகைவரை அழித்து அவன் வெற்றிபெறுக்கொறும் பரி

சிலர் களிறுபெற்று அமையார்; தெருவில் விறவியர் ஆடல் பாடல் செய்கின்ற பழமையான நகரங்களில் அவன் புகழ் கிறைந்து அமையா' என்பது இப்பாட்டின் பொருள்.

அத்தனை மேன்மேல் வீரமும் மேன்மேற் பரிசுவித்த ஒம் இவற்றால் மேன்மேற் புகழ் பெறுதலும் உடையவன் ஆட்வேன் என்பது கருத்து.

கருத்தை வெளிப்படுத்தும் முறை பாட்டில் கன்று விருக்கின்றது.

ஞாயிபுதா :—அட்டு - கொன்று; இங்கே அழித்தென்னுங் கருத்தில் வந்தது. ஆனால் - சிறைவடையான். களிறு - யானை. இழிதரும் - வீழ்கின்ற; வளிமுளை - காற்றுஞ்சன் இடத்தில்; முணை - இடம். அவர்வரும் - விளங்குகின்ற. 'வரையிசை..... அவர்வருங் கொடி' என்பதற்கு, 'மலையின்மேல் அசைக்கு வீழ் சின்ற அருவியைப்போலக், காற்றுவிசைகின்றமேலிடத்தில் விளங்கு கின்ற கொடி' என்பது பொருள். துடங்கும்-அசைகின்ற. மாடத்தீற் கொடிகள் அசைகின்ற தெரு; 'தெருவில்..... தொன்னகர்' என்பதற்கு, 'தெருவின்கண், நெய்சொரி திரிக் குழாய் ஏற்றுக்கொண்டிருக்கின்ற நெய்யை விளக்குகளில் வழிய விட்டுக்கொண்டு அங்கும் இங்கும் சிலர் செல்ல, அக் காற்று விளக்குகளின் பருமனுன சுடர் ஓளியிட்டு எரிய, அதன் வெளிச் சத்தில் அழகிய நெற்றியையுடையவிற்கியர் ஆடல்பாடல்செய்யும் பழைய நகர்' என்பது பொருள். சொரி - ஊற்றுகின்ற; சுரை-உன் புரையுடையது; இங்கே, திரிக்குழாய்க்கு வந்தது, கவரும்- ஏற்றுக்கொண்ட, வழிபு-வழியவிட்டு, உராலீன்-உலவுதலின். பாண்டில் விளக்கு-காற்றில் அவர்துவிடாதபடி வைக்கும் பெரிய அகல் விளக்கு. பருஷ-பருமனுன. அழல்-எரிய, நல்-அழகிய. துதல் - நெற்றி, விறவியர்-ஆடல் பாடல் செய்யும் ஒருவகைச் சாதி மகளிர், தொல் நகர்-பழைய நகரங்கள். இங்கே குறிப் பிடப்பட்டவை அரசுடைய நகரங்கள், வரைப்பின் - எல்லையில்; அந்நகர எல்லைகளில் என்பது கருத்து, உரை-புகழ் மொழிகள். ஆனால் - சிறைந்து அமையா.

(உக)

ந. அரசனுக்கு இருக்கவேண்டிய மாட்சிமையான இயல்புகள்

கம்மை மதிப்போர் எளியராயினும் அவர்களை மதித்து அணைத்துக்கொள்ளுதல் அரசர்க்கு இன்றியமையாதது; பிறரைக் குறையேக்கறுவோர் சொல்லில் நம்பிக்கையின்மையும், நடவு நிலைமையும், அருளெண்ணமும், வீரமும், அங்பும், எதனையும் ஜாப்பங்கு செய்தலும் அவர்கட்டு வேண்டும்.]

வழிபடு வோரை வல் அறிதியே;
 பிற்மொழி கூறுவோர் மொழிதே நல்லயே
 கீமெய் கண்ட தீமை காஸின்
 ஒப்ப நாடி அத்தக ஒறுத்தி
 வந்து அடிபொருந்தி முக்கை நிற்பின்
 தண்டமும் தணிநிச் பண்டையின் பெரிதே;
 அமிழ்து அட்டு ஆனக் கமழுகும் அடிசில்
 வருங்க்கு வரையா வசைஇல் வாழ்க்கை
 மகளிர் மலைத்தல் அல்லது மன்னர்
 மலைத்தல் போகிய சிலைத்தார் மார்ப!
 செய்து இரங் காவிளைச் சேண்வினங் கும்புகழ்
 நெய்தலங் கானல் கெடி யோய்!
 எய்தவங் தணம்யாம்; ஏத் துகம் பலவே.

—புரானாறு, க.०.

“நெய்தலங் கானல்” என்பது ஓர் ஊர.* அது சோழன் இளஞ்சோட் சென்னி என்னும் அரசனுக்கு உரியது. ஒருங்கள் ‘ஊன்பொதி பகங்குடையார்’ என்னும் புலவர்பிரான் அவனிடம் போனார். அவனிடம் அமைந்திருக்கும் நல்லியல்புகளை அவன்முன் எடுத்துப் பாராட்டி, அவனேடு அளவனாவி மகிழுவேண்டுமென்று அவருக்கு விருப்பமுண்டாயிற்று. அந்தவிருப்பம் இந்தப் பாட்டாக மலர்ந்தது.

“பெருமரனே! உன் எண்ணங்களின் வழியே கடந்து கொள்கின்றவர்களை நி விரைவாய்த் தெரிந்து அனைத்துக் கொள்கின்றாய்; பிறரிடமுள்ள குற்றங்களை மட்டும் பரித்தெடுத்துச் சொல்லுகிறவர்களின் சொற் களில், நி நம்பிக்கை வைப்பதில்லை. நி உண்மையென்று தீர்மானித்த குற்றம் ஒருவனிடம் காணப்பட்டால், முறைக்

* “நெய்தல் வாயில் அல்லது நெய்வாசல் என்று காவிரிப்பழும் பட்டினத்துக்கருகே ஓர் ஊர் உள்ளது” என்று ஆசிரியர் ட. வே. சா. அவர்கள் தமது பதிப்புக்குறிப்பிற்குறிப்பிட்டிருக்கின்றனர்.

குப் பொருந்த ஆராய்ந்து அதற்குத் தக்கபடி அவனைத் தண்டிக்கின்றார்ய். அப்படித் தண்டிக்கப்பட்டவன்; தான் உள்ளாங் திருந்தி வந்து உன் திருவடியையடைந்து முன் நிற்பானாலோ, நீ முன் சிலையையிட யிருதியாக அருள் கூர்ந்து அந்தத் தண்டனையையும் நிக்கிவிடுகின்றார்ய்.

“அமிழ்தத்தின் பெருமையைக் குறைத்து உண்ணத் தெவிட்டாதபடி, அத்தனை மனம் வீசும் தானிப்புப் பொருந்திய பொங்கல் உண்வை, வருகின்ற விருந்தினர்க்கு அனவு படுத்தாமல் வழங்குகின்ற, பழியில்லாத மனைவாழ்க்கையையடைய நின் வாழ்க்கைத் துணைவியரே, நினது மார்பைத் தமது அன்பினால் மாறுபடுத்துவதே யல்லாமல், பகை வீரர் தமது போரால் மாறுபடுத்துவதென்பது இல்லை. வான வில்லுக்கு ஒப்பான பல நிறங்கள் அமைந்த மலர் மாலைகளை அணிந்த அத்தகைய மார்பை யுடையவனே!

“எதேனும் ஒன்றைச் செய்துவிட்டுப் பின் என்ன செய்துவிட்டோம் என்று இரங்கிக்கொண் டில்லாதபடி அமைந்த செயல் திறமையும், தொலைவான இடங்களிலும் விளங்குகின்ற புகழும் உடைய பெரியோய்! நெய்தலங்கானல் என்னும் ஊர்க்கு உரிய தலைவு! உன்னிடம் உள்ள இந்த உயர் குணங்கள் கண்டு உங்னோடு அனவளாவும் பொருட்டு உன்னை அனுகூ வந்தேன்; எனக்குள்ள மகிழ்ச்சியால் உன்னை இப்படிப் பலவாக ஏத்துகின்றேன்.” இவை இந்தப் பாட்டிலுள்ள கருத்துக்கள்.

இதனால் ஓர் அரசனுக்கு இருக்கவேண்டிய கல்லியல்புகள் இவையென்பது நன்கு புலப்படுகின்றது.

குற்புரை:—வல் - விரைவாய். அறிதியே அறிதியே; அதாவது, அறிகின்றனரேயே என்பது. அட்டு-இங்கே அடக்கி என்னுங்கருத்தில் வந்தது. மலைத்தல் - மாறுபடுத்தல், மனளர் - வீரர். நெடியோய் - பெரியோய். எய்த - அனுகூ.

(2-க)

கு. அரசனுக்கு அறமே முதன்மை; படை முதன்மையன்று [வெற்றிக்குக் காரணம் படை வளிமையன்று, அறமுறைமையே-அறம் என்பது நடுஷ்கிலமை; அதாவது நம்மவரென்று அவரது தீவிமக்கு ஆக்கழும், அயலவசென்று அவரது நன்முயற்சிக்கு

[அழிவும் சூழா திருத்தல், வீரரும், மென்மையும் கொடையும் உயிய, விடங்களிற் புலப்படுத்தித் தனது கட்டளையைக் காத்தல், இதனால் நாடு வளரும் பெறும்.]

ஒங்குமலைப் பெருவில் பாம்புஞாண் கோளீஇ¹
ஒருக்கணை கொண்டு மூன்யில் உடற்றிப்
பெருவிறல் அமரர்க்கு வென்றி தந்த
கறையிடற்று அண்ணல்காமர் சென்னிப்
பிறைதுதல் வினங்கும் ஒருகண் போல
வேந்துமேம் பட்ட பூந்தார் மாற!

கடுஞ்சினத்த கொல்களி றும் கதழ்பரிய கலிமாவும்
நெடுஞ்கொடிய நிரிர்தேரும்நெஞ்சுடையபுகல்மறவரு
நான்குடன் மாண்ட தாயினும், மாண்ட [மன] அறைநெறி முதற்றே அரசின் கொற்றம்; அதனால்,
நமரெனக் கோல்கோடாது
பிறரெனக் குணங்கோல்லாது
ஞாயிற் றன்ன வெந்திறல் ஆண்மையும்
திங்க என்ன தன்பெரும் சாயலும்
வானத் தன்ன வண்மையும் மூன்றும்
உடையை யாகி இல்லோர் கையற
நீநீடு வாழிய, நெடுஞ்தகை! தாழ்கீர்
வெண்தலைப் புனரி அலைக்கும் செந்தில்
நெடுவேள் நிலைஇய காமர் வியன்துறைக்
கடுவளி தொகுப்ப சண்டிய
வடுஆழ் எக்கர் மனவினும் பலவே.

—புராநானாறு, இந்

பழைய காலத்திற் புலவர்களுக்கு நல்ல செல்வாக்கிருந்தது. காரணம், அவர்கள் சிறந்த கொள்கைகளும் உயர்ந்த ஒழுக்கங்களும் உடையவர்களா மிருங்தமையே. ‘மதுரை மருத னிளாநாகனூர்’ என்பவர் அக்காலத்திலிருந்த அரிய புலவர்களுள் ஒருவர்; அவர் ராண்மேர். அவர் காலத்துப்

பாண்டிய மன்னன், அவரிடத்தில் உயர்ந்த மதிப்பைவைத் திருந்தீரன். அந்த அரசனைப் ‘பாண்டியன் இலவங்கிகைப் பள்ளித் துன்சிய ஞாமாறன்’ என்பர்.

அரசர்களுக்கு அரசியலில் எத்தனையோ வகையான மன அலெவுகள் இருக்கும். அந்த அலெவுகளால் அவர்கள் அறநெறியில் தவறிவிடாமலிருக்க வேண்டுவது, கட்டாய மாரும். அதற்காக அவர்கள், எப்போதும் பெரியோர்களின் அறிவுமொழிகளைக் கேட்பதில் உள்ளமுடையவர்களாயிருப் பார்கள். புலவர்களும் அந்த விருப்பங் தெரிந்து, சிறந்த கருத்துக்களை அவர்கள் உள்ளத்தில் ஊன்றி, அவர்களையும் நாட்டையும் நல்வழிப்படுத்துவார்கள். கேட்பவர்களுக்கு இங்னைம் செவியறிவுறுத்தும் சேயல், நூலில், ‘செவி யறிவுறூஷ்’ என்று வரும். இந்தப் பாட்டில் ஆச் செயல் காணப்படுகிறது.

புலவர் அரசனை கோக்கி, “மாற!” என்று அழைக்க முற்பட்டவர், ‘அழகிய மலர் மாலைகளை அணிந்திருக்கும் மாற’ என்று மங்கலமாக அழைக்கின்றார்; பாண்டியனே எனபது கருத்து. அப்படி அழைக்கும்போது ஒரு சிறப்புத் தருகிறார். ‘சிவபிரானுக்கு, இரண்டு கண்களுக்குமேல் நெற்றியில் ஒரு சிறப்புக் கண் உண்டு. அதுபோல, தமிழ் நாட்டிலுள்ள சேர சோழ பாண்டிய வெந்தர்களுள் பாண்டியனுடைய சிறப்புக்கிணங்கும்’ என்றார். சிவபிரான் என்று சோல்லும் போது அவருடைய சிறப்புகளை, ‘மலையாகிய வில்லில் பாம் பாகிய கயிற்றைக் கட்டி ஓர் அம்புகொண்டு முப்புரங்களை அழித்துத் தேவர்களுக்கு வெற்றியைக் கொடுத்த, கறை யைக் கழுத்தில் உடைய அண்ணல்’ என்றும், ‘அவருடைய அழகிய தலையில் நெற்றியின்மேல் பிறை வைத் திருக்கின்றார்; அந்த கெற்றியில் ஒரு கண் உண்டு. அதனைப் போல’ என்றும் முதல் ஐந்து வரிகளில் வெற்றிச் சிறப்பாகக்காறிக்கொண்டார்.

அதன்பின்ரி, அடுத்த பத்து வரிகளில் ஆசனுக்கு நல்ல கருத்துக்களை அறிவுறுத்துகின்றார்.

“ஓர் அரசனுக்கு யானை குதிரை தேர் காலாள் என்று நான்குவகையான படைகளும் இருப்பதாகவே வைத்துக் கொள்வோம். மேலும், கடுமையான சினத்தோடு கூடிய கொல்கின்ற யானைகளாகவும், சிரைவான ஒட்டமுடைய மனம் செருக்கின குதிரைகளாகவும், சின்ட கோடியை யுடைய உயர்ந்த தேர்களாகவும், அஞ்சாத நெஞ்சை யுடைய போர் விரும்பும் வீரர்களாகவும் அவை மாட்சி மைப்பட்டிருப்பதாகவே வைத்துக்கொள்வோம். ஆனாலும், அரசாட்சியின் வெற்றி, அந்தப் படைகளால் இல்லை. அரசாட்சியின் வெற்றி, அறதெற்கைப்பேய அடிப்படையாகக் கொண்டுள்ளது.

“அதனால், நம்மவர்களென்று ஒரு பக்கமாய்ச் சாய்ந்தும், அயலாளர்ன்று அவர்கள் நற்குணங்களைப் பாராட்டாமலும் நீ இருக்கக்கூடாது. நடுநிலைமை என்னும் அறநெறியை நீ கடைப்பிடித்திருக்க வேண்டும்.

மேலும், வீரங் கொள்ள வேண்டிய இடத்தில் நீ ஞாயிற்றைப்போலக் கொடிய வலிய ஆண்மையுடையவருக இருக்கவேண்டும்; அந்பு காட்டவேண்டிய இடத்தில் நிலாவைப்போலக் குளிர்ச்சியும் மிக மென்மையுடையவருக இருக்கவேண்டும்; உதவி செய்ய வேண்டிய இடத்தில் மழையைப்போலப் பயன் கருதாமலும் எல்லார்க்கும் ஒப்பும் தாராளமாகவும் வழங்கும் வள்ளுக்கை மையுடையவருகவும் இருக்கவேண்டும்; இந்த முன்று குணங்களும் நீ ஒருங்கே உடையவருக யிருக்கவேண்டும்.

“அப்படியிருந்தால் நினது நாட்டில் செல்வமில்லாதவரே இருக்கமாட்டார்கள். எல்லாரும் கலம் நிறைந்தவர்களா யிருப்பார்கள்” என்பதே அப்புலவர் அறிவுறுத்திய அறிவு மொழிகள்.

இன்பு, “கடவில் வேண்ணீற்மான தலையையுடைய அலைகள் அலைக்கின்ற திருச்செங்தூர் என்னுங் திருப்பதியில் பெரியோரங்கள் முருகவேள் திலியாய் எழுங்தருளியிருக்கும்

அழகிய அகன்ற கடல் துறையில்; பெரிய காற்றுத் திரட்ட அதனால் குவிந்திருக்கும், வடுக்கள் ஆழந்த மணற் குவியல் களில். எத்தனை மணல்கள் இருக்கின்றனவோ அவைகளை விட மிகுதியான பல ஆண்டுகளாகப் பெருந்தகையே! கீ நெடுங்காலம் வாழ்வாயாக,” என்று கடைசி ஐந்து வரி களில் ஓர் அருமையான வாழ்த்துக் கூறி முடிக்கின்றார்.

இந்தப் பாட்டில், அரசாட்சியின் வெற்றிக்கு அற நெறியே முதற் காரணம் என்பதும், அறநெறியில்லாத அரசு எவ்வளவுதான் படைவலி உடைபதாயினும் முடிவான வெற்றியைப் பெறபூட்டியாதென்பதும், படைகள் ஒரளாவுக்கே துணைக்காரணமாக உதவும் என்பதும், அற நெறியாவது எப்போதும் நடுஞ்சிலைமையா மிகுப்பதோடு எங்கெங்கே தேவையோ அங்கங்கே ஸீரமும் அன்பும் வள்ளனமையுங் காட்டுங் கடமையுணர்வோடிருப்பதுமேயாம் என்பதும், ஒன்றேடொன்று வேறுபட்ட ஸீரம், அன்பு, வள்ளனமை என்னும் இம் மூன்று குணங்களும் ஒருவரிடமே ஒருங்கிருக்கவேண்டுமென்பதும். இக் குணங்களையுடைய அரசனது நாட்டில், எல்லாரும் நலம் விறைந்த வர்களாயிருப்பார்கள் என்பதுமாக உயர்ந்த கருத்துக்களைல் லாம் கவர்ச்சியாய் அமைந்திருக்கின்றன.

குறிப்புரை: நூண் - கயிறு; கொள்ளி - இங்கே, கட்டி என்னுங் கருத்தில்வந்தது. மு எயில்-முப்புரம்; உடற்றி-அழித்து. காமர்-அழகு. பிறை நூதல்-பிறையை மேலே குடியிருக்கும் நெற்றி; வேந்து-வேந்தர்களில்; மூவேந்தர்களில் என்று கொள்க. பூத் தார் என்பதில், பூ, அழகு. கதழ்-விரைவு உரைத்தும். பரி - நடை; பரிய - நடையையுடைய. புகல் - விரும்புகின்ற. மாண்ட - மாட்சிமைப்பட்ட. கொற்றம்-வெற்றி. சாயல் - மென்மை. கையற - இல்லாமற்போக, புனரி - அலை. வியல் - அகலமான, சண்டிய - குவிந்த. வடுவாவது, காற்றினால் மணலில் அலையலையாகத் தோன்றுவது; எக்கர் - மணற்குன்று-

(உங)

④. கல்வி கற்றலைப்பற்றி ஓர் அரசன் சோல்லும் சோல் [கல்வி எவ்வளவு இடர்ப்பட்டும் பொருளிழந்தும் கற்றறந்துரியது; தாயின் அன்புள்ளமும் அரசன் அறிவுள்ளமுங்கூடக் கல்வி யுடையோன் பக்கமே திரிந்துவயமாகும்; கல்விக்குமுன், குலத்தின் மதிப்பு ஒரு மதிப்பாகாது]

உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும்
பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே;
பிறப்புஒர் அன்ன உடன்வயிற்றுள்ளும்
சிறப்பின் பாலால் தாயும்மனம் திரியும்;
ஒருகுடிப் பிறந்த பல்லோ ருள்ளும்
'முத்தோன் வருக' என்னது அவருள்
அறிவுடை யோன்ஆறு அரசும் செல்லும்;
வேற்றுமை தெரிந்த நாற்பா ஹுள்ளும்
கீழ்ப்பால் ஒருவன் கற்பின்
மேற்பால் ஒருவனும் அவன்கண் படுமே.

—புறநானாறு, கஷா.

இது, 'பாண்டியன் ஆரியப்படை கடந்த நெடுஞ் செழியன்' என்னும் அரசன் பாடிய பாட்டு. கற்றவின் சிறப்பைப்பற்றிப் பாடியிருக்கிறார்கள். இவன் பெரிய அரசன்; செல்வத்தில் திணோப்பவன். இப்படிப்பட்டவன், தானே நன்றாய்ப் படித்துப் பெரும் புலமை பெற்றிருப்ப துடன், மற்றவர்களுக்கும் அக் கல்வியின் சிறப்பை எடுத் துக்காட்டுகிறார்கள். கல்விகிலையைப்பற்றி ஒரு புலவர் பராட்டுவதைவிட ஓர் அரசன் பராட்டிச் சொல்லுவதே சிறந்தது. அதுவும் வீளக்கமாகச் சொல்லியிருக்கிறார்கள்.

"ஒருவன் தன் ஆசிரியர்க்கு இடர் உண்டாகுங் காலங்களில் உடனிருந்து உதவியும், அவருக்கு மிக்க பொருள் கொடுத்தும், அவரைப் பின்பற்றி வின்று வழி படுதலில் கசப்புக் கொள்ளாமல் அவரிடம் கல்வி பயில் வது நல்லது.

"பிறப்பில் ஒரு தன்மையாக ஒரே வயிற்றிற் பிறந்த வர்களிலும், கல்விச் சிறப்புள்ள பக்கம், தாயும்மனம் வேறுபட்டு விரும்பி விற்பான்.

"ஒரு குடும்பத்திற் பிறந்த மக்கள் பலருள், ஆண்டில் முத்தவனை வருக என்று அழையாமல், அவர்களுள் கல்வி யூறிவிற் பெரியவன் என்னை அவனைத் தன் அரசவையில்

அழைத்து வைத்து, அவன் கரும் அறிவுரை வழியே அரசனும் நடந்துகொள்வார்.

“வேறுபாடு கருதப்பட்ட நான்கு குலக்களுள்ளும் ஒழுக் குலத்தைச் சேர்ந்த ஒருவன் கல்வி கற்றிருந்தால், மேற் குலத்தைச் சேர்ந்த ஒருவனும் அவனிடத்தில் வந்து அவன் வழியாவான்” என்பது.

‘கற்றல் கண்று’ என்பது கருத்து. ‘தாயின் அன்புள்ளம், அரசன் அறிவுள்ளம் என எல்லாம் கல்வியின் வழியில் வழாய்விடும்’ என்னுக் கருத்து இப் பாட்டில் தெளிவாக அழைக்கிறுக்கின்றது.

குறிப்பு: உற்ற உழி - உற்ற காலம். உறு - மிக்க, பிற்றை சிலை - பின் சிற்றும் சிலை; பின்பற்றும் சிலை; அதாவது வழி பாட்டு சிலை. ஆறு - வழி; அவன்கண் படும் - அவனிடம். வந்து வயமாவான். (உச.)

கு. அரசன் வரிப்போருள் வாங்கும் முறை [குடிமக்களுக்கு மேன்மேறும் வளமுண்டாக்கிக்கொடுத்து அரசன் அவர்களிடம் அன்புடன் தீரை பெறுதல் வேண்டும்; பகுதி பகுதியாகவும் எளிய முறையிற் பெறுதல்வேண்டும்; அதி காரமும் ஆரவாரமும் இவ்வகையிற் பயன்படா. தானுங்கெட்டு உலகமுங் கெடுதற்கே அவை இடமாக்கி விடும்.]

காய்நெல் அறுத்துக் கவளாம் கொளினே
மாங்கிறை வில்லதும் பல்காட் காகும்;
தூறுசெறு வாயினும் தமித்துப்புக்கு உணினே
வாய்ப்புகு வதனினும் கால்பெரி து கெடுக்கும்;
அறிவுடை வேந்தன் நெறி அறிந்து கொளினே
கோடி யாத்து நாடுபெரி து நக்தும்;
மெல்லியன் கீழவு னுகி வைகலும்
வரிசை அறியாக் கல்லென் சுற்றமொடு
யரிபுதப எடுக்கும் பிண்டம் நச்சின்,
யானை புக்க புலம்போலத்
தானும் உண்ணேன் உலகமும் கெடுமே.

—புஞ்சாநாறு, சுஷ.

பாண்டியன் அறிவுடை நம்பி என்பவர் அரசர்; சிறந்த புலவருமாவர். இவர் காலத்தில், அப் பாண்டியாட்டிற் ‘பிசிர்’ என்னும் ஒர் ஊரில், ‘ஆங்கைதயார்’ என்னும் புலவர் பெருமானும் இருந்தார். பெரும்பாலும் ஊரின் பெயரும் சேர்த்துப் ‘பிசிராங்கைதயார்’ என்றே அவரை அழைப்பார்கள். அவர், தூய்மையும் ஆற்றலும் கிறைந்த பெரியார்.

ஒருநாள் பாண்டியன் அறிவுடை நம்பியிடம், பிசிராங்கைதயார் வந்தார். இருவரும் புலவர்கள்; மேலும் ஒரு வர் வளத்தில் மிகுந்தவர்: ஒருவர் தூய்மையிற் சிறந்தவர். ஆகவே இந்தச் சந்திப்பு அவர்களுக்கு எவ்வளவோ மகிழ்ச்சி தந்திருக்கும். நம்பி ஆங்கைதயாரைத் தகுதியாக வரவேற்க, இருவரும் மகிழ்ச்சி அமர்ந்து, அவரவர் நலங்கள் குறித்து உசானி மனங் கலந்து பேசிக்கொண்டிருந்தனர்.

பிசிராங்கைதயார் தூய சான்றேராதலால், குழிமக்கள் வாழ்க்கை நலங்களிலும் அரசன் அரசியல் முறைகளிலும் அவர் சிறப்பான கருத்துக்களை அழகாக வெளியிடக் கூடு மென்று கருதி நம்பியார், பொதுவில் அரசியல் பக்கமாய்ச் சந்திப்பிலிருந்து அமர்ந்து, அவரவர் நலங்கள் குறித்து உசானி மனங் கலந்து பேசிக்கொண்டிருந்தனர். பேச்சு அரசன் குழிமக்களிடம் திறைகொள்ளும் முறைகளைப் பற்றி வந்தது. நம்பியாரும் இந்தச் சந்திப்பில் மிகக் அக்கறையுள்ளவராத லால், கருத்தாகக் கேட்டுக்கொண்டு வந்தார். சொல்லு வோர் பிசிராங்கைதயாராதலால், அவர் நல்ல உவமையையும் இடையே கோத்துப் பேச்சை அழுபடுத்துவார் என்றும் அவர்க்குத் தெரியும். அப்போது பிசிராங்கைதயார், அது குறித்துத் தமது கருத்தைப் பின்வருமாறு வெளியிட்டார்.

“குழிமக்கள் தமது திறைப்பொருளைத் தாமே அன் புடன் செலுத்தும்படி அரசன் நடந்துகோள்ளவேண்டும். மேலும், அவர்கள் பகுதி பகுதியாக அதனை எளிதிற் செலுத்தவும் இடங்கொடுக்கவேண்டும். இவ்வகைகளில், அரசன் தன் ஆட்சி வலியைச் செலுத்தி, தானே முனைந்து போய் அவர்கள் திறையை வலிந்துகொள்ளப் பார்ப்பது நல்லதாகாது.”

ச. இ. இ. தி.—4

“தன் குழுமக்கள் மேலும்மேலும் வளமாகவும் நலமாகவும் வாழ்வதற்குத், தான் இன்னும் என்னென்ன செய்யலாம் என்று அரசன் தன் அறிவு நுட்பத்தால் ஆராய்ந்து அவ்வப்போதும் நல்ல நல்ல வழிகளையும் வசதி களையும் அவர்களுக்கு உண்டாக்கிக்கொண்டிருக்க வேண்டும். அறிவுடைய அரசனுக்குத்தான் இது முடியும்.”

“அப்படியல்லாமல் அறிவில் அவன் மெல்லியவனுக்குந்தால், அவனுல் புதுப் புது வழிகளும் வசதிகளும் கண்டுபிடிக்க முடியாது. நல்ல அமைச்சர் முதலானவர்களைத் தனக்கு உயர்ந்த உத்திகள் கூறும் சுற்றமாக அவனுல் அமைத்துக்கொள்ளவும் முடியாது. தரம் அறியாத சுற்றங்களே வெறும் ஆரவாரத்தோடு அவனைச் சூழ்ந்திருப்பார்கள். அவர்கள் உயர்ந்த உறுதிகள் தேர்ந்து அரசனுக்குச் சொல்லாமல், அரசன் சொல்வனவெல்லாம் ‘சரி சளி’ என்று தாழும் ஒத்துக் கூறிவிடுவார்கள்.

“இந்தக் காரணங்களால், குடிமக்கட்கு நலம் விளையாமறப்போகும். அதனால் அவர்களுக்கு வருவாய் குறைந்து பகுதிப் பணம் கட்டமுடியாமலும் போகும். அப்போது இந்த அறிவு மெலிந்த அரசன் தன் ஆட்சி வலிவைச் செலுத்திக் குடிமக்களுக்குப் பின்னும் அன்பு கெடும்படி, கட்டாயமாய்த் திறைப்பொருள் திரட்டவேண்டிய நிலை உண்டாய்விடும். அப்போது தகுதியறியாத இந்தச் சுற்றங்களும் அப்படித்தான் செய்யவேண்டுமென்று மேலுங் தாண்டுத் தாமே அதற்கு உதவியாயிருந்து, கல்லென்று ஆரவாரமாய்ப்போய்க், குடிமக்களை அலைத்துக் கெடுக்க முற்படுவார்கள். இதனால், அவர்களுக்கு எதிர்பார்க்கும் அளவு திறை கிடைப்பதில்லை. குடிகள் கெட்டுவிடுவதால், மறுபடியும் மறுபடியும் அவர்களிடமிருந்து திறைப்பொருள் வருதலும் சின்றுவிடுகிறது. ஆகவே அறிவுமெலிந்த அரசன், தானும் உண்ணுமல் உலகமும் கெடுவதற்கு இடமாக்கிவிடுகிறான்.

“ஆனால், அறிவுள்ள அரசனது ஆட்சியில், குடிமக்கள் மேலுமேலும் வளமுறைவதனால், அரசனுக்கு அவன்

உண்டாக்கிக் கொடுக்கும் புதிய வழிகளில் பல புதுப் புது வரிகள் கிடைக்கவும் இடமிருக்கின்றது; குடிமக்களும் அவ்வழிகளைக் கடைப்பிடித்து முயற்சியோடு தழைக்கவும் இடமிருக்கின்றது; திறையும் அரசன் இருக்குமிடத்தைத் தேடிவரும். ஆண்டுதோறும் கிடைப்பதற்கும் கிளை வாங்கிச் செல்கின்றது.

“யானை இருக்கிறது; அது மக்களுக்கு அருமையாய்ப் பயன்படும்போது, மக்கள், விளைந்த நெல் கதிர்களை அறுத்து யானை இருக்குமிடத்திற்குக் கொண்டுபோய்க் கவளங் கவளமாகக் கொடுக்கிறார்கள். அந்த முறையிற் பார்த்தால், ஒரு மா அளவு சிறிய விலமாயிருந்தானும் அதில் விளைந்த நெல் யானைக்குப் பல நாள் உணவாய் உதவும்; மக்களும் ஆண்டுதோறும் விளைத்து அதற்குக் கொடுத்துக் கொண்டிருப்பார்கள். ஆனால் மக்களுக்குப் பயன்படாத விலையில் யானைக்கு, யாரும் உணவு தரமாட்டார்கள், தான் இருக்குமிடத்திற்கு உணவு வராமையால் அந்த யானையே வயல்களுக்குத் தனியாய் வந்து, தனக்குள்ள வலிமையால் தன்னை யாரும் அனுகித் தடைசெய்யமாட்டார்கள் என்று கருதி நெற்கதிர்களை உண்ணத் தொடங்கினால், தனித்தனியான நெற்கதிர் அதன் வாய்க்குப் பிடிப்பாமையாலும் அஃது அங்குமிங்கும் அலைத்துக்கொண்டு போவதனாலும், அங்கே நூறு கழனிகள் இருக்குமாயினும் அதன் வாயினுள் போவது சிறிதாகத்தான் இருக்கும். வாய் உண்பதைவிட அதன் கால்கள் மிதித்துக் கெடுத்து விடுவதே மிகுதியாயிருக்கும்.

“ஆதலால் அறிவுடைய வேந்தன் மேற்காட்டியபடி முறையறிந்து கொண்டால், குடிமக்கள் கோடி கோடி யாகத் திறைப்பொருளை உண்டாக்கிக் கொடுத்துத் தாழும் யிகவும் தழைப்பார். அரசன் அறிவில் மெலிந்தவரைய், எப்போதும் தகுதியறியாத ஆரவார மிக்க அமைச்சர் முதலிய சுற்றங்களோடு அன்புகெடக் கொள்ளும் திறைத் தொகுதியை விரும்பினால், அந்த யானை கழனி புதுத்துப் போல, தானும் உண்ணான் உலகமும் கெடும்” என்பது.

இதைக் கூர்ந்து கேட்டுக்கொண்டிருந்த நம்பியார் இக் கருத்துக்களின் மேன்மைக்கும் அழகுக்கும் உவங்மக்கும் மிக்க மகிழ்ச்சியடைந்து, பிசிராங்கதயாரை மேன் மேலும் பாராட்டிப் பயன்படலானார்.

இந்தப் பாட்டில் குடிமக்களிடம் திறைவாங்கும் அரிய முறைகள் நுட்ப திட்பமாய் விளங்குகின்றன.

ஞப்புறா:-காய் - காய்க்கும்; வீளாந்த என்பது கருத்து-மாங்கிறவு-மா என்னும் அளவு, செறு-வயல். தமித்து-தனித்து உணின்-உண்ணின், உண்டால், கோடி-மிகுதி என்னுங் கருத்தில் வந்தது, யாத்து - தொகுத்து, நந்தும்- தழைக்கும், கிழவன்-தலை வன்; 'கிழவன் மெல்லியனுகி' என்று கூட்டிக்கொள்ளவேண்டும். வைகலும்-நானும்; எப்போதும் என்பது கருத்து, வரிசை-தகுதி. கல் - ஆரவாரம். சுற்றம் - சூழ்ந்திருப்பவர்; இங்கே அமைச்சர் முதலியோரைக் குறிக்கும். பரிவு - அன்பு, தப - கெட, எடுக்கும்-கொள்ளும், பிண்டம் - தொகுதி; பொருள் தொகுதி, நச்சின்-விரும்பினால், புக்க - புகுந்த.

(உடி)

எ. நாட்டின் நல்வாழ்வுக்கு ஆட்சித்திறனே காரணம்

தலகத்தில் ஒவ்வொருவருக்கும் ஒருங்கிலை இருக்கின்றது; அங்கிலை கொண்டு செய்யவேண்டிய கடமை இருக்கின்றது; அவரவரும் இவ்வண்மையை அறிந்து நடந்துகொள்ளவேண்டும். அரசனுக்கு இவ்வாறு அறிந்துகொள்ளுதல் இன்னும் முதன்மையானது,

நெல்லும் உயிரன்றே; நீரும் உயிரன்றே;

மன்னன் உயிர்த்தே மலர்தலை யுலகம்;

அதனால், 'யான் உயி' ரென்பது அறிகை வேல்மிகு தானை வேந்தற்குக் கடனே.

—புறநாலூறு, கஶு..

நெல்லும் நிரும் மக்கள் வாழ்க்கைக்கு முதன்மையானவை. ஆகவே, உலகத்துக்கு நெல்லும் நிருமே உயிர் என்று பொதுவாக எல்லாருங் கருதுகின்றனர். ஆனால், நாட்டில் அங்கங்கும் நீர்விலைகள் எடுப்பித்து வளம்பெருக்கவழிசெய்து, பகை கொள்ளோ முதலியவற்றால் மக்கள்

அச்சங்கொள்ளாமல் அமைதியாக வாழ்க்கை நடத்தவும், சினி தீச்செயல் முதலியவற்றுல் அவர்கள் தம் காரியங்கள் கேட்டாமல் முயற்சியாயிருக்கவும், இவற்றிற்கெல்லாம் அடிப்படையாகத் தேவையுள்ள பொதுஅறிவு கலையறிவு கள் அவர்கள் பெருக்கிக் கொள்ளவும் பலப்பல திறமான ஏற்பாடுகளும் சட்டங்களும் செய்துவைத்து அரசன் தக்க வாறு ஆட்சிசெய்தாலன்றே, முன்னே சொன்ன நெல்லும் கீரும் மக்களுக்குத் தகுதியாகக் கிடைக்கும்!

ஆகவே, இந்த உலகத்துக்கு நெல்லும் உயிரன்று; கீரும் உயிரன்று; இந்தப் பரந்த இடத்தையுடைய உலகம் மன்னையே உயிராக உடையது என்பது தெரிகின்றது.

ஆனால், நாட்டுக்கு அரசனுமிருப்பவன், தான் இங்ஙனம் உலகத்துக்கு உயிர்போலிருக்கும் உண்மையை அறிந்து அதற்கேற்ப ஆட்சி நடத்தினாலன்றே நன்மை யுண்டாகும்! உண்மை இவ்வாறிருத்தலால், ‘நாட்டுக்கு யான் உயிர்’ என்பதை அறிந்துகொள்ளுதல், வேலமிகுந்த படைகளையுடைய அரசனுக்குக் கடமையாயிருக்கின்றது.

அறிந்தால், அதற்கேற்ப அவன் நடந்து கொள்வான்; அவரவரும் அறிந்து கொள்ளவேண்டிய உண்மைகளை அறிந்து அதற்கேற்பத் தத்தங் கடமைகளைச் செய்யாமையினுலேயே, உலகம் இடர்ப்படுகின்றது; அறிதல், செருக்குறுதற் கன்று.

உண்மைகளை ஆழந்து பார்த்து அறியத்தக்க நிலைமை சிலர்க்கே உண்டாகும். அவர்கள் அவற்றை உலக நன்மை கருதி வெளியிடவேண்டும். வெளியிட்டால் மற்றவர்களும் ஆழந்து நோக்கி அறியவேண்டுவன் அறிந்து நன்மை பெறுவார்கள்.

மோசிக்ரனர் என்னும் அறிஞர், நன்றாய் ஆழந்து நோக்கி, நெல்லும் உயிரன்று, கீரும் உயிரன்று; அரசனே இவ் வுலகத்துக்கு உயிர், எனக் கண்டு, இப் பாட்டின் வாயிலாக அதனை வெளியிட்டிருக்கின்றார்.

குந்ப்புளை :—மலர் - பரந்த; தலை - இடத்தையுடைய; மலர் தலை உலகம் - பரந்த இடத்தையுடைய உலகம். அறிகை - அறி தல்; அதாவது, அறிந்து அதற்கேற்ப நடந்து கொள்ளுதல். தாணை - படை; கடன்-கடமை.

(உசு)

அ. ஆண்மையும் தண்மையும்

{எனியார்க்கு எனியராயும் வலியார்க்கு வலியராயும் இருத்தல் அரசனுக்குக் கடமை; முறைப்படி நடப்போர்க்கு முறைப் படியும் அன்பில் தனிப்போர்க்கு அவ்வாறும் இருத்தல், அமைந்த காலத்தில் அமைதியோடும் கிளர்ந்த காலத்திற் கிளர்ச்சியோடும் இருத்தல் போல்வனவும் அவனுக்கு இன்றி யமையாதன.}]

உடைய னயின் உண்ணவும் வல்லன்;

கடவர் மீதும் இரப்போர்க் கீழும்:

மடவர் மகிழ்துணை; நெடுமான் அஞ்சி!

இல்லைறச் சௌரீய ஞேவிகோல் போலத்

தோன்று திருக்கவும் வல்லன்; மற்றதன்

கான்றுபடு கணையேரி போலத்

தோன்றவும் வல்லன் தான் தோன்றுங் காலே!

—புறநானாறு, கூகு.

கருத்துக்களைப் புலப்படுத்துவதில் ஒளவைப்பிராட்டி யார் மிகவும் வல்லவர். நயமாகவும் இருக்கும்; அதே நேரத்தில் தெளிவாகவும் இருக்கும். ஒளவையார் உள்ளம் உலகியலிலும் நூலியலிலும் நன்றாய்ப் பண்பட்டுக் கணி போலப் பழுத்துச் சொற்சாறு சொட்டத் திகழ்வது.

நெடுமான் அஞ்சி ஒரு வள்ளல். ஒளவையாருக்கு மிகவும் வேண்டியவன்.

செல்வர்களைல்லாருமே செல்வர்களாகமாட்டார்கள். நெடுமான் அஞ்சி ஒரு செல்வனத்தலால், அச் செல்வத்தி னல் அவன் எப்படிப் பெருமைப்படுகிறென் என்பதை ஒளவையார் இங்கே சிலவரிகளில் அருமையாகப் புலப் படுத்தி யிருக்கின்றார்:

“நெடுமான் ஆக்சி பொருளுடையவன்; மற்றவரைப் போலன்றி, இவன் அதனை நன்றாய் நுகரவும் வல்லவன்; தன்னிடம் கடமைகள் செய்யும் வீரர், அலுவலாளர் முதலியவர்கட்டகெல்லாம் அவர்கள் மகிழும்படி. கொடுத்து, அங்கனம் கடமை செய்யாமல் இரந்துசிற்போர்க்கு அவர் கணைக் காட்டிலும் மிகுதியாகக் கொடுப்பவன். அறிவு நிரம்பாதவர்களும் மகிழுங் துணையாயிருப்பவன்.

“வீட்டின் இறப்பிற் செருகியிருக்கும் தீக்கடைகோல் போலத் தன் ஆற்றலை வெளிக்காட்டாமல் இருக்கவும் வல்லன்; நேரம் வரும்போது, அத் தீக்கடைகோலினின் ரும் வெளிப்பட்டுத் தோன்றுகின்ற செறிந்த எரிபோலத் தான் ஆற்றலோடு விளங்கவும் வல்லன்”

இங்கனம் ஒளவையார் அவன் நிலைமைக்குத் தக்கபடி அவன் இயல்புகளை விளங்கப் புலப்படுத்தியிருப்பது எவ்வளவு திறமாயிருக்கின்றது!

குறிப்புவர :—கடவர் - கடமை செய்கின்றவர்கள்; அலுவலாளர்; அவர், வீரர் முதலியோர்; கொடையைப்பற்றிக் கூறு மிடத்தில் வருதலால், அலுவலாளரில் இங்கேசிறப்பாக எடுத்துச் சொல்லுதற்குரியோர் வீரர், இவரே தக்க நேரங்களில் அரசனுல் மிகுதியாக நன்கொடை பெறுதற்குரியவர். மடவர் - பேதையர். இறை - இறப்பு. ஞானிகோல் - தீக்கடைகோல்; ஞானிதல் - கடைதல், கான்றுபடு - வெளிப்பட்டுத் தோன்றுகின்ற, கணை - செறிகின்ற, எரி - தீ. (உ.எ)

6. சூருண்ணம்

க. பற்றற்ற வழிபாடு

பற்று நின்கிய கடமையுள்ளம் செம்மையுள்ளம்; நல்லமையான உள்ளம். இறைவன் திருவுள்ளத்தை என்னும் உள்ளம். அவ்வுள்ளத்தில் தோன்றும் சினைவெல்லாம் இனிய சினைவே; ஆருயிர்த் தொண்டே; ஆருயிர்த் தொண்டாசித்தும், பற்றுள்ளம் இடையே நிகழலாகாது; அப்போதுதான் அது பயன் விறுகொண்டு பலவாக நன்கு நடைபெறும்.]

சேவடி படரும் செம்மல் உள்ளமொடு
நலம்புரி கொள்கைப் புலம்பிரிந் துறையுஞ்
செலவுக் கயங்தனை யாயின், பலவுடன்
நன்னர் நெஞ்சத் தின்னசை வாய்ப்ப
இன்னே பெற்றிடி முன்னிய வினையே.

—திருமுருகாற்றுப்படை, சு—சு,

“நல்லதுகூடவா செய்யக்கூடாது? செய்யாமற் போன
இயும்,” மனதிலாவது இது செய்யவேண்டும். அது செய்ய
வேண்டும் என்று விரும்பவுங் கூடாதா?” என்று ஒருவர்
கேட்டார்.

எதிரிலிருந்தவர், “அப்படி. யாரும் சொல்லமாட்டார்
கள்; எதுவும் காம் செய்கிறோம்; நாம் விரும்புவதனுலே
தான் நடக்கிறது என்னும் செருக்கெண்ணம் கூடாது
என்று சொல்லியிருப்பார்கள்; உண்மையாகப் பார்த்தால்,
உலகத்தில் எதுவும் ஆண்டவன் செயலாகவே இருக்கிறது.
நாம் கருவிகளாகத்தாம் இருக்கிறோம்.

“எந்த நேரத்தில் என்ன கட்டினோயோ என்று, நல்
லதோ கெட்டதோ நமக்கென்று ஒரு விருப்பமும் இல்லா
மல் மனத்தைப் பளிங்குபோல் துடைத்து வைத்துக்
கொண்டு ஆண்டவன் குறிப்புக்கு இடமாயிருக்க வேண்டு
வது ஒன்றுதான் நமது கடமை.

“நம்மைக்கொண்டு ஏதாவது ஒன்றை இந்த உலகத்
இல் நிறைவேற்றவேண்டும் என்பது இறைவன் குறிப்பா

விருந்தால், அக் குறிப்பு அப்போது நமது பளிங்கு போன்ற உள்ளத்தில் ஊக்கமாய் விழலாடும். நாம் அதன்படி நடந்து கொள்வது என்பதுதான் நமக்கு ‘முயற்சி’ என்பது. அப்படி நடந்துகொள்ளும்போதும், அந்தக் காரியத்தைத் திருத்தமாகச் செய்வது ஒன்றிலேயே நமது கருத்திருக்க வேண்டும்; அதற்குத்தான் ஒளவையார், ‘கடமையைச் செய்ய விரும்பு’ என்னும் கருத்தில் ‘அறஞ்செய விரும்பு’ என்றார்; மற்றப்படி, அந்தக் காரியம் எப்படி முடிவு பெறுமோ? எப்போது முடிவுபெறுமோ? முடிவில் என்ன பயன் தருமோ? என்பவைகளிலெல்லாம் எண்ணமிருக்கக் கூடாது. அப்படி எண்ணமிருந்தால், அது பற்றுள்ள மாதும்; நாமே விரும்பி ஏதோ செய்வதுபோல ஆகும். அந்த அவா இல்லாமலிருந்தால், களங்கமற்ற நமது உள்ளத்தில் தோன்றிய அக்குறிப்புக்கள், பற்றேஞ்சுடுகடின்னைத்தகாலத்தைவிட மிகுதியான பயனை எளிதில் கூட்டிவைத்து விடும். ஆகவே, நல்லது என்பதை ‘நாம் செய்யவேண்டும்’ என்னும் செருக்கான விருப்பம் கோள்ளக்கூடாதென்றே யாரும் சொல்லியிருப்பார்கள்; எடுப்பது நல்ல காரியமானதும் அதில் பற்று இருக்கக்கூடாது, என்பது அவர்கள் கருத்தேயல்லாமல் உலகத்தில் நல்லது நிகழ்கூடாது, ஒருவரும் செய்யக் கூடாது என்பது அவர்கள் கருத்தாயிராது; முன் சொன்னபடி தமக்கென்று ஒரு விருப்பமுமில்லாமல் பளிங்குள்ளாம் பண்டத்தவர்களைல்லாரும் இயல்பாகச் செய்கிற காரியங்கள் நல்ல காரியங்களாகத் தாம் இருக்கும். சிறிது உன்னிப்பார்த்தால், அவைகள் தாம் நல்ல காரியங்கள் என்று சொல்லுவதற்கு உண்மை யில் உரியவை,” என்று சொன்னார். சொல்லிச் சிறிது நேரத்திற்கெல்லாம், “அவை இருக்கட்டும்; உங்களுக்கு யார் அப்படிச் சொன்னார்கள்?” என்று கேட்டார்.

‘அப்படியா!’ என்று அது வரையில் கருத்தாகச் கேட்டுக்கொண்டு வந்தவர்,

“நம் நக்கீரரைத்தான் சொல்லுகிறேன்: திருமூரு காற்றுப்படையில் அவர் சொன்னதைக் கண்டு நான்

என்ன என்னவோ நினைத் துவிட்டேன். இப்போது அதன் கருத்து மெல்ல மெல்லத் தெரிகின்றது.

“இறைவன் திருவருட் குறிப்பொன்றையே கருதும் பளிங்குபோன்ற தலைமையான உள்ளம் பெற்றிருக்க வேண்டும். நாம்தாம் நல்லது செய்கிறோம் என்று பற்றுள்ளமாகக் கொள்ளும் கொள்கை யறிவும் நீங்கியிருக்க வேண்டும்; இப்படிப்பட்ட, கடமைப் போக்கொன்றையே நாம் விரும்பினால், அத்தகைய நல்ல நெஞ்சத்தில் இறைவன் குறிப்பினால் தொன்றும் நினைவுகள், ‘முன்னையினும் மிகுதி யான பல பயன்களை உடனே பெறக்கூடும்’ என்பது அவர் கருத்தாயிருக்கவேண்டும். ஆ! முன்னே நான் எவ்வளவு தவறுக்க கருதினிட்டேன்,” என்று சொல்லிக் கொண்டார்.

‘தலைமையான உள்ளம் என்பது எது?’ என்னும் மறை பொருளான அரிய கருத்தை இந்தப் பகுதி அருமையாக எடுத்துக் காட்டுகின்றது.

குறிப்புரை :—சேவடி - சிவந்த திருவடி; இறைவன் திருவடி என்பது, இறைவன் குறிப்பு. படரும் - கருதும். செம்மல் உள்ளம் - தலைமையான உள்ளம். நலம் - நன்மை; புரி - விரும்புகிற. கொள்கை - இங்கே பிடியான கருத்து; அதாவது பற்றுள்ளம். புலம் - அறிவு; எண்ணம். கொள்கைப் புலம் - பற்றுள்ளமான எண்ணம். நலம் புரி கொள்கைப் புலம் - நன்மை விரும்பும் பற்றுள்ளமான எண்ணம். பிரிந்து உறையும் செலவு - நீங்கி இறைவன் குறிப்புவழி சிற்கும் போக்கு. அதுவே ‘கடமை’ என்னும் கருத்தோடு கூடிய போக்கு. உறைதல் - இறைவன் குறிப்புவழி சிற்றல். செலவு - போக்கு. நயந்தனையாயின்-விரும்பினையானால் பவவு-ன்-நினைத்தத்தினும் பலவான பயன்களுடன். நன்னர்-நல்ல. இன் நசை - இனிய விருப்பம்; வாய்ப்ப - கைகூட; இன்னே பெறுதி நீ முன்னிய வினை-உடனே அடைவாய் நீ கருதிய காரி யத்தை; கருதிய காரியம் என்றது இங்கே வீடுபேறு; இனியவிருப்பம் என்றது-தூய உள்ளத்தில் தோன்றும் இறைவனடி அருட்குறிப்பின் வழியான நினைவு; மற்றுள்ளங்கலவாததாதலால் அந்த விருப்பம் இனிய விருப்பம் எனப்பட்டது. இனி, இப்பகுதிக்கு ‘இறைவன் திருவடியை நினைக்கும் தலைமையான உள்ளத்தோடு, அருயிர்கட்டு நன்மை புரியுங் கொள்கையினால் புலன்களின் வழி நின்றே அவற்றைப் பிரிந்து ஒழுகும் ஒழுக்கத்தை நீ விரும்பினை

யானால் அத்தகைய நல்ல நெஞ்சத்தில் இனிய விருப்பங்களே எழுந்
நீ கருதிய வினையைப் பல பயன்களுடன் உடனே பெறுவாய்
என்று பொருள்கொள்ளுதலும் உண்டு; இது வீடுபேறு அறிவுறுக்
கும் இடமாதவின், வினைகளுள் ஒன்றான நல்வினை தன்னையும்நீங்கி
நிற்றல்வேண்டுமென்னுங் கருத்துப்பற்றி, முன் உரை சிறப்பாகக்
கொள்ளப்பட்டது

(உற)

2. முனிவர் மாட்சி

[முனிவர் உடம்பும் உள்ளமும் நோன்பு நிலை வாய்ந்து விளங்கும்
கல்விகள் முகிழ்க்கும் உள்ளம் அவர்களுடையது; குணம்
பழுத்தது; தன்பங் காலைதது; எதனையும் முனியாதது
அப்முனிவர்கள் உள்ளம்.]

சிரை தைஇயா உடுக்கையர்; சிரோடு
வலம்புரி புரையும் வால்நரை முடியினர்;
மாசற இயைக்கும் உருவினர்; மானின்
உரிவை தைஇய ஊன்கெடு மார்பின்
என்புள்ளுந் தியங்கும் யாக்கையர்; நன்பகல்
பலூடன் கழிந்த உண்டியர்; இகலொடு
செற்றம் நீக்கிய மனத்தினர்; யாவதும்
கற்றேர் அறியா அறிவினர்; கற்றேர்க்குத்
தாம்வரம் பாகிய தலைமையர்; காமமோடு
கடுஞ்சினங் கடிந்த காட்சியர்; இடும்பை
யாவதும் அறியா இயல்பினர்;.....
துனிஇல் காட்சி முனிவர்.

—திருமுருகாற்றுப்படை, கஉகூ-கநல்.

இல்லை ‘முனிவர்’ என்று சொல்லுகிறார்கள், உடனே
அவர்கள் எப்படி இருப்பார்கள்? அவர்கள் உள்ளம்
எப்படி இருக்கும்? ஒழுக்கம் எப்படி இருக்கும்? என
வெல்லாம் திட்டமாகத் தெரிந்துகொள்ள விருப்பமுண்டா
கிறது. திருமுருகாற்றுப்படையில் ஆசிரியர் நக்கோர் அதனை
நன்றாகத் தெளிவுபடுத்தியிருக்கிறார். அவர் சொல்லுவது:

‘மரவுரியினால் செய்த உடையையுடையவர்; அழுகு
பொருந்தியதோடு, நிறத்திலும் வடிவத்திலும் வலம்புரிச்
கங்கிளையும் ஒக்கும் வெண்ணீருமரன் நூரமுடியையுடைய்

வர்; ஒரு நாளைக்குப் பல்தடவை நிராவுவதனால், அழுக் கில்லாமல் ஓளிவிடுகின்ற உருவும் உடையவர்; மான்தோல் பேரர்த்த தசை குறைந்த மார்பின், எனும்பு தொன்றி உலவும் உடம்பினையுடையவர்; நல்ல பகற்பொழுதுகள் பல தொடர்பாகக் கழிந்தாரென் உண்ணும் உணவடைய வர்; மாறுபாடுகளோடு பகையையும் சீக்கிய மனமுடைய வர்; கற்றேர் சிறி தும் அறிந்துகொள்ளமுடியாத அறிவினை யுடையவர்; ஆனால் அக் கற்றேர்க்குத் தாம் வரம்பான தலைமையுடையவர்; காமம் என்பதனேடு கடிய சினம் என் ப்ரத்தீனையும் சீக்கிவிட்ட தெளிவினையுடையவர்; மனவருத் தம் சிறி தும் அறியாத இயல்பினையுடையவர்; ஒருவ ரோடும் வெறுப்பில்லாத உணர்வினையுடையவர்; இப்படிப் பட்ட நிலைமைகளையுடையவர் முனிவரர்' என்பது.

குறிப்பு:—சீரை - மரவுரி - தைஇய-பொருத்தி அமைத்த; உடுக்கை-உடை. சீர்-அழகு. வலம்புரி - வலமாக உள் வளைஞ் திருக்கும் சங்கு; இது சங்குகளில் உயர்ந்தது. புரையும்-ஒக்கும். வால்-வெண்மையான. மாசு-அழுக்கு. அற - இல்லாமல். இமைக் கும்-ஒளிவிடும். உரிவை-தோல்; முனிவர்கள், மான் தோலை மார்பில் கட்டியிருப்பார்கள். தைஇய-தைத்த : தைஇய என்பது அவர்கள் அதனைக் கட்டியிருக்கிறார்கள் என்பதைக் காட்டும். எழுங்கு-தோன்றி; நெறியான நோன்பினேலும் விட்டுவிட்டு உண் னும் பட்டினியினாலும் தசைகுறைந்து மார்பெறும்பு தோன் றிற்று. இயங்கும்-உலவும்: நடமாடும்; நல்ல பகல்-வேளையே உண்பார்கள். சில நோன்புகளில், பல உச்சிநேரங்கள் தொடர்பாகவும் பட்டினிகிடங்கு கழித்து அதன் பின் உண்பதுமுண்டு. ஒரு மாத காலங்கூட இங்களும் பட்டினி கிடப்பதுண்டு. அதனால் 'நன்பகல் பல உடன்காறிந்த உண்டியர்' என்றார். 'உடன்' என்பது இங்கே, தொடர்பாக' என்பதற்கு வந்தது. இகல்-பிறரோடு கொள்ளும் மாறுபாடு. செற்றம்-நெடுங் காலப்பகைமை; அதாவது அந்த மாறுபாட்டினால் மனத்தில் தோன்றும் பகைமையை அப்படியே நீண்டகாலம் செறியவைத் துக்கொள்வது. யாவதும்-சிறி தும்-'காட்சியர்' என்பதில், 'காட்சி' தெளிவு என்பது உணர்த்தும். இடும்பை-துன்பம். துனி-வெறுப்பு. 'துனியில் காட்சி' என்பதில், காட்சி என்பதற்கு, 'உணர்வு' என்று உரைத்துக்கொள்ளலாம்.

(உக)

ந. அந்தணர் இயல்பு

[ஞானப்பெருக்கமும் அதன் பாதுகாப்புமே இவர்கள் நோக்கம்—
தாயோர் உணர்வு முறையில் வளர்ந்து வாழ்க்கை நடத்து
வோர்; இறைவனை வழிபடுவோர்; மந்திரங் கூறுவோர்;
மெய்யுணர்வு நூல் ஒதுவோர்; தக்கோர்.]

இருமுன் றெய்திய இயல்பினின் வழா அது
இருவர்ச் சுட்டிய பல்வேறு தொல்குடி
அறுநான் கிரட்டி இளமை நல்யாண்டு
ஆறினிற் கழிப்பிய அறன்கவில் கொள்கை
ஸுன்றுவகைக் குறித்த முத்தீச் செல்வத்து
இருபிறப் பாளர் போழுதறிந்து நுவல
இன்பது கொண்ட மூன்றுபுரி நுண்ஞான்
புராக் காழகம் புரா உலை
உச்சிக் கூப்பிய கையினர் தற்புகழ்ந்து
ஆறெழுத் தடக்கிய அருமறைக் கேள்வி
நாவியல் மருங்கின் நவிலப் பாடி
விரையுறு நறுமலர் ஏந்திப் பெரிதுவங்து
ஏரகத் துறைதலும் உரியன்.

—திருமுருகாற்றுப்படை, களள-காக.

ஒரு பிறப்பிலேயே இருபிறப்பு என்றால் யாருக்குமே
வியப்பாகத்தான் இருக்கும். இது, பிறப்பின் நோக்கம்
இன்னது என்பதையே எடுத்துக் காட்டுகிறது. பொது
வாக, குழந்தைகள் பிறந்தவுடன் அதற்கு உணவு தந்து,
உடம்பைப் பாதுகாக்கும் நோக்கம் உண்டாகிறது. உணவு
முறை ஓர் ஒழுங்காகி வழிப்படுவதற்கு ஏறக்குறைய ஐங்
தாறு ஆண்டுகள் ஆகின்றன. அதன்பின், அந்தக் குழங்
தைக்குக் கல்வி தந்து அதன் உணர்வைப் பாதுகாக்கும்
நோக்கம் உண்டாகின்றது. பெற்றேர் தகுந்தவராயிருங்
தால், குழந்தைக்குப் பால் கொடுக்கும் பருவத்திலிருங்தே
அப் பாலுணவின் வழியாகவும் பிற வழிகளாகவும் ஞான
முறைகளும் ஊட்டி வருவார்.

இப்படி ஒரு குழந்தை உணவு முறையிலும் உணர்வு முறையிலும் வளர்த்துவந்தால், அதனை உணவுக் குழந்தையென்று சொல்லலாம்; உணர்வுக் குழந்தையென்று சொல்லலாம். ஒரு பிறவியிலேயே இருவகையாக அக் குழந்தை வளர்கின்றது; ஒரு குழந்தையே இரண்டு குழந்தைகளாக வளர்கின்றதென்று சொல்லலாம். ஒரு பிறவியிலேயே இரு பிறவிபோன்ற நினைவை அது நமக்குத் தருகின்றதன்கோரு?

பொதுவாக மக்கள், உணவுப் பிறவியாகவே வளர்கின்றனர் ஆகவே, உணர்வில் சிறப்பாக நாட்டங்கொண்டு வளர்கின்றவர்கள். ‘இருப்பிறப்பாளர்’ ஆகின்றனர். அப்படிப்பட்டவர்களின் நிகழ்ச்சிகள் எப்படி எப்படி இருக்கும் என்று அறிந்துகொள்வதில், பலர்க்கும் விருப்பம் இருக்கக்கூடும். நல்ல காலமாக அவை இந்தப் பாட்டில் விளக்கப்பட்டிருக்கின்றன. பாட்டில் வருங் கருத்துகள் இவை:

“அவர்கள் நூல் ஒதுவார்கள்: பிறர்க்கும் சொல்லி வைப்பார்கள்; அவர்கள் வேள்வி செய்வார்கள்; மற்றவர்களுக்கும் வேள்வி செய்துவைப்பார்கள். தமக்கு மற்றவர் உதவும் உதவியை ஏற்றுக்கொள்வார்கள்; நாழும் பிறர்க்கு உதவிசெய்வார்கள். இந்தக்கருத்துக்களில் அவர்கள் தவறுவதில்லை. இத்தகைய இருப்பிறப்பாளரின் மரபுகள் ஒரே வழியில் வந்தவையல்ல. பல இடங்களில் பலவாகத் தோன்றியவை. அவை, ஒன்றுக்கொன்று தொடர்பில்லாமல் வேறு பட்டவையே; மேலும், பழமையானவை. தாய்வழியிலும் தங்கைவழியிலும் இம் மரபுகள் மேற்காட்டிய ஒழுக்கங்களால் மதிப்புவாய்ந்தவை.

“இப்படிப்பட்ட பழங்குடியில் தோன்றிய இவர்கள், நூற்பத்தெட்டுஆண்டு நல்ல இளமையை நூல்நெறியில் கழிப்பார்கள். அதுவரையில் திருமணம் செய்துகொள்ளாமல் ஒழுக்கமாய் இருப்பார்கள். ஞானப் பெருக்கமும் அதன் பசுதுகங்படுமே இவர்கள் நேரக்கம். எப்பொழுதும் நன்மையையே பேசும் கொள்கையுடையவர்கள்.

“வேள்வித்தீ இவர்கள் செல்வம்; அது மூன்றுவகையான உண்மைகளைக் குறித்த மூன்றுவடிவக் குறிப்புக்கும் யது; அதனால் அது ‘முத்தீ’ என்று சொல்லப்படுகின்றது.

“இருபிறப்பாளர் என்பவர்கள் இப்படிப்பட்டவர்களே. இவர்கள் ‘திருவேரகம்’ என்னும் திருப்பதியிலும் விளங்குகின்றார்கள். முருகக்கடவுள் அங்கே திருக்கோயில் கொண்டு எழுந்தருளியிருக்கின்றார்.

“இவர்கள் அப்பெருமானுக்குக் காலமறிந்து வழுத் துரைகள் கூறும்பொருட்டு, உரிய நோத்தில் ரோடி, மொத்தத்தில் ஒன்பது பதுதிகொண்ட மூன்று பிரிவாய் முறுக்கேறிய மெல்லிய பூண்தூலைடு, தோய்க்கப்பட்ட உலராதசா உடையும் உடம்பிலேயே கிடந்து உலரும்படி உடுத்து, உச்சியில் குவித்த கைகளையுடையவராய்த் திருக்கோயிலுக்குச் சென்று அவனை வழுத்துவார்கள்.

“அப்படி முதலில் பொதுவான வழுத்துரைகள் சொன்னாலேன், அதனைச் சிறப்புமுறையில் வழிபடும்பொருட்டு, ஆறு எழுத்துக்களை அடக்கிக்கொண்டிருக்கின்ற அறியமறைபொருளான, குருமுகமாகக் கேட்ட ‘நமோ குமரராய்’ என்னும் முருக மந்திரத்தைத் தமது நாவசைகளின்ற அந்த அளவில்மட்டும் திருத்தமாகச் சொல்லிக்கொண்டே, மணம் பொருந்திய தூய மலர்களைக் கையில் எந்திக்கொள்வார்கள். அப்படி அவர்கள் வழிபடுவதற்கு மலர்களை எந்துதலால், முருகன் அதற்குப் பெரிதும் உள மகிழ்ந்து ‘திருவேரகம்’ என்னும் அத் திருப்பதியிலேயே நிலைபாய் எழுந்தருளியிருத்தற்கும் உரியவனுயிருக்கின்றன,” என்பது. இவ்வாறு இறைவன் மனம் மகிழ வாழ்பவர்கள் இவ்விருபிறப்பாளர் என்பது தெரிகின்றது.

—இப்படி, உணர்வு முறையில் வாழ்வது எவ்வளவு அது மையும் பெருமையும் உடையது! யாருக்கும் இது விபப்பாகத்தான் இருக்கும்.

ஞாபிபு:—இருமூன்று - ஆறு: ஒகல், ஒதுசித்தல்; வேடல், வேட்டித்தல், ஈதல், ஏற்றல் என்னும் ஆறுமுக்கங்கள். இந்

மூன்று எப்திய. இயல்பினின் வழாது - ஆறு ஒழுக்கங்களையும் வொழிக்கை முறையாக அடைந்த மரபின் தன்மையில் வழுவாமல் - கட்டிய - மதித்த; அறுநான்கு - இருபத்துநான்கு; அதன் இரட்டி என்பது நாற்பத்தெட்டு, ஆறு - நெறி; நூல்நெறி; நவி லுதல் - பழக்கமாகச் செல்லுதல்; நுவல் - நுவலும் பொருட்டு; 'பொழுதறிந்து' என்பது, முருகன் உவக்கும் நேரம் தெரிந்து என உணர்த்தும். அதாவது, செவ்வி தெரிந்து வழுத்தும் பொருட்டு சர உடையுடனேயே காத்திருந்து நேரங்கிட்டியதும் அவனைப் புகழ்கின்றனர் என்பது கருத்து. நூண் - இங்கே நூல்; பூனு நூல்; நூலுக்கு நுண்மையாவது, அது மெல்லியதாயிருத்தல். புலரா - உலராத; காழகம் - உடை, கையினர் தன் புகழ்ந்து - அங்கையினராய் அவனைப் புகழ்ந்து. 'அரு மறைக்கேள்வி' என்பதில் அருமை என்பது உயர்வு குறிக்கும்; பிறர்க்கு கேட்காதபடி நரக்கு அசையும் அளவில் மறைத்துச்சொல் லுவதாதலால் 'யறை' எனப்பட்டது; கேள்வி-மந்திரம்; குருமுகமாகக் கேட்கப்படுவது என்பது கருத்து. நா - நாக்கு; இயல் - அசையும்; மருங்கில் - அளவில். நவிலை - வாய் நிறையும்படி திருத்தமாக; பாடி - நுண் மையாக ஒலித்துக்கொண்டே; விரை - மணம்; ஏந்தி - ஏந்து தலால்; ஏந்துதலால் உவங்து முருகன் ஏரகத்துறைகளின்றுள் என்பது.

(ந. ०)

ச. அன்பினால் உள்ளம் ஆழ்ந்து ஆற்றல் பேறுதல்

[சிறந்த ஆற்றல்கள் பிறர் உள்ளத்தைக் கவர்ந்து தம்மைப் பற்றியே கிணக்கும்படி செய்து ஒருவழிப்படுத்திவிடுகின்றன. அகப்பொருள் நிகழ்ச்சிகளில், தலைவனுடைய ஆற்றல்களால் உள்ளங்கொள்ளைகொள்ளப்பட்டுத் தலைவி அவனது பிரிவில் என்னம் ஒருமுகப்பட்டு, நிற்றலேஇதற்குச் சான்று, தலைவி யின் இவ்வொருமுக நினைவினால் தலைவனுடைய ஆற்றல்கள் பின்னும் வலுப்பட்டு, அவள் காரியங்களும் விரைவாகவும் இனிமையாகவும் நிறைவேறுகின்றன.]

பாவை விளக்கின் பருஷ ச்சுடர் அழல
 இடஞ்சிறங் துயரிய எழுங்கிலை மாடத்து
 முடங்கிறைச் சொரிதரு மாத்திரன் அருவி
 இன்பல் இமிழ் இசை ஓர்ப்பனள் கிடங்தோன்
 அஞ்செவி நிறைய ஆலின; வென்றுபிறர்
 வேண்டுபுலம் கவர்ந்த ஈண்டுபெருக் தானையோடு
 விசயம் வெல்கொடி உயரி, வலனேர்பி

ந. அந்தணர் இயல்பு

[ஞானப்பெருக்கமும் அதன் பாதுகாப்புமே இவர்கள் நோக்கம்.— தூயோர் உணர்வு முறையில் வளர்ந்து வாழ்க்கை நடத்துவோர்; இறைவனை வழிபடுவோர்; மந்திரங் கூறுவோர்;— மெய்யனர்வு நூல் ஒதுவோர்; தக்கோர்.]

இருமுன் றெய்திய இயல்பினின் வழா அது
 இருவர்ச் சுட்டிய பல்வேறு தொல்குடி
 அறுநான் கிரட்டி இளமை நல்யாண்டு
 ஆறினிற் கழிப்பிய அறன்கவில் கொள்கை
 மூன்றுவகைக் குறித்த முத்தீச் செல்வத்து
 இருபிறப் பாளர் பொழுதறிந்து நுவல
 ஒன்பது கொண்ட மூன்றுபுரி நுண்ஞான்
 புலராக் காழகம் புலர உம இ
 உச்சிக் கூப்பிய கையினர் தற்புகழ்ந்து
 ஆறேழுத் தடக்கிய அருமறைக் கேள்வி
 நால்யல் மருங்கின் நவிலப் பாடி
 விரையுறு நறுமலர் ஏந்திப் பெரிதுவங்து
 ஏரகத் துறைதலூம் உரியன்.

—திருமுருகாற்றுப்படை, கள்ளக்கு.

ஒரு பிறப்பிலேயே இருபிறபு என்றால் யாருக்குமே வியப்பாகத்தான் இருக்கும். இது, பிறப்பின் நோக்கம் இன்னது என்பதையே எடுத்துக் காட்டுகிறது. பொது வாக, குழந்தைகள் பிறந்தவுடன் அதற்கு உணவு தந்து, உடம்பைப் பாதுகாக்கும் நோக்கம் உண்டாகிறது. உணவு முறை ஓர் ஒழுங்காகி வழிப்படுவதற்கு ஏறக்குறைய ஐங்காறு ஆண்டுகள் ஆகின்றன. அதன்பின், அந்தக் குழந்தைக்குக் கல்வி தந்து அதன் உணர்வைப் பாதுகாக்கும் நோக்கம் உண்டாகின்றது. பெற்றேர் தகுந்தவராயிருந்தால், குழந்தைக்குப் பால் கொடுக்கும் பருவத்திலிருந்தே அப் பாலுணவின் வழியாகவும் பிற வழிகளாகவும் ஞானமுறைகளும் ஊட்டி வருவார்.

இப்படி ஒரு குழந்தை உணவு முறையிலும் உணர்வு முறையிலும் வளர்த்துவந்தால், அதனை உணவுக் குழந்தை யென்றுஞ் சொல்லலாம்; உணர்வுக் குழந்தையென்றுஞ் சொல்லலாம். ஒரு பிறவியிலேயே இருவகையாக அக் குழந்தை வளர்கின்றது; ஒரு குழந்தையே இரண்டு குழந்தைகளாக வளர்கின்றதென்றாலும் சொல்லலாம். ஒரு பிறவியிலேயே இரு பிறவியோன்ற விளைவை அது நமக்குத் தருகின்றதன்கோரு?

பொதுவாக மக்கள், உணவுப் பிறவியாகவே வளர்கின்றனர் ஆகவே, உணர்வில் சிறப்பாக நாட்டங்கொண்டு வளர்கின்றவர்கள். ‘இருப்பிறப்பாளர்’ ஆகின்றனர். அப்படிப்பட்டவர்களின் விகுழ்ச்சிகள் எப்படி எப்படி இருக்கும் என்று அறிந்துகொள்வதில், பலர்க்கும் விருப்பம் இருக்கக்கூடும். நல்ல காலமாக அவை இந்தப் பாட்டில் விளக்கப்பட்டிருக்கின்றன. பாட்டில் வருங் கருத்துகள் இவை:

“அவர்கள் நூல் ஒதுவார்கள்: பிறர்க்கும் சொல்லி வைப்பார்கள்; அவர்கள் வேள்வி செய்வார்கள்; மற்றவர்களுக்கும் வேள்வி செய்துவைப்பார்கள். தமக்கு மற்றவர் உதவும் உதவியைற்றிருக்கொள்வார்கள்; தாழும் பிறர்க்கு உதவிசெய்வார்கள். இந்தக்கருத்துக்களில் அவர்கள் தவறுவதில்லை. இத்தகைய இருப்பிறப்பாளரின் மரபுகள் ஒரே வழி யில் வந்தவையல்ல. பல இடங்களில் பலவாகத் தோன்றியவை. அவை, ஒன்றுக்கொன்று தொடர்பில்லாமல் வேறு பட்டவையே; மேலும், பழுமையானவை. தாய்வழியிலும் தங்கைவழியிலும் இம் மரபுகள் மேற்காட்டிய ஒழுக்கங்களால் மதிப்புவாய்ந்தவை.

“இப்படிப்பட்ட பழங்குடியில் தோன்றிய இவர்கள், நூற்பத்தெட்டுஆண்டு நல்ல இளமையை நூல்நெறியில் கழிப்பார்கள். அதுவரையில் திருமணம் செய்துகொள்ளாமல் ஒழுக்கமரப் பிருப்பார்கள். ஞானப் பெருக்கமும் அதன் பசுதுகாப்புமே இவர்கள் நோக்கம். எப்பொழுதும் நன்மையையே பேசும் கொள்கையுடையவர்கள்.

வயிரும் வளையும் ஆர்ப்ப, அயிர
 செறியிலைக் காயா அஞ்சனம் மலர,
 முறியினர்க் கொன்றை நன்பொன் காலக்,
 கோடற் குவிமுகை அங்கை அவிழுத்,
 தோடார் தோன்றி குருதி பூப்பக்,
 கானம் நந்திய செங்கிலப் பெருவழி
 வானம் வாய்த்த வாங்குகதிர் வரகில்
 திரிமருப் பிரலையொடு மடமான் உகளை,
 எதிர்செல் வெண்மழை பொழியுங் திங்களின்,
 முதிர்காய் வள்ளியங் காடுபிறக் கொழியத்,
 துனைபரி தூரக்குஞ் செலவினர்
 வினைவினங்கு நெடுந்தேர் பூண்ட மாவே.

—முல்லைப்பாட்டு, அடு - கஞ்.

முல்லைக் கானகத்தில் ஒரு மாளிகை; ஏழூக்கு உள் எது; இடம் சிறந்து உயர்ந்திருக்கின்றது. மாலை நேரம்; மழை பெய்துகொண்டிருந்தது.

அந்த ஏழூக்கு மாளிகையின் நடுமாடத்தில் ஒரு கட்டில்; அதன் பக்கத்தில் ஒரு பெரிய பாவை விளக்கில் பரும னன தீச்சடர் ஒளிவிட்டுக்கொண்டிருந்தது. கட்டிலில் ஒரு பெண் சற்றுச் சாய்வாய்ப் படுத்துக் கொண்டிருந்தாள். அங்கே வேறு எவருமில்லை. பகை யரசரோடு போர் புரிவதற்காக அவள் கணவன் அவளைப் பிரிந்து போய் நீண்ட நாட்கள் ஆய்விட்டன. மழைக்காலத் தொடக்கத்தில் வந்துவிடுவதாகச் சொல்லிப் பிரிந்தவன், இன்னும் வரவில்லை. அவனுக்கு அவனைப் பிரிந்திருக்கக் கூடவில்லை. அவள் மிகவுங்கலக்கத்துடன் அவன் வருகையின்மேலேயே நினைவாய் வருங்கிக்கொண்டிருந்தாள்.

இடம் அமைதியா யிருந்தது. மழை பெய்வதனால் அருவி போலக் கூடல்வாயில் திரண்டுவிழும் ஸீர் பலவகையான இனிய ஒலிகளை உண்டாக்கித் கொண்டிருந்தது.

ச. இ. இ. தி.—

அந் நேரத்தில் அந்த ஒவிமட்டும் காதில் விழு, அவள் அப் பழையே வாட்டத்துடன் படுத்துக்கொண்டிருந்தாள்.

திடுமென்று அவள் காதுகள் கிரையும்படி, மாளிகை பின் தெருவாயிலில் அவள் கணவனுடைய தேர்க்குதிலை கள் ஆரவாரமாய்க் கணித்தன. கணவன் வருகை தெரிந்த தும் ஆ! அவள் உள்ளளம் அடைந்த கிளர்ச்சி நிலையை யாரே எடுத்துச் சொல்லுகிறவர்!

அவள் கணவனுக்கும் மகிழ்ச்சி சொல்லத் தரமில்லை. மேலும் அவன், போரில் வெற்றிபெற்றுத் திரும்பியிருந்தான். வெற்றிபெற்றுனே இல்லையோ, அவன் அன்பின் மனைவி அவனுள்ளத்தில் இடம் பெற்றுவிட்டான். பகையரசர், ஷிருப்பத்தோடு வைத்துக்கொண்டிருந்த நிலமெல்லாம் இவன் வயமாய்விட்டன. சிதறியிருந்த படைகளைல் லாம் உடனே திரண்டன. வெற்றிக்கொடி பறக்க, கொம்பு ஊத, ரங்கு முழங்க எல்லோரும் விரைவாய்ப் புறப் பட்டு வந்தனர்.

அவர்கள் வந்த மூல்லைக்காட்டு வழியில் காயாம்பூச் செடிகள் கைபோலக் கருகிலை மலர்களைப் பூத்திருந்தன. கொன்றை மரங்கள் நல்ல பொன்போன்ற மலர்களைச் சொரிந்துகொண்டிருந்தன. காந்தடி செடிகளின் மொக்குகள், உள்ளங்கைகள் போல மலர்ந்திருந்தன. தோன்றிச் செடிகள் இரத்தம் போன்ற சிவந்த பூக்களைப் பூத்திருந்தன. காடு இப்படிச் செழித்திருந்தது. வழி மழையினால், செம்மன்ற கரைந்து சிவப்பாயிருந்தது. மழை பெய்து கூடிர் வாங்கியிருந்த வரகங் கொல்லைகளில் மரங்கள் ஆணும் பெண்ணுமராய்க் கூடி மகிழ்ச்சியாய்த் திரிந்து கொண்டிருந்தன. இவையெல்லாம் அத் தலைவனுக்குத் தன் காதலியின் விளைவை மேலுமேலும் மிகுதிப்படுத்தின. இந் விலையில் அத் கார்காலத் திங்களின் தோடக்கத்தில் அவர்கள் எல்லோரும், எதிரில் தோன்றிய வள்ளிக் காடுகளைல்லாம் பின்னே போக, தம் தேர்க்குதிரைகளை விழ வாகச் செலுத்திக்கொண்டு வந்தார்கள். இங்ஙனம்வந்தா

தன் கணவன்று தேரிற் பூட்டிய குதிரைகளின் களைப் பொலியே தலைவிபின் காதுகளிற் கேட்டது.

காதலர்கள்பால் நிகழும் அன்பின் நிகழ்ச்சியைக் கார் காலக் காட்சியுடன் இப் பாட்டு ஓவியம்போல எடுத்துக் காட்டுகின்றது.

குறிப்புமா:—பஞ்ச - பரு; பருமனை. முடங்கு இறை - வளைந்த இறைப்பு. ஓர்ப்பனள்-கேட்பவளாய். அஞ்செவி - அகஞ் செவி; உட்செவி. சண்டு-திரஞ்சின்ற. தாணை - படை. விசயம் - வெற்றி. விசயம் வெல்கொடி - வெற்றியைக் குறிக்கும் வெற்றிக் கொடி. வயிர் - ஊதுகொம்பு. வளை - சங்கு. அயிர் - நுண் மணல். அயிர-நுண் மணலிடத்தில் உள்ளனவான். செறி இலுக் காயா - தெருங்கின இலைகளையுடைய காயா என்னுஞ் செடிகள். அஞ்ச னம் - மை. முறி-தளிர். இனர் - பூங்கொத்துகள். கோடல்-காங் தள். அங்கை - அகங்கை; உள்ளங்கை. தோடு ஆர் தோன்றி - தொகுதியாயுள்ள தோன்றிச் செடிகள். நந்திய-செழித்த. வரகு பயிர்க்கு மழை நீரே ஆதாரமாதலின். அது தக்க காலங்களிற் கிடைத்தது என்பது தோன்ற 'வாய்ந்த' என்றார். வாய்ப்ப என்பது தற்செயலாகத் தோன்றுவது. வாங்கு கதிர்-வளைந்த கதிர்களை யுடைய; வரகு-வரகு பயிர்களில். தீரிமருப்பு - முறுக்குஞ்சு கொம்பு. இரலை - ஒருவகை ஆண்மான். மடமான்-மடப்பத்தை யுடைய பெண்மான்; மடப்பம் - மென்மை, உகள்-திரிய. ஏதிர் செல் வெண்மழை - இனிமேற் பெய்வதற்காகச் செல்கின்ற வென் விய மேகம். கார்காலம் என்பது ஆவணி புரட்டாசித் திங்கள். தலைவன் வந்தது ஆவணி முதலில். மழை பெய்வதற்கு இன்னுங் காலமிருப்பதனால் ஆவணி திங்களை எதிர்செல் வெண்மழை பொழியுங் திங்கள் என்றார். பிறக்கு - பின்னால். துணை - விரைவு. ஆணைப்பரி - விரைவாய்ச் செல்லுங் குதிரை. விளை விளங்கு - தொழில்தீரை விளங்குகின்ற. மா - குதிரை. (குக)

ஞ. கடமை இன்னலைப் பாராது

[பொருள் தேடவேண்டும்; வாழ்க்கையைச் செவ்வையாய் நடத்த வேண்டும்; பொருளில்லாதிருத்தல் இரத்தலைவிட இழி வானது. முன்னோர் செல்வம் பின்னோர்க்கு உரியது. அதனைச் சிதைத்தல் நன்றன்று; தானே முயன்று தேடுதல் கடமையாகும். கடமைக்குமுன் ஏனைய இன்னலுக்களைல்லாம் பொருள்ளல்.]

உள்ளது சிதைப்போர் உள்ளெனப் படாஅர் இல்லோர் வாழ்க்கை இரவி னும் இவிரெனச்

சொல்லிய வன்மை தெளியக் காட்டிச்
சென்றனர் வாழி தோழி; என்றும்
கூற்றத் தன்ன கொலைவேன் மறவர்
ஆற்றிருந்து அல்கி வழங்குகர்ச் செகுத்த
படுமுடை பருந்துபார்த் திருக்கும்
நடுே திடைய கீர் இல் ஆறே.

குறுங்தொகை, உங்கல்

காதல் தவிர்க்கமுடியாததுதான்; என்றாலும், கடமை
அதனினுங் தவிர்க்கமுடியாததேதயாகும்.

வாழ்க்கைக்குத் தேவையான பொருளைத் தேடு
வேண்டுவது தலைமகனுக்குக் கட்டாயமாயிற்று.

‘முன்னேர் செல்வம் நிறைய இருந்தாலும் அங்ஙனம்
உள்ளதைச் செலவுசெய்து அழிப்போர், உயிரோடு இருப்
பவரென்று கருதப்படமாட்டார். உள்ளதை அழிக்காவிட
டாலும், அதன் பயனை மட்டுமேனுங் துய்த்துக்கொண்டு
தாம் ஒன்றும் முயற்சியில்லாதிருப்பவரது வாழ்க்கை,
பிச்சையெடுக்கும் வாழ்க்கையினும் இழிவானது;’ ஆக
வின் தன் முயற்சியிற் பொருள் தேடுவேண்டுவது தலை
மகனுக்குக் கட்டாயமாயிற்று.

தலைவன் இப்பொறுப்பை உணர்ந்து, பொருள்
தேடும் ஆண்மையுடன் தலைவியைப் பிரிய உறுதிசெய்தான்.
‘அவ்வாண்மை தொன்ற மேற்காட்டிய காரணங்களுடன்
தலைவியினிடமும் சொன்னன். சொல்லிய வன்மையைச்
செயலிலுங் தெரியக் காட்டினன்.’

அவன் சென்ற வழியோ மிகவும் கடுமையானது.
‘என்றும் கூற்றுவனைப் போன்ற கொலைவேல் மறவர்கள்
அங்கே வழியில் தங்கியிருந்து, அங்கு வருகின்றவர்களைக்
கொன்று போடுதலால் உண்டான முடைநாற்ற
முடைய தசைகளைப் பருந்துகள் தாம் உண்ணுவதற்கு
எதிர்பார்த்திருக்கின்ற, நெடுங்தொலைவு பரந்த நடமாட்ட
மில்லாத இடங்களையுடையதான், சீரில்லாத வழியா யிருக்கின்றது.

என்றாலும் கடமையுணர்வு இத் துங்பக்கட்கெல்லாம் அனுசமோ? தலைவன் அஞ்சாது அவ் வழிச்சென்றான்.

“தோழி, தீ வர்மி: தலைவர் இக் கொடிய வழியிற் கடமைமேற் சென்றனர்; பிரிவாற்றுமை ஒரு பக்கமாக; இக் கொடிய வழியின் தங்மையை கிளைக்கும்போது, அதுவே பொறுக்கக்கூடாததாயிருக்கின்றது; என் செய் வேண்,” என்று தலைவி சொல்லுவதாக உள்ளது இப்பாட்டு.

குறிப்புகள்:—சிதைப்போர்-அழிப்போர். உளர்-உயிரோடிருப்பவர்; இல்லோர் - முயற்சியில்லாதவர். இரத்தல், சிறிதேனும் முயற்சியுடையதாதலால், ஒரு முயற்சியுமில்லாதவரதுவாழ்க்கை அதனினும்இழிந்ததாயிற்று. கொலைவேல்-கொல்லுங் தொழில்கள் செய்யும் வேல். ஆற்றிருந்துஅலகி-ஆற்றில் அலகி யிருந்து; ஆறு-வழி;அலகி - தங்கி. வழங்குஙர் - வழியிற் செல்வோரை. செகுத்த - கொன்ற; படு-உண்டான; முடை-தசை; முடைநாற்றமுடைய தசை. முது-பழமையை யுணர்த்தும். நடமாட்டமில்லாதது என்பது பொருள். இடைய - இடத்தையுடைய ‘நீரில் ஆறு சென்றனர்’ என்று கொள்ளவேண்டும். அதுவே கவலையாயிருக்கின்ற தென்பது கருத்து. ஆறு - வழி. (ந ८)

கு. அறவுணர்வு எல்லா நலனுங் தரும்

[அறமுறை நிலவாத நாட்டில் ஒரு நன்மையும் உண்டாவதில்லை; ஓரறிவுயிர்களும் செழுமையாக வளர்வதில்லை; தக்க பயன் மருவதில்லை, கடைசியில், பசி பிணி பகை முதலியன உண்டாகி நாட்டுக்கு இன்னல் கிளைக்கின்றன]

சிறுகுடியிரே, சிறுகுடி யிரே
வள்ளிகீழ் வீழா; வரைமிசைத் தேன்தொடா;
கொல்லை குரல்வாங்கி சனை; மலைவாழ்நர்
அவ்வ புரிந்தொழுக வான்.

—கலித்தொகை, நக: கக-ட.

நாட்டில் அறவுணர்வு நிலவாவிட்டால் ஒரு நன்மையும் உண்டாவதற்கு வழியில்லை.

ஒரு தலைவியின் பொருட்டுத் தோழி பின்வருமாறு சொல்லுகிறான்: “இங்கே மலையில் வாழ்கின்றவர்கள் அற

மல்லாத காரியங்களை விரும்பிச் செய்வதனால், இனி இந்த மலையில் வள்ளிக் கிழங்குகள் நிலத்தினுள் இறங்கி விணைய மாட்டா. இந்த மலையின்மேல் வண்டுகள் தேங்கூடுகள் தொடுக்கமாட்டா. இந்த மலைப் புனங்களில் தீணப்பயிர்கள் கதிர் வாங்கிப் பயன் தரமாட்டா."

'தலைவிக்கு இடுக்கண் நேர்ந்த காலத்தில் உதவி செய்து அவன் உயிரை மீட்ட அவன் தன் ஆருயிரக்காதலனுக்கே அவனை மணஞ்செய்து கோடுப்பதன்றே அறம்? இம் மலைவாழ்நர் அதனைச் செய்யாமல் பிறர்க்கு மணஞ்செய்து கோடுக்கும் அறமல்லாத முயற்சியை விரும்பிச் செய்கின்றனரே!' என்பது தொழிலின் வருத்தம்.

இப் பாட்டினால் அறவணர்வின் முதன்மை நன்கு பெறப்படும். இது பெரிதுங் கருத்திருத்துதற்குரியது.

குற்புநா:—‘சிறுகுடி’ என்பது மலைப் பக்கங்களிற் சிறிய சிறிய குடியிருப்புகளாக அமைக்க சிற்றுர். சிலர் செய்யும் அறமல்லாச் செயல்களால் ஊர்முழுமைக்குங் திமைவிளையுமாதலின், ‘சிறுகுடியிரே சிறுகுடியிரே’ என்று ஊராரை விளித்துத் தோழி தன் கருத்தைத் தெரிவிப்பதாக உள்ளது இப் பாட்டு. கீழ்வீழா - கீழ் இறங்கா. வரை - மலை; மிசை - மேல். தேன் - தேன் வண்டுகள். தொடா - தொடுக்கமாட்டா. குரல்-கதிர். வாங்கி - விட்டு. ஈனு - தானியங்களைத் தரா. அல்ல - அறமல்லாதன; புரிந்து - விரும்பிச் செய்து; ஒழுகுவதனால் - நடப்பதனால்; பரிந்தொழுகுதல் - விரும்பிச் செய்தல் என்று ஒரு சொல் தன்மையிற் பொருள்படும்.

(ஏ.ந.)

எ. குணங்களின் கருத்து வரையறை

பண்புசளை வரையறைசெய்து திட்டமாக அறிந்துகொள்ளுதலும் பழகுதலும் எளியவல்ல. இச்செய்யுளில் அவை தெளி வாக வரையறுக்கப்பட்டுள்ளன. ஆற்றுதல், போற்றுதல், பண்பு, அன்பு, அறிவு, செறிவு, நிறை, முறை, பொறை என்பவற்றின் இயல்புகள் இதனால் இனிதுவிளங்கும்.]

ஆற்றுதல் என்பது ஒன்று அலங்தவர்க்குத்துவதல் :
போற்றுதல் என்பது புணர்ந்தாரைப் பிரியாமை :
பண்பெனப் படுவது பாடறிக் தொழுகுதல் :
அன்பெனப் படுவது தன்கீலை செறுஅமை :

அறிவெனப் படுவது பேதையார் சோல்நோன்றல்; செறிவெனப் படுவது கூறியது மருஅமை; நிறையெனப் படுவது மறையிறர் அறியாமை; முறையெனப் படுவது கண்ணேடாது உயிர்வெளவல்; பொறையெனப் படுவது போற்றுரைப் பொறுத்தல்.

—கலித்தொகை, கந.ஈ: சு.கசு.

‘வாழ்க்கை செய்தல்’ என்பது, வறுமைப்பட்டவர்களுக்கு ஒன்று உதவுதல். ஒன்றைப் ‘பாதுகாத்தல்’ என்பது, கூடி நவர்களைப் பிரியாமலிருப்பது. பிரியும்படியான நிலைமைகள் எதிர்ப்பட்டாலும், கூடியவரையில் உடனே பிரிந்துவிடாதபடி பாதுகாத்துக்கொள்ளவேண்டும் என்பது கருத்து. ‘மக்கள் தன்மை’ என்பது, உலக நடை முறை அறிந்து ஒழுகுதல்; ‘அங்கு’ என்பது, சுற்றுத்தவர்களைக்கைவிடாதிருத்தல். ‘அறிவு’ என்பது, அறியாமை யுடையார் சொன்னசொற்களைப் பொறுத்துக்கொள்ளுதல். உறவு என்பது, ஒருவர்க்கு ஒன்று கூறியதைப் பின் மறுக்காமற் செய்வதனால் உண்டாவது. ‘நிறை’ என்பது, மறைவுகளை வெளிப்படுத்தாமல் அடங்கி ஒழுகுதல். ‘முறை’ என்பது, ஏற்ற பிழையாயின் தம்மவர் என்று கண்ணேட்டஞ் செய்யாமல் அவர் உயிரைக் கொள்ளுதல்; இம் முறைமை அரசின் நினைந்து சோல்லியது. ‘பொறுமை’ என்பது, தம்மை இகழ்வாரையும் உரிய காலம் வரையிற் பொறுத்துக்கொள்ளுதல்.

குணங்களின் இக் கருத்துவராங்கள் தெரிந்தால், ஒழுகுவோர்க்கு மயக்கமில்லாமல் விருக்கும். இங்கே இவற்றைத் தெளிவாக வரையறை செய்தபடி, இவ்வளவு எளிய முறையிலும் தொகுதியாகவும் பிறநிடங்களிற் காண்பது அரிது.

குறிப்புவா:—ஆற்றுதல் - செய்தல்; இங்கே வாழ்க்கை செய்தல்; அதாவது இல்லறம் நடத்துதல். அலந்தவர் - வறுமையால் துன்புற்றவர். போற்றுதல் - பாதுகாத்தல். புணர்ந்தார் - கூடி னவர்; நண்பர். பண்பு - தன்மை; மக்கள் தன்மை. பாடு-உலக முறைமை; அவசவர்க்கும் உள்ள குறைவு நிறைவுகள் தெரிந்து

ஏற்ப - ஒழுகுதல்; கிளை - சுற்றம்; செருஅமை - சினங்து அகற் றுமை; பேதையார் - அறியாதார்; நோன்றல் - பொறுத்தல். செறிவு - நெருங்கி யிருத்தல்; அதாவது உறவு. மருமை - மறுக்காமற் செய்தல்; அதனுற்றுன் உறவு பொருந்தும் என்பது கருத்து. சிறை - உள்ளத்தை சிறுத்துதல்; மறை - மறைந்த கருத் துக்கள் செயல்கள் முதலியன; கண்ணேஞ்டாது - கண்ணேஞ்ட்டஞ் செய்யாமல்; வெளவல் - கொள்ளுதல், பொறை - பொறுமை, போற்றுர் - பகைவர்.

(ந-ச)

அ. பயன்கருதாத உதவி உயிராற்றலை மிகுக்கும்

['உதவி செய்தல்' என்னுங் குணம் பிற்வர்யை மாட்சிமைப்படுத்து கின்றது; அறியாமையிருளால் மூடப்பட்டுள்ள உயிரின் இனியபண்புகளை வெளிப்படுத்தினாலிலீங்கக்செய்கின்றது. பயன் கருதாத உதவி, அதனிலும் மறுமைப்பயனுங்கருதாத உதவியே அந்தத் திறத்திற் சிறந்தது.]

இம்மைச் செய்தது மறுமைக்கு ஆம் எனும் அறவிலை வளர்கன் ஆய்வுவன்; பிறகும் சான்றேருச் சென்ற கெறினன ஆங்குப்பாட்டன்று, அவன்கை வண்மையே.

—புறானாலூறு, கந்ச.

சிலர் உடனோ வரக்கூடிய பயனை எதிர்பார்த்தே மற்ற வர்களுக்குச் சில உதவிகளைச் செய்துவருகிறார்கள். வேறு சிலர், இந்தப் பிறவியிலேயே பிற்காலத்தில் உண்டாகக் கூடிய சில பயன்களைக் கருதி, இப்போதிருந்தே உதவி செய்து வருகிறார்கள். இன்னுஞ் சிலர், இந்தப்பிறவியில் மற்றவர்களுக்கு உதவிசெய்து வைத்தால் அந்த அறம் மறுபிறவியில் தமக்கு உதவியாயிருக்கும் என்று மறுமைப் பயன் கருதி, இம்மையில் அறஞ் செய்கிறார்கள்.

முன்காலத்தில் நமது நாட்டில் 'ஆய்' என்னும் வள்ளல் ஒருவன் இருந்தான். அவன், தான் ஒருவருக்கு ஒன்று உதவிசெய்யும்போது, எந்த மறுமைப் பயனையும் எதிர்பார்ப்பதில்லை. அந்தக் குணம் எவ்வளவு உயர்ந்ததா யிருக்கிறது! சான்றேருகள் இந்த முறையிலேதான் நடந்து

காட்டினர்கள் என்று பிறரும் சொல்லுவார்கள். அதனிற் சேர்ந்தது இந்த ஆய் என்பவனின் கைவளாம். மேலும், தமக்கு மறுமையில் ‘அறம்’ உண்டாகும் என்று கருதி இப்போது ஒருவருக்குப் பொருள் கொடுத்து உதவி செய்தால், அதற்கு ‘உதவி’ என்பது பெயராகாது. வேண்டுமானால் அதனை, ஒருவகையான ‘வாணிகம்’ என்று சொல்லலாம். பொருளைக் கொடுத்து அறத்தைப் பெற்றால், அது பண்டமாற்றுப்போல வாணிகமாகத்தானே முடிகிறது? அறத்தை விலைகொடுத்து வாங்கும் அத்தகைய அறவிலை வாணிகன் அல்லன் ஆய் என்பவன்.

அவன் சிறப்பைப்பற்றிப் புகழ்ந்துபாட விரும்பிய புலவர், இந்தக் கருத்துக்களைவத்து மேலே காட்டியிருக்கும் பாட்டைப் பாட்டியிருக்கிறார்.

உதவி என்பது, அறம்கோக்கிச் செய்வது அன்று; அப்படிச் செய்தால், ஒன்றை எதிர்பார்த்தல் என்னும் குணமே மிகுதிப்படும்; இரக்க உள்ளம் உண்டாகாது; இரக்கம் முதலிய உயிர்க்குணங்கள் நன்றாய் மலரவேண்டும் என்பதே பிறவியின் கோக்கம்; அந் கோக்கம் ஈடேற வேண்டும். இவ்வுயர்ந்த கருத்துக்கள் இப்பாட்டிலிருந்து நுட்பமாய் வெளிப்படுகின்றன.

குறிப்புநா :— ஆங்கு - அந்தத் தன்மையில் ; பட்டன்று-பட்டது ; சேர்ந்தது என்பது கருத்து. அவன் கை வண்மை-அவன் கையினால் செய்யும் உதவி என்னுங் கருத்தில் வந்தது. (முடி)

கூ. புலவர் சிலரிடம் செல்வம் தங்காமைக்கு
ஒரு காரணம்

〔செல்வம் வேறு, திருவுடைமை வேறு; செல்வம் போவதும் வருவதுமாயிருக்கும். அது போதலும் வருதலுமே வேண்டும். ஆனால் அச் செல்வத்திற்குக் காரணமாயுள்ள திருவுடைமை விலையானது. அது சான்றுண்மையினால் விலைபெறுவது. புலவர்க்கு அத் திருவுடைமை எஞ்ஞான்றும் உண்டு. செல்வம் இரக்கத்தினாற் செலவழிதற்குரியது; முதன்மையான காலங்களில் திருவுடைமை மீண்டும் அதனைப் படைக்கவல்லது.〕

நின்கயங்கு உறைகர்க்கும், கீநயங்கு உறைகர்க்கப்பன்மாண் கற்பின்னின் கணமுத லோர்க்கும், [கும்கடும்பின் கடும்பசி தீர யாழுங்கின் நெடுங்குறி யெதிர்ப்பை கல்கி யோர்க்கும்; இன்னேர்க்கு என்னுது, என்னேடும் குழாது வல்லாங்கு வாழ்தும் என்னுது, சீயும் எல்லோர்க்கும் கொடுமதி, மனைகிழு வோயே; பழம்தாங்கும் முதிரத்துக் கிழவன் திருந்துவெல் குமணன் நல்கிய வளனே.

—புறானாறு, கசந-

பேருஞ் சித்திரனூர் என்னும் புலவர் பெருமானின் போக்கு ஒரு பெருஞ் சித்திரமாகவே இருக்கின்றது. ஒரு நேரத்தில் மிகவும் வறியவராய் இருக்கிறார். இன் னெரு நேரத்தில், பெரிய தொகை ஒன்று கையில் வைத் திருக்கிறார். மறுநேரத்தில், அவரிடம் ஒன்றுமே இல்லை. செல்வமும் வறுமையும் ஆறு இடும் மேடும் மடுவும் போல் ஆகும் என்னும் உண்மை அவரிடத்தில் விளக்கமா யிருக்கின்றது.

அவர், நமது வறுமையைப்பற்றிச் சொல்லுங் காலங்களில் கன்னெஞ்சமும் சீராய்க் கரையும்.

“வீட்டில் உணவே இராதாம். தாயின் முலைப்பால் வற்றிக் கிடத்தலால் தன் புதல்வன் பாலுண்பதற்கும் வழியில்லையாம். அந்தக் குழங்கை சிறிதுகேரம் முலைக் காம்பை ஊச்சி ஊச்சிப் பார்த்துவிட்டு, பசி மிகுதியால் அடுக்களையுள் நுழைந்து அங்கே வைத்திருக்கும் பாண்டங்களை ஓவ்வொன்றாகத் திறந்து பார்த்து, அவைகளில் எது ஏதும் இல்லாமையால் ஏமாந்து அழுமாம். இரவிலும் இதே நிலைதான். அழுகையை மாற்றுவதற்காகத் தாய், ‘புலி’ ‘புலி’ என்று அச்சங் காட்டுவாளாம்; ஒருகால் ‘நிலா’ ‘நிலா’ என்று மகிழ்ச்சி ஊட்டுவாளாம்; எதனாலும் அழுகை தொழையின் அவள் மிகவும் கொந்து, ‘ஜேயா!

கினது வாடிய கிலீயை கின் அப்பாவுக்குத்தான் காட்டு என்று சொல்லி மனங்கரவாளாம்.” (புதம். கங்க)

இப்படிப்பட்ட கோடிய வறுமையாளராகத்தான் இவர் இருக்கிறார். இருந்தாலும், இவருக்குச் செல்வம் இல்லை என்று சொல்லுவதற்கில்லை. சில நேரங்களிற் பேரளவான செல்வமும் இவருக்குக் கிடைக்கின்றது. ஆனால் அப்போது அவர், ஒரு பரம்பரையான பெருஞ் செல்வர் போவேம், பெரிய வள்ளல்போல்வந் தோன்றுகின்றார். உடனே அது செலவழிந்து போகிறது.

ஒருநாள் குமணான் என்னும் நற்குணமுள்ள வள்ளல் இவர் இல்லத்தின் வறுமைத் துன்பம் தெரிந்து, இவருக்கு ஒரு பெருஞ் தொகையான பொருளீசு அன்புடன் வழங்கினான். புவவர் அதனை விட்டுக்குக் கொண்டுவந்தார். வந்தவர், தம் அன்பின் மனைவியாரை அழைத்து அதனை அவருக்குக் காட்டிப், பின்வருமாறு சொல்லுகிறார்.

“உன்னோ நேசித்து, உன் சார்பாயிருக்கும் மாதர் களுக்கும், நீ நேசித்து நீ சேர்ந்திருக்கும் மாதர்களுக்கும், பல மாட்சிமையான ஒழுக்கங்களையடைய உன் உறவினர் கட்கு முதல்வர்களாய் ஆண்டில் முத்திருப்போர்களுக்கும் நம்மைச் சார்ந்து இங்கே இருக்கும் நம் சுற்றங்களின் பெரும் பசி நிக்குவதற்காக முன்னே நீ அளவு குறித்து வாங்கினமையால் நெடுங்காலமாகத் ‘திருப்பித் தருவாய்’ என்று எதிர்பார்த்திருக்கும் கின் கடன் பொருளீசு அந்த நேரத்தில் உதவி செய்தவர்களுக்கும், இன்னும் இன்னாருக்குத்தான் தரவேண்டும் என்று எண்ணாமலும், என்னேடு கருதாமலும், இனி வல்லமையாய் வாழ்க்கை நடத்துவோம் என்று சிக்கனத்தையே கிணையாமலும் நியும் இந்தப் பெருஞ் செல்வத்தை எல்லாருக்கும் வழங்கு : நானும் என் பகுதிப்பட்டவர்களுக்கெல்லாம் வழங்குவேன். மனைவி ! பழங்கள் தொங்கும் முதிரமலைக்கு உரியவனை, திருந்திய படைகளை ஏந்துவாய்க்கும் குமணவள்ளல் ‘நமக்கு நல்லெண்ணாத் துடன் அளித்த பெருங்தொகை இது.’”

எப்படி இருக்கிறது இந்தக் குடும்பத்தவர்களின் சிக்கணமும் வாழ்க்கையும்! இவர்களிடம் செல்வம் எப்படி நிலைக்கும்?

பெருஞ் சித்திரனுர் அந்த வறுமையிலும் தம் மனைவி யாரிடம் இப்படிப் பேச இடமிருந்த தென்றால், தம் கணவர் உள்ளத்துக்கு மாறுமல் இசைந்திருந்து இல்லறம் நடத்தும் நற்குணத்தில் அந்த அம்மையர் எவ்வளவு மேம்பட்டவர்களா யிருந்திருக்க வேண்டும்! மேலும், பெருஞ்சித்திரனுர் இந்தப் பேச்சை இங்ஙனம் உரைநடையிற் பேசினதாகத் தெரியவில்லை. தலைப்பிற் காட்டியிருக்கும் பாட்டு வடிவமாகவே பேசியிருக்கிறார். அந்த அம்மையாரும் அதனை அறிந்துகொள்ளத் தக்க புலமை வாய்ந்தவராகவே இருந்திருக்க வேண்டும். இருவரும் கல்விச் செல்வர்கள்.

இவர்களைப் பொருட் செல்வம் இல்லாதவர்கள் என்று சொல்லத்தான் இடமிருக்கிறதா?

செல்வத்தைப் பாதுகாப்பது இவர்கள் கருத்தாக இல்லை. அதனைத் தக்கவாறு பயன்படுத்துவதே இவர்கள் கருத்தாயிருக்கிறது. தமக்குப்பொருள் கிடைக்கும் போது தம்மைப்போலத்தானே மற்றவர்களுக்குங் துன்பம் உண்டு என்று இவர்கள் உள்ளாம் நினைக்கிறது. அதனால் தானே அதனைப் பயன்படுத்திக்கொள்ள இவர்களுக்கு மனம் வரவில்லை. இதுவன்றே நாகரிகம் என்பது? செல்வத்தை வைத்துப் பாதுகாத்துக்கொண்டிருப்பவர்கள் செல்வர்கள் அல்லர். அதனைத் தக்கபடி பயன்படுத்தி வாழ்பவர்களே உண்மைச் செல்வர்கள்.

பெருஞ்சித்திரனுர், நல்லுணர்ச்சிகளுக்கு ஒரு களஞ்சியம்.

புலவர்களின் உயர்ந்த உள்ளப் போக்குகளே அவர்கள் சில நோக்களிற் பொருளில்லாம் விருப்பதற்குக் காரணம் என்பது இந்தப் பாட்டிலிருந்து நன்றாய் விளக்குகின்றது.

ரூபிப்புதை:- நயந்து - விரும்பி ; 'ஷ்ன் நயந்து உறைநர்' என்றுகுறிக்கப்பட்டவர்கள் அந்த அம்மையாரில் அறிவு ஆற்றல் களுக்குக் கீழ்ப்பட்டவர்கள். 'நீ நயந்து உறைநர்' எனப்பட்டவர்கள் அந்த அம்மையாரினும் உயர்ந்தவர்கள். மாண் - மாட்சிமையான. கற்பு - ஒழுக்கம். கடும்பு - கற்றம். 'யாழு' என்பதற்குப் பொருளில்லை; அசை. நீயும் கொடு என்றமையால். நானுங் கொடுப்பேன் என்னுங் கருத்துப் பெறப்பட்டது. 'கொடு மதி' என்பதில் 'மதி' என்பதற்குப் பொருளில்லை; அசை. மஜைகிழுவோய்-மஜைக்கு-உரிமையுடையோய்; மஜைவி என்பதற்குவங்தது. தூங்கும்-தொங்கும். கிழவன்- உரியவன். நல்கிய- நல்லென் ணத்துடன் கொடுத்த; வளன் - இங்கே மிக்க பொருள் என்பது குறித்து நின்றது.

(ந.க)

க. அன்பின் இயற்கை

[அன்புவெள்ளத்திற்கு ஒப்பானது; பள்ளம் வெள்ளத்தை ஏற்கும்; அவ்வாறே ஆழந்த உள்ளமூழ் அன்புங்கை நைத்தை ஏற்கும்; சேர்க்கிருக்கும் தக்கோரின் ஆழந்த பெருங் குணங்களாலே தாங்தமக்கும் ஆழந்த உள்ளம் உண்டாகும்; பின்பு அன்பும் சிறையும்.]

எந்தை வாழி ஆத னங்களன்
நெஞ்சங் நிறப்போர் நின்காண் குவடே
நின்யான் மறப்பின் மறக்குங் காலை
என்னுயிர் யாக்கையின் பிரியம் போழுதும்
என்யான் மறப்பின் மறக்குவேன்; வென்வேல்
விண்பொரு கெடுங்குடைக் கொடித்தேர் மோரி
தீண்கதீர்த் தீகிரி தீரிதரக் குறைத்த யர்
உலக இடைகழி அறைவாய் நிலைஇய
மலர்வாய் மண்டிலத் தன்ன நானும்
பலர்புரவு எதிர்ந்த அறத்துறை நின்னே.

—புறானூறு, களது.

ஆத்திரையார் எனபவர் புலவர்; ஆதனுங்கள் என்ப வன் அரசன். அவர் அவனிடம் மிகுந்த அன்பு வைத் திருந்தார். மிகுந்த அன்பு என்றால், எவ்வளவு அன்பு என்று தெரிந்துகொள்ளமுடியும்?

புலவரே அதனை யாரும் நன்றாய்த் தெரிந்துகொள்ளக் கூடிய வகையில் வெளிப்படுத்துகின்றார். அவர் இப்படிச் சொல்லுகிறார்:

“என் தலைவனே! ஆதனுங்க! நீ கெடுக்காலம் வாழ்வா யாக! என் நெஞ்சத்தை யாராவது திறந்து பார்த்தால் அவர்கள் அதனுள் உண்ணைக் காண்பார்கள்; வேறு யாரும் என் நெஞ்சத்தை இடங்கொண்டிலர். அப்படியிருக்கும் போது உண்ணை நான் மறக்கும் நேரம் என்பது ஒன்று உண்டோ? ஒருக்கால் உண்ணை நான் மறப்பின், அம் மறக்குங்காலம் எது தெரியுமா? என் உயிர் இந்த உடம்பை விட்டுப் பிரியுங்காலத்தினும் எண்ணையே நான் மறந்துவிடுக் காலம் நேருமாயின், அதுதான் நான் உண்ணை மறந்துவிடுக் காலம்” என்கிறார். ஆ! அந்த அரசனைப்பற்றிய அன்பு அவருள்ளத்தில் எவ்வளவு ஆழமாகவும் எவ்வளவு கலப்பாகவும் அமைந்திருக்கின்றது!

ஆதனுங்கனிடம் இவ்வளவு அன்பு ஏன்! அவனுடைய அருமையான பெருங்குணங்தான் புலவரை இங்ஙனம் கவர்ந்துவிட்டது. உண்மையான நற்பண்புகளை பிறர் உள்ளங்களை இவ்வளவு உள்ளூர் அள்ள வல்லது.

அப்படி ஆதனுங்கனிடம் அமைந்த குணங்தான் யாது? தாம் இவ்வளவு அன்பிற் நினைத்தற்குக் காரணமா யிருங்த அவனது குணம் இன்னதென்பதையும் ஒரு வியப்பான உவமையுடன் புலவர் வெளிப்படுத்துகின்றார்.

இமயமலை இருக்கிறது; அப் பக்கத்தில் ‘மோரியர்’ என்னும் அரசர் அரசாண்டுவெந்தனர். அவர்கள் இமயமலைக்கு இப்பாலும் அப்பாலும் தமது ஆட்சிச் சக்கரத்தைச் செலுத்தும்பொருட்டு, அம் மலைச்சாரலில் தாழ்வாயுள்ள ஒரு பக்கத்தில், ஒரு வறி வெட்டியமைக்கப்பட்டது. அந்த வறி உலகத்துக்கே ஓர் இடைகழிபோல அமைந்தது. அப்படி இடையறுக்கப்பட்ட இடத்தில் ஒரு நாடும் சிறுவப்பட்டது. அது வழியில் இருந்தலால், இமயமலைக்கு அப்பாலும் இப்பாலும் செல்வார்க்கு அங்கே பலவசதிகள்

செய்துதா நேர்ந்தது. இதனால் வருவாரையும் போவாரை யும் எங்கேரமும் வரவேற்று உலவும் அறத்துறையாய் அந்த இடம் திகழலாயிற்று.

அதுபோல ஆதனுங்களும் இரவுபக லென்னுமல் வருவாரை வரவேற்றுப் பலரையுங் காத்தலை மேற் கொண்டு அறத்துறையாய் விளங்குகின்றனன்.

இந் நற்பண்பு புலவருள்ளத்தை அவ்வளவு கவர்ந்து விட்டது!

உலகத்தில் தமக்கு கேரும் உதவிக்காக அன்பு செலுத்துவோரேபலர். ஆத்திரையனார் அவன் இயற்கைப் பண்பு நோக்கியே இத்தனை அன்பு செலுத்துகின்றார்.

இவ் விருவருள்ளங்களின் மாட்சிமை எவ்வளவு பெரிது?

தீர்ப்புபுரி:—நின் காண்குவர் - நின்னீக் காண்பார்; நின் யான் - நின்னீ யான்; யாக்கையின் - யாக்கையிலிருந்து, மறக்குவென் - மறப்பேன். வென்வேல் - வெல்வேல்; வெற்றிவேல். விண் பொரு கெடு குடை - வானத்தை முட்டும் உயர்ந்த குடை. கொடித்தேர்-கொடியினால் அணிசெய்யப்பட்ட தேர். மோரியர்-ஒருவகை அரச மரபினர். வேலையும் குடையையும் தேரையும் உடைய மோரியர் என்று கொள்ளவேண்டும். தின் கதிர்த்திகிற-வலிய கதிரையுடைய ஆட்சிச் சக்கரம், திரிதர-இயங்க; குறைத்த வெட்டப்பட்ட; அறை - இடை அறுக்கப்பட்ட, வாய் - இடம். நிலைஇயா - நிலைபெற்ற, மலர் அகன்ற; வாய் - இடத்தையுடைய, மண்டிலம் - நாடு. புரவு - பாதுகாத்தலை. எதிர்ந்த - மேற் கொண்ட. அறத்துறை - அறமாகிய இடம். (நன)

கக. உலகம் இருக்கிறதா இல்லையா என்பதற்கு விடை

[உலகவாழ்க்கை, உண்மையில் ஒப்புரவாளர் செய்கையினுலேயே இயங்கி வருகின்றது. அச் சாங்ரூண்மையே உலகியலின் மூலைக்கயிறு. சாங்ரூண்மை இல்லையாயின் உலகம் இல்லை. தன்னலங் கருதாது அறத்தில்வழி நின்று கடமைகள் ஆற்றுதலே அவ் வொப்புரவுப் பண்பாகும். அதனால் உலக வரழ்வும் என்றும் உயிர்கொண்டு இயங்கி வருகின்றது.]

உண்டால் அம்மீவ் வுலகம்; இந்திரர்
அமிழ்தம் இயைவ தாயினும், இனிதெனத்
தமியர் உண்டலும் இலரே; முனிவிலர்;
துஞ்சலும் இலர், பிறர் அஞ்சவது அஞ்சிப்
புகழேமனின், உயிரும் கொடுக்குவர்; பழியெனின்,
உலகுஉடன் பெறினும் கொள்ளலர்; அயர்விலர்;
அன்ன மாட்சி அனைய ராகித்
தமக்கென முயலா நோன்தாள்
பிறர்க்கென முயலுநர் உண்மை யானே.

—புறானூறு, காட்டு-

ஓவ்வொருவருக்கு ஓவ்வொரு வகையான ஜயம் உண்டாவதுண்டு. சிலர் உண்மையில் ஜயங் கொள்ளரமலே, ஜயங் கொள்வது போலவும், அதற்கு விடை காண்பது போலவும் நடக்கின்றனர்.

‘இளம் பெரு வழுதியார்’ என்பவர் ஒருவர். அவர் பாண்டிய மரபைச் சேர்ந்தவர். அவருக்கு ஒரு வியப்பான ஜயம் எழுந்துவிட்டது. இந்த உலகம் இருக்கிறதா இல்லையா என்பதுதான் அது. இதற்கு விடைதான்மேலே உள்ள பாட்டு. இவரைக், ‘கடலுள் மாய்ந்த இளம் பெரு வழுதியார்’ என்றும் சொல்வதுண்டு. இவர் கடலுள் மாய்ந்தமையால், இந்த அடைமொழியைச் சேர்த்திருக்கிறார்கள். என்ன காரணத்தால் இவர் கடலுள் மாய்ந்தாரோ அது தெரியவில்லை.

அவருக்கு எழுந்த இந்த ஜயமும் அவர் பெயருக்கு அமைந்த இந்த அடைமொழியும் ஒப்ப நோக்குகிறவர் களுக்கு, ஒரு காலத்தில் திருமால் கடலினுட்புகுந்து உலகத்தையே மறுபடியும் மேலே கொண்டுவந்தது போல இவரும் உலகத்தைத் தேடிக்கொண்டுதான் கடலுக்குள் மறைந்துவிட்டாரோ என்று வேடிக்கையாகத் தேரன்றும். மேலும், இந்த ஜயத்துக்கு விடையாக உள்ள மேற்காட்டிய பாட்டுப் புறானூற்றில் வருகின்றது. அதன் அடியிலூதான் ‘கடலுள் மாய்ந்த இளம்பெரு வழுதியார் பாட்டு’

என்று இந்த அடைமொழியுடன் அவர் பெயர் காணப்படுகின்றது. பரிபாடல் என்னும் நூலிலும், இவர் பாடியதாகப் பதினைந்தாம் பாடல் ஒன்று உண்டு. அதனாடியில் ‘இளம்பெரு வழுதியார் பாட்டு’ என்று தான் காணப்படுகின்றது. அங்கே இந்த அடைமொழி இல்லை. மேலே கொண்ட வேடிக்கைக் கருத்துக்கு இதுவும் ஒரு சான்றும் உதவும் என்றே வைத்துக்கொள்வோம். மேலும் இந்தப் புறநானூற்றுப் பாடல், உலகம் உண்டு என்று விடை அமைந்த பாட்டாகவேயிருக்கின்றது. ஆதலால் கடவினுள் மறைந்தவர், உலகத்தை எடுத்துக்கொண்டு வெற்றியுடன் திரும்பி வந்துவிட்டார் என்று கொள்ளலாம். ஆம்; அவர் உடல் மாய்ந்தாலும், அவர் இந்தப் பாட்டு வடிவமாய் இன்றுங் காட்சி கொடுத்துக்கொண்டுதானே இருக்கிறார். அவர் குரல் இதோ கேட்கின்றது.

“உண்டு இந்த உலகம்; ஏனென்றால்” தேவர்கள் உண்ணும் அமிழ்தமே இங்குக் கிடைப்பதாயிருந்தாலும், இனியதொன்று கிடைத்துவிட்டது என்று கருதி அதனை எடுத்துக்கொண்டுபோய்த் தனியாய் உண்பவர்களும் இங்கே இல்லை. யாரிடமும் எதனுடைய வெறுப்புக்கொள்ள கிறவர்களும் இல்லை. பிறர் அஞ்சம் இடர்களுக்குத் தாழும் அஞ்சி அதனால் புதிய புதிய நற்செயல்களைச் செய்யாமல் மனம் மடிந்திருப்பவர்களும் இல்லை. புகழ் தரக்கூடிய காரியமென்றால், தம் உயிருங் கொடுப்பர். பழி தரக் கூடிய காரியமென்றால் அதனால் உலக முழுதுமீபெறுவதாயிருங் தாலும் அந்தக் காரியத்தை மேற்கொள்ள மாட்டார்கள். காரியங்கள் செய்யும்போது தளர்ச்சி கொள்கிறவர்கள் இல்லை. அப்படிப்பட்ட மாட்சிக்கை வாய்ந்து, அம் மாட்சி மையே உருவாகித் தமக்கென்று முயலாத வலிய பெரு முயற்சியுள்ளவர்களாய்ப் பிறர்க்கென முயலுகின்றவர்கள் இருத்தலால்” என்பது.

‘இப்படிப்பட்ட மாட்சிக்கை உடையவர்களாய்ப் பிறர்க்கென முயலுகிறவர்கள் இருப்பதனால், இந்த உலகம் உண்டு, என்றே துணியப்படும்’ என்பது கருத்து.

ச. இ. இ. தி.—6

மேற்காட்டிய மாட்சிமையான அறிவின் இயல்புகள் இல்லாவிட்டால், மக்களுக்குள் அமைதியில்லாமல் ஒருவரையொருவர் விழுத்திக்கொண்டு உலகம் நிலைகூலையும். அதனால் உலகம் இருக்கிறதா இல்லையா என்று ஜயங்கொள்வதற்கு இடமுண்டாயிற்று.

நல்லவர்களும் நற்செயல்களும் மேலுமேலுங் தொன்றி நடைபெறுவதனாலேதான் நாடு இபங்கிக்கொண்டிருக்கிறது; இல்லாவிட்டால் மனித வாழ்வு கெட்டு விளங்குவாழ்வுக்கிடமான காடாய்விடும். அப்போது இதனை உலகமென்று சொல்லுவது அவ்வளவு பொருத்தமாயிராது. இதன்கண் இவ்வண்மைகள் விளக்கப்பட்டிருக்கின்றன.

குறிப்புரை:—உண்டு ஆல் அம்ம என்று பிரிக்கவேண்டும். ஆல், அம்மஎன்பவை அசைச் சொற்கள். அவைகளுக்குப் பொருள் இல்லை. இந்திரர் பொதுவாகத் தேவர்கள் என்னும் பொருளில் வந்தது, தமியர்-தமியராய், முனிவு-வெறுப்பு. துஞ்சல் - தாங்குதல், அஃதாவது மனம் மடிந்திருத்தல். பிறர் அஞ்சவது அஞ்சி என்றமையால், புதிய செயல்கள் என்னும் உயர்ந்த குறிப்புப் பெறப்படும்; பழைய செயல்கட்கு மக்கள் அஞ்சவதில்லையாதலால் என்று கொள்க. உடன் - முழுதும் அணையர் - அவ் வருவினராய் என்று உணர்த்தும் பொருட்டு வந்தது. நோன் தாள் - வலிய முயற்சி; பெரிய பெரிய முயற்சிகள் என்று கொள்ளவேண்டும்; முயலுநர்-முயலுவோர். உண்மையான-இருத்தலால்; ‘முயலுநர் இருத்தலால் உண்டு இவ்வுலகம்’ என்று கூட்டிக்கொள்ள வேண்டும்.

க. உள்ளத்தின் உரம்

[முயற்சியின் வகைமை இச் செய்யுள்ள நன்கு விளக்கப்பட்டுள்ளது. தக்க முயற்சியே ஒவ்வொருவரும் செய்தற்குரியர். பொருள் தேடுதல் பெரிதன்று, அதனை உயர்வான நன்மையற்சிகளின் வாயிலாகத் தேடுதலே வேண்டப்படுவது. அதனால் உயிராற்றலும் உள்ளத்தின் உரமுங் கிளர்ந்து, மிகும்.]

விளைபதச் சிறிடம் நேகக்கி வளைக்கிற
வல்சி கொண்டு அளை மல்க வைக்கும்
எலிமுயன் றஜைய ராகி உள்ளதம்
வளன்வாலி யுறுக்கும் உளமி வாளரோடு

இயைந்த கேண்மை இல்லா கியரோ;
 கடுங்கண் கேழல் இடம்பட வீழ்ந்தென
 அன்று அவன்றன்னை தாகி வழிகாள்
 பெருமலை விடரகம் புலம்ப வேட்டெழுந்து
 இருங்கவிற்று ஒருத்தல் நல்வாலம் படுக்கும்
 புலிபசித் தன்ன மெலிவில் உள்ளத்து
 உரனுடையாளர் கேண்மையொடு
 இயைந்த வைகல் உளவா கியரோ.

—புறானாறு, ககர்,

எலியின் குணமென்ன புலியின் குணமென்ன என்ப வற்றை விளக்கி, எலியின் குணம் போன்றவர்களோடு நட்புக்கொள்ளாமல் புலியின் குணம் போன்றவர்களோடு நட்புக்கொள்ளவேண்டும் என்னுங் கருத்தை இப் பாட்டு அழகாக அறிவுறுத்துகின்றது.

வயவில் நெல் விளைந்து முற்றிக் கிடக்கிறது. அங்கே எலி இருக்கிறது. அது, விளைந்த பதத்தையுடைய அச்சிறிய இடத்தைப் பார்க்கிறது. எலிக்கு, மேலே ஏறவேண்டிய முயற்சிகூட இல்லை. எலி வளையின் அருகிலேயே கதிர்கள் வளைந்து சாய்ந்து தரையோடு தரையாய் விழுந்து கிடக்கின்றன. உடனே அந்த எலி, வளைந்து கிடக்கும் அக்கதிர்களாகிய உணவைக் கதிர் கதிராகவே கறித்துக் கொண்டு போய்த் தனது வளையில் நிறைய வைத்துக்கொள்கின்றது. எலியின் முயற்சி இவ்வளவுதான்.

மக்களிலும் பலர் இங்கனம் எலி முயன்றுப்போலும் சிறிய முயற்சியுடையவரா மிருக்கின்றனர். பெருமுயற்சிக் குரிய உள்ள மேம்பாடு அவர்களிடம் இல்லை. அத்தகைய வர்களோடு பொருந்தும் நட்பு, நல்ல நட்பன்று.

இனி, புலி என்ன செய்கின்றதென்பதும் கிளைத்துப் பார்க்கவேண்டும். புலி தன் வழியே போய்க்கொண்டிருக்கிறது. இது விசையாய்ப் பாயப்போன போக்கில் ஒரு பன்றி ஓழே விழுந்தது. அந்தப் பன்றி அஞ்சதற்குரிய

தறுகண்மை யுடையதுதான். ஆண்பன்றியுமாகும் இருங் தாலும், அது பன்றிதானே! மேலும், புலிக்கு இடப்பக்கமாக அது வீழ்ந்தது. அதுவுமன்றிப் புலி தனது முயற்சியால் அதனேடு வீரமாய்ப் பொருது அதனை மாய்க்கவில்லை. தற்செயலாய்த் தானே வீழ்ந்தது. அதனால், புலிக்கு அப்போது பசியிருந்தாலும் இன்று அங்கே அந்தப் பன்றியைக் கிழித்துத் தின்னவில்லை. அச் சொல் அதற்கு ஒரு குறைவாகத் தோன்றியது. மற்றாள், பெரிய மலையிலுள்ள தனது குகையின் இடம் தனிமையாகும்படி அங்கிருந்து புறப்பட்டது. அன்று உணவுக்கென்றே புறப்பட்டது. அப்படி உணவை விரும்பி எழுந்துபோய் அந்தப் பெரிய மலைப் பிளவுகளிற் பாய்ந்து ஒரு பெரிய ஆண்யானையைத் தனது வலிமை மிகுஞ்சு வலுப்பக்கத்தில் விழுந்து இறக்கும்படி வீழ்த்தியது. அதன்பின் அப் புலி தனது ஆண்மைக் கிளர்ச்சி தோன்ற அந்த யானையைக் கிழித்துப் பெருமி தத்தோடு தின்று பசியாறிற்று என்று சொல்லவும் வேண்டுமோ?

அங்ஙனஞ் செய்கின்ற புலி பசித்தாற் போன்ற மெலி வில்லாத நினைவும் அதற்கேற்ற முயற்சி யுரமும் உடைய நல்லோரது நட்பே நல்ல நட்பாம், அத்தகைய சிறந்த நட்போடு பொருந்திய நாட்களே. வாழ்வில் உண்டாக வேண்டும்.

இந்தக் கருத்து எவ்வளவு அழகாகவும் மக்கள் வாழ்க்கையை எவ்வளவு முன்னேற்றக்கூடியதாகவும் இருக்கின்றது! முன்னேர் சொத்தாவது, எவ்வேறும் நன்கொடையாக அளித்துவிடும் சொத்தாவது, எந்த வகையான இயைபுபற்றியோ தானே வந்து சேரும் சொத்தாவது, மிக எளிய முயற்சியினாலும் கரவு குது கள்ளம் ஏமாற்றம் கடுவட்டி முதலிய இழிந்த இயல்புகளாலும் திரனும் சொத்தாவது எப்படியேனும் வாய்க்குமா என்று எங்கிக் கிடக்கும் அலித் தன்மையுள்ள மக்களின் இழிந்த நிலைக்கும் இப் புலியின் உயர்ந்த நிலைக்கும் ஆ! எவ்வளவு வெறுபாடு! மன்றத்தை யுலகம் தீஸ்டுக்காய்த் திகழுவேண்டுமானால்,

இத்தகைய ஊழல்கள் ஒழிந்து மக்களில் ஆடவர் மகளின் என்னும் இருபாலருமே எவரும் குறைக்குடாத உயர்ந்த நிலையும் அதன்கண் உரமும் உடையவர்களாய்த் திகழுவேண்டும்.

இச் சிறந்த வாழ்க்கை முறையை இவ்வளவு அருமையாகப் புலப்படுத்திய உருடையாளர் சோழன் நல்லூருத் திரன் என்னும் ஆசிரியராவர். இச் செய்யுள் ஒன்றினு லேயே, உலகம் அவரது பெரும்போக்கும் பெரு மாட்சிமையும் நினைந்து நினைந்து பெரிதும் வியந்துவியந்து இன்புறுதற்குரியதா யிருக்கின்றது.

குறிப்பிடு :— சிற்டம் - சிறு இடம்; சிறிய வயலிடம். வல்லின்னவு. மல்க - நிரம்பும்படி. வைக்கும்-சேர்த்து வைக்கும். பின் உதவும் என்றால் சேர்த்து வைப்பதுபோல மக்கள் தொகை சேர்த்து வைப்பதுகூட உயர்ந்த செயலாகாது என்பதும் பெறப்படும். ஆன்மையாற் பொருள் தேட வேண்டும். தனக்கு வேண்டிய அளவுக்கு இங்பமாய் நூகரவேண்டும். உடம்பு உள்ளங்களைச் செல்வையாய் வைத்துக்கொள்ளவேண்டும். எஞ்சியதை அவ்வைப்போதும் மாட்டாதார்க்கு ஈதல் வேண்டும். அங்ஙனம் சந்து வைப்பதேதொகுக்கும் சொத்து. இதுவே முறை. வாழ்க்கை யில் ஒலும் உலகவியற்கையிலும் தன்னுள்ளத்திலும் கம்பிக்கை யில் லாதோரே பின் உதவும் எனத் தொகுத்து வைப்போராவர். எனி அங்ஙன் தொகுத்துவைத்துப் பெருவாழ்வு வாழ்ந்து வீட்டு மில்லை. புலி அவ்வைப்போதும் புதுப் புது உணவு தேடி உண்டு விடுதலால், அது கெட்டுவிடவேயில்லை. முயன்றனையராகி-முயன்றபோன்றவராகி. வளன் - செல்வம். வலியுறுக்கும் - இறுகப் பிடிக்கும்; அஃதாவது செல்வழிக்காமல் கெட்டியாய்த் தொகுத்து வைத்திருக்கும். உளம் இலாளர் - முயற்சி மேம்பாடில்லாதவர். உளம் - முயற்சி மேம்பாடு. இல்லாகியர் - இல்லையாகுக; இல்லாமற் போகட்டும் என்பது. கடுங்கண் - தறுகண், அஃதாவது வன்கண்மை; கொடுரம். கேழல் - ஆண் பன்றி. இடம் - இடம் பக்கம். இடம்பட வீழ்ந்தது - இடப் பக்கத்தே வீழும்படி. வீழ்ந்தது. வழிநாள் - பின்நாள். வீடர் - மலைப் பிளவு; இங்கே புலி இருக்கும். இக் கற்பிளவுகளைக் குகைகள் என்றும் சொல்வதுண்டு. அகம்-இடம். விடரகம் - பிளவிடம், புலம்ப-தனித்து விற்கும்படி. வேட்டு - விரும்பி; உணவையும் அதற்கான முயற்சியையும் விரும்பி; என்று கொள்ளவேண்டும். களிறு - இங்கே பொதுவாக யானை என்னுங் கருத்தில் வந்தது. ஒருத்தல் - ஆண்; களிற்று ஒருத்தல் - யானையின் ஆண்; ஆண் யானை என்பது.

ங்கல் - மிகுந்த ; வல்லை மிகுந்த, மெலிவு இல் உள்ளத்து உரம்-இளப்பமில்லாத மேற்கோளையுடைய செயலுறுதி, வைகல் - நாள். உளவாசியர் ஒன்று பிரிக்கவேண்டும். ஒன்பதற்குப் பொருளில்லை; அதை. உளவாசியர் - உளவாகுக. (ஏக)

காடு. சான்றுண்மையின் ஆற்றல்

[பொருள்களின் மாறுபாடுகளைல்லாம்பண்புகளால் நிகழ்தற்குள் யன. அவ்வாறே உடம்பின் மாறுபாடுகட்கும் உள்ளத்தின் பண்புகளை காரணம்; நல்ல பண்பு நல்ல உடம்பினை உருவாக்குகின்றது. செழுமையும் ஒளியும்பெறச் செய்கின்றது.]

யாண்டுபல வாக நரை இல் ஆகுதல்
யாங்கா கியர்? என வினவுதீ ராயின்
மாண்டன் மனைவியோடு மக்களும் நிரம்பினர்
யான்கண் டனையர்கள் இளையரும் வேந்தனும்
அல்லவை செய்யான் காக்கும் அதன்தலை
ஆன்று அவிந்து அடங்கிய கொள்கைச்
சான்றேர் பலர் யான் வாழும் ஊரே.

—புறானானாறு, கக்க—

பிசிராந்தையார் அருளிச்செய்த இந்த அரிய திருப் பாட்டில், இளமை குன்றும் விருப்பதற்கு வழி காட்டப் படுகிறது.

ஆண்டுகள் பல ஆகஆக மக்களுக்கு நரைதிரை உண்டாகின்றன. அப்படி யாண்டுகள் பல ஆனாலும் நரைதிரை இலவாகும்படி செய்யவேண்டும். பிசிராந்தையார்; அங்ஙனம் நரைதிரை யில்லாமல் விளக்கினார். அவரைப் பார்த்தவர்கட்கு வியப்பு உண்டாயிற்று. ஆண்டுகள் பல ஆகியும் நரை இலவாகுதல் எங்ஙனமாகும் என்று அவரை விளவினார். கிங்கள் அப்படி வினவுதிரானால், அதற்குரிய காரணங்களைச் சொல்லுகிறேன் கேளுங்கள் என்று கூறி இளமை குன்றுமலிருப்பதற்கு வழி சொல்லுகிறோர்.

ஆண்டுகள் பல ஆனாலும் நரைதிரை இல்லாமல் இளமையாகவும் அழகாகவும் இருப்பதற்கு யார்க்கும் விருப்பமிருக்கும். ஆனால் அதற்கேற்ற உண்மையான் வழியை

யார் தெரிவிக்கிறார்கள்? சிலர் சில தவறான வழிகளுக் கற் பித்துவிடுகிறார்கள். அவர்கள் கற்பிக்குங் தவறானவழிகளாற் செலவும் மிகுதியாகின்றன. வீண் முயற்சிகளும் உண்டாகின்றன. மேலும், அவ் வழிகள், பலகாலம் பொறுத்து வரவிருக்கும் நலை திரைகளையும் மிகுவிரைவில் வரவழைத்து இளமையிலேயே கீழத்தனத்திற்கு இடமாக்கிவிடுகின்றன.

பிசிராந்தையார் காட்டும் வழி இயல்பானது; உண்மையில் இளமையில் வைப்பது; நிலையானது; செலவில்லாதது. என்றும் எங்கும் வாழ்வு தருவது; நரைதிரை உண்டாகாமல் நெடுங்காலம் இளமையாகவே இருக்கவேண்டும் என்று ஒருபோதும் நிலையாதவர்களைக்கூட அவர்கள் அறியாமலேயே அங்கிலையில் இருத்துவது. இதுவே முதுமையை ஓட்டும் ஒரே வழி. அவர் சொன்னது இது:

“நான் இல்வாழ்க்கையிலிருக்கிறேன். என் மனை, வாழ்க்கைக்கேற்ற மாட்சிமையான குணங்கள் உள்ளவள்; அறிவும் நிரம்பியவள். என் புதல்வர்களும் அறிவு நிரம்பிய வர்கள். என் வேலைக்காரர்கள் இளைஞர்கள்; நான் கருதுவதையே அவர்களுங் கருதுவார்கள். என் நாட்டு அரசு னும் முறையல்லாதவற்றைச் செய்யமாட்டான். தகுந்த வற்றையும் அவ்வப்போதுக்கு செய்து குடிகளைப் பாதுகாப்பான். இன்னும், நான் குடியிருந்து வாழ்கின்ற ஊரில், சான்றேராயிருப்பவரே பலர். அவர்கள் அறிவு நிறைந்து புன் அவிந்து அருளிற் படிகின்ற வாழ்க்கை முறையை யுடையவர்கள். இவையே நான் நரை திரை இல்லாமலிருப்பதற்குக் காரணம்” என்பது.

இப்படி எல்லாரும் இருந்தால், உலகத்தில் நரை திரை உண்டாகா. மக்களும் நெடுங்காலம் வாழ்ந்திருப்பார்கள். ஆண்டு மிகுதியாகி மூத்தவர்கள்போலத் தோன்றினாலும், இருக்கும்வரையில் நரைதிரையில்லாமல் வலிவோடிருந்து பின் மறைவார்கள். நோயினால் பலாட்கள்வருந்து இறத்தல் என்பது அப்போது இராது. உடம்புபழுதாகி மறையவேண்டுமென்பதில்லை; வினை முடியும்போது பிசிராந்தையாரைப் போல ஏதானும் நற்செயல் காரணமாகவே மறையகேரும்.

நற்குண நற்செயல்களே உடம்பை நோயில்லாமலும் நரை திறை யில்லாமலும் இளமையாகவும் திருத்தமாகவும் எழிலாகவும் வைக்கும் என்னும் அரிய பெரிய உண்மை இதன்கண் காட்டப்படுகின்றது.

இளமைக்காகவும் நோயில்லாமைக்காகவும் மருந்து முதலியன பயன்படுத்துவது சிறந்த முறையன்று என்பதும், நல்ல உணவு முதலியவற்றைவிட நல்ல உணர்வு செயல் முதலியவைகளே இதற்கு முதன்மையானவையென்பதும் இதிலிருந்து வெளிப்படும்.

குறிப்புரை:—‘மாண்ட என்’ என்பதில் ‘என்’ என்பதற்கும் ‘மாண்ட’ என்பது அடைமொழியாய் சின்று நானும் நற்குண நற்செயல்களிற் சிறந்திருக்கிறேன் என்னுங் கருத்தையுங் குறிப் பாகப் புலப்படுத்தக்கூடும். ‘வாழ்க்கையில் மாட்சிமைப்பட்டுள்ள என்றன்’ என்பது உரையாம். கண்டு அளையர் - கண்டாற் போன்வர்; அதாவது கருதினாற் போன்றவர், காண்டல் என்பது இங்கே கருதுதல் என்னும் பொருளில் வந்தது. இளையர் - பணியாட்கள், இளமைப் பருவ முடையோரே பணிக்குத் தகுதியானவ ராத லீன் ‘இளையர்’ என்று வந்தது. அதன்றலீ - அதற்குமேல் மணைவி, மக்கள், பணியாளர், அரசன் என்பவர் களை ஒரு பிரிவாகவும், சான்றேர்களை மற்றொரு பிரிவாகவும் பிரித்துச் சொல்ல தற்காக ‘அதன்றலீ’ என்று ஒரு சொல் கொடுத்திருக்கின்றது. மணைவி மக்கள் பணியாளர் அரசன் என்பவர்கள் பொதுவாக நற்செயலுள்ளவர்கள். ஆனால், சான்றேர்கள் உணர்வுமுறையையே ஆட்சியாக உடையவர்கள். இல்லாழ்வி விருந்தாலும் உணர் வாட்சியினாலேயே தமதுவாழ்வை நடத்துகின்றவர்கள், ஆன்று - அமைந்து; சிரம்பி என்பது கருத்து. அவிந்து - புலன்வழி அவிந்து; மனம் அறிவின் வழியாய் சிகழ்ந்து என்பது குறிக்க வந்தது, அடங்கிய - அருளில் ஒருமையுற்ற என்பது உரை. இந்த அடக்கம் சிகழும் பொழுது மனமொழிமெய்கள் இயல்பாகவே அடக்கமாக சிகழும்.

(ச0)

கச. ஏதானும் நல்லது செய்யவே வேண்டும்

[பிறவியினாற் பெறத்தகுந்த முடிந்த பயன் ‘தெளிவு’ என்பது. அதனைப் பெற்றேர், வேறு பெறவேண்டுவது யாதுமில்லை. பின்பு அவர் செய்வனவெல்லாம் நல்லனவே. காரணம், ஜயங் தீரிபுகளாற்று மெய்யுணர்வு சிகியாக அது விளங்குதலேயாகும். தெளிவடைந்த பெரியோர்க்குப் பிறவெல்லாம் பொருள்ளன.

செய்குவங் கோல்லோ நல்வினை யெனவே
ஜைம் அருஅர் கசலைண்டு காட்சி
நீங்கா நெஞ்சத்துத் துவிவில் லோரே;
யானை வேட்டுவன் யானையும் பெறுமே;
குறும்பூழ் வேட்டுவன் வறங்கையும் வருமே;
அதனால், உயர்ந்த வேட்டத் துயர்ந்திசி னேர்க்
செய்வினை மருங்கின் எஷ்தல் உண்டு எனில், [குச்
தொய்யா உலகத்து நுகர்ச்சியும் கூடும்;
தொய்யா உலகத்து நுகர்ச்சி இல்லெனின்,
மாறிப் பிறப்பின் இன்மையும் கூடும்;
மாறிப் பிறவா ராயி னும், இமயத்துக்
கோடுஉயர்ந் தன்ன தம்இசை நட்டுத்
தீதுஇல் யாக்கையொடு மாய்தல்தவத் தலையே.

—புறானாறு. உசா.

இந்தப் பாட்டின் அடிப்படையில் ஆ! எத்தகைய
அருமையான வீர வள்ளம் திகழ்கின்றது!

முதன்மையான செய்தியிலேதான் பலர்க்கு ஜைப்பாடு
நிகழ்கின்றது. இப் பாட்டு அதனை அருமையாகத் தெளிவு
யடுத்துகின்றது.

நல்ல செயல்களைச் செய்யவேண்டுமென்று எல்லார்க்
குமே விருப்பமிருக்கும். ஆனால், அதனால் உண்டாகக்
கூடிய பலவகையான இடையூறுகள் கருதி அந்த விருப்பம்
செயலில் வருவதில்லை. சிறிது செயலில் வந்தாலும் இதனை
முடிவுபோகச் செய்வதில்லை. சில வேளைகளில் இத் தகைய
நல்ல செயல்கள் செய்யவேண்டுவது கட்டாயந்தானு என்
னும் ஜைறவும் சிலர்க்கு உண்டாகிவிடும். அந்த ஜைம்
எளிதில் அகலுவதுமில்லை.

அழக்குச் செறிந்த அறிவும் அதிவிருந்து நீங்கமாட்ட
டாத முயற்சியற்ற உள்ளமும் உடைய தெளிவில்லாதோரே
இங்ஙனம் ஜைம் அருதவர்கள் என்று சொல்லுகிறார்கள்.

நற்செயல்களைச் செய்துகொண்டிருக்க வேண்டுவது ஒன்றே மக்களுக்குக் கடமை. அவை நிறைவேறுகின்றனவா? நல்லது பயன் தருகின்றனவா? என்பனவெல்லாங்கருதுதல் கடமையன்று.

பிறவியின் கடமை உணர்வு விளக்கம் பெறுவது என்பது ஒன்றுதான். அந்த விளக்கம் நற்செயல்கள் செய்து கொண்டிருப்பதனாலோதான் உண்டாகும். செயல்கள் நடைபெறுகின்ற அளவுக்கு அவ் விளக்கமும் உண்டாவது திண்ணம். மற்றப்படி மக்கள் விருப்பப்படியே எல்லாம் நடைபெற வேண்டுமென்னும் முறைமை ஒன்றுமில்லை. மக்கள் கிணைப்பவையெல்லாம் சரியானவையே என்று துணியக்கூடாமையால் அவர்கள் கிணைப்பின்படியே நிறைவேறவேண்டுமென்னும் முறைமையும் எதிர்பார்க்கக் கூடியதன்று.

மிகவும் அரிய செயலான யானை வேட்டைக்குச் செல்லும் யானை வேட்டுவன் ஒருவன், அவன் கருதியபடி யானையைப் பெறவங்க்கூடும். ஆனால் மிக எளிய செயலான காடை வேட்டைக்குக் கூட்டுதலுக்கு காரணம் வேட்டுவன் அதுபெறுமல் வறுங்கையோடு திரும்பவுங்க கூடும். முயற்சி செய்வதோன்றே மக்கள் கருதவேண்டுவது. மற்றவைகருதுவது அவர்கள் கடமையன்று. இம்முறையில் நற்செயல்கள் செய்வோர் உயர்ந்தவராவர். உயர்ந்தவரென்பதற்கு அடையாளம் அவர் உயர்ந்த விருப்ப முடையவராவிருப்பதுதான்.

இத்தகைய உயர்ந்தோர்க்கு அவர்கள் செய்கின்ற நற்செயல்களின் சார்பில் எவையேனும் நன்மைகள் அடையக்கூடியவை நேருமாயின் ஆ! இன்பத்திற் சோர்வு என்பதே இல்லாத ‘உம்ப ருக்கத்து நுகர்ச்சி’ யென்னும் மிகப் பெரிய போகமும் அடையக்கூடும்.

ஆனால் அப்படியொன்று நேரக்கூடுமென்பதிலும் அத்தெளிவில்லாதோர்க்கு ஜயம் உண்டாகும் நற்செயல்களாலாகிய அந்த நன்மை இறப்பிலேயே கைகூடாமல், உம்மா

குலகத்தின்கண்ணும் கூடாதாயின், மாறிப் பிறக்கும் மறு சிறப்பிலேனும் ஒருகாற் கைகடுமே; அல்லது அதன்கண்ணுங் கூடாமற்போன்றும் போகலாம்.

ஆனால் மறுபிறப்பு என்பதொன்று உண்டா என்பதே முதலில், சிலர்க்கு ஜயமாயிருக்கும். அப்படி மாறிப் பிறப்பதே இல்லையானாலும் இமயமலையின் உச்சி எவ்வளவு உயரத்தில் ஒங்கியிருக்கின்றதோ அவ்வளவு பெரிய புகழை யேனும் தம் நற்செயல்களால் இவ்வுலகத்தில் கிளைநிறுத்தி விட்டுப் பழித்தலில்லாத உடம்போடு இறங்குவதை மிக வஞ்சிகிறத்தாயிருக்குமன்றே!

ஆதலால் எவ்வகையாற் பார்த்தாலும், நற்செயல் கூடியவரையிற் செய்துகொண்டிருப்பதே நல்லது என்னும் முடிபில் யாரும் ஜயங்க கொள்வதற்கு இடமில்லை யென்பது தெளியப்படும்.

இக் கருத்து இப் பாட்டில் அழகாக அறிவுறுத்தப் பட்டிருக்கின்றது.

குறிப்புரா:—‘செய்குவம் கொல் ஓ’ என்று பிரிக்க வேண்டும். இவற்றில் ‘கொல்’ என்பதற்குப் பொருளில்லை; அசெ. அதை எடுத்துவிட்டால் ‘செய்குவம் ஓ’ என்பதை ‘செய்குவமோ. என நிற்கும், ‘செய்வோமா நல்வினை என்று கருதி ஜயம் அரூர் துணிவில்லோர்’ என்பது தொடர். அரூர் - நீங்கார். கசடு-இங்கே அழுக்கு. ஈண்டு - செறிந்த, காட்சி - அறிவு, துணிவு - தெளிவு. குறும்பூழ்-காடை என்னுஞ் சிறிய பறவை. வறங்கை-வெறுங்கை. வேட்டத்து - விருப்பத்தையுடைய, ‘உயர்ந்து இசின் ஓர் கு என்பவற்றில் ‘இசின்’ என்பதற்குப் பொருளில்லை. அதனை எடுத்துவிட்டால் மற்றவை ‘உயர்ந்தோர்க்கு’ எனச் சேரும். வினை மருங்கின் - வினைச் சார்பில். எய்தல் - இங்கே நுகர்தல் என்னுங் கருத்தில் வந்தது: தொய்யா - சோர்வில்லாதத் தொய்யா உலகம் - நுகர்வதில் சோர்வு இல்லாத இன்ப உலகம்; இங்கே போக உலகத்தை உணர்த்தும்; மாறிப் பிறப்பின் உண்மையும் கூடும்; இன்மையுங் கூடும் என்று கொள்ள வேண்டும். இன்மையும் என்று உம் கொடுத்துக் கூறினமையால் உண்மையும் என்பதும் பெறப்பட்டது. நுகர்ச்சி உள்ளமையும் இல்லாமையும் என்று கொள்ள வேண்டும். கோடு - உச்சி - இசை - புகழ்; நட்டு - நிலைநிறுத்தி. யாக்கை-உடம்பு. அதற்குத் தீது என்றது பழி. தவ - மிகவும். தலை - சிறங்தது. . . (சகு)

கடு. நயமான பேச்சு

[சிலரைக் கண்டித்தால் திருந்துவர்; சிலரைப் பாராட்டினால் திருந்துவர்; சிலரைப் பொருள் உதவி ஆகரவு செய்தால் திருந்துவர்; சிலரை ஆதரியாதுங்களுல் திருந்துவர்; தலை வளைத் திருத்தும் முறையொன்று இச் செய்யுளில் வருகின்றது. அழகிய இனிய நன்முறை.]

செந்தா மரைமலருஞ் செய்வயயல் நல்லூரா !
நொந்தால்மற் றுன்னீச் செயப்படுவ தென் றுண்
தந்தாயும் கீயே, தரவந்த கன்னலம் [டாம்?
கொண்டாயும் கீயாயக் கால்.

—திணையொழி ஐம்பது, ககு.

எப்போதும் நயமான பேச்சுகளே உள்ளத்தைப் பதமாகத் திருப்பவல்லன. சடு சொற்கள் சினத்தையும் எதிர்ப்பையும் உண்டாக்கும்.

அதுவுங் தலைவராயிருப்பவர்க்குத் தம்மேல் அங்கு உண்டாகும்படி அவருள்ளத்தைப் பதப்படுத்துவதென்பது அவ்வளவு எவிதாகுமா? அதற்கு எவ்வளவோ கண்ணியமும் மென்மையும் கடமையுணர்வும் வேண்டும்.

தலைவன் வெளியிற்பிரிந்து பின்வந்தான். அவனை மறுப்பது என்னவோ தலைவிக்கு முடியாத காரியம். அவன் உள்ளத்தை எப்படியானுங் கணிவித்துத் திருத்துவதோன்றே அவன் செய்யக்கூடியது. தலைவியின் தோழி பின்வருமாறு நயமாகச் சொல்லுகிறோன்:

“செந்தாமரைகள் மலர்கின்ற பண்படுத்தப்பட்ட வயல்களையுடைய நல்ல ஊரனே! எங்களுக்கு, முன், அழுகு தந்தவனும் கீயே; இப்போது அதனை வாங்கிக்கொள் கின்றவனும் கீயே யாயிருந்தால் நாங்கள் வருத்தப்பட்டு உன்னீச் செய்யக்கூடியது என்ன இருக்கின்றது? ஒன்று மில்லையே.”

இச் சொல், கடமையுணர்வுக்கு மீறியதாயில்லை; ஏனென்றால், அவனை அவன் மறுக்கவில்லை. அவன்

தலைமைக்கு இழுக்கான, முறைமையிலும் பேசவில்லை. மேலும், பெருந்தன்மையும் மென்மையும் வாய்ந்திருக்கிறது.

தலைவனே அறிவுடையவன்; இது தக்க உருக்கத்தையும் திருத்தத்தையும் அவனுக்கு விளையியாமற்போகுமோ!

நமது ஊரிலுள்ள வயல்கள்கூட நன்றாய்ப் பண்படுத்தப்பட்டுச் செந்தாமரை மலர்களும் மலர்வதற் கேதுவாயிருக்க, நமதுள்ளம் அங்குனம் பண்படுத்தப்பட்டுச் சிறந்தநற்குண்மலர்கள் மலர்வதற் கிடமாயில்லை என்னுங் குறிப்பினாலன்றே, தோழி நம்மைச், “செந்தாமரை மலருள் செய்வயல் நல் ஊர்,” என்று முதலெடுப்பிலேயே உறுத்தலாகவும் நயமாகவும் விளித்திருக்கிறான் என்றெல்லாம் அவனுள்ளம் நினைக்கத் தொடங்கிவிட்டது.

ரூபியுரு:—நலம் - அழகு: தலைவன் கூடும்போது தலைவிக்கு அழகுண்டாகிறது. அவன் பிரியும்போது அப் பொலிவும் மங்கிணுகிறது. ஆதலாற் கொடுத்தவனும் வாங்கினவனும் அவனுகின்றன. கொடுத்தவனே வாங்கிக்கொள்ளும்போது, செய்வது என்ன இருக்கின்றது? இந் நயங் தோன்றத் தோழி பேசியிருக்கிறான்.

7. வீரம்

க. சான்டேர் பாராட்டின் முதன்மை

[சான்டேர்களர் பாராட்டப்படுதலும், ஏனையோரால் விரும்பப் படுதலும் எவ்விதில் அமைவன அல்ல; அமைந்தால் அவை மாட்சிமையானவையே. அவ்வாறு அமையும்படி ஒழுகுதல் சிறந்த வீரமாகும். ஏனைப் பெரும்படை வீரத்தை இவ் வொழுக்க வீரம் வெல்லும்.]

நகுதக் கனரே நாடுமீக் கூறுகர்
 இனையன் இவனென உணையக் கூறிப்
 படுமணி இரட்டும் பாவடிப் பணைத்தாள்
 நெடுகல் யானையும் தேரும் மாவும்
 படையமை மறவரும் உடையம் யாமென்று
 உறுதுப் பஞ்சாது உடல்சினம் செருக்கிச்
 சிறுசொல் சொல்லிய சினங்கெழு வேந்தரை
 அருஞ்சமம் சிதையத் தாக்கி முரசமொடு
 ஒருங்ககப் படேள னயின் பொருங்திய
 என்னிழல் வாழ்கர் செல்னிழற் கானாது
 கொடியன்ளம் இறையெனக் கண்ணீர் பரப்பிக்
 குடிபழி தூற்றும் கோலேன் ஆகுக;
 ஒங்கிய சிறப்பின் உயர்ந்த கேள்வி
 மாங்குடி மருதன் தலைவனுக
 உலகமொடு நிலைய பலர்புகழ் சிறப்பின்
 புலவர் பாடாது வரைகளன் நிலவரை
 புரப்போர் புன்கண் கூர
 இரப்போர்க்கு ஈயா இன்மையான் உறவே.

—புறானாறு, எட

உடம்பை அழகாக வைத்துக்கொள்வது சில நேரங்களில் இன்பங் தரும். உணர்கவ அழகாக வைத்துக் கொள்வது எப்போதும் இன்பங் தரும். அந்த இன்பம்

தூயதாகவும் இருக்கும்; என்றும் விலைக்கும்; மேலும், வீரத்திற் சிறந்த வீரமும் அது.

அழகான உணர்வுகளில் இங்கே மூன்று உணர்வுகள் காட்டப்படுகின்றன. ஒன்று: பகைவர்க்கு இடங்கொடா மல் வாழ்வது. மற்றொன்று: தனக்கு வாழ்வார்க்கு இடருண்டாகாத முறையில் ஒழுகுவது, இன்னென்று: சான்றேர்கள் பாராட்டி மகிழ்த்தக்க விலையில் விற்பது.

இங்கே சொன்ன இம்மூன்று உணர்வுகளில், ‘முதல் உணர்வு என்னிடம் இல்லாமல் போகுமாலை, பின் இரண்டு உணர்வுகளையும் யான் இழந்தேன் ஆகுக.’ என்று வஞ்சினங்கூறும் முறையில் இப்பாட்டு அமைந்திருக்கின்றது. இது தலையாலங்கானத்து நெடுஞ்செழியன் பாட்டு; இதனால் இச் செழியன், தன் உணர்வை அழகாக வைத்து வாழ்வதிற் பெருங்கருத்துடையவனையிருக்கின்றன என்பது நன்கு விளங்குகிறது. மற்றவை அவனுக்குப் பொருளால்ல.

அவன் வீரவுணர்வோடு வஞ்சினங்கூறுவது வருமாறு:

‘‘என்னை நோக்கி, ‘இவனது நாட்டை மேன்மையாகக் கூறுவோர் எங்களால் நகைக்கத்தக்கவர்கள்; இவன் ஒன்றும் அறியாத சிறுவன்’ என்று யான் மனம் வருங்கத் சொல்லி, யானையும் தேரும் குதிரையும் காலாட்களும் யான் உடையேன் என்று மிகுந்த வலிமைக்கு அஞ்சாமல், என்னேடு மாறுபடுகின்ற சினம் மிகுந்து என்னைப் புன்சொல் சொல்லிய இந்த அரசரை இதோ போரில் அழியத் தாக்கி அவரை அவர் முரசத்தோடு ஒருங்கு கைப்பற்றியுமற்போனேனாலை, என் நிழவில் வாழ்கின்றவர்கள் வேறு செல்லக்கூடிய நிழல் காணமாட்டாமல், கொடியன் எம் அரசன் என்று கருதிக் கண்ணீர் பெருக்கிப் பழிதூற்றக்கூடியகொடுங்கோல் அரசனாக யான் ஆகுக;

‘‘மாங்குடி மருதன் என்னும் சான்றேரை முதல்வராக உடைய பெரியோர்கள் எனது நிலப்பகுதியைப்

பாராட்டிப் பாடாமல் நிறுத்திக்கொள்ளும்படி எனது நிலைமை கெடுவதாகுக!" என்பது.

இதனால், இவ்வரசரின் உணர்சு அழகுகள் மிகவும் பெருமித்ததோடு விளங்குதல் காணலாம்.

பகைவர்க்கு இடங்கொடாத உணர்வைவிட, பின் இரண்டுணர்வையும் அவன் மிகவும் மேலாகக் கருதிப் பாது காத்து வந்திருக்கிறான்பது, அவற்றின்மேல் வைத்து அவன் வஞ்சினங்கூறினமையால் தெரிகின்றது.

அத்தகைய உயர்ந்த உணர்வுகளில், சான்றேராற் பாராட்டப்படும் நிலைமையில் ஒழுகுதல் பின்னும் உயர்ந்த தொன்றுக்கருதப்பட்டிருத்தலின், அக்காலத்திற் புலவர் கட்கிருந்த நன்மதிப்பும் செல்வாக்கும் ஏவ்வளவு உயர்ந்த நிலையில் ஓங்கியிருந்தன வென்பதுங் தெளிவாகின்றது!

யாராயினும் என்ன? அழகிய உணர்வுகளைப் போற்றி யொழுகுதலே இவ்வளவு மேன்மைக்குங்காரணம்!

தூறிப்புரை:— நகுதக்கனார் - நகைக்கத்தக்கவர்; மீக் கூறுநார் - மேன்மையாகப் புகழ்ந்து கூறுகின்றவர், உளைய - வருந்த; படுமணி இரட்டும் பா அடி பலைத் தாள் நெடு நல்யாளை - ஒலிக்கும் மணிகள் மாறி யிசைக்கின்ற, பரந்த அடியமைந்த பெரிய கால்களை யுடைய உயர்ந்த சிறந்த யாளை; படுமணி இரட்டும் யாளை என்று கூட்டிக்கொள்ளவேண்டும். படை அமை மறவர் - படைத்திறம் அமைந்த வீரர். உறு துப்பு - மிக்க வல்லிமை, உடல் - உடலுதல், மாறுபடுதல், செருக்கி - மிகுந்து. சினம் கெழு வேந்தர் - சினம் பொருந்திய அரசர். அருஞ்சமம்-கடும்போர், அகப்படே எனுயின்-கைப்பற்றேறனுன் என்னுங் கருத்தில் வந்தது. வாழ்நார்-வாழுங் குடிகள். இறை-அரசன். கோலேன்-கோலையுடையேன், ஒங்கிய சிறப்பின் உயர்ந்த கேள்வி மாங்குடி மருதன் - உயர்ந்த தலைமைப் பாட்டுக்குரிய சிறந்த கேள்வியையுடைய மாங்குடிமருதன், உலக மொடுங்கிலைஇயப் பலர் புகழ் சிறப்பின் புலவர். 'உலகமுள்ளளவும் அதனைடு நிலைபெற்ற, பலர் புகழும் மேன்மையுடைய புலவர். 'உலகமொடு நிலைஇய சிறப்பு' என்று கூட்டிக் கொள்ள வேண்டும், வரைக - ஒரு வரம்பு செய்துகொள்ளட்டும் என்பது. அஃதாவது, எனது நாட்டின் அளவு வரையிற் பாடக்கூடாது என்று ஒரு வரம்பு செய்து கொள்ளட்டும் என்பது பொருள்; பாடாமல் நிறுத்திக்கொள்ளட்டும் என்பது கருத்து. என்கின

என்பது கருத்து. என் நிலவரை - எனது நாட்டின் அளவு. புரப்போர் புன்கண் கூர - என்னாற் காப்பாற்றப்படும் சுற்றத்தார் துங்பம் மிக. இரப்போர்க்கு சமாஇன்மை - இல்லையென்று இரப்போர்க்கு ஒன்று கொடுப்பதற்கியலாத வறுமை. இன்மை வறுமை, யான் உற-யான் அடைய; இரப்போர்க்கு சமயாட்டாத வறுமையை யான் அடைய; அதனுற் புலவர் பாடாது வரைக என்று கூட்டி முடித்துக்கொள்ளவேண்டும்.

(சங்)

2. ஈகையும் வீரமும்

[இகழ்வார்முன் பீடுநடை வவருக்கும் இன்றியமையாதது; வீரத் தின் உருவமே அது: ஊக்கம் அவ்வீரம் நிகழ்த்துதலிற் காட்டல் வேண்டும், இன்றேல், வாழ்க்கை உறக்கத்தில் சேர்ந்ததாய் ஒழியும், பொதுமகனிரொடு கூடுங் காமுகர் வாழ்க்கையினுங் தீயது அது,]

மெல்ல வந்துளன் நல்லடி பொருந்தி
சயென இரக்குவ ராயின் சீருடை
முரசுகெழு தாயத்து அரசோ தஞ்சம்
இன் னுயி ராயி னுங் கொடுக்குவென்; இங்நிலத்து
ஆற்ற னுட்டயோ ராற்றல் போற்றுதுளன்
உள்ளம் என்னிய மடவோன், தெள்ளிதின்
துஞ்சுபுலி இடற்ய சித்தன் போல
உய்ந்தனன் பெயர்தலோ அரிதே; மெந்துடைக்
கழைதீன் யானைக் காலகப் பட்ட
வன்றினி கீன்முளை போலச் சென்றுஅவண்,
வருந்தப் பொரேன னுயின், பொருந்திய
தீதுஇல் கெஞ்சத்துக் காதல் கொள்ளாப்
பல்லிருங் கூந்தல் மகளிர்
ஓல்லா முயக்கிடைக் குழைகளன் தாரே.

—புறானாறு, எடு.

சோழன் நலங்கிள்ளி ஓர் அரசன்; ஒரு புலவருங்கூட, அவ்வரசனே இப்பாட்டைப் பாடியிருக்கிறார். அவன்
ச. இ. இ. தி.—7

வீரம் இப் பாட்டிற் பலவகையாகப் புலப்படுகின்றது. கொடுப்பதிலும் உயர்ந்த வீரங் காட்டுகிறான்; பகைவர்க்கு இடம்கொடாமையிலும் மிகுந்த வீரங் காட்டுகின்றான். பொருட்பெண்டிரைச் சாராத ஆண்மையிலும் பேராண்மை காட்டுகின்றான்.

கோடை வீரம்: நலங்கள்ளி சொல்லுகிறான்: “என் அரசை அடைய விரும்பும் பகைவர்கள் மெல்ல வந்து எனது நல்ல அடியை அடைந்து, ‘தேவரீர் கொடுத்தருள் வேண்டும்’ என்று இரந்து கேட்பார்களானால், சிறப்புப் பொருந்தியதும் முசு உடையதும் பழையாய் வரும் உரிமையுடையதுமான இந்த அரசோ, அவர்களுக்கு எவ்விதற் கிடைத்துவிடும்; எனது இனிய உயிரோயாயினும், அங்ஙனம் அவர் இரந்து கேட்பாராயின் கொடுத்துவிடுவேன்” என்பது அவன் கோடை வீரப்பேச்சு. கொடுக்கும் இயல்பில் மற்றவர்களையெல்லாம் பின் தள்ளி அவன் எவ்வளவு மேம்பட்டவனுக விளங்குகிறான்! ஒரு விலையிலிருந்து அதனினும் உயர்ந்ததொரு நிலையில் மேம்படுதலன்றே வீரம் என்பது.

படை வீரம்: “அப்படி இரந்து கேளாமல், இந்நாட்டில் என் அமைச்சர் படைத்தலைவர் முதலிய ஆற்ற ஒட்டையோரது வலிமையைப் பெரிதாகக் கருதாமல் எனதுள்ளத்தை இகழ்ந்த மடத்தன்மையை யுடையோன், தாங்குகின்ற புலியை இடறின குருடன்போலப் பிழைத்துப்போதல் என்பதோ முடியாத காரியம். மூங்கிற் காட்டிலே போய் மூங்கிலைத் தின்னும் வலிமையையுடைய யானையினது காலின்கீழ் அகபபட்டுக்கொண்ட வலிய தண்ணிய மூங்கில் முளைபோல அவன் சிதைந்தொழியும்படி படையெடுத்துச் சென்று அவன் நாட்டிலேயே போர்செய்வேன்.”

இது, நலங்கள்ளியினது படைவீரப்பேச்சு. இதன்கண் வந்திருக்கும் உவமைகள் மிகவுங் திறமரானவை. அவன் தள்ளம் அவ்வளவு மேம்பாடான வீரம் படைத்திருப்பத

ஞல், அவன் சொல்லில் அத்தகைய வீரஉவமைகள் வெளி வரலாயின:

நடை வீரம்: “அப்படி ரான் அவனைப் பொருது அழிக்காவிட்டேனால், பொருத்தமான தீதில்லாத நெஞ்சத்தால் காதல்கொள்ளாத பொருட்பெண்டிரது பொருங்தாத முயக்கத்தி னிடையில் எனது மாலை குழையட்டும்.”

இது நலங்கிள்ளியின் நடைவீரப் பேச்சு.நடை-ஓழுக்கம்: ஓழுக்கத்தில் விரங்காட்டுவது, விரவுணர்வுகளைல்லாவற்றி இரும் விரமானது. உயர்ந்ததென்று கருதிப் போற்றிவருகின்ற கருத்தின்மேலேதான், யாரும் வஞ்சினங்க கூறுவது வழக்கம். ஆதலால், நலங்கிள்ளி, கொடைவீரம் படை வீரம் என்பவற்றைப் பார்க்கினும் நடைவீரத்தைப் பெரிதுமதித்து ஒழுகிவந்தவன் என்பது நன்கு பெறப்படுகின்றது. வஞ்சினங்க கூறுமுகமாகக் கருத்துக்கணாப் புலப்படுத்துதல் எவ்வளவு ஆற்றலாக இருக்கின்றது!

நூற்புனா:—பெருமிதத்தினால், தனது அடியைத் தானே கீல்லடி என்று புகழ்ந்துகொண்டான். முரசு - வெற்றி முரசு வாச்சியம். தஞ்சம்- எளிது. போற்றுது - பெரிதாக எண்ணுமல். எளிய-இகழ்ந்த. மடவோன்-அறிவிலான். இடறின் பின் புனி யைத்தான் இடறினேம் என்று தெளிவாகத் தெரிந்துகொண்ட குருடன்போல என்பதற்கு, ‘தெளிதின்’ என்றார். துஞ்சு- தாங்குகின்ற. சிதன்-குருடன், உய்ந்தனன்பெயர்தல்-உய்ந்தன னுய்ப்பெயர்தல்; பிழைத்துத் தப்புதல் என்பது கருத்து. அரிது என்பது முடியாமை காட்டிற்று, ‘மைந்து உடையானை’ கழை தின் யானை’ என்று கூட்டிக்கொள்ளவேண்டும். மைந்து-வலிமை; கழை-முங்கில். சென்று படைஏடுத்துச் சென்று, அவன் - அவ் வீடத்தில்; அப் பகை நாட்டிலேயே. பொரேளனுயின்-போர் செய்யேனாலும்; பொருங்திய நெஞ்சம் ‘தீது இல்லாத நெஞ்சம்’ என்று கூட்டிக்கொள்ளவேண்டும். அத்தகைய நல்ல நெஞ்சத்தால் உண்மையான காதல்கொள்ளாத மகளிர் முயக்கிடை எனதார் குழைக என்றான், இங்கே கூறப்பட்ட மகளிர் பொருட்பெண்டிர். அது ,கெட்ட ஒழுக்கமாதலின், அதன்மேல் வைத்து வஞ்சினம் கூறினான். பல் இருக்கந்தல் மகளிர் - பலவான கரிய கூந்தலையுடைய பொருட்பெண்டிர். கூந்தல். இழை போலத் தனித்தனியாய்ச் சிக்கின்றி யிருத்தலாற் ‘பல கூந்தல்’ என்றார். ஒல்லா - பொருங்தாத; முயக்கு - முயக்கம்; தழுவுதல், குழைக்கசங்குக, தார் - மார்பின் மாலை.

(ஈ)

ந. வீரமும் இரக்கமும்

[வீரம் என்பது நற்குணங்களுள் ஒன்று; தன்னிலை தாழாமைக்கு ஆவன செய்யும் பண்பு அது; முரட்டுக் குணமன்று; வீரமுடையோர் உள்ளாம், மிக்க இரக்க குணம்வாய்ந்து திகழும். பகைவராயினும் அவர் ஒன்று வேண்டுவராயின் அவர்க்கு இரக்கங் காட்டுதல் வீரர் இயல்பு]

அளிதோ தானே பாரியது பறம்பே:

நளிகொள் முரசின் மூஸிரும் முற்றி னும்

உழவர் உழாதன நான்குபயன் உடைத்தே;

ஒன்றே, சிறிஇலை வெந்தின் கெல்விலை யும்மே:

இரண்டே, தீஞ்சனைப் பலவின் பழம் ஊழக்கும் கும்மே

மூன்றே, கொழுங்கொடி வள்ளிக்கிழங்குவீழ்க்கும்மே:

நான்கே, அவினிற ஓரி பாய்தலின், மீது அழிந்து

திணிநெடுங் குன்றும் தேன்சொரி யும்மே:

வான்கண் அற்று அவன் மலையே; வானத்து

மீன்கண் அற்று அதன் சனையே; ஆங்கு

மரங்கொறும் பிளித்த களிற்றிலி ராயி னும்,

புலம்தொறும் பரப்பிய தேரிலி ராயி னும்,

தாளின் கொள்ளலிர்: வாளின் தாரலன்;

பான்அறி குவன் அது கொள்ளு மாறே:

சுகிர்புரி நரம்பின் சீறியாழ் பண்ணி

விரையொலி கூந்தல்தும் விறலையர் பின்வர

ஆடினிர் பாடினிர் செலினே,

நாடும் குன்றும் ஒருங்குச யும்மே.

—புறநானாறு, கங்க

தமிழ் நாட்டில் பாரி என்னும் வள்ளல் ஒருவன் இருந்தான். அவன் இரக்கமே வடிவானவன். கொடுப்ப திற் பேர்போனவன். அந்த வகையில் தமிழ்நாட்டில் அவனுக்குத்தான் முதற் பெயர். ‘பறம்புநாடு’ என்பது அவன் நாடு. அதில் முந்தூறு ஊர்கள் உண்டு. பறம்பு மலை என்று ஒரு வளமான மலையும் உண்டு. அவன் இருப்

பிடம் அதுதான். பெரிய வீரன் : போற்றலுள்ளவன்; அவனுக்குப் பெண்கள் இருவர் இருந்தனர்.

பாரிக்கு நாட்டில் பெரும்புகழ் ஒங்குவதனால், பெரிய அரசர்களான மூவேந்தரும் அவரைத் தமக்கு உறவினாலை ஆக்கிக்கொள்ள விரும்பி, அவன் மகளினரை மணஞ்சு செய்து கொடுக்கும்படி கேட்டார்கள். மணம் காதலின்வழி நடை பெறுவதாதலால், பாரியும் அவன் மகளிரும் அதற்கு இசையவில்லை. அதுகண்டு, மூவேந்தருஞ் சினங்கொண்டு, தம்முன் ஒருங்கு கூடி, அவன் பறம்பு மலையை முற்றுகை செய்து அவன் மகளினரை வலிந்து சிறைபிடிக்கத் தீர்மானித்த தார்கள். உடனே தத்தமக்குரிய நான்கு வகையான பெரிய படைகளுடன் வந்து, அம் மலையைச் சூழ்ந்து கொண்டார்கள்.

பாரிக்குக் ‘கபிலர்’ என்னும் பெரும்புலவர் உயிர் கண்பர். நினைவு, சொல், செயல் என்னும் மூன்றிலும் அவர் தூய்மையானவர். அவர் மூவேந்தரையும் அனுகி “இந்த முற்றுகை அறைநறியைச் சேர்ந்ததாக இல்லையே! இது வேண்டாம்; மேறும், பாரி, பெரிய வீரன்: அவனை வெல்ல முடியாது,” என்று அறிவுரை சொன்னார். அவர்கள் அதற்குக் காது கொடுக்கவில்லை.

“அப்படியானால், இந்த மலையைப் பெறுவதற்கு இது வழியாகாது. அவனிடம் நிங்கள் பரிசில் விரும்பி, இரஷ் போராக வந்தால், உடனே இரங்கிக் கொடுத்துவிடுவான். அதுதான் நடக்கக்கூடியது,” என்று பாரியின் ஆண்மை பின்னும் புலப்படும்படி, அவர் விளக்கினார். இந்தப் பாட்டில் அக் கருத்துக்கள் அழகாகக் கூறப்படுகின்றன. அவை வருமாறு :

“இரங்கத் தக்கதோ ‘பாரி’யின் பறம்பு மலை. அப் படி ஒன்றும் இல்லை. நிங்களோ; பெருமை கொண்ட போர்முசு உடையவர்களே: அப்படிப்பட்ட நிங்கள் ஒருவராயில்லாமல் முனிராய் முற்றுகை செய்தாலும் என்ன பயன்?

“பாரியும் அவன் படைகளும் எத்தனை நாளானாலும் கீழே வரவேண்டிய வேலையே இல்லை.. உழவர் உழாமல், தாமே பயிராகத்தக்கவையான நான்கு வகை விளையுள்களை இந்தப் பறம்பு மலை உடையதாயிருக்கின்றது. வேண்டு மானால் எண்ணரிக்கொள்ளுங்கள். ஒன்று: சிறிய இலைகளை யுடைய மூங்கில்வன் நெல் விளையும். இரண்டு தித்திப்பான் சுளைகளையுடைய பலாவின் பழம் பழுக்கும். மூன்று: செழுமையான கொடிகளையுடைய வள்ளியின் கிழங்குகள் விலத்தின்கீழ் இறங்கும். நான்கு: தேன் முதிரும்போது அதனிடத்தில் அழகிய ஒளியையுடைய ஒருவகையான நில நிறம் பரந்து தேன் கூடு கனமாவதனால், அது தொங்கும் கொடி, மேற்பக்கம் அறுங்குவிழ அதனால் இந்த வலிவான பெரிய மலை எப்போதும் தேன் சொரிந்துகொண்டிருக்கும். இப்படி நெல்வகை, பழவகை, கறிவகை, மதுவகை என எல்லாம் இந்த மலையிலிருக்கின்றன. இன்னும் அவன் மலையோ, வானத்தின் இடத்தை ஒத்தது: அப்படி மிகப் பெரியதாயும் உயரமாயும் இருக்கிறது. அந்த வானத்தி ஹள்ள விண்மீன்களை ஒத்தது அந்த மலையின் நிர்ச்சனை; அவை பலவாகவும் தெளிவாகவும் இருக்கின்றன. ஆத வால், பரவலான இடத்துக்கும் நல்ல நிருக்குங்கூட இங்கே குறைவில்லை.

“அப்படிப்பட்ட மலையில், மரங்கள்தோறும் உங்கள் யானைகளைக் கட்டிவைத்தீர்களானாலும், இடமெல்லாம் தேர்களைப் பரப்பிவைத்தீர்களானாலும் இந்தப் போர் முயற்சியினால் இம் மலையைக் கொள்ளமாட்டார்கள். உங்கள் வாள் வலியினால் அவன் தரமாட்டான்.

“நான் அறிவேன் அதுகொள்ளும் வழியை. என்ன தெரியுமா? வடித்து முறுக்கப்பட்ட நரம்புகளையுடைய சிறிய யாழ்கள் பண்ணி, நீங்கள் பாணர்கள்போலக் கோலங்கொள்ளவேண்டும்; மனமுள்ள தழைத்த கூங் தலையுடைய உங்கள் மனைவிமார் பாடினிகள்போலக் கோலங்கொள்ளவேண்டும் அவர்கள் யின்னேவர் நிங்கள் ஆடுகிறீர்களாய்ப் பாடுகிறீர்களாய் அவனிடம் போனால்-

ஆம்; அப்போது உங்களுக்கு இந்தப் பறம்பு மலையையும் இதுவல்லாமல் இந்தப் பறம்பு நாட்டையுங்கூட ஒன்றூய்க் கொடுத்து விடுவான்,” என்று கபிலர் சொன்னுரென்பது.

இனையற்ற வீரமும், அதே நேரத்தில் அதன் அடிப்படையில் மிகத் தெளிவான இரக்க உள்ளமும் ஒருவ ணிடத்திலேயே கண்ணியமாய் அமையக்கூடும் என்னும் சிறந்த உண்மையும், பிறவும் இந்தப் பாட்டில் தெங்குளிர் போலத் தெளிவாய் விளங்குகின்றன.

குறிப்புரை:—அவிதோ - இரங்கத்தக்கதோ. நனி கொள் முரசு - பெரிய முரசு என்பது கருத்து. முரசு - போரிடும்போது ஒலிக்கும் வாச்சியம். வெதிர் - முங்கில். தீம் - தீதிப்பான். ஊழக்கும்-முதிரும்; பழுக்கும் என்பதற்கும் அதுதான் பொருள். ஓரி - இங்கே நீலம், பாய்தல் - பரத்தல். மீது - மேல் இடம்-வான்கண் - வானிடம். அற்று ஒத்தது. மீன்கண் என்பதில், கண் என்பதற்குப் பொருளில்லை: அசை. தாள் - முயற்சி: சுகிர் புரி நரம்பு - சுகிர்ந்து புரிந்த நரம்பு; சுகிர்ந்து - வடித்து. புரிந்த - மூறுக்கப்பட்ட; சீறியாழ் - சிறு யாழ். விரை - மணம். ஒலி - தழைத்த. விறலி - பாடினி; பாடுகின்றவள். (சுதி)

ச. இரக்க வுணர்வு தகுதியறிந்து கொண்டிராது

[படைகள் கலக்கும்போது அரியேறுபோலப் போர்க் களத்தில் உலவும் வீரர்கள் இரப்போரிடத்திலும் உதவிக்குரியோரிடத்திலும் அன்பர்களிடத்திலும் குழந்தைகளைப்போல நடந்து கொள்வர். அத்தனை இரக்கவள்ளாம் அவர்களுடையது. வீரங்கொள்ளும் போர்க்களத்தில் வேற்றுமை யில்லாதது போலவே, இரக்கங் கொள்ளும் ஏனையிடத்தும் அவர் வேற்றுமையில்லாதவரே. வீரத்தின் ஆழந்த பண்பு இரக்க மெனல் பொருந்தும்.]

அறுகுளத் துகுத்தும் அகல்வயல் போழிந்தும்
உறுமிடத்து உதவாது உவர்கிலம் ஜாடியும்
வரையா மரபின் மாரி போலக்

கட்டா அயானைக் கழற்கால் பேகன்

கொடைமடம் படுத லல்லது

படைமடம் படான்பிறர் படைமயக் குறினே.

—புறநானாறு, கசு.

கடைச்சங்க காலத்தில் இருந்த வள்ளல்களில், 'பேகன்' என்பவனும் ஒருவன். இவன் மற்றவர்களுக்குப் பொருள்களை எப்படி வழங்குகிறான் என்பதைப் பற்றிப், 'பரணர்' என்னும் புலவர்பிரான் விளக்குகிறார்.

மழைபோல வழங்குகிறான் என்பது அவர் கருத்து. மழை, நீர் அற்ற குன்றத்திலும் பெய்கிறது; அகலமான விளைவிலங்களிலும் பொழிகிறது; இப்படியே பயன்படக் கூடிய தக்க இடங்களிலேயே மேலுமேலும் பெய்து உதவாமல், வெறுங் களர் நிலங்களிலும் அது சொரிகிறது. அப்படி ஒரு வரம்பில்லாத முறையினையுடைய மழைபோலப் பேகனும், தக்கார்க்கே தரவேண்டு மென்னும் வரம்பு கொள்ளாமல் எல்லார்க்கும் வழங்குகிறான்.

'பாத்திர மறிந்து பிச்சையிடு' என்று ஒரு பழமொழி வழங்குகிறது. இவன் அதனை அறிவதில்லை; இப்படிக், கொடுத்தலில் அறியாமைப்படுதலால், இதனைக் 'கொடை மடம் படுதல்' என்பார்கள்.

இந்த அறியாமை ஒன்றுதான் பேகனிடத்தில் இருக்கின்ற தல்லாமல், மற்றப்படி, பகைவர் படைவந்து கலக்குமானால், அதில் அவன் அறியாமைப்படுவதில்லை; அதாவது தக்க வீரர்கள் தன்னை ஏதிர்த்து நின்றால், அவர்கள் மேல் மட்டும் படை வீசிச் சண்டை செய்வானே யல்லாமல், வீரர்ல்லாதவர், முதுகிட்டவர், புண்பட்டவர், ஆண்டுமுதிர்ந்தவர், சிறுவர் முதலியவர்கள் மேல் படை தொடுக்கமாட்டான்; அவ்வகையில் தகுதி தெரிந்து செய்பவன் என்பது கருத்து, அந்தப் பேகன், மதம் மிக்க யானைகளையும் கழல் கட்டிய கால்களையும் உடையவன்.

பேகன் நல்ல வீரன்; எல்லார்க்கும் கொடுப்பவன் என்பது கருத்து.

ஞப்புறை:—உருத்தும் - சொரிந்தும். உவர் சிலம் - களர்சிலம். கழல் - வீரர்கள் காலில் அணியும் அணி, மடம்படுதல் - அறியாமைப்படுதல்.

(சக)

ஞ. மகளிர் வீரம்

【வீரம், தன்னலங் காணுதது. மகளிர்வாழ்வே தன்னலம் காணுத தனிச்சிறப்புடையதாகவின், அவர், வீரத்துக்குப் பின்னுஞ் சிறந்தவராகின்றார். மகளிர் தாயரானால் அவர் பொருளெல் லாம் அவர் தம் புதல்வர்களே. அப்புதல்வர்களையுங்கட்டமையின் பொருட்டு அவர் மகிழ்வோடு இழங்கொடூமுகும் பெருவீர மிக்கவர்.]

மீன்உண் கொக்கின் தூவி அன்ன
வால்நரைக் கூந்தல் முதியோள் சிறுவன்
களிறுள்ளிந்து பட்டனன் என்னும் உவகை
கன்ற ஞான்றினும் பெரிதே கண்ணீர்
நோன்கழை துயல்வரும் வெதிரத்து
வான்பெயத் தாங்கிய சிதரி னும் பலவே.

—புறானாறு, உள்.

ஓருத்திக்கு நின்டாள் குழந்தையில்லாமலிருந்தது; ஏறக்குறைய நாற்பதாம் ஆண்டளவில் அவனுக்கு ஒரு குழந்தை பிறந்தது. குழந்தை ஆண் குழந்தையாயிருந்தது. அருமையாக வளர்த்து வந்தாள்; அந்தத் தாய், மறவர் குடியைச் சேர்ந்தவன். அதனால், புதல்வன் வளர வளர, அவள், அவளைப் படைக்கலப்பயிற்சிகள் முதலியவற்றில் நன்கு பழக்கித் திறமையாகவும் வளர்த்து வந்தாள்.

பையன் நல்ல கட்டிளைனும் வளர்ந்து விட்டான்; காட்சிக்கனியனும் விளங்கினான். தாயோ முதியோளாய் விட்டாள். மீன் உண்ணுகின்ற கொக்கினது சிறகு மயிர் போல, அவள் கூந்தல் வெளேரென்று நரையடைய கூந்த லாய் வெளுத்துவிட்டது. அத்தனை முதியோளாய்விட்டாள். பையன் எவ்வளவு கட்டிளைனும் வளர்ந்து விட்டாலும், இவள் முதுமையை நோக்க அவன் சிறுவன்றுனே!

ஓரு நாள் திடுமென்று ஊரிற் போர்ப்பறை கேட்டது. படை திரட்டினார்கள். தனக்கு ஒரே மின்னோயா யிருந்தும், கடைசிக் காலத்தில் தனக்கு இவனைத் தவிர வேறு யாரும்

ஆதாஸில்லை என்று தெரிந்திருக்கும், புதல்வளைப் போர்க்களத்திற்கு அனுப்பத் துணிந்துவிட்டாள். போர் நடந்தது.

பையன் பகைவர் படையிலுள்ள பெரிய பெரிய யானை களையெல்லாம் வாள்வீசிக் கொன்று மிக வீரமாய்ப் போர் செய்தான். வெற்றியுண்டாயிற்று; ஆனால், கடைசி யாக இந்தப் பையன் ஓர் யானையின்மேற் பாய்ந்து வாள்வீசும்போது, அதனிடம் சிக்கி இறந்து போனான்.

தாய்க்கு இச்செய்தி எட்டியது. “ஆ! களிறு ஏறிந்து என் மகன் பட்டனன்; யான் மகப் பெற்றதன் பயனை இப் போது பெற்றுவிட்டேன். குழந்தையைப் பெற்ற போது குழந்தை பிறந்ததற்காக எனது உள்ளம் மகிழ்ந்தது. அந்த மகிழ்ச்சி எவ்வளவு? குழந்தை வளர்ந்து தனது கடமையை நன்றாகச் செய்து முடித்தது என்று கேட்க இப்போது எனது உள்ளம் எவ்வளவு மிகுதியாக மகிழ்கின்றது. யான் அவனுக்காகச் செய்த முயற்சியெல்லாம் இப்போதுதானே பயனுமின,” என்று கருதி உள்ளம் பூரித்தாளாம்.

ஒரு பொருளைப் பெறுகின்ற காலத்தில் உண்டாகும் மகிழ்ச்சியையிட, அதனாலான பயன் கிறவேறுங் காலத் தில் உண்டாகும் மகிழ்ச்சியன்றே பெரிது. வீரர் குடியிற் சிறந்த ஒருவனால் உண்டாகும் பயன், போர்க்களத்திற் பகைவரை எதிர்த்து வீரமாய்ப் பொருவதுதான். இறப் பதும் பிழைப்பதும் பொருள்ள; நோக்கமுமல்ல. கடைசிவரையிற் காரியத்தைச் செவ்வையாய்ச் செய்து மூடிப்பதே முறையும் பயனுமாம். ஆகவே, அவள் ஈன்ற ஞான்றினும் பெரிது மகிழ்ந்தாள்.

வருத்தம் மிகுதியானாற் கண்ணீர் உ.திர்வது போலவே மகிழ்ச்சி மிகுதியானாலுங் கண்ணீர் பெருகுவதுண்டு.

இம் முதியோள் கண்களிலும் அவ்வைகையால் கண்ணீர் பெருகிச் சிந்தியது.

அவள் ஊருக்குப் பக்கத்தில் ‘வெதிரம்’ என்ற ஒரு மலை உண்டு. அதில் மூக்கிற காடுகள் கிறந்திருந்தன.

வலிய மூங்கில்களைல்லாம் செழுமையாய் வளர்ந்து அசைந்து கொண்டிருக்கும்; மழை பெய்தால், அந்த மூங்கிலின் இலைகளிலிருந்து நீர் சொட்டுச் சொட்டாய்ப் பல துளிகளாய்த் துளித்துக் கொண்டிருக்கும்.

மகிழ்ச்சியால் இவள் சிந்தனை கண்ணீர்த் துளிகள் அந்த மழை நீர்த்துளிகளைப் பார்க்கினாலும் பலவாயிருந்தன.

ஞாப்புறம்:— தூவி - சிறகு. வால் - வெண்ணிறம், எறிந்து - விசிக்கொன்று. பட்டனன் - அழிந்தான். ஞான்று - பொழுது. கோன் - வலிய. கழை - மூங்கில். துயல்வரும் - அசையும். வெதி ரத்து - வெதிரம் என்னும் மலையில். வான் - மழை, தாங்கிய - விழுந்த. சிதர் - துளி. (சன)

நரம்பெழுங் துலறிய நிரம்பா மென்றேள்
முனரி மருங்கின் முடியோள் சிறுவன்
படையழிந்து மாறினன் என்று பலர் கூற
மண்டமர்க்கு உடைந்தன னயின் உண்டவென்
முலையறுத் திடுவென் யானெனச் சினை இக்
கொண்ட வாளோடு படுபிணம் பெயராச்
செங்களாந் துழவேவாள் சிதைந்துவே ரூகிய
படுமகன் கிடக்கை காணுாத்,
சன்ற ஞான்றி னும் பெரி துறவங் தனளே.

—புறநானாறு, உளசு—

ஒரு கிழவி; மறக்குடியைச் சேர்ந்தவள். நம்பு மேலே தோன்றி உடம்பு பொலிவழிக் திருந்தது. அவள் தோள்கள், சதை வற்றி இன்னும் முடிவு பெறுத விலைமயில் தளர்ந்த மென்மைப்பட்டுவிட்ட தன்மையடையாளாயிருந்தன. உலர்ந்த கட்டையைப் போன்ற இடுப்புடைய வளாயிருந்தாள்; விரிப்பானேன்? நன்றாய் முத்துப் போனான்.

அவனுக்கு ஒரு புதல்வன்; அவன் இனைஞன். பகைவரோடு போர்புரிவதற்குக் காலையிற் போர்க்களத்திற்குப் போனான்.

மற்பகலில் அவன் போருக்குத் தோற்றுப் புறங்காட்டி ஓடுவிட்டான் என்று பலரும் பேசிக்கொண்டார்கள். இது கிழவியின் காதுக்குக் கேட்டது.

அவனுக்குச் சொல்லமுடியாத சினம். அப்படி அவன் இந்த அடர்ந்த போருக்குத் தோற்றேடுனைன்றால் அக் கொடியோன் பாலுண்ட என் மார்பை உடனே அறுத் தெறிவேன் என்று சினங்குது கொண்டாள். அவ்வளவுதான் அங்கே இருந்த வாள் ஒன்றைக் கையில் எடுத்துக்கொண்டாள். நேராய்ப் போர்க்களத்திற்குப் போனாள். அங்கே அழிந்து கிடக்கின்ற மினங்களைத் தன் கையிற் கொண்டு போன வாளினாற் புரட்டி, இரத்த வெள்ளத்தாற் சிவங் திருந்த அச்செங்களத்தைத் துழவினாள்.

அப்படித் துழவுகின்றவள், ஓரிடத்தில், பகைவர் எறிந்த படை மார்பிற் பட்டு உடம்பு சிறைந்து வேறாகித் தன் மகன் இறந்து கிடப்பதைக் கண்டாள்; கண்டு சினம் மாறி, வியந்தாள். தான் அவனைப் பெற்ற காலத்தைப் பார்க்கிறோம் பெரிது மகிழ்ந்தாள்.

எப்படி மிருக்கிறது தமிழ்க் கிழவியின் வீரம்!

குறிப்புரை:— எழுந்து - தோன்றி; உலறிய - பொலிவு அழிந்த, ஸிரம்பா-முடியாத; சதைவற்றுதல் இன்னும் முடியாத. மென் - மென்மைப்பட்ட; தளர்வினால் மென்மைப்பட்டுவிட்ட. முளரி - உலர்ந்த விறகு. அழிந்து - தோற்று; மாறினன் - புறங்காட்டினன். மன்று அமர் - அடர்ந்த போர். உடைந்தவன் - தோற்று ஓடினன், அறுத்திடுவென் - அறுத்திடுவேன். சினைஇ - சினங்கு, கொண்ட வாளொடு - கையிற்கொண்ட வாளொடு. படு பினம் - இறந்த பினம், பெயரா - பெயர்த்து; புரட்டி-படுமகன் கிடக்கை - இறந்த மகனது கிடக்கையை; கிடக்கை - வீழ்ந்து கிடக்கையை, காறுஞா - கண்டு, (ஈ)

கெடுக சிந்தை; கடிதுஇவள் நுவீவே;

மூதில் மகளி ராதல் தகுமே;

மேனாள் உற்ற செருவிற்கு இவள்தன்ஜூ
யானை எறிந்து களத்தெராழிந் தனனே;

நெருஙல் உற்ற செருவிற்கு இவள்கொழுதன்
பெருங்கர விலங்கி ஆண்டுப்பட்டனனே;
இன்றும், செருப்பறை கேட்டுவிருப்புற்று மயக்க
வேல்கைக் கொடுத்து வெளிதுவிரித்து உலை இப்
பாறுமயிர்க் குடுமீ எண்ணெய் நீலி
ஓருமக னல்லது இல்லோன்
செருமுகம் நோக்கிச் செல்களன விடுமே.

—புறானுறுத்தக,

மறவர் குடியின் வியப்பே வியப்பு! இக் குடியில்
வந்த வயது முதிர்ந்த பெண்டிர் தம் புதல்வரைப் போர்க்
களத்திற்கு அனுப்புவதும், அவர்கள் போரில் உயிர் துறக்க
நேர்க்கதபோது, வீரமாய்ப் போருது இறந்தார்க ளென்று
கேட்க சேர்ந்தால், சன்ற போழுதினும் பர்க்கப் பெரிது
மகிழ்வதும் பற்றிப் புறானுற்றில் கில குறிப்புகள் வங்க
திருக்கின்றன.

இந்தப் பாட்டு வயது முதிராத மாதொருத்தியின்
பெருவிர கிலைமயை ஏடுத்துக் காட்டுகின்றது.

நேற்றைக்கு முன்னான் நடந்த போருக்கு இவள்
தமையன் ஒழிந்தான்: அதுவும், யானைப்படைகளின் மேல்
வெல் ஓர்சிக் களத்தில் இறந்தனன்.

நேற்று நடந்த போருக்கு இவள் கணவனே இறந்து
விட்டான்; இவன், எதிரி படைகளில் அணியாக வந்த
பெரிய காலாட் படையோடு மாறுண்டு அங்கே பட்டனன்.

இன்றும் போர்ப்பறை கேட்டது. தமையனையும்
கணவனையும் பறிகொடுத்துவிட்ட மாது, உள்ளாங் தளர
வில்லை. வெற்றிகானுமவரை நாட்டுக்குத் தன் குடும்பம்
முழுமையும் உரியது என்று நினைத்தாள்.

மேலும் விருப்பங்கொண்டு அதன் வயமாகி, ஒரே
மகனான் வேறு குழங்கைகள் இல்லாதவளான இவள்
அதுவுங் துணிகட்டக்கூடத் தெரியாத இளம்பருவத்தவனு
யிருந்த தன் சிறுவனை அழைத்து, விரமே நினைவாயிருந்தமை

யால் முதலில் ஒரு வேலை அவன் கையிற்கொடுத்து, அதன் பின் அவன் துணிகட்டி மில்லாமைதெரிந்து, ஒரு வெள்ளைத் துணியை விரித்து அவன் இடுப்பிற் கட்டி, அப்புறம் தலை விரிந்து கிடப்பது நினைவுக்கு வர, அவ் விரிந்த மயிர்க் குடுமியை எண்ணெய் தடவி வாரி முடித்துப் பின்பு அப் பச்சினான் சிறுவணைப் பார்த்துப் ‘போ, போ!’. போர்க் களத்தை நோக்கிப்போ’ என்று சொல்லி அனுப்புகின்றன.

இவன் காட்டிய இவ் வரிய பெரிய விரத்தன்மையை நினைந்த ‘ஒக்கர் மாசாத்தியார்’ என்னும் புலமைப்பிராட்டி யாரே, என்ன இருந்தாலும் இப்படிப்பட்ட கொடிய விர உள்ளாம் உதவாது’ என்று கருதி, ‘கெடுக இச் சிந்தை; இவன் துணிவு கடுமையானது’ என்று இரக்கத்தாற் கூறி, பின் மறக்குடிப்பெண்டிர் அப்படித்தானே நடந்துகொள்ள வேண்டும் என்று அவன் கடுமையை நினைந்தவராய், ஆ! இவன் மறக்குடி மகளிருள் ஒருத்தியாதல் தகும் என்று வியந்தெடுத்துப் பேசுவாரானால், அதன் மேல், நாம் வியப்ப தென்பது என்ன இருக்கின்றது!

ஞிப்புது:—கெடுக - ஒழிக; குழந்தையையும் போருக்கு அனுப்புகின்றாலே என்னும் இரக்கத்தாற் ‘கெடுக சிந்தை’ என்றார். உண்மையிற் கெடவேண்டும் என்பது கருத்தன்று. கடிது - கடுமையானது. முது இல்-முதிய குடி; அஃதாவது பழைய மறக்குடி; மகளிராதல் - மகளிருள் ஒருத்தியாதல். மேல் நாள் - நேற்றைக்கு முன் நாள். உற்ற - நிகழ்ந்த; செரு - போர். தன் ஜி - தமையன். ஏறிந்து-படை விசிக்கொன்று; கொன்றபோது இவனும் இறக்கநேர்ந்தது. அதனால், ஏறிந்துகளத்தொழிந்தனன்னன வக்தது. களம்-போர்க்களம். ஒழிந்தனன் - இறந்தனன். நெருநல் - நேற்று. கொழுநன் - கணவன். பெருங்ரை - பெரிய வரிசை; அஃதாவதுபெரிய எதிர்ப்பக்கத்துப் பகைவீரர்வரிசை. விலங்கிமாறுண்டு; பலபேரை அழித்து அங்களம் அழிக்குமிடத்தில் தானும் இறந்தாள்என்பது கருத்து. ஆண்டுப்பட்டனன் - அங்கே இறந்தனன். பறை - மேளம். விருப்பு உற்று - விருப்பங்கொண்டு. மயங்கி - வயமாகி; அவ்விருப்பத்தின் வயமாகி என்பது பொருள். வெளிது - வெண்ணிறமான உடை; உடை - உடுத்து. பாறு மயிர் - அவிழ்ந்து கிடந்த மயிர், நீவி - தடவி; அவிழ்ந்து கிடந்த மயிரில் எண்ணெய் தடவி என்று வருவதனால், இவன் அதனை வாரி முடித்தனுப்பினால் என்னுங் கருத்துங் கொள்ளப்படும். விடும்-விடுப்பாள் அனுப்புவாள் என்பது பொருள். (சக)

கடல்களர்ந்தன கட்டுர் நாப்பண்
 வெந்துவாய் மடித்து வேல்தலைப் பெயரித்
 தோடுகைத் தெழுதசூத் துரங்தெறி ஞாட்சின்
 வருபடை போழ்ந்து வாய்ப்பட விலங்கி
 இடைப்படை யழுவத்துச் சிதைந்துவே ருகிய
 சிறப்படை யாளன் மாண்புகண் டருளி
 வாடுமுலை யூறிச் சுரங்தன
 ஒடாப் பூட்டை விடலை தாய்க்கே.

—புறானானாறு, உக்கி.

கடல், எழுச்சி பெற்றதுபோலப் பாசறை ஒரே ஆர்
 வாரமாயிருக்கிறது. அகலமாக ஓர் ஊர்போல் அது கட்டப்
 பட்டிருக்கிறது. பகைவீரரும் தமது இருக்கைக்காக மறு
 பக்கத்தில் இப்படிப் பாசறை அமைத்துக் கொண்டிருந்
 தார்கள். அவரவர்களுக்கு உதவியாக வந்த துணை வீரரும்
 அங்கங்கும் இங்கனம் பாடிவிடுகள் அமைத்துக் கொண்டனர். நடுவில், போர் நடந்தது.

ஒரு வீரத்தாயின் மகன் படையிற் சேர்ந்திருந்தான். போர் நடந்தபோது எதிரிகளின்மேல் அவனுக்குண்டான் மனப் புழுக்கத்துக்கு அளவே இல்லை. அப்படி மனம் புழுங்கிச், சினத்தால் வாய் மடித்துத், தனது வேவின் தலையை அசைத்துப், போரில் எதிர்ப்பக்கத்திலிருந்து முன்னால் வருகின்ற படையைப் பிளந்து இடம் உண்டாகும் படி செய்துகொண்டு முன்னேறிப் போய், அதன் பின் வருகின்ற நடுப்படையின் பரப்பிற் போர் செய்யும்போது, அவன் உடம்பு சிதைந்து வேறுகிவிட்டது.

அவ்வளவு தொலைவு முன்னேறிச் சென்ற வீரத்தால் அவன் சிறப்புடையாளனானான். சிறப்புடையாளன் என்பதற்கு இங்கே வீரமிகுதியுடையான் என்பது கருத்து.

இம் மாட்சிமையை அவன் தாய் கண்டாள். மகிழ்ச்சி யால் உள்ளம் குழைந்தது. அத்தகைய பெருமையுடை

யோன் தன் புதல்வன் என்னும் நினைவிலுல், வற்றியிருந்த அவள் மார்புகள் புதுவதாக மகப் பெற்றுற்போலப் பால் ஊறிச் சுரந்தன.

எதற்கு மகிழ்வது எதற்கு அழுவது என்றே தெரியாத உலகத்துக்கு, இதுபோன்ற நிகழ்ச்சிகள் நல்ல எடுத்துக்காட்டுகளல்லவா?

குறிப்புரை:—கிளர்ந்து அன்ன - ஆரவாரித்தாற் போன்ற, கட்டு ஊர் - கட்டிய ஊர்; ஊர்போன்ற பாசறை வீடுகள். நாப் பண் - நடு. பெயரி - அசைத்து. ‘தோடு உகைத்து எழுதகுறைத் துரந்து எறி’ என்பது ஞாட்புக்கு அடையொழி ‘தானிருக்கும் படைத்தொகுதியைப் பின் தள்ளி முன்தோன்றிப் பகவரை வீசி எறிகின்ற ஞாட்பு’ என்பது பொருள். ஞாட்பு - போர். வருபடை - முன்வருகின்றபடை. போழந்து - பிளங்கு. வாய் - இடம். பட - உண்டாக. விலங்கி-எதிர்த்து. அழுவத்து-பரப்பில். மாண்பு - மாட்சிமை, அருளி - அவனுக்காகக் குழைந்து. வாடு முலை - பால் வற்றிய முலை. ஒடாப்பூட்கை விடலை தாய்க்கு - பின்னிடாத வலிமையையுடைய இளைஞின் தாய்க்கு. பூட்கை - வலிமை. விடலை - காளை; காளைப் பறுவழுமடையவன், தாய்க்கு ஊறிச் சுரந்தன என்று கொள்ள வேண்டும். (திட)

கூ. மறவர் துடியில் வந்த ஒரு வீரத்தாயின் சோல்

[மகளிர் உணர்ச்சியிருவானவர்; உணர்ச்சி தனது கடமையை விரைந்துணரும். கடமையைக் குன்றுது செய்தலே வீரத் தீன் அடையாளம். வீரமுடையோர்க்கு அதன்முன் எத்து கைய சிறந்த பொருளும் பொருளாகத் தோன்றுது; வீரத் திற்குத் துணையாகும் பொருள்களே பொருள்களாகும். புதல்வரும் அவ்வாறே. புதல்வரை அவ்வாறு தகுதிப் படுத்துங் கடமைகள் இச்செய்யுளில் வருகின்றன.]

ஈன்றுபுறந் தருதல் என்தலைக் கடனே;

சான்றேன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே;

வேல்வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே;

நன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே;

ஒளி றுவாள் அருஞ்சமம் முருக்கிக்

களி றுஎறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே.

—புறநானூறு, க.கூ.

“புதல்வணைப் பெற்றுப் பாதுகாப்பது எனது முதல் கடன்; பின்பு, அவணைப் படைக்கலப் பயிற்சி முதலியவற் றுல் விறைந்தவனுகச் செய்வது அவன் தந்தையின் கடமை; அவனுக்குப் படைக்கலங்களை வடித்துக் கொடுப்பது கொல்லனின் கடமை. அவனுக்கு நல்லொழுக்கத்தை அளிப்பது வேந்தனின் கடமை; ஒளி விளங்கும் வாள் கொண்டு கொடிய போர்களை அழித்து அங்குள்ள போர்க் களிருகளைக் கொன்று வெற்றியுடன் திரும்புவது காளைப் பருவத்தவனுண அப் புதல்வணைன் கடமையாகும்.”

மறவர் குடியில் பிறந்த ஒரு மாதின் மனப்பான்மை இதனால் நன்கு விளங்குகிறது.

குறிப்புரை:—புறந்தருதல் - பாதுகாத்தல் ; நடை - போக்கு; ஒழுக்கம். ஒளிரும் - ஒளிதரும்; சமம்-போர்; முருக்கி - அழித்து; கெடுத்து. எறிந்து-வீசி; வீசிக் கொன்று என்னுங் கருத்தில் வந்தது. பெயர்தல்-நீங்குதல்; போர்க்களத்தை விட்டு நீங்கி வருதல் என்பது கருத்து. காளை-காளைப்பருவ முள்ளவன். (நிக)

8. காதல்

க. காதலின் துணியு

[அன்பும் முறைமையும் உடையது காதல். அவை அமையாதது காதலாகாது. காதலால்விளையும் உள்ளத்தின் நன்மை அவை, அவற்றை நிறைவேற்றும் உணர்வே காதல் என்பதும் பொருந்தும். இச்செய்யுள் இங்கிலைகளை இனிது விளக்கும்.]

நாடல் சான்றேர் நம்புதல் பழியெனின்,

பாடில கலுமும் கண்ணேடு சாஅய்ச்

சாதலும் இனிதே; காதலங் தோழி!

அங்கிலை அல்ல வாயினும், சான்றேர்!

கடன்னிலை குன்றலும் இலரென்று உடன் அமர்ந்து

உலகம் கூறுவது உண்டென, நிலையை

தாயம் ஆகலும் உரித்தே; போதுஅவிழ்

புன்னை ஒங்கிய கானல்

தண்ணைக் குறைவன் சாயல் மார்பே.

—நற்றினை, நடன.

அறமுறையோடு ஒழுகுவோர்க்கு எப்போதும் துணியும் உண்டு; ஒழுங்கும் உண்டு. தலைவி தோழியை நோக்கிச் சொல்லுகிறார்கள் : “அன்புள்ள தோழி! நம்மை நம்பி நாடுதலுடைய சான்றேரை நாழும் விரும்பி யோழுகு தல் பழிக்கத்தக்கதென்றால், அவரையே விளைந்து, தூக்கங்களோடாதனவான அழுகின்ற கண்களோடு அப்படியே மௌனி இளைத்து இறந்துவிடுதல் நல்லது. அங்கிலைகள் பொருந்தாதனவானால், இப்படிச் செய்யலாம். ‘யார் எங்கு எங் கருதினுஞ் சான்றேர் தம் கடமைத்தன்மையிற் குறையார் என்று உலகம் ஒருங்கு விரும்பிக் கூறுவதுண்டு’ என்று அம் முறைமையைக் கடைப்பிடித்தோமானால், போதுகள் மலர்கின்ற புன்னைமரங்கள் ஒங்கிய கானற் சோலையையுடைய சூளிர்ந்த கடற்கரைத் தலைவரது மென்மையான மார்பு, நமக்கு நிலைபெற்ற உரிமையாதலும் உடைத்து!”

முதலிற் சொன்னது வருத்தத்தால்; பின்பு சொன்னது முறைமையினால்; முன்னது மனத்தின் தன்மை; பின்னது அறிவின் தன்மை. உண்மை யொழுக்கமுடையவர்பால் வெளிவருஞ் சொற்கள் இங்னம் இரண்டிலொன்றுக்கே யிருக்கும். முன்னது, பற்றற்ற உணர்வினால் அரும்பியது. பின்னது, கடமையுணர்வினால் விரும்பியது. சிறந்தது பின்னோயதே: தலைவியின் உயர்ந்த நேயப் பான்மையை இப்பாட்டு நன்றாய் எடுத்துக் காட்டிற்று.

குறிப்புறு:—நாடல் - நாடுதலுடைய; பாடு - இங்கே, கண்படுதல். கலுமும்-அழுகின்ற. சாஅய்-மெலிந்து, காதலம் தோழி-அம்: சாரியை; பொருளில்லை. காதல் - இங்கே அன்பு. உறங்காமை அழுகின்றமை இளைக்கின்றமை இறக்கின்றமை யென்னும் சிலைகளை விளைந்து 'அல்லவாயினும்' எனப் பன்மையான் வந்தது. அல்லவாயினும் - பொருந்தாதனவானாலும். உடன் அமர்ந்து - ஒருங்குவிரும்பி. உண்டுஎன-உண்டு என்று கொண்டால்; சிலைஇயதாயம்-சிலைத்த உரிமை; போது-மலரும்பருவத்து மொக்கு; கானல் கடற்கரைச்சோலை. தண்ணம்துறைவன்-அம், சாரியை; துறைவன்-கடற்கரை சிலத்தவன். சாயல் - மென்மை.

(கு)

2. நட்பின் அகலமும் உயர்வும் ஆழமும்

காதலால் உள்ளம் பெருமையுறுகின்றது; உயர்வடைகின்றது; விரிவெம்துகின்றது. உள்ளத்தில் இப்பயன் பிறவியின்பயன்; இதற்குக் கருவி ஆண் பெண்நட்பு. இங்கட்பு சிலம் நீர் வான் முதலிய பருப்பொருள்களின் ஆற்றலினுஞ்சிறந்து அவற்றை இயக்கவும் வல்லது.]

சிலத்தீனும் பெரிதே வானினும் உயர்ந்தன்று
நீரினும் ஆர்அளவு இன்றே சாரல்
கருங்கோல் குறிஞ்சிப் பூக்கொண்டு
பெருங்கேள் இழைக்கும் நாடனைடு நட்பே.

—குறுக்தொகை, க.

உணர்ச்சிக்கு நிகரானது உலகத்தில் ஒன்றுமில்லை; அதுவும் உண்மையான உணர்ச்சி ஆ! எவ்வளவு பெரியது! அது சிலத்தைவிடப் பரந்தது; வானைஷ்ட உயர்ந்தது; கடலைவிட ஆழமானது. கணவனும் மனைவியும் உண்மை

யான உணர்ச்சி யுடையவர்களானால், அவர்களுக்கு எதிராவது எதுவுமில்லை.

தலைவனேடு செய்துகொண்ட நட்பின் நன்மைபற்றித் தலைவி மகிழ்ந்து சொல்லும் சொல் இப் பாட்டில் வருகின்றது.

தலைவனைப்பற்றி அவள் சொல்லும்போது அவனே, ‘மலீச்சரிவில், கருநிறமான கொம்புகளையுடைய குறிஞ்சி மரத்தின் மலர்களைக்கொண்டு வண்டுகள் மிகுந்த தேனை உண்டுபண்ணுகிற இடத்தையுடைய நாடன்,’ என்று உள்ளுணர்வோடு சொல்லுகின்றார்கள்; நற்குணங்கள் கொண்டு தலைவன் தனக்கு மிக்க இன்பம் விளைவிப்பவன் என்று அவள் மகிழ்ந்து கூறியபடியாம். மலர் - நற்குணங்கள்; தென் - இன்பம்.

இங்கனமெல்லாம் நற்குணங்களால் உண்டாகும் உணர்ச்சிகள் கொண்டு வாழ்க்கை நடத்துவதாயிருந்தால், அங்கனம் நடத்துங் கணவன் மனைவியரின் கெழு தகைமை, உள்ளபடியே சிலத்தினும் வானினும் கடவினும் மேம்பட்டதேயாமன்றே! உலகத்தில் இதனினும் நல்வாழ்க்கையாவது வேறு எது?

குரிப்பு:—நீர் - இங்கே கடல்; ஆர் - அருமை; அளத் தற்கு அருமை. அளவின்று - அளவினது; அளவினையுடையது. ஆர் அளவின்று - அளத்தற்கரிய அளவினையுடையது என்றது. கடலின் ஆழத்தை. சாரல் - மலைப்பக்கம். பெருந்தேன் - மிக்க தேன். (நூ.)

ந. நேஞ்சக் கலப்பு இத்தகைய தென்பது

【காதல், இயற்கையின் ஆணையால் மக்கள் உள்ளத்தே நிகழ்கின்றது. அதுவே அதற்கு உரியாரை ஒன்றுகூட்டும்; நன்கு கூட்டும்; பிறர் உதவியின்றியுங்கூட்டும். அங்கனங்கூட்டுங்கால், அதன்முன் எவ்வகைத்தடையும் நில்லாது. ஏனை முறைகட்குத் தடையும் அச்சமும் உண்டு.】

யாயும் ஞாயும் யாரா கியரோ?

எந்தையும் நுங்தையும் எம்முறைக் கேளரிர்?

யானும் கீழம் எவ்வழி அறிதும்?

செம்புலப் பெயல்நீர் போல,

அன்புடை நெஞ்சம் தாம்கலங் தனவே.

—குறுங்தொகை, ச.0.

உண்மையறிவுடன் இப்பாட்டு இயற்றப்பட்டிருக்கின்றது. உண்மையும் போக்குக்கு எவ்வகைத் தட்டுத் தடங்கலும் இல்லை; எவ்வகைப் பற்றுமில்லை; ராதி நிறமநாடு மொழி முதலிய வேற்றுமைகளால் யாதோரு தடையும் யாதோரு மாறுபாடும் உண்டாவதில்லை. அது, தாராளமாய் விறுடன் நடைபெற்றுச் செல்கின்றது.

உண்மையில் உண்டாகும் உள்ள நெகிழ்ச்சி, இன்னஷிடத்தில் இன்ன காலத்தில் இன்னரிடத்திற்குன் ரேன்றும் என்னுங் கட்டுப்பாடுடையதன்று. அந் நெகிழ்ச்சிக்கு உரியார் எவரோ அவர் எதிர்ப்படும்போது, அது தானே தோன்றி அமையும். அதன்மூன் ஒரு வேறுபாடும் எதிர்கில்லாது; வெள்ளம்போலப் பெருக்கெடுத்துப் பாயும்.

செம்மண் விலத்தில் மழைநீர் பெய்து அம் மண்ணின் நிறமும் சுவையும் ஊறி அதன் தன்மையை அடைவது போல, அன்புடைய நெஞ்சம் இரண்டும் ஒன்றையொன்று கலந்து ஒரு தன்மையாய் நிற்கும், மண் வேறுகவும் மழைநீர் வேறுகவும் தனித்தனியாய் கிருக்கும் போது, உலகத்தில் எவ்வகையான வாழ்க்கையும் இல்லை. அதுபோலவே ஆண் பெண் உள்ளங்கள் தனித்தனியாய் நிற்கும்போதும் உலகத்தில் வாழ்க்கை யென்பது ஒன்று மில்லை. அதனால் இயற்கை அங்குனம் தனித்தனியாய் இருக்கவிடுவதில்லை.

இயற்கை கிகழ்ச்சியின்படி ஒன்று கூடுவதே உண்மை கிகழ்ச்சி; அதுவே வலிவானது: தளராதது; உறுபயன் தருவது.

தலைவனுங் தலைவியும், ஊழ்முறைமையின் வயத்தால் இயற்கையாக ஒன்றுகூடி, இருவர் நெஞ்சமும் செம்புலப் பெயல்நீர் போலக் கலந்து, ஒருவராயினர். தலைவர் என்

ஹெனுந் தன்னைப் பிரித்துவிடுவரோ என்று தலைவிக்கு ஓர் எண்ணம் நிகழ்ந்தது. தலைவன் அதனைக் குறிப்பால் தெரிந்து கொண்டு அந்த ஜூயத்தை அகற்ற கிளைந்தான். எப்போதும் உண்மையை விளக்குவதே, நிலையாக ஜூயங் தீர்க்கும் ஆற்றலுடையதாயிருக்கின்றது; தலைவன் மெய்யுனர் வோடு கீழ்வருமாறு சொல்லுகின்றன :

“இதற்குமுன் என் தாயும் நின் தாயும் எத்தகைய தொடர்பேனும் உடையவரா? என் தந்தையும் நின் தந்தையும் எந்த முறையில் உறவினர்? நானும் நியும் ஒருவரையொருவர் எப்படி அறிந்துகொண்டோம்? செம்மண் நிலத் திற் பெய்த மழுநிர்போல் அன்புடைய நேஞ்சம் தாமே இயற்கையாகக் கலந்தன,” என்றன.

‘நம் செயலால் அல்லது பிற தொடர்புகளால் நாம் கலவாதபோது. நம் செயலாலோ அல்லது பிற தொடர்புகளாலோ நாம் பிரிவதென்பதுமட்டும் எப்படி நிகழும்? இயற்கைக் கூட்டத்தை நம்மாற் பிரிக்க முடியுமா’ என்பது கருத்து.

உண்மைக் காரணமாதவின் தலைவிக்கு ஜூயம் அறவே தீர்க்கும் தது.

குறிப்பு:—யாய் - என் தாய்; ஞாய் - நின் தாய்; யாரா கியர்-யாரானவர்; எத்தகைய தொடர்புடையவர்; ஒரு தொடர்பும் இலரே என்பது கருத்து. எந்தை - என் தந்தை; நுங்தை - உன் தந்தை. எம்முறை - எம்முறையில். கேள்வி - கற்றம். எவ்வழி - எம் முறையில்; அறிதும் - அறிந்துகொண்டோம் என்னுங்கருத்தில் வந்தது, செம் - செங்கிறமான; புலம் - சிலம்; செம் புலம் என்றது, இங்கே செம்மண் சிலம். பெயல் - மழை. பெயல் நீர் - மழை நீர்; கலந்து ஒன்றின் தன்மையை ஒன்று அடைவதற்கு உவமை.

(குச)

ச. இரு பேராண்மை

ஆண்மையும்பெண்மையும் இயைந்தது காதல், ஆண்மை, முறை மையியல்பு, பெண்மை அன்பியல்பு. அன்பும் முறைமையும் அணைந்த காதலில் துன்பம் ஏது? துன்பம் ஒன்று உண்டாயின், அந்த அன்பையும் முறைமையையும் பொருள் செய்த அறியாமையினாலோதான் உண்டாயிருத்தல் வேண்டும்.]

செல்வா ரஸ்லர்ஸன்று யான் இகழ்ந் தனனே;
 ஒல்வா எல்லள் என்று அவர் இகழ்ந் தனரே;
 ஆயிடை, இருபே ராண்மை செய்த பூசல்
 நல்அராக் கதுவி யாங்குளன்
 அல்லல் நெஞ்சம் அலமலக் குறுமே.

—குறுங்தொகை, சந்.

ஆண்மை என்னுங் குணம் பெண்களுக்கும் உண்டு,
 அது மென் தன்மையில் உள் உரமாய் நிகழ்வதொரு
 வன்மை; ஆனால், இங்கே கூறப்படுவது அதுவன்று.

“என் மென்மைப் பண்பில் இவ்வளவு ஈடுபட்டுப்
 பேரன்பினராய்க் கட்டுண்டு நிற்கும் தலைவர், பொருள்
 காரணமாகவோ பிற காரணமாகவோ பிரிந்து செல்ல அவ
 ருள்ளம் இடந்தராது என்று கருதி அவர்க்குள்ள ஆண்
 மைப்பண்பை நான் பொருள் செய்யாமலிருந்துவிட்டேன்.

“தலைவரும், அவர் ஆண்மைப் பண்பில் இவ்வளவு ஈடு
 பட்டுப் பேரன்பினராய் ஒழுகும் யான், பொருள் காரண
 மாகவோ பிற காரணமாகவோ அவர் பிரிந்து செல்லும்
 போதும், அங்கனம் பிரிந்து செல்லும் ஆண்மையை
 மதித்து, நான் பிரிவாற்றித் தளராம விருப்பேன் என்று
 கருதி எனக்குள்ள பெண்மைப் பண்பைப் பொருள்
 செய்யாமற் பிரிந்து போய்விட்டார்.

“அம் முறைமையில் எங்கள் இரு பேராண்மையும்
 நிகழ்த்திய போரினால், முடிவில் எனது துன்ப நெஞ்சம்,
 நல்ல பாம்பினால் தீண்டப்பட்டு வருந்துதல்போல மேலு
 மேலும் பெருந்துன்பமடைகின்றது,” என்று தலைவி கூறுவ
 தாக வருவது இப்பாட்டு.

தலைவன் ஆண்மையைப் பொருள் செய்யாதிருந்தது
 தலைவியின் ஆண்மையெனவும், தலைவியின் பெண்மையைப்
 பொருள் செய்யாதிருந்தது தலைவனின் ஆண்மையெனவுங்
 கருதி இங்கே ஆண்மையெனப்பட்டன. இவை உண்மை
 யில் ஆண்மையல்லவாகவின், இகழ்ச்சிக் குறிப்பினாற்
 பேராண்மை, என்று மிகுந்துக் கூறப்பட்டனவென்பது.

குரிப்புமி :—ஒல்வாள் - தளர்வாள்; ஒல்வாள் அல்லள் - தளர்வாள் அல்லள். ஆயிடை - அம் முறைமையில் என்னுங் கருத்தில் வந்தது. பூசல் - போர், போரினால். கதுவியாங்கு - கடித்து வருங்தினாற்போல. அலமலக்குறும் - குழம்பும். பிரிவினால் துன் புறும் நெஞ்சம் இவ்விகழ்ச்சியால் பின்னுங் குழம்பும் என்பது கருத்து.

(நீண்ட)

ஏ. அண்பின் வேட்கை

[கற்புக்குக் காதலே அடிப்படை; கற்புள்ளவர்கள் உயிருள்ளவர்கள்; எனவே, காதலும் கற்பும் உயிருமூடையோர் கணவனும் உடையவரேயாவர். கணவன் பிரிந்திருந்தாலும் அவன் நல மாக்கிருக்கிறான் என்பதற்குக் கற்புடைய மனைவியின் காதலும் உயிருமே அடையாளமாகும். அங்கிலையிலுள்ள தலைவி யொருத்தியின் வாயில் அவளறியாமலே இவ்வுண்மை வெளிவருதல் இரசெய்யுளாற் புலப்படுகின்றது.]

நிலங்தொட்டுப் புகாஅர்; வானம் ஏறூர்;
விலங்குஇரு முங்கீர் காலின் செல்லார்;
நாட்டின் நாட்டின் ஊரின் ஊரின்
குடிமுறை குடிமுறை தேரின்
கெடுகரும் உளரோஙர் காத லோரே.

—குறுங்தொகை, கூ. ०.

பிரிவு தாங்கமுடியவில்லை; ஆற்றுமை மேலிட்டுவிட்டது. அருகிலிருப்பவரிடம் இன்றை துதான் சொல்வது என்னும் வரம்பும் நிலைக்கவில்லை. தலைமகனை எப்படியாவது எங்கிருந்தாவதுதுதேதிப்பிடித்துவந்து தன்முன் நிறுத்திவிட வேண்டுமென்பது தலைவியின் பிடி. எங்கிருந்தாலுங் தூது அனுப்பி அவனுக்குத் தன் இன்னலை அறிவிக்கச் செய்ய வேண்டுமென்பது அவன் கருத்து. பிரிவாற்றுமை அவ்வளவு நிலையில் ஒங்கிவிட்டது. அருகிருக்குங் தோழி முதலி யோர் ஆறுதல் கூறுகின்றனர். தலைவிக்கு அவர்கள்மேல் சினம் மூன்கின்றது. தோழியை நோக்கி, “தலைவர், நிலத்தைத்தோண்டி அதனுள் புகுந்துவிடமாட்டார்? வானத்திற் பறந்து மறைந்து விடமாட்டார். எதிரிற் குறுக்கிட்டிருக்கும் பெரிய கடவின்மேற் காலால் நடந்து கடந்து விடமாட்டார். நாடு நாடாக ஊர் ஊராக விடு வீடாகத்

தேடினால், நம் காதலர் அகப்படாமலு மிருப்பாரா?" என்று நொந்தும் கசந்தும் சொல்லுகிறார்கள்.

தலைவரைப் பிரிந்திருக்கும் மகளிரின் ஒருவகையான உள்ள நிலைமையை, இப்பாட்டு நன்றாய் எடுத்துக் காட்டுகின்றது.

குறிப்பு:—தொட்டு-தோண்டி; விலங்கு - குறுக்கிட்டிருக்கின்ற; முந்தீர் - கடல்.நாட்டின்-நாட்டின் என்றது, நாடுதோறும் என்றற்கு. குடிமுறை என்றது இங்கே வீடு; 'குடிமுறை' என்னுஞ் சொல்கொண்டு கூறினமையால் ஓவ்வொரு வீட்டு மக்களையும் ஆராய்ந்தால் என்னும் கருத்தும்பெற்றப்படும். தேரின்-தேடினால், கெடுகரும்-அகப்படாமல் தப்பிப்போவாருமாய். (நிகு)

கூ. காமவுணர்வின் தன்மை

[காதல், உயிராற்றலை மாட்சிமைப்படுத்தும் பண்பு. எதுவும் அளவோடு பயன்படுக்கால் அது, மருங்தென மதிக்கப்படும். உணவு உயிர் மருந்தாதல் போலக் காதலும் உயிராற்றல் மருந்து. அம் மருந்து அதற்குரியாளிடமும் தகுதி யாளாளிடமும் தானே உருவாகி அளவாகப் பயன்படுகின்றது.]

காமம் காமம் என்ப, காமம்
அணங்கும் பிளியும் அன்றே; துணங்கிக்
கடுத்தலும் தஸிதலும் இன்றே; யானை
குளகுமென்று ஆள்மதம் போலப்
பாளியும் உடைத்துஅது காலூஙர்ப் பெறினே
—குறுங்தொகை, கந்கு

இயற்கை நிகழ்ச்சிகளில் தவறானதென்பதும் வீணைதென்பதும் யாதுமில்லை. ஓவ்வொன்றின் தன்மையும் வரையறையும் தெரிந்து தகுதியாகப் பயன்படுத்துவதே முறையையாயிருக்கிறது. அம் முறையை தவறினால், அவை தீயவாகின்றன. 'காமம்' என்பதன் இயல்யும் அத்தகையதேயாம். அதனியல்லை இப்பாட்டு நன்றாக விளக்குகின்றது.

‘ஒ இங்கனங் காமக்கொள்ளலாமா?’ என்று கேட்ட உயிர் நண்பனுக்குத் தலைமகன் விடை கூறுவதாக உள்ளது இப்பாட்டு.

“நண்ப, காமம் காமம் என்று அதனைக் குறையாகக் கூறுகிறார்கள். காமம் என்பது வருத்தத்திற் சேர்ந்த தன்று; நோயிற் சேர்ந்ததுமன்று, அதனை அளவாகப் பயன்படுத்திக்கொள்ளவேண்டுமே யல்லாமல், அது குறைக் கக்கூடியதுமன்று: மிகுக்கக் கூடியது மன்று. அல்லது அடியோடு நீக்கினிடக்கூடியதுமன்று. யானை தழையுண வைத் தின்று அதனால் கொள்கின்ற மதத்தைப்போல, ஆடவராயினும் பெண்டிராயினும் உரியாரைக் காணப் பெறின் அது, தானே நிகழ்கின்ற அளவினையுடையதா மிருக்கின்றது. ஈது இயற்கைகாண்,” என்கிறுன் தலைவன்.

இத்தன்மையதா யிருத்தவின், அதன் வரையறை தெரிந்து ஏற்ப ஒழுகிக்கொள்ளுதலே, முறைமையாமென்பது கருத்து.

ஞாப்புரை:—அணங்கு-வருத்தம்; பினி - நோய். நுணங்கி - உரிய நிலையினின்றும் நுனுகி; இங்கே குறைதல் என்னுங் கருத்தில் வந்தது. கடுத்தல்-மிகுதல்; அதாவது பெருக்குதற்குரிய தாதல். தணிதல்-அடங்குதல்; முழுமையும் நீங்குதல் என்னுங் ஞாப்பில் வந்தது. நுணங்கிக் கடுத்தலும் - குறைந்து பெருகுதலும்; தணிதலும்-முற்றும் அடங்குதலும். குளகு-தழையுணவு. மென்று-தின்று. ஆள் மதம்-கொள்ளும் மதம். பாணி - அளவு. காணுஙர்ப் பெறின்-காணுதற்குரியாரைக் கண்டால்; ஊழிவினையாற் காணுதற்குரியாரைக் கண்டால் என்பது கருத்து. (நில)

எ. காமம் மாட்சிமைப்படும் வகை

[**காதல்**, ஒருவருக்கொருவர் ஆதரவு செய்துகொள்ளும் இனக் கத்தால் நன்கு மாட்சிமைப்படுகின்றது. அவ்வளர்ச்சியினால் அது பின்பு ஒருவாகிச் செயற்கருஞ் செயல்கள் செய்தற்கு இயக்கங் கொள்கின்றது. ஆதலாற் காதலர்தம் ஒருமித்த உள்ளமுஞ் செயலும் மேன்மேல் மாட்சிமைக்கு இன்றியமையாதன.]

யாவதும் அறிகிலர் கழறு வோரே :

தாயின் முட்டை போலுட் கிடந்து

சாயி னல்லது பிறிதெவ னடைத்தோ?

யாமைப் பார்ப்பின் அன்ன

காமம் காதலர் கையற விடி.னே.

—குறுந்தொகை. கடு,

“காமம்” என்பது மக்கள் நுகர்தற்குரிய உணர்வு கனுள் ஒன்று. ஆண்மை பெண்மையை நுகர்தலும் பெண்மை ஆண்மையை நுகர்தலுமான இன்ப வணரவே, அது. இவ்வணரவிலுல் மக்கள் உள்ளம் ஒன்றின் ஒன்று கலந்து பூரித்து முழுமை யடைகின்றது. இன்றேல் அவரவர் உள்ளம் அரை உள்ளமேயாம். ஆற்றலும் அரையளவேயாம்.

தலைவன் விரைவில் மணக்துகொள்ளவில்லை என்று தலைவி வாடினான்; தோழி, “தலைவர் திருமண முயற்சிக் காகத்தானே பிரிந்திருக்கிறோர்” என்று சிறிது கடிந்து கொண்டான். அதற்குத் தலைவி,

“கடிந்து கூறுவோர், காமத்தின் இயல்பைச் சிறிதும் அறியாதவராயிருக்கின்றார். காமமோ, தாயின் முகநோக்க வளரும் ஆமைப் பின்னையைப்போலக் காதலர் முகநோக்க வளருங் தன்மையதா யிருக்கின்றது. காதலர் முதலிற் காமத்தை உண்டுபண்ணவிட்டுப் பின் இங்ஙனஞ் சேயலரும்படி கைவிட்டுவிட்டால், தாய் முதலில் முட்டையை இட்டுவிட்டுப் பின் அடைகாத்தலில்லாத தன்மையைப் போல அக் காமவுணர்வு உள்ளே கிடந்து வினே அழிவதல்லாமல் வேறு என்ன பயன் உடையது?”

என்று வருங்திக் கூறுகின்றான். காமத்தின் இயல்பை இப்பாட்டு எவ்வளவு அழகாக விளக்கிக் கூறுகின்றது!

ஞீர்ப்புறை:—யாவதும் - சிறிதும். கழறுவோர்-இடித்துரைப் போர். சாயின்-கெடின், பிறிது-வேறு; எவன் - என்ன; என்ன பயன்? என்று கொள்ளவேண்டும். பார்ப்பு - இளம்பின்ஸை. கைஅற - செயல்அற; துன்பத்தால் செயலற்றுப்போக என்பது பொருள். விடின் - கைவிட்டுவிட்டால்; ‘விடிந் காமம் என்ன பயன் உடைத்தோ’ என்று கூட்டிக்கொள்ளவேண்டும். (திச)

அ. காமவணர்வின் தன்மை

[காதல், உடலைப் பற்றியதன்று; உள்ளுணர்வைப் பற்றியது. உடலை நோக்கியதாயின் தானுங்கெட்டுத்தன்னையுடையாரை யும் அழிக்கும்; உணர்வைப்பற்றி மென்மையுறுவதாயின், தானும்பின்னும்பின்னும் புதுமையாய்த் தன்னையுடையாரை யும் புதுமைகாள்வைத்து வளர்க்கும். உணர்வு, வளரவளரப் புதுமை செறிந்து நிற்றலே இதற்கு ஏது.]

காமம் காமம் என்ப, காமம்

அனங்கும் பிணியும் அன்றே, நினைப்பின்,

முதைச்சுவற் கலீத்த முற்று இனம்புல்

முதா தைவங் தாங்கு

விருந்தே காமம் பெருந்தோ னோயே.

—குறுங்தொகை. 208.

காமவணர்வின் தன்மை இப்படிப்பட்டதென்பது விளக்கப்படுகின்றது. தலைவன் தலைவியின்பால் இனபம் நுகர்ந்து, பின் அதன் நல்லைப் பாராட்டுகின்றன.

“காமம் காமம் என்று அதனியல்லபைச் சிலர் அறியா மல் இழித்துக் கூறுவர்; காமம் வருத்தத்தைச் சேர்ந்தது மன்று; நோயைச் சேர்ந்ததுமன்று; நினைத்துப்பார்த்தால், உலர்ந்துபோன மேட்டு நிலத்தில் ஒரு காலத்தில் வளமாகத். தழைத்த முற்றுத் தினாம் புல்லை ஒர் அறிவுள்ள பச, அதனை உடனே கறித்துத் தின்று அழித்துவிடாமல் மெல்ல நாவி னல் தடவி அதன் மென்மைக்கு மகிழ்ந்தாற்போல, பெரிய தோளையுடைய தலைவி! காமம், கசக்கி நுகர்ந்து அதற்கு முடிவைத் தேடிக்கொள்வதாயிராமல், அதன் மென்மையை அறிந்து நுகர நுகர, என்றும் அது புதுமையா யிருப்பதொன்றாகும்.

பெண்மை என்னுங் குணத்தை நுகருங் காதற் காமமே நுகர நுகரப் புதுமையா யிருப்பதொன்றென்று அதனியல்லபை விளக்கியபடியாம்.

ஞப்புவு:—அனங்கு - வருத்தம், பிணி - நோய், முதை - உலர்ந்த, சுவல்-இங்கே மேட்டுகிலம், கலீத்த-தழைத்த, முதா-

முது ஆ: அறிவுள்ள பசு; அறிவு என்றது, புல்லின் மென்மையை நூகரும் அறிவு, தைவங்தாங்கு-தடவினாற்போல; தைவங்து-தடவினால்; ஆங்கு - போல. வீருந்து - புதுமையானது. தலைவிக்கு இன்பக் காலங்களில் தோள் பெருத்தலுண்டாதலின், அவனைப் பெருந்தோளோயே' என்று தலைவன் அழைத்தான். (ஞகு)

கூ. காதலின் வழியே மனவோருமை நிகழும்

[காதலின் வளர்ச்சி செயற்கையில் எய்துவது சிறப்பன்று; தலைவியின் உள்ளும், தலைவனது திறமையினால் ஈர்ப்புண்டு ஒருமையுறுதல் வேண்டும். பின்பு இணக்கமும் வளர்ச்சியும் இயற்கை யாற்றலோடு சிகிழும். தலைவன் உள்ளும் அவ்வாறே. ஆயினும் தலைவனது ஆற்றல், ஞாயிற்றின் ஆற்றலையொத்தும் தலைவியின் ஆற்றல் அதன்வழி இயங்கும் நெருஞ்சியின் இணக்கத்தை யொத்தும் வன்மை மென்மையுடன் ஒருமையுறுதற்குரியன்.]

எழுதரு மதியம் கடற்கண் டாஅங்கு
ஒழுகுவெள் எருவி ஓங்குமலை நாடன்
ஞாயிறு அணையன்; தோழி!

நெருஞ்சி அணையன் பெரும்பணைத் தோளே.

—குறுந்தொகை, நகரு—

அன்புரென்ற வழியே உள்ளும் செல்லும். அப்போதுதான் மனவொற்றுமையும் எல்லா நலங்களும் உண்டாகும்.

நெருஞ்சி மலர் சூரியனையே நோக்கி நிற்குமாம். சூரியன் எந்த முகமாகச் செல்கின்றதோ, அந்த முகமாகவே அம் மலருக் திரும்பித் திரும்பி நிற்குமாம். அங்கனமே மனைவியுங் கணவன் முகனோக்கி நிற்பள் என்னும் உண்மை இப்பாட்டில் எடுத்துக் காட்டப்படுகின்றது.

தலைவி, தோழியைப் பார்த்துச் சொல்லுகிறான் : “தோழி, எழுகின்ற நிலா கடலினிடத்திற் காணப்பட்டாற் போல ஒழுகுகின்ற வெள்ளிய அருவியையுடைய உயர்ந்த மலைகள் பொருந்திய மலைநாட்டவரான தலைவர், சூரியனைப் போன்றவர்; என்னுடைய பெரிய முங்கிலைப் போன்ற தோள்கள் நெருஞ்சிமலர்களைப் போன்றவை!”

உண்மையான அன்பு இல்லாவிட்டால், இத்தனைக் கருத்தொற்றுமையை எதிர்பார்க்க முடியுமா?

ஞப்பியர்:—எழுதரு - தோன்றுகின்ற; ஒழுகு - ஒடி வருகின்ற; நிலவு அருவிக்கும், கடல் மலைக்கும் உவமை, ஒங்கு - உயர்ந்த; ஞாயிறு - குரியன். அளையன் - போன்றவன். கெருஞ்சி - கெருஞ்சிமலர்கள். பணை - முங்கில்.

(க0)

க0. காதலின் வலிமை

[காதல், உயிரின் இயல்பு; உயிர் எஞ்சான்றும் அழியாதது; எனவே, காதலுணர்ச்சியும் யான்டும் நிகழும் உலகம் அழியினும் அறியாத இங்கிலை, உலகத்தில் வேறெதனாலும் தடைப் பட்டு விடாதன்தேரு! அறியாதார் சிலர் கூறும் அலர்மொழி அதனை என்ன செய்ய வல்லும்! மெய்க்காதலர் இதற் கெல்லாம் அஞ்சிவீடுவாரல்லர்.]

நிலம்புடை பெயரினும் நீர்தீப் பிறழி னும்
இலங்குதிரைப் பெருங்கடற் கெல்லை தோன்றி னும்
வெவ்வாய்ப் பெண்டிர் கெளவை யஞ்சிக்
கேடுவென் உடைத்தோ? தோழி! நீடுமயிர்க்
கடும்பல் ஹாகக் கறைவிரல் ஏற்றற
புடைத்தொடுபு உடைஇப் பூநாறு பலவுக்களி
காந்தளஞ் சிறுகுடிக் கமழும்
ஒங்குமலை நாடுதேடு அமைந்தநம் தொடர்பே.

—குறுந்தொகை, நெஷ-

உண்மையான காதல் எந்த இடர்க்கும் சவியாதது.
“தோழி, நிலம் அசைவதானாலும், நிரும் தீயும் தாம் கிற்க வேண்டிய அளவில் நில்லாமல் தஞ்சாவூரினாலும், கடல் கவறி னாலும், மலைஞாடுதேடு அமைந்த நம் காதல் தொடர்பு, நிலை கலங்காதது; அப்படியிருக்க, வீண் அலர் மொழிகளுக்குக் கெடுவதும் உண்டோ?” என்று தலைவி சொல்லுவதாக இப்பாட்டு அமைந்திருக்கின்றது. உண்மையான அன்பின் இயற்கை அவ்வாறுள்ளது.

ஞப்பியர்:—புடைபெயரினும் - அசைந்தாலும்; பிறழி னும் மாறுபட்டாலும், இலங்கு திரைப் பெருங்கடல் - விளங்குகின்ற

அலையையுடைய பெரிய கடல். எல்லை-முடிவு; இங்கே, கடல் சுவற்றிப்போவதே முடிவு என்றபடி. வெவ்வாய் - கொடிய வாயை யுடைய. கெளவை - பழிச்சொல். நீடு மயிர்-நீண்ட மயிரையும்; கடு பல் - கூரிய பற்களையும் உடைய; னாகம் - கருமுகக்குரங்கு. கறை - கறுப்பு; ஏற்றை - ஆண்குரங்கு; அக் கருங்குரங்கு வகை யைச் சேர்ந்த ஆண்குரங்கு; புடை - பக்கம்; தொடுபு-தோண்டி. உடைஇ-அதனுற் பிளாந்து; பூநாறு பலவுக்களி - பூ மணத்தைப் போல் மணக்கின்ற பலாப் பழும்; காந்தள் அம் சிறுகுடி கமழும்-காந்தள் மலர்கள் சிறைந்த சிறுகுடி என்னும் ஊரில் மணக்கும் ஒங்கு - உயர்ந்த. குரங்கு உடைத்த பலாப்பழும் சிறுகுடியில் மணக்கும் மலையிடங்களையுடைய நாடன், என்பது. (சுக)

கக. கற்பு காதலின் வழியது

முகவரிர் தவ விலையினர்; அவருடைய கற்பொழுக்கமும் அவ் வொழுக்கத்தால் நிகழும் இல்லறமும் தவநிலையின. அவர், இல்லத்தில் இருத்தல் என்பது தவம் இருத்தலே. தமது குடும்ப நலனுக்காக மட்டுமன்று; பெரும்பாலும் உலக நலனுக்காகவே. நாடு பகையும் பசியுமின்றிச் செழிக்க என நாளும் நினைத்து கோன்பியற்ற வேண்டுவது இல்லறமாதர் கடமை. காதலால் இக் கற்பொழுக்கம் ஒகழ்தற்குரியது.]

வாழி யாதன் வாழி யவினி!

வேந்துபகை தணிக யாண்டுபல நந்துக
எனவேட் டோனே யாயே; யாமே

மலர்ந்த பொய்கை முகைந்த தாமரைத்
தண்டுறை யூரன் வரைக

எந்தையுங் கொடுக்க எனவேட் டேமே.

—ஐங்குறு நாறு, சு.

காதல் ஒழுக்கம் நிகழ்த்துவோர் எண்ணங்கள் எப்படி எப்படி இருக்கின்றன என்பதை இந்தப் பாட்டுத் தெளிவு படுத்துகின்றது.

பல நாள் களவில் ஒழுகிவந்த தலைமகன், ஒரு நாள் தலைவியை அவன் சுற்றத்தார் கொடுக்க, திருமணம் செய்து கொண்டான். ஒரு மாலை வேளொயில், தலைவி தோழி தலை வன் முதலிய எல்லாரும் ஒரு மலர்ச் சோலையில் அமர்ந்து

மகிழ்ச்சியாய்ப் பேசிக்கொண்டிருந்தார்கள். தலைமகனுக்கு ஒரு நினைவு தோன்றியது. உடனே அவன் தொழியை நோக்கி, “நான் விரைவில் திருமணஞ் செய்துகொள்ளாமல் நான் நின்டுவிட்டபோது, உங்கள் மனத்தில் என்னென்ன எண்ணங்கள் தோன்றினவோ?” என்று கேட்டான். அவன், பின்வருமாறு சொன்னார்:

நம் நாட்டு வேந்தனை சேர்மான் ‘ஆதன் அளினி’ என்பவன் வாழி வாழி என்று முதலில் சொல்லிக்கொண்டாள். அதன்பின் தலைவனை நோக்கிச் சொல்லுகிறோன்:

“முதலில் உன்னை எதிர்ப்பட்டபோதே திருமணம் உண்மையாய் விகழ்ந்துவிட்டது; இப்போது நடந்த திருமணம் உலகம் ஒப்ப நடந்தது. ஆகவே, அம் முதல் நாளே தலைவி இல்லற ஒழுக்கம் உடையவளானார். மனைவாழுக்கைப் பெண்கள் என்னென்ன நினைப்பார்கள் என்பது தான் உனக்குத் தெரியுமே! ‘அரசன் பகை தணிந்து அரசியல் நன்கு கடைபெற்று, நாட்டில் அமைதியும் இன்பமும் நிலவுவேண்டும்’ எனவும், ‘இந்த ஆண்டில் பல வளங்களும் தழுழக்கவேண்டும்’ எனவும் உருத்து எண்ணுவது அவர்கள் கடமையன்றாரா? தலைவி இங்ஙனமே விரும்பி நினைத்து, அந்நாளிலிருந்தே இல்லற நோன்பு உடையவளாயிருக்கின்றார்.

“நாங்களெல்லாரும், ‘தலைவன், கழனிகள் குழந்தைரையுடையவன். அக் கழனிகளில் மலர்ப்பொய்கைகள் இருக்கின்றன. அந்தப் பொய்கையில் தாமரை அரும்புகள் மலரும் நிலைமையில் விளங்குகின்றன. அந்தக் குளத்துக்கு அந்தத் தாமரைப் போது ஓர் அணியாகத் திகழ்கின்றது. தலைவன் அப்படிப்பட்ட ருளிர்ச்சியான இடத்தையுடைய வனையிருப்பதனால், அவன் ஊரில், அப் பொய்கைபோல் விளங்கும் அவன் மனையில், தாமரைபோலத் திகழும் நம் தலைவி ஓர் அணிகலனும் இருந்து ஒளிவிடுமாறு விரைவில் திருமணஞ் செய்துகொள்ளுங் குணம் அவனுக்கு இல்லாமற்போகாது. விரைவில் அங்ஙனமே மனம் செய்துகொள்

வானுக: எங்கள் தந்தையும் அதற்கிசைந்து தலைவியைக் கொடுப்பானாக என்று விரும்பிக்கொண்டிருந்தோம்' இவையே எங்கள் விணைப்பு," என்றார். தோழியின் இச் சொல், தலைமகன் உள்ளத்துக்கு எவ்வளவு பூரிப்பைக் கொடுத்திருக்கும்!

மனைவாழ்க்கைக்குரிய பெண்களின் கடமைகள் இன்ன என்பதும் இப்பாட்டில் நன்கு விளங்குகின்றது.

குறிப்புரை:—‘ஆதனவினி’ என்பது அரசன் பெயர். நந்துகதமூக. வேட்டோள்-விரும்பினாள். யாய் என்றது தலைவியை. அவள் அத்துணைக் கற்பொழுக்கம் உடையவளாயிருந்தமையால் இங்ஙனங்தாய் என்னுங் கருத்தாற் சிறப்பிக்கப்பட்டாள். மலர் நந்த பொய்கை - அகன்ற குளம்: தலைவனது மனையும் அகன்றது என்பது குறிப்பு. முகைந்த - மொக்கெடுத்த. தலைவி இப்போது தான் இல்லற வாழ்க்கை தொடங்குகிற ஓராதலால், அவளை ‘முகைந்த தாயரை’ என்னுங்தொடரால் அசிரியர் குறிக்க விரும்பி ஞார். அவள் இல்வாழ்க்கை இப்போதுதான் அரும்பெடுக்கின்றது என்பது கருத்து. தண் - குளிர்ச்சி; துறை - இடம் என்றது, நீர்த்துறை. வேட்டேமே- விரும்பினமே; விரும்பினமே. (கூ)

கல. காதலாற் பிணிப்புண்ட உள்ளத்தின் இயல்பு

[உலகத்தில் காலலையின் இயக்கம் ஓயாதது; வீறுமிக்கதுமாகும். உணர்வில் காதவின் இயக்கமும் அத்தகையது. இயக்கங்களை உண்டாக்கும் மூலமும் காதலே. அவ் வியக்கத்தால் உலகம் தோன்றுகின்றது, வளர்கின்றது, நிலைமாறி உயர்கின்றது.]

ஓண்தோடி அரிவை கொண்டனள் கெஞ்சே
வண்டிமிர் பனித்துறைத் தொண்டி யாங்கண்
உரவுக் கடலொலித் திரையேன,
இரவி னனுங் துயிலறி யேனே.

ஐங்குறுநாறு, கலூ.

ஒரு நாள் இரவு ஒருமணியாகியும் தலைவன் உறக்கங் கொள்ளவில்லை. நண்பன், “தூக்கமில்லையே! என்?” என்று கேட்டான்.

ச. இ. இ. தி.—9

தலைவன்: (சிறிது பொருத்து, நண்பளுதவின் உண்மை கையைச் சொல்லுவதே நல்லது என்று விளைத்து, பின்பு) நண்பா! உன்னிடம் சொல்லுவதில் தடையொன்று மில்லை; ஒரு நங்கை, ஒரி பொருந்திய வளையலை அணிந்தவன், எனது நெஞ்சத்தை இடமாகக் கொண்டிருக்கிறான்.

நண்: ஓ! அப்படியானால் நெஞ்சம் இனிதாயிற்று; உறக்கம் நன்றாய் வரும்.

தலை: அது தானே இல்லை.

நண்: பின்னை என்ன செய்கிறது?

தலை: என்ன செய்கிறதா? கொந்தவிக்கிறது, ஆம்; வண்டுகள் ஒலிக்கின்ற குளிர்ந்த இத்தொண்டி நகரத் துத் துறையில் கடல் அலை எப்படிக் கொந்தவிக்கின்றதோ, அப்படிக் கொந்தவிக்கின்றது.

நண்: கடல் எப்படிக் கொந்தவிக்கிறது?

தலை: சீ வேடிக்கை செய்கிறோய்! பார்த்தாயா? உண்மையில் உனக்குத் தெரியாதானால்' நான் உவமை சொன்னது வினே.

நண்: அன்று; கொந்தவிக்கும் இயல்புகளைல்லாம் இப்போது உனக்குத்தானே நன்றாய்த் தெரியும்.

தலை: சரி. எப்படிக் கொந்தவிக்கிறதென்று சொல்லுகிறேன், கேள். கடல்லை மேலே எழுகின்றதா?

நண்: எழுகின்றது.

தலை: கீழே விழுகிறதா?

நண்: விழுகின்றது.

தலை: சருள்கின்றதா?

நண்: உம்; எல்லாம் கீழே சொல்லி விடு.

தலை: சரி; பின்பு, மறுபடியும் எழுகின்றது; ஒங்கு விசுகின்றது; திரும்பவும் பின்வாங்குகின்றது; உள்ளே செருகுகின்றது; அலைகின்றது; தழும்பு, தழும்பாகத் தனும்புகின்றது; சிறிது உலாவுதல்போல அசைகின்றது; திவலைதெறிக்கின்றது; உள்ளேயிருந்து என்னென்னவோ கொண்டுவந்து மேலே ஏறிகின்றது; ‘ஓ’ என்னும் இரைச்சல் வேறே; ஒரு கொழியேனும் சும்மா இருக்கின்றதா? இராத்திரியிலாவது உறங்குகின்றதா? இல்லையே?

நண்: இல்லை.

தலை: அப்படித்தான் எனது நெஞ்சமும் இங்ஙனமெல்லாம் கொந்தளித்து, இரவிலும் நான் துயிலறியாத வனுய் இருக்கிறேன்.

நன்பனுக்கு இப்போது கவலை பிறந்தது.

காதல் வேதனை எப்படியிருக்குமென்பதை இப் பாட்டில் வரும் கடல் அலை உவமை நன்கு விளக்குகின்றது.

குறிப்புரை:—ஓண் - ஓளி; தொடி - வளையல்; இமிச் - ஓலீக்கின்ற; பளி - குளிர்ச்சி பொருந்திய; துறை - கடல்துறை; “தொண்டி” மேற்கூக் கடற்கரையிலுள்ள நகரம். ஆங்கண் - அவ்விடத்தில். ‘துறைத்தொண்டியாங்கண்’ - துறையையுடைய தொண்டி யென்னும் நகரத்திடத்தில். அதாவது, தொண்டி யென்னும் நகரத்திலுள்ள கடற்றுறையிடத்தில் என்பது. உரவு - உலாவுதலையுடைய; அலை உலாவுதலையுடைய கடல் என்று கொள்ளவேண்டும். அந்தக் கடலின் ஒலியையுடைய திரையைப் போல என்று மேலே தொடர்ந்துகொள்ளவேண்டும். திரை-அலை; என - போல. இரவினாலும் - இரவிலும். துயில் அறியேன் - தூக்கம் அறியேன்.

(கங்கை)

கந. கணவன் நட்புக் கடலினும் பேரிது

நிலவுருண்டை முழுவதிலும் கடலே பெரிய பொருள்; உலகத்தின் வளர்ச்சிக்கெல்லாம் கடல்ஸ்ரே காரணம். அத்தகைய பெரிய காரணமே வாழ்வின் வளர்ச்சிக்கு மூலமாகிய காதல். தலைவியொருத்தி இவ்வண்மையை அறிந்துகொண்டு இதனில் இயைந்து உருகி மாட்சிமைப்படுதல் இச்செய்யுள்ளிங் வருகின்றது.]

நெய்தல் இருங்கழி நெய்தல் நீக்கி
மீனுண் குருகினங் கானல் அல்கும்
கடல்ஸிந் தன்றவர் ஊரே
கடலினும் பெரிதெமக் கவருடை நடபே.

—ஜங்குறநாறு, கஷூ-

ஒரு நாள், தலைவி தன் இல்லத்தில் வருத்தத்தோடு இருந்தாள். தலைவன் அவளைப் பிரிந்து நெடுநாள் ஆயின்-

தோழி அவளருகில் வந்து, “அம்மா! தலைவர் எப்படி மும் வரக்கூடியவர். போன வேலை முடிந்ததும் ஒருநொடிகூட அங்கே தங்கமாட்டார்; அது தெரிந்திருந்தும் சீட்டேன இப்படி வருந்துகிறோய்?” என்று சொன்னான்.

அதற்கு அவள், “தோழி! நான் என்ன செய்வேன்? அவர் அவ்வளவு அன்புடன் இருப்பதனாலேதான், அவரைச் சிறிதும் பிரிந்திருக்கமுடியாமல் தவிக்கிறேன். அவருடைய கட்டு எனக்கு இக் கடலைஸிடப் பெரிதா யிருக்கின்றது. ஆனால் அவர்மட்டும் எப்படியோ இன்பமாய்ப் பிரிந்திருக்கிறோர். அவரும் கொக்குகளும் ஒன்று,” என்று சொல்லிப் பெருமுச்சு விட்டாள்.

தோழி: அதென்னம்மா! அவரெப்படிக் கொக்கு?

தலைவி: சீ கொக்கை உற்றுப் பார். கழிகளில் நெய்தல் மலரினிடையில் அது வாழுங்திருக்கும். சிலவேளை களில் கழியின் பக்கத்திலிருக்கும் கானற் சோலைக்குடு பறந்து போய் அங்கே மகிழ்ச்சியாய்த் தங்கி விடுகின்றது. தலைவரும் அப்படி-த்தாள்: கொக்குக்கு எங்கே மீன் கிடைக்குமென்பதே கருத்து. அதனை நோக்கும்பொருட்டு அங்கே போய்த் தங்கிவிடும். தலைவர்க்கும் பொருளே நோக்கம். என் மனம் இங்கே கடலைபோல் அலைந்து கொண்டிருக்க வேண்டியதுதான். இந்தக் காற்கரையூர் அவர் செயலுக்கு மிகவும் பொருந்தி யிருக்கிறது.

இவர்கள் இப்படிப் பேசிக்கொண்டிருக்கும்போதே,
தலைமகன் அங்கே பேரார்வமாய் வரக் கண்டார்கள்.

குறிப்புரை:— நெய்தல் இரு கழி நெய்தல் நீக்கி - நெய்தல் நிலத்திலுள்ள கரிய கழியிடத்து நெய்தல்மலரை நீக்கி. மீன் உண் துருகு - மீனை உண்ணுங் கொக்கு; இளம் கானல் அல்கும் - அரு கில் கடற்கரையில் உள்ள இளஞ்சோலையிற் பறந்து சென்று தங்கிவிடுகின்ற; கடல் அணிந்தன்று அவர் ஊர் - அத்தகைய கடல் கரையை அணிந்தது அவர்னர். கடலினும் பெரிதுமைக்கு அவருடைய நட்பு. நெய்தல் நிலம் - கடற்கரையைச் சேர்ந்த நிலம். இரு - கரிய, குருகு - கொக்கு. கானல் - கடற்கரைச் சோலை. அல்கும்-தங்கும். அணிந்தற்று - அணிந்தது; குழந்தது என்னுங் கருத்துடையது. (சு)

கச. அன்புடையார் பிரிதலின் துன்பம்

[காதலுணர்வு, மிகவும் அழுத்தம் வாய்ந்தது; ஆழந்தது. அத்தனை ஆழந்த அழுத்த உணர்வாக அது திகழ்தலால், உயிரின் மிக நுண்ணிய இயல்புகளையும் ஒன்றி விளங்கச் செய்யவல்லது. அதனால், மேலழுமகுமாறி, உருக்கத்துந்பமுங் தருமாயினும் நோன்பு வடிவினை உண்டாக்கும் இயல்புடையது. இதன் பயன் நன்மையே.]

சிலம்பின் வெதிரத்துக் கண்விடு கழைக்கோல்
குரங்கின் வன்பறழ் பாய்ந்தென இலஞ்சி
மீனெறி தூண்டிலின் நிவக்கும் நாடன்
உற்றேஸ் மறவா கோய்துந்து
கண்டோர் தண்டா நலங்கொண் டனனே . . .

—ஜங்குறுநாறு, உனா

“நன்மை செய்யாவிட்டாலும் தீமையாவது செய்யச் சிருக்கவேண்டும் என்று பலரும் சொல்வார்கள். தலை வரோ நமக்குத் தீமையுஞ் செய்து நம்மிடமுள்ள நன்மை கையும் வாங்கிக்கொள்கின்றோ” என்றால் தலைவி.

“எப்படி?” என்றால் தோழி.

“அவரைக் காதவித்த நமக்கு, நம் உற்றேருகும் மறக்கக் கூடாதபடி அவ்வளவு மிகுதியான பிரிவுத் துன்பங்

தந்து, காண்போர் எளிதில் மனம் அமையக்கூடாத அவர்வளவு சிறந்த நமது அழகையும் வாங்கிக்கொண்டாரே”, என்று தலைவி அதனை விளக்கினான்.

தோழி, “ஆமாரம்; அவர் அப்படித்தான் இருக்கிறார். அவர் நாட்டில் மூங்கில் மரத்தின் கிளைகளில் குரங்கின் சூட்டிகள் பாய்ந்துபோகும்போது அக் கிளைகள் மீன் பிடிக்குங் தூண்டில்கள்போல வளைந்து வளைந்து நிமிர்கின்றன. நம் தலைவர் அன்பும் அந்தக் குரங்கும் ஒன்று. தமதுள்ளத்தில் அன்பிருக்கும்போது நம்மிடம் வளைந்து வளைந்து வருகிறார். அப்புறம் நிமிர்க்கு கொடுமை செய்கிறார். அவர் நாட்டின் மூங்கிற்கோலைப் போலவே அவர்உள்ளமும் இருக்கின்றது,” என்று தலைவியோடு ஒத்துப் பேசினான்.

தலைவன் மறைவில் வந்திருக்கிறான் என்பது இவர்களுக்குத் தெரியும். விரைவில் மணங்குத்தகொள்ளவேண்டும் என்று தலைவனுக்கு எண்ணம் உண்டாகின்றது.

ஞப்புரை:—கிலம்பு - மலை; வெதிரம் - மூங்கில்; கண் விடு * கனுக்கள் விடுகின்ற; கழைக்கோல் - மூங்கிற்கோல். வன்பறம் - வளிய குட்டி; பாய்ந்தென - பாய்ந்ததென்று. இலங்கி - கேணி வில்; மீன் ஏறி தூண்டிலீன் - மீன் பிடிக்கும் தூண்டிலைப் போல; ஏறி - பிடித்துக்கொல்லுதல். நிவக்கும் - நிமிரும். நோய் - துங்பம். தண்டா - அமையாத; நலம் - அழகு. (கஞ்சி)

கடு. காதலிப்பது குணத்தையே

: சூலகம் துன்ப வண்ணமானது என்பர்; குணங்களைக் காதலிப்பார்க்கு அதுவே இன்ப வண்ணமானது என்பதையும் அறிதல் வேண்டும். பொருட்பற்றுவிட்டுக் குணப்பற்றுக்கொள்குதலே காதல் என்பது. அப் பேறுபெற்ற தலைவன் சொல் இச்செய்யுட் குரல்.]

உள்ளுதற் கினிய மன்ற: செல்வர்
யானை பினித்த போன்புனை கயிற்றின்
ஒள்ளரி மேய்ந்த சுரத்திடை
உள்ளாம் வாங்கத் தந்தநின் குணனோ.

—ஜிங்குறுதாறு. நடுக்க

இந்தப் பாட்டினால், ஒரு சிறந்த கருத்துத் தெளியப் படுகின்றது.

ஆடவர்கள் வெளியில் உழன்று முயற்சி செய்வதற்கு உரியவர்கள். பெண்கள் இல்லை இருந்து இனிமை செய்வதற்கு உரியவர்கள்.

ஆடவர்களுக்கு முயற்சியினால் உண்டாதுந் துன்பங்க ளொல்லாம், பெண்களின் இனிமைத் திறங்களினுலேதான் தணிதல் வேண்டும்.

தலைவன் தன் வினை முடிப்பதற்காக வெளி நாட்டுக்குச் சென்றான். கொடியவெயிற்காலம்; வழி மிகவுக் கொடுமையாயிருக்கிறது. கானல் பொறுக்கக் கூடியதாக இல்லை: வழியிடமெல்லாம், தீ, மேய்வதுபோலத் தோற்றுகின்றது; அவ்வளவு வெயில். அத் தீ மினுமினுவென்று மின்னுகின்றது. செல்வர்களுடைய யானை போன்றைச் செய்யப் பட்ட பொற்கயிற்றுற் கட்டப்படும்; யானை அசையும் போது அப் பொற்கயிறு மின்னுவதுபோல அக் கானல் தீ மின்னுகிறது என்று சொல்லலாம்.

அப்படிப்பட்ட கடுமையான காட்டு வழியில் தலைவன் முயற்சியின்மேற் செல்லும்போது எவ்வளவு துன்பமாக இருக்கும்!

அவ்வளவு துன்பத்தையும் அங் நேரத்தில் தணியச் செய்வது அவனுக்கு ஒன்று உண்டு. அவன் தலைவியினது அருமையான பெண்மைக் குணமே அது.

வினை முடிந்து வந்தபின் அவ் வியல்பினை மிக்க மகிழ்ச்சி யோடு அவன் தன் தலைவிக்குச் சொல்கின்றான்: “என் உள்ளங் கவரும்படி நீ தந்த உனது அருமையான குணமே அங்நேரத்தில், நினைப்பதற் கிணிமையாயிருந்தது. இது திண்ணனம். அதனால் அவ் வழித்துன்பை எனக்குத் தெரிய வில்லை.”

பெண்மையினிமை ஆண் மக்களுக்கு எவ்வளவு ஆறு தல் தருகின்றது!

ஆண்மக்கள் பெண்மக்களிடம் காதவிப்பதென்பது, அவர்கள் குணத்தையே என்னுஞ் சிறந்தகருத்தும் இதற்கெற பெறப்படுகின்றமை எவ்வளவோ மேன்மையாயிருக்கிறது.

குறிப்பு:—உள்ளுதற்கு - நினைப்பதற்கு, மன்ற - இது தின் ணம் என்னுங் தெளிவுக்கருத்துத் தந்தது. பினித்த- கட்டிய. ஏரி - தி. ஒன்னரி - விளக்கமானதி, சுரம் - வழிநிலம், வாங்க - கவர.

(க்கு)

கக். அன்பின் வெளிப்பாடு

[பாவனை என்பது உரமேறிய நினைவின் ஆற்றலாகும். வாழ்க்கையில் இயற்கையாகவே இந்த ஆற்றலை வினைப்பது காதல், அப்போதுதான் சுவை என்பதும் அரும்புகின்றது, பார்க்கும் பொருளெல்லாம் தன் நினைவின் வண்ணமாகத் தோன்றி இன்பம் மிகும். வேற்றுமையற்ற, பொருள் தோற்றம் அற்ற, வீண் கீலைகள் அற்ற அன்பின் வெளிப்பாடே அது.]

நின்னே போலும் மஞ்ஞஞ ஆலநின்
நன்னுதவு காறும் மூல்லை மலர
நின்னே போல மாமருண்டு நோக்க
நின்னே உள்ளி வந்தனென் ;
நன் நுத லரிவை ! காரி நும் விரைந்தே.

ஜிங்குறுநாறு, சகு.

மணமக்களுக்குள் உண்மையான அன்வில்லாவிட்டால் அவர்கள் வாழ்க்கையில் சுவை யென்பதே இல்லை. அன்பிருந்தால் எல்லா வகைகளிலும் சுவையுண்டு. காதலும் நல்லொழுக்கமும் உடையோரது வாழ்க்கைக்கு ஒப்புமையாகக் கற்றக்கூடியது உலகத்தில் ஒன்றுமே இல்லை.

அன்பின் மனைவியைப் பிரியமுடியாமற் பிரிந்து ஏதோ அலுவல் காரணமாகக் கணவன் வெளியூர்களுக்குப் போயிருந்தான். இரண்டொரு திங்கள் கழிந்தபின், தன் முயற்சிகளை வெற்றியுடன் நிறைவேற்றிக்கொண்டு ஊர் திரும்பினான். இடையிடையே அவன் உள்ளம், தன் மனைவியின் சாபல் சிறப்பு பெண்மை முதலிய நல்லியல்புகளில் ஈடுபட்டுக் குழைந்துகொண்டுதான் இருந்தது. வழியில்

இரும்பிவரும்போதும் எல்லாம் அவனுக்குத் தன் மனைவி யின் தோற்றமாகவே தொன்றின. அவன் அவன் கண்களிலேயே அசைந்துகொண்டிருந்தாள்.

விட்டுக்கு வந்தபின், ஓர் அமைதியான நேரத்தில், காதல் வெள்ளங் கரைபுரண்டோடுங் கருவிழிகளுடன் சிறிது ஊடற் குறிப்புக்கொண்டு ஒருபுறம் ஒதுங்கி வின்று கொண்டிருந்த தன் மனைவியை அருகழைத்து அணைத்துக் கொண்டு, “அழிய நெற்றியையுடைய காதலே! நான் வந்த வழியில், உன் சாயலையே ஒத்த மயில்கள் அங்கங்குமந்தமாட, உனது கல்ல நெற்றியையே ஒத்து நறுமணங் கமழ்கின்ற மூல்லைகள் அங்கங்கும் மலர்ந்து தோன்ற, உன் பார்வையையே ஒப்ப மான்கள் எங்கும் மருண்டு மருண்டு பார்க்க, மேகத்திலும் விரைவாக, உன்னையே நினைவுக்கார்ந்து வந்தேன்,” என்று தனது காதல் வெள்ளமுங் கரைபுரண் டோடுங் குளிர்ந்த ஸீர் விழிகளுடன் ஆராமமயாகச் சொன்னான்.

இந்த அழுத மொழிகளைக் கேட்டபின்னும், காதலி யின் ‘நான்’ என்னுங் கரை உடையாமல் எதிர்விற்குமோ?

‘மயில் ஆடும்போதும், மூல்லை மனக்கும்போதும், மான் மருஞும்போதும் அவை உன் சாயலையும் சிறப்பையும் பெண்மையையுமே நினைவுக்கார்விக்க, அதனால் மேலுமேலும் உள்ளம் தூரப்புண்டு மேகத்திலும் விரைவாக வந்தேன்; என் கண்களிலேயே நீ அசைந்துகொண் டிருப்பதற்கு ருனே அவையெல்லாம் எனக்கு உன்னைப்போலவே தோற்றின்,’ என்று அவன் தன் காதலிக்கு விளக்க விரும்பினான் என்பது தெரிகின்றது. அவ்வளவு ஆராமமக்கும் இன்பத்துக்கும் அம் மனமக்களின் உண்மைக் காதலன்றே காரணம்!

குறிப்புரு:—நின்னே - உன்னையே; இங்கே. உன் சாயலையே என்பது கருத்து. ‘ங்னேபோல மா மருண்டு நோக்கி’ என்னுமிடத்திலும். ‘நின்னே’என்பதற்கு ‘நின் பார்வையையே’ என்று கரைத்துக்கொள்ளவேண்டும். ஆல-ஆட, நுதல்நெற்றி; மகளிர்

நெற்றிமணங்கமழுமாதவின், அந்தெந்றியைப்போல் மணங்க கமழு கின்ற மூல்கீல எனப்பட்டது. நாறும் - மணக்கும். மருண்டு - மருட்சிகொண்டு; உள்ளி-சினைத்து, மணைவி தலைகுனிக்குகொண்டு சின்ற போது அவன் நெற்றி முன்வந்து தோன்றுதலால் அந்தெந்றியைக் குறித்து 'நன்னுதல் அரிவை' என்று, கணவன் அவனை 'அழைத்தான். உயர்ந்த மகளிரினத்தைச் சேர்ந்தவன் என் பதற்காக, நெற்றி 'நல் நெற்றி' எனப்பட்டது. அரிவை - பொதுவாகப் பென் என்னுங் கருத்தில் வந்தது. கார் - மேகம். (சுள்)

கள. காதலின் இயற்கை

[உள்ளத்தை அகம்பன்பார். அதுவெளிப்பட்டுப்பிறதோரகத்திற் சென்று தோய்தற்குரியவாயில் கள், ஆகவே, கண்கள் ஒற்று மைப் படுதல் அகங்களின் ஒற்றுமையைப் புலப்படுத்தும். ஏனைய உடம்பின் செயல்களையும், பொருள்களின் செயல் களையும், சுற்றங்களின் செயல்களையும் அவ் வொற்றுமையை டேயோர் மறப்பார்; தன்மையும் மறப்பார், காதலுணர்வின் விளையாடல் இது.]

தண்டு தழுவாத் தாவுளீர் வையையுன்,
கண்ட பொழுதில், கடும்புனல் கைவாங்க
நெஞ்சம் அவன் வாங்க நீடு புணைவாங்க
நேரிழை நின்றுபூரிக் கணங்கிறப, நீர் அவன்
தாழ்வும் உய்யாறு தான்வேண்டு மாறுஉய்ப்ப,
ஆயத் துடன்சில்லாள் ஆங்குஅவன் பின்தோட்டஞ்சுத்
தாய்அத் திறமறியாள் தாங்கித் “தனிச்சேறல்
ஆயத்தில் கூடு” என்று அரற்றெடுப்பத் தாக்கிற்றே,
சேயுற்ற கார்நீர் வரவு.

—பரிபாடல், கக: கங்க-கங்

வையை யாற்றில் மழை பெய்து வெள்ளம் வந்தது.
எல்லாரும் புதுப் புனல் ஆடப் போனார்கள்.

ஆற்றில் ஒரு வாழைமாத்தின் அடித்துண்டு அடித்துக் கொண்டு வந்தது. ஒருவன் அதனைப் புணையாகத் தழுவி நீங்கி விளையாடிக்கொண்டிருந்தான். அவன் தற்கொயலாம்

அங்கே ஒருத்தியைக் காண நேர்ந்தது. அவள் இவன் நெஞ்சத்தைக் கவர்ந்துகொண்டாள்.

நெஞ்சம் அவள் பக்கம் செல்லவே, இவன் கைகள் வெள்ளம் போகும் வழியே சோர்ந்தன. புணையும் இவளை நெடுக இழுத்தது. இவன் கண்கள் அவளிடத்திலேயே கிளிபெற்றுவிட்டன.

ஆற்று சீர், இவன் விரும்பின அவளிடத்தில் இவனைக் கொண்டு செல்லாமல், தான் செல்லும் போக்கில் இழுத்துச் சென்றது.

இருவர் உள்ளமுக் கண்களும் அரைக்க முடியாதபடி பிணித்துக் கொண்டமையால், இவளை சீர் இழுக்க இழுக்க அவளும் தன் ஆயமகளினின்றும் நிங்கித் தனியாய்த் தன்லை யறியாமலே, அவனைத் தொடர்ந்துகொண் டிருந்தான்.

ஆலை அவள் தாய்க்கு இதன் காரணம் ஒன்றுந் தெரியவில்லை. தன் மகளின் பிணித்த அன்படைமையை அறியவில்லை. ஆகவே, அவனைத் தாங்குகின்றவள்போல், “அங்கே தனியாகப் போகாதே; தோழியரோடு வந்து சேர்ந்து கொள்,” என்று கூவுகின்றாள்.

இதனால் அவள், “நாம் எங்கிருக்கிறோம்; என்ன செய்கிறோம்,” என்பதொன்றுந் தெரியாமல் ‘ஓ’வென்று அரற்றினாள்.

இப்படி அரற்றும்படி வையை மாற்றில் கார் காலத்து சீர் வரவு செங்கிறம் பூண்டு இரு பக்கக் கரைகளையுங் தாக்கு வந்தது.

காதலின் இயல்பு இப்படிப்பட்டதென்பது இப்பாட்டில் இனிது வினக்கப்படுகின்றது.

ஞாப்புளி: தழுவா - தழுவி, கடு புனல் - ஸிக்க புனல். தாழ் வழி - விரும்பின இடத்தில், தொடகுஉ - தொடர, சேறல் - செல்லாதே, செ - செங்கிறம். கார்சீர் - மழைநீர். (சுஅ)

க.அ. காதலன் துண்பத்தில் காதலியும் பங்கு கோள்ளல் காதலுணர்வு, உதவியுள்ளத்தை எழுப்புகின்றது. தலைவிக்குத் தலைவன் நலத்திலும் தலைவற்குத் தலைவன் வளத்திலுமே கருத்துண்டாகின்றது. தலைவன் பொருள் தேடுதல் முதலிய கடமைகள் செய்யுங்காலங்களில் அவன் இன்னாலுருமைக் குரிய உதவிகளைச் செய்யவே தலைவி விரும்புகிறார்கள். அற வோர்க் களித்தல் முதலிய தலைவியின் அன்பின் செயல் கஞ்குத் தலைவன் பொருள் தேடியுதவும் வகையில் துணை நிற்க முயல்கின்றார்கள். இருவருள்ளாமும் நிழலாடும் தெளி நிலைப் பளிங்கே இச்செய்யுள்.]

மரையா மரல்கவர மாரி வறப்ப,
வரையோங்கு அருஞ்சரத்து ஆரிடைச் செல்வோர்
சரையம்பு முழக்கச் சருங்கிப் புரையோர்தம்
உள்ளீர் வறப்பப், புலர்வாடு நாவிற்குத்
தண்ணீர் பெறுஅத் தடுமாற் றநுந்துயரம்
கண்ணீர் நனைக்கும் கடுமைய காடுளன்றுல்,
என்னீர் அறியாதீர் போல இவைக்கறின்
நின்றே அல்ல நெடுந்தகாய்! எம்மையும்
அன்புஅறச் சூழாதே ஆற்றிடை நும்மொடு
துண்பம் துணையாக நாடின் அதுவல்லது
இன்பமும் உண்டோ எமக்கு.

—கவித்தொகை, ச.

கானமெங்கும் மலைகள் உயரமாய்க் காணப்படுகின்றன. வழிகள் குறுக்கும் கெடுக்குமாய்க் கடப்பதற்கு அருமையா மிருக்கின்றன.

கொடிய வெயில் காலம். அங்கே மழையே இல்லை தரையிலிருந்த புல்லெல்லாம் உலர்ந்துவிட்டன. பசும்புல் தலை காணப்பது அரிதாய்விட்டது.

அந்தக் கானத்தில் ‘மரை’ என்னும் ஒரு வகை விலங்குகள் உணவில்லாமல் அங்குமிங்கும் திகைப்புடன் ஒடுகின்றன. அவைகளின் பார்வைக்கு ‘மரல்’ என்னும் ஒருவகைச் செடிகள் காணப்படுகின்றன. அவை, அவை

களுக்குப் பெருந்திய உணவல்ல; வேறு வழியில்லாமல், அந்த எளிய விலங்குகள் அச் செடிகளையே கடித்து இழுக்கின்றன.

இங்கனம் எளிய விலங்குகளுக்கே அந்தக் கானகத்தில் உணவில்லையென்றால், அங்கே இருக்கும் மனி தர்களுக்கு எப்படி உணவு அகப்படும். அவர்கள் அந்த வழிகளில் வரும் அயலூரார்மேல் அம்பு எங்கு அவர்கள் கொண்டு போகும் பொருள்களைக் கொள்ளியதித்து உயிர் வாழ கிருர்கள்.

ஆ! அப்படி அம்பு தைத்து உடல்சருங்கி விழுந்தவர் களுக்கு அங்கே ஒரு சொட்டுத் தண்ணீர்கூட அகப்பட வில்லை. அவர்கள் உடம்பின் உள்ளே மிருந்த நீர்கூட வற்றிவிடுகிறது. அதனால், நாக்கும் உலர்ந்து வாடுகிறது.

தண்ணீர் கிடைக்காத வருத்தத்தால் அவர்கள் கண்கள் கலங்குகின்றன. வறட்சியின் கொடுமையால், கண்ணீர்கூட மிகுதியாகப் பெருக வழியில்லை. ஒன்றிரண்டு சொட்டுகள் சிந்துகின்றன. அந்த நீர்த் துளிகளே அவர்கள் நாக்கில் தற்செயலாகப் பட்டு அதனை நனிக்கின்றன. அதுதான் அந்தக் காட்டில் நீர் வேட்கை தணிவதற்கு வழி. வேறு வழியில்லை.

அப்படிப்பட்ட கடுமையான காடுதான் தலைவன் பொருள் தேடுவதற்காகப் போக விரும்பிய கானம். தலைவிக்கு இது தெரிந்தது.

அவள் திடுக்கிட்டாள்; கலக்கத்தால் உள்ளம் குழம்பியது. தனது பிரிவத் துன்பம் ஒரு பக்க மிருக்க, தலைவன் அக்கானகத்தில் அடைய நேருங் துன்பம், அவளுக்குப் பொறுக்க முடியவில்லை. பெருமுச்ச விட்டாள்.

“ஆ! அப்படிப்பட்ட கடுமையான காடு!” என்று அவள் வாயிலிருந்து ஒரு சொல் அவனை அறியாமலே எழுந்தது. தலைவனை நோக்கினான்.

“அப்படியானால், சிங்கள் எனது தன்மையை அறியாதவர்கள் போல இப் பிரிவு மொழிகளைப் பேசகிறீர்கள். தங்களைப் பிரிந்து எனது உயிர் இந்த உடலில் விலைத்திருக்குமா? பெருந்தகையே! சிங்கள் இப்படிச் சொல்லுவது உங்கள் நல்லியல்புகளுக்குப் பொருந்துமா? உங்கள் உள்ளத்தில் அன்பு அறும்படி இவ்வாறெல்லாம் என்ன வேண்டாம்,” என்று சொன்னான். கலக்கத்தால் மேலும் பேசக்கூடவில்லை.

“மின்பு, சிறிது நேரங்கழித்து, ஏதோ துணிந்தவளாய், தலைவனை அணுகினான்.

“தாங்கள் கட்டாயம் போக வேண்டுமா?”

“அன்பே! பொருளுக்கு வேறே என்ன செய்வது?”

“அப்படியானால், தங்கள் துன்பத்திற்குத் துணையாக நானும் உடன் வரும்படி நினையுங்கள்; அதுவல்லாமல் எனக்கு வேறு இன்பமில்லை!” என்று முடிவாகச் சொன்னான்.

காதலர் அன்பு எந்தத் துன்பத்திற்கும் அஞ்சாது.

இந்த உள்ளங்கிலை இப் பாட்டில் மிகவுஞ் சுவையாகக் காட்டப்படுகின்றது.

குறிப்புரை:— மரையா - மரை ஆ; அதாவது, மரை என்னும் ஓர் ஆன் இனம்: மரல் - ஒருவகைக் கற்றுழை என்பரே, வரை - மலை; ஆர் இடை - அரிய வழி; சரை அம்பு - மூட்டுள்ள அம்பு, புரையோர்-இங்கே, பொத்தல் அறிவு உடையவர்கள்; அதாவது தாழ்ந்தவர்கள் என்னுங் கருத்தில் வந்தது. ‘புரையோர்தம் சரையம்பு’ என்று சேர்த்துக்கொள்ள வேண்டும். என் நீர் - என் இயல்பு; அதாவது, கணவனைப் பிரிந்து உயிர் தரியாத இயல்பு. நெடுந்தகாய்-பெருந்தகைமையுள்ளவனே! சூழாது-என்னுமல். ஆற்றிடை - வழியில்; நாடின் - இங்கே மனங்கொண்டால் என்பதற்கு வந்தது.

(குக)

கக. உயிர் ஒன்று உடல் இரண்டு

வேற்றுமை நினைவு உள்ளவரையிற்! காதல் உணர்வு நிமை வெய்தியதாகாது; இயற்கைக்கதாலுமாகாது. நிறைவெற திய பொருந்திய காதலானால், காதலர் இருவரும் தம்மை

ஓருயிரின் இருவடிவமெனவே கருதுவர். களவொழுக்க நிகழ்ச்சியை விரைவிற் கற்பொழுக்க நிகழ்ச்சியாக அமைத்துக் கொள்ளும்பொருட்டு மணங்கூடுவர்.]

ஷாயே கண்ணினும் கடுங்கா தலனே;
 எந்தையும், சில னுறப் பெருஅன், ‘சீறடி சிவப்ப
 எவன் இல! குறுமகள் இயங்குதி’ என்னும்;
 யாமே, பிரிவின்றியைந்த துவரா நட்பின்
 இருதலைப் புள்ளின் ஓருயி ரம்மே;
 ஏனலங் காவலர் ஆனது ஆர்த்தொறும்
 கிளிவிளி பயிற்றும் வெளிலாடு பெருஞ்சினை
 விழுக்கோள் பலவின் பழுப்பயம் கொண்மார்
 குறவர் ஊன்றிய சூரம்பை புதைய
 வேங்கை தாஅய தேம்பாய் தோற்றும்
 புலிசெத்து வெரீஇய புகர்முக வேழும்
 மழைப்படு சிலம்பில் கழைப்படப் பெயரும்
 கல்வரை நாட! நீவரின்’
 மெல்லிய லோருங் தான்வா மூலனே.

—அகநானாறு, 52.

ஒரு மலைநாடு; அங்கே, மழை மேகங்கள் உருவாகத் தக்க உயர்ந்த மலைகள் இருந்தன; தலைவன் அங் நாட்டைச் சேர்ந்தவன். அம் மலைகளில் பலா, வேங்கை, மூங்கில் முதலான மரங்கள் வளர்ந்திருந்தன. தினைப்புனங்களும் உண்டு. காவலிருப்போர் அடிக்கடி ஒசை செய்து பறவை முதலியவற்றை ஓட்டுவார்கள். இவ் வோரையை, அங்கே பலா மரங்களிலிருந்த கிளிகள் அடிக்கடி கேட்டுப் பழகிக் கொண்டமையால், அக் கிளிகளும் அவர்களைப் போலவே ஒரையிட்டுக்கொண்டிருக்கும்.

பலாப்பழங்களின் பலனைக் கொள்வதற்காகக் குறவர் கள் அம் மலைப்பக்கத்திற் சிறுசிறு குடில்கள் அமைத்துக் கொண்டிருப்பதுண்டு. பக்கத்திலுள்ள வேங்கை மரங்கள்

அங்கு குடில்கள் மறையும்படி தாழ்ந்து தேன்பரக்குஞ் தோற் றத்துடன் தழைத்திருந்தன.

குடிலைத் தமுவித் தழைத்திருந்த இவ் வேங்கை மரத் தின் தோற்றத்தைக் கண்டு அதனைப் புவியென்று கருதி அஞ்சிய யானை, மூங்கிற் செடிகள் தன் காலின்கீழ்ப் பட்டு அழியும்படி விரைந்து நிங்குகின்றன.

இத்தகைய மலைகளையுடைய நாடனே! என்று தலை வணைத் தோழி அழைத்து,

'நீ இரவு நேரங்களில் இப் பக்கங்களில் வருவதானால், மெல்லிய இயற்கையுடையவளான தலைவி உயிர் வாழ மாட்டானே, என்ன செய்யலாம்?

"இவள் தாயோ இவளைத் தன் கண்ணைவிட, மிக்க அன்புபாராட்டிப் பாதுகாத்து வருகின்றன். தந்தையோ, இவள் சிறிய அடிகள், சிவந்து விடுமென்று கருதி அவை சற்றுத் தரையிற் படுதலையும் பொருதவனும், 'ஏடு சிறுமி! எங்கே என்ன செய்யப் போகின்றாய்' என்று கேட்கிறன். இவ்வளவு பாதுகாவலில் தலைவி இருக்கிறன். தலை வியோ, பிரிதவியலாத முறையிற் கூடிய, வெறுத்தலில்லா நட்புடையவளாய் இரண்டு தலைகளையும் ஒருடம் பினையும் உடைய பறவையைப் போல நின்றேடு ஒருமிராய் இருக்கின்றன; நீ தான், இதற்கு ஏதேனும் வழி செய்ய வேண்டும்," என்று சொல்லுகின்றன.

யானை, வேங்கை மூடிய குடிலைப் புவியென்று கருதி அஞ்சித் தனக்கு உண்பொருளான மூங்கிலையுங் காலின்கீழ் அழுக்கி அழித்துச் செல்வதுபோல, நியும் எம் உறவினர்க்கு அஞ்சி நின்க்கு நுகர்பொருளா மிருக்குஞ் தலைவியையும் மடித்து ஒழுகுகின்றன; அங்கனம் அஞ்சி யொழுகாமல் தமரை அனுகி வரைவுக்கு முயற்சி செய்தால் ஸ்ல்லா இன்னல்களுஞ் திருமே என்பது இவற்றின் கருத்து.

குறிப்புநர்:— யாய் - தாய்: கடு - மிக்க; காதலன் - அன்பினன்; இல - ஏடி; குறுமகள் - சிறுமியே; எவள் இயங்குதி - என்செய்யப்போகின்றாய் என்று கொள்ளவேண்டும். என்னும் -

என்று கேட்பான், துவரா-வெறுத்த லீலாத. எனல் - தினைப் புனம்; அம்: சாரியை; பொருளில்லை. ஆனது - அமையாமல்; அடிக்கடி என்பது கருத்து, ஆர்த்து - ஆரவாரமாய் ஒலிசெய்து. விளி - ஒசை; பயிற்றும் - பழகிக்கொள்ளும். வெளில் - அணில், ஆடு - விளையாடுகின்ற; சினை - கிளை, விழு கோள் - நல்ல காய்; பழு-பழும், பயம்-பயன்; பழுப் பயம்-பழத்தின் பயன்; பெரிய கிளைகளையும்நல்ல காய்களையும்உடைய பலாமரம் என்பது. கொன்மார்-கொள்ளும்பொருட்டு, ஊன்றிய-நாட்டிய, புதைய-மறைய, தாய்-பரங்த; தேம்-தேன், பாய் - பரக்கும். செத்து - கருதி; புவி செத்து-புலியென்று கருதி. வெரீஇய-அஞ்சிய, புகர்-புள்ளி; புகர்முக வேழம்-புள்ளிகள் பொருந்திய முகத்தையுடைய வேழம்; மழை-மேகம்; படு-தோன்றுகின்ற; சிலம்பில் - மலையில். கழை - மூங்கில்; பட-பட்டு அழிய; பெயரும் - நீங்கும். நல் வரை - உயர்ந்த மலை; மெல்லியலோரும் என்பதில் ஒரும் அசை. (எ0)

20. காதலின் பினிப்பு

[காதலர் எஞ்சான்றும் ஒருவரையொருவர் பிரியாதிருக்கவே விரும்புவர். முயற்சி காரணமாகப் பிரிய நேரினும் அவரூடு கருத்தொற்றுமை இருத்தலின் அப் பிரியக்காலத்தில் உயிர் பொறுத்திருக்கின்றது. அக் கருத்தினைக்கம் அறுபடுமாயின் மெய்க்காதலர் உயிரும் உடனே அறுபடும். அத்தகை யோர்க்கு வாழ்தலே காதல், சாதலே பிரிவு.]

ஆள்வினைக் கெழுந்த அசைவில் உள்ளத்து
ஆண்மை வாங்கக் காமம் தட்பக
கவைபடு நெஞ்சம் கட்கண் அகைய
இருதலைக் கொள்ளி இடைநின்று வருந்தி
ஒருதலைப் படா அ உறவி போன்றனம்;
நோங்கொல் அளியன் தானே யாக்கைக்கு
உயிர் இயைங் தன்ன நட்பின் அவ்வயிர்
வாழ்த வன்ன காதல்
சாத வன்ன பிரிவரி யோளே.

—அகாளாறு, கநக.

மணமக்களின் வாழ்க்கைப் பினிப்புக்கு இப் பாட்டில்
ஒரு நல்ல உவமம் வருகின்றது.

ச. இ. இ. தி.—10

தலைவன் தலைவியரது நட்பு உயிருருவியது; வெறும் மனவெழுச்சியன்று. நினைத்தாற் கூடுவதும் நினைத்தாற் பிரிவதும் போன்றதன்று. பிரிவு என்பது, அவர்களுக்கு இறந்துபோவது ஒன்றேதான். அப்படியே, உடலோடு வாழுங் காலம் முழுமையும் அவர்களுக்குக் கூடுதலேயாம்.

முயற்சி காரணமாக அவர்கள் ஏதேனும் சிலகாலம் பிரிந்திருக்க நேர்ந்தால், அந்தப் பிரிவும், உடலிலிருந்து உயிர் நிங்குவதுபோல அவர்களுக்குத் தோன்றும்; மீண்டும் சேர்ந்திருக்கும்போது, உயிர் உடம்பில் வந்து வாழுவதுபோலத் தோன்றும். அவர்கள் நட்பு, உடம்பில் உயிர் பொருந்தியிருப்பது போன்ற நட்பு.

தலைவன் தன்னை உடலாகவும் தலைவியை உயிராகவும் கருதுவான். தலைவி தன்னை உடலாகவும் தலைவனை உயிராகவும் கருதுவான். அல்லது இருவருடம்பையும் ஒருடம் பாகவும், அதனுள் இருவருயிரையும் ஒருயிராகவுங் கருதி வாழ்வர். உண்மையில் உணர்ச்சியே அப்படித்தான் இருக்கும்.

இத்தகைய தலைவன் தலைவியருள், முயற்சி காரணமாகத் தலைவன் சிலகாலம் பிரிந்திருக்கும் ஓரம் வந்தது; தலைவன் தன் நெஞ்சிற்குச் சொல்லுகிறார்கள் :

“முயற்சியின்பொருட்டு எழுந்த அசைவில்லாத ஊக்கத்தினால் ஆண்மைத் தன்மை நம்மைத் தலைவியினின்றும் பிரித்திமுக்கின்றது. ஆனால், ஆருயி ரன்ன தலைவியின் அன்போ அதனைத் தடுக்கின்றது. இதனாற் பிளவுபட்ட நெஞ்சக்குறிப்பு நம் கண்களில் ஒளிர, நாம், இருதலைக் கொள்ளியின் இடையில் நின்று வருந்தி ஒருமுகப்படாத எறும்பு போன்றனம். தலைவியோ நம்மால் அருள்செய்யத் தக்கவன்; ஆ! அவன் உள்ளாம் நோவுமன்றே!” என்பது.

பிரியாக் காதலின் உள்ளாப் பாங்கு இப்பாட்டில் கண்ணியமாய் எடுத்துக் காட்டப்பட்டிருப்பது பெரிதும் உணர்ந்து மகிழ்தற்குரியதாகும்.

துறிப்புஹர:—ஆள்வினை - முயற்சி. அசைவு இல் - தளர்த வில்லாத; தட்ப - தடைசெய்ய, கவை - பிளவு, கட்கண் - கண்

ணின்கண், அகைய-ஒளிவிட. உறவு-எறும்பு, அளியன் தானே-அவன் அருள் செய்யப்படுத்தக்குரியவள்.

(எக)

உக. நன்மையே வெல்லும்

[இயற்கையின் நடைமுறையை அறிந்துணர்க்குதல் இன்றையமொத்து, உயிர்களின் வாழ்க்கையை இயற்கையானது தானே மிக அருமையாக நடத்திச் செல்கின்றது. ஒன்றையொன்று அடக்கியாறும் வன்மைகள் இயற்கையில் உள்ளன; உயிர்கள் அம்முயற்சியை மேற்கொள்ள வேண்டுவதில்லை. மேற்கொள்ளின், சமை மிகுங்கு இயற்கையோடு இயைங்கு வாழும் வாழ்வும் பாழ்ப்படும். இச் செய்யுளில் அந்த ஆற்றல்கள் காட்டப்படுகின்றன.]

குளிரும் பருவத்தே யாயினும் தென்றல்
வளினரியின் மெய்யிற் கிளிதாம் ;— ஒளி இழாய்
ஊடி இருப்பினும் ஊரன் கறுமேனி
கூடல் இளிதாம் எனக்கு.

—ஜூஞ்தினை ஜம்பது.கட.

நன்மையே வெல்லும் என்பது ஓர் உறுதிமொழி. பொருள்கள், உணர்வுகள் என்னும் இரண்டிலும் இவ்வுண்மையைக் காணலாம்.

ஓவ்வொர் ஆண்டிலும் குளிர்காலம் வருகின்றது. அந்தப் பருவத்திற் சிறிது காற்று வீசினாலும் அது மக்களுக்குக் குளிர் உண்டாக்கித் தொல்லைப்படுத்தும். ஆனால் அப்படி வீசுக் காற்று, தெற்குப் பக்கத்திலிருந்து வருங் தென்றற் காற்று யிருந்தால், அங்கிலையிலும் அது தனது இனிமையைப் புலப்படுத்தாமற் போவதில்லை. தென்றல், உடம்பிற்கு அக் குளிரும்பருவத்திலும் இல்லை தாகவே இருக்கின்றது. நன்மை வென்றது.

இனி உணர்வு வகைகளை நோக்குவோம். உணர்வு களுள் முதன்மையானவை ஆண் பெண் உணர்வுகளேயாம். அவருணர்வுகளிலும் நல்லன தீயன் உண்டு.

ஏதோ காரணத்தால், கணவன் மனைவியர்க்குள் ஊடல் உண்டாயிற்று. குற்றம் இல்லாமலே ஊடல் கொள்வதாயிருந்தாலும், அந்த நேரம் அவர்களுக்குக்

குளிர்காலம் போலச் சிறிது இன்னல் தருவதேயாம். ஆயினும் வெற்றி பெறுவது ஊடலன்று, கூடலேதான்.

கணவன் கூடிசென்றபின், தோழி தலைவியை அணுகினான். தலைவியைப் பார்த்த அளவிலேயே, கூட்டம் சிகழ்ந்த குறிப்புத் தெரிந்தது. தானே உண்மையைச் சொல்லிவிடவேண்டுமென்று தலைவி கிளைத்தான். உடனே அவன், “தோழி! குளிரும் பருவத்திலே யானாலும் தென் றற் காற்று வீசினால் உடம்பிற்கு இனி தாயிருக்கின்றது; நான் ஊடியிருந்தாலும் அந்த ஊரானது சிறந்த மேனியைக் கூடுதலே எனக்கு இளிமையாயிருக்கின்றது; நானென்ன செய்வேன்?” என்று சொல்லிப் புன்னகை கொண்டனான்.

ஊடுவதற்குக் காரணமாயிருந்த குறைகளைக் காட்டி ஆலும், கூடுதற்குக் காரணமாயிருந்த தலைவனது சாயல் என்னும் நன்மை பெரியதாய்த் தோன்றி வெற்றி கொண்டால், அதற்குத் தலைவிதான் என்ன செய்வான்? நன்மைகள் வெல்லுவது இயற்கை.

குரிப்பு:—வளி - காற்று, ஏறியின் - வீசினால்; மெய் - உடம்பு, ஓளி இழாய் - ஓளியையுடைய அணிகலன்களை அணிக்கிறுக்குந் தோழி! ஊரன்-மருதங்கிலத்துத் தலைவன். நறு மேனி - நல்ல உடம்பினை.

22. ‘களவு’ என்பதன் கருத்து

[இன்பம் உள்ளுணர்வுகளைப் பற்றியது. துன்பம் புறங்கழுச்சீகளைப் பற்றியது, ஆகவே இன்பம் நிகழ்த்துவோர் ஒழுக்கம் உள்ளொழுக்கமாய் அகமாய்க் களவுபோலத் தோற்றுதல் இயல்பே. அதுகொண்டு அதனைத் தீதெனத் துணிதல் பொருந்தாது. மெய்ம்மை யென்பது மறைவையும் வெளிப் படையையும் பொறுத்ததன்று: அது மனச்சான்றைப் பற்றி நிகழ்வதாகும்.]

கொண்கன் பிரிந்த குளிர்பூம் போழில்நோக்கி உண்கன் உவப்ப அழுதேன்; ஓளிமுகம் [என் கண்டு அன்னை ‘எவ்வாம் யாது’ என்னக், கடல்வங்கு வண்டல் சிதைத்ததுளன் ரேன்.

—ஜங்கிணை ஜம்பது, கச.

ஒரு வியப்பு! துன்பம் மிகுதி யாக ஆக, அது வெளி முகம் நோக்கி வருகின்றது. இன்பம் மிகுதியாக ஆக

அதுவோ உள்முகம் கோக்கிச் செல்கின்றது. வெளியே அலைகின்றபோது யார்க்கும் துன்பமாயிருக்கின்றது; ஆனால் இன்பம் விரும்புகின்றபோது அவர்கள் உள்ளே செல்லுகின்றார்கள். ஆகவே, வெளியில் தெரியாமல் உள்ளளவாய் நிகழ்தலே இன்பத்தின் இயல்பென்பது இதனால் தெரிகின்றது. இவ்வண்மைக்கொ முன்னோர் முன்பே தெளிக் கிருக்கின்றனர். வெளியில் தெரியாமல் நிகழ்வது என்னும் இயல்பினைக் ‘கனவு’ என்னுஞ் சொல்லால் மெல்லத்தெளிய வைத்திருக்கின்றனர். உள்ளளவாய் நிகழ்வது என்னும் உண்மையை ‘அகம்’ என்னுஞ் சொல்லால் உணர வைத்திருக்கின்றனர். இவை எவ்வளவு நுட்பமாயிருக்கின்றன!

அகத்துக்கு அகமாய் மற்றவர் அறியமாட்டாத விலை மையில் நிகழ்வதே இங்ஙனம் இன்பவுணர்வின் இயல்பாயிருத்தலால், உண்மையில் இன்பம் நுகர்வோரென்பவர் பிறரால் அறிந்துகொள்ளக்கூடாத உள்ளொழுக்க விலை மையிலிருப்பதே இயல்பாயிருக்கின்றது. கனவொழுக்கம் என்னும் பெயர். ஆ! எவ்வளவு ஆழந்த கருத்தை அறி வருத்துவதாயிருக்கின்றது!

‘கணவன் பிரிந்துபோன குளிர்ந்த பூச்கள் நிறைந்த சோலையைப்பார்த்து, என் மையுண்ட கண்கள் சிவக்கும் படி ஆற்றலுமையால் அழுதேன். ஒளிமிக்க என் முகத்தைப் பார்த்து என் தாய், ‘வருத்தம் யாது?’ என்று கேட்க, நான், கடல் அலைகள் வந்து என் மணல் விளையாட்டை அழித்தது என்றேன்’ என்று ஒருத்தி சொல்லும்போது அவள் சொற்களில் எவ்வளவு கனவு நிறைந்திருக்கிறது! பிறரியக்கூடாத உண்முகவொழுக்கமன்றே அது!

அயல்நியாதபடி உண்முகமாய் நிகழ்வதே இன்பத்தின் இயல்பானால், அதற்கு அவள் என்ன செய்யலாம்!

குறிப்புஙாரா:—கொண்கன் - கணவன். பொழில் - சோலை. சிவப்ப என்று வருதலால், மையுண்ட கண் என்று கருமைசிறங் தோன்றப் பொருளுரைப்பது இங்கே சிறப்பு. எவ்வம்-வருத்தம். வண்டல் - விளையாட்டு; விளையாட்டுக்காக மணலிற் கட்டிய சிறு விட்டை இங்கே குறிக்கும். சிதைத்தது - அழித்தது. (எது)

9. வாழ்க்கை யுறை

க. உழவரும் வணிகரும்

【உழவும் வாணிகரும் வாழ்க்கைக்கு அடிப்படையானவை—
உழவர் பலர்க்கும் பலப்பல உதவுங் குளிர்ந்த அங்கு
வாழ்க்கையினர்; வணிகர், பலர்க்கும் வளம் பெருக்கும்
முறைமையுள்ளத்தினர். அங்கும் அறஞுமாகிய இவ்விரு
வகை வாழ்க்கைத்திற்கும் உடையதாயின், இவ்விலகம்
பண்பும் பயனும் மிக்குச் சிறக்கும்.】

கோலைகடிந்தும் களவுகீக்கியும்
அமரர்ப் பேணியும் ஆவதி அருத்தீயும்
நல்லானேடு பகடுதூர்பியும்
நான்மறையோர் புகழ்ப்பரப்பியும்
பண்ணீயம் அட்டியும் பசம்பதம் கொடுத்தும்
புண்ணீயம் முட்டாத் தண்ணிழல் வாழ்க்கைக்
கொடுமேழி நசைஉழவர்
நெடுநுகத்துப் பகல்போல,
நடுவுநின்ற நன்னெஞ்சினேர்
வடுஅஞ்சி வாய்மொழிந்து
தமவும் பிறவும் ஒப்பாநாடிக
கொள்வதுஉம் மிகைகொளாது கொடுப்பதுஉம்
பல்பண்டம் பகர்ந்துவீசும் [குறைகொடாது
தொல்கொண்டித் துவன் றிருக்கை.

—பட்டினப்பாலை, கககுக்கல்.

‘சொல்வது ஒன்று;செய்வது இரண்டு’ என்று ஒரு
புது மொழியையும் இனி வழங்கலாம்போலத் தோற்று
இன்றது. காவிரிபூம் பட்டினத்தில் முற்காலத்தில் அமைந்திருந்த வாணிக ரிருப்பிடத்தைப்பற்றி உருத்திரங்கண்ணார் என்னும் நல்லிசைப் புவவர் சொல்ல விரும்பினார். ஆனால் அவர் இரண்டு காரியங்களைச் செய்திருக்கிறார்; கயமாகவுன் செய்திருக்கிறார்.

உலகத்தில் உழவுத்தொழிலும் வாணிகத் தொழிலும் தயக்குன் தொடர்புள்ளனவை. எல்லாத் தொழிலுக்கும் இவையே தாயுந் தங்கையும் போன்றவை. உழவும் வாணிகமும் இல்லாமல் உலகத்தில் என்ன காரியம் ஆகும்? இப்படி ஒன்றே டொன்று கெருங்கிய தொடர்பு கொண்டிருப்பதை வைத்துக் கூற இவ்விரண்டையும் வேறு வேறுகப் பிரித்துக் கூற உருத்திரங்கள்கூர்க்கு மனம் வரவில்லை. வாணிகரைப் பற்றிச் சொல்லும்போதே உழவரைப்பற்றியும் அவர் சொல்ல விரும்புகிறார்.

உழவர் உலகத்துத் தாய் போன்றவர்; வாணிகர் தங்கைபோன்றவர். தாய் போன்றவரை முன்னால் வைத்துச் சொல்லுவதே சிறப்பு. இங்கே அங்குமே சொல்லப்பட்டிருக்கின்றது.

நூல்களில் எந்தக் கருத்தையும் ஒருதொடர்பில்லாமல் இடையே கோத்துவிட முடியாது. வணிகரைப்பற்றிச் சொல்லவங்தபோது, அவர்கள் நடுவுங்கிலைமை என்னுங் குண முடையவர்கள் என்று ஆசிரியர் சொல்லத் தொடங்கினார். தொடங்கியவர் அதற்கு ஓர் உவமை காட்டக் கருதி, அதன் வாயிலாகத் தமது கருத்தை நிறைவேற்றிக்கொள்ள விரும்பி, ‘உழவரது நுகத்தடியின் பகலாணிபோல அவர்கள் நடுவு நிலைமையுடையவர்கள்’ என்று ஓர் உவமை கூறும் முறையில் வைத்து, உழவர்க்கும் இடமுண்டாக்கிக் கொண்டார். இனி அங்குவர்கள், எப்படிப்பட்டவர்கள் என்பதை விளக்குவதற்கும் அவர்க்கு இடம் கேர்ந்து விட்டது.

உழவர்: “இவர்கள் மரக்கரி யணவுகளைப் பயிர் செய் வதற்கு, உரியவர்கள். ‘உழவர்’ என்னும் பெயரினுலேயே இவர்கள் ஊன் உண்ணுங் கட்டாயமில்லாதவர்கள் என்பது பெறப்படும். ஊன் உண்ணுதபோது, அதன் பொருட்டு ஓர் உயிரையுங் கொலைசெய்யவேண்டிய கட்டாயமும் இல்லாத வரே யாவர். ஆதலாற் காவிரிப்பூம்பட்டினத்து உழவர்கள் கொலைத் தொழிலிலிருந்து நிங்கி மிருங்தார்கள். கனவுசெய்

தலும் அவர்களிடம் இல்லை. மற்றவர்களும் இக் கொலை களாகவிலிருந்து நீங்கி வாழும்படி செய்துவந்தார்கள். அவர்கள் தேவர்களின் வழிபாடு உடையவர்கள். வேள்வி கள் செய்து அவற்றின் வழியாகத் தேவர்கட்டு அவியுணவு ஊட்டுவார்கள். பால் முதலியவற்றிற்காகப் பச்சையும் உழவு முதலியவற்றிற்காக ஏருது கடா முதலியவற்றையும் பாதுகாத்து வளர்த்து வந்தார்கள். அந்தணர்களின் நற் செயல்கள் எங்கும் பரவுதற்கு இடஞ்செய்து வந்தார்கள். அவர்கள், எழை எளியவர்கட்கும், விருந்தினர்க்கும், அறவோர் முதலியவர்க்கும் அவ்வப்போதும் பணியாரம் பொங்கல் முதலிய உண் பொருள்கள் கொடுப்பார்கள். புதிது விளைந்துவந்த அரிசி பருப்பு முதலியனவும் உதவு வார்கள். எஞ்ஞானிறும் அறச் செயல்கள் தவறாத அருள் நிரம்பிய குளிர்ந்த வாழ்க்கையை யுடையவர்கள். முடங்கிய கலப்பையினால் ஆகும் உழவுத்தொழிலிலேயே விரும்பிச் செய்கின்ற உழவர்களின் இயல்பு இப்படிப் பட்டது.

வணிகர்: அவ் உழவுது நுகத்திடியில் தைத்த நடு ஆணிபோல் இவ் வணிகர்கள் சரியரன நடுவிலீமையைப் பெற்ற நல்ல நெஞ்சத்தை யுடையவர்கள். உலகியல் நடைக்கு வடுவாகும் என்றஞ்சி உண்மையையே பேச வார்கள்., தமிழுடைய பொருள்களையும் பிறருடைய பொருள்களையும் ஒன்றுபோலக்கருதித் தாம் பிற்றிடம் விலை கொள்வதையும் மிகுதியாகக் கொள்ளாமல் தாம் பிறக்கு விலையாகக் கொடுப்பதையும் குறைவாகக் கொடாமற் பல பண்டங்களையும் ஒழுங்காக விலை கூறி விற்பார்கள். இம் முறைமைகளாற் பழமை தொட்டே திரண்டுவரும் பெருஞ் செல்வம் படைத்தவர்கள். இத்தகைய சிறந்த வாணிகர்கள் செறிந்திருக்கும் இருப்பிடங்கள் காவிரிப்பூம்பட்டினத்தில் இருந்தன.

காவிரிப்பூம்பட்டினத்திலிருந்தவராக இங்கே சொல் ஸப்படும் வணிகர்கள் தொகுத்துவிற்கும் பெருவணிகர்களாதவின், அவர்களே உழவுத் தொழில் செய்துகொள்ளுத்

அம் இயலாது, வணிகத் தொழில் ஒன்றையே உடையவர்கள். ஆதலின் உழவரை இவரினும் வேறுகக்கொண்டு இவர் நடுவு சிலைமைக்கு அவரது நுக்ததாணியை உவமை கூறுமுகமாக அவரைப்பற்றியும் ஆசிரியர் விளக்கிக் கூறி ஸர் என்று கொள்ளவேண்டும். ஒன்று சொல்ல வந்து இரண்டு செய்த இவ்வாசிரியரின் திறம் பேரிதும் பாராட்டு தற்குரியதேயாம்.

குறிப்புரை:—ஆவதி - அவி யுனவு; அருத்தியும் - நுகர்வித்தும், பண்ணியம்-தின்பண்டம். அட்டியும் - கொடுத்தும். பசம் பதம் - சமைக்காத பச்சை உணவுப் பொருள்கள்; பச்சரிசி, பருப்பு. காய்கறிகள் முதலியன இவற்றில் அடங்கும். தண்ணிழல் வாழ்க்கை-குளிர்ந்த அருள் வாழ்க்கை; அதாவது: அருளுள்ளத்தோடுகூடிய வாழ்க்கை. கொடு-வளைந்த. மேழ்-கலப்பை; இங்கே அதன் தொழில் உணர்த்தும். நசை உழவர் - வீரும்புதலீஸ்டைய உழவர். நெடு நுகம் - நீண்ட நுகத்தடி. பகல்-பகலாணி; நடு ஆணி; நடு-நடுவு சிலைமை. நின்ற-சிலைபெற்ற. வாய்-உண்மை. தம-தம்முடையன. பிற - பிற பொருள்கள்; அதாவது, பிறருடைய பொருள்கள். மிகை கொளாது - மிகுதியாகக் கொள்ளாமல். பகர்ந்து - விலைகூறி; சரியான விலைகூறி என்பது கருத்து. வீசம்-வீசதலால், தொல் பழைமையான. கொண்டி-திரளான தொகை. வாணிகத்தால் பழைமையாகவே உருவான திரண்ட பெருந்தொகைகள் செறிந் திருக்கும் இருப்பிடங்கள் என்பதற்கு. ‘தொல்கொண்டித் துவன் திருக்கை’ என வந்திருக்கின்றது. ‘உழவரது பகலாணிபோல நன்னென்னுசினேரான வாணிகர் பல்பண்டம் பகர்ந்துவிசம் தொல் கொண்டித் துவன் திருக்கை’ என முடித்துக்கொள்ளவேண்டும். பகர்ந்து வீசதலால் பழைமைதொட்டே மிக்க செல்வம் செறிந் திருக்கும் இருப்பிடங்கள் என்பது பொருள். (எச)

2. காமங் குறையினும் காதல் குறையாது

〔வாழ்க்கையின் முற்பகுதி கலங்கலோடு கூடிய வெள்ளம் போன்றது. பிறப்பகுதி தெளிந்து பயன்பட வொழுகும் நீர்க் கால் போன்றது. மழை பெய்து வரும் வெள்ளம் மூன்றும் பின்னும் தொடர்க்கொழுகுமாயினும், இவ்வேறுபாடு அதன் கட்காணப்படுகின்றது. வாழ்க்கை இவ்வாறு அம்மழை வெள்ளத்தை ஒத்தது. இதனாற் கலக்கழுங் தெளிவுமட்டு மன்றி, ஆரவாரக்கலிப்பும் அடங்கிய இனிமையும் புலனாகும்.〕

காமம் ஒழிவு தாயினும் யாமத்துக்
கருவி மாமழை வீழ்ந்தென அருவி
விடரகத் தியங்பு நாடு ! எம்
தொடர்பும் தேயுமோ நின்வயி னனே.

—குறுங்தோகை, ச. 2.

‘இளமையின் மன வெழுச்சியான காம நினைவு நிங்குவதாயினும், தலைவு, விண்ணிடத்தில் எனக்குள்ள நட்புங்குறையுமோ’ என்று தலைவி கருதுவதாக இச்செய்யுள் அமைந்திருக்கின்றது. “முன் நாளிரவில், மின்னால் இடிமுதலிய தொகுதிக்கீர்ய்யடைய பெரிய மழை பெய்ததனால், பின் நாளிலும் மலைப்பிளவுகளில் அருவி பெருகி ஒலித்துக் கொண்டிருக்கின்ற மலைநாடனே” என்று தலைவனை அவள் அழைப்பதாகவும் ஒரு குறிப்பு இச் செய்யுளில் வருகின்றது. முன் நாளில் மழைபெய்யப் பின் நாளிலும் அருவி தொடர்ந்து பெருகுவதுபோல, வாழ்க்கையின் முறபகுதி மிற் காம நினைவுடன் தோன்றிய மெய்க் காதல், பிறபகுதி மிலும், அக்காமநினைவின்றித் தொடர்ந்து நிகழும் என்பது அதன் கருத்து.

குறிப்புரை:—காமம் - மெய்யறு புணர்ச்சியின் பொருட்டு இளமையில் தோன்றும் மனவெழுச்சி. இது மகப்பேறு காரணமாக நிகழ்வது. காதல் - உயிர் நேயம், உண்மையான காதலர்க்கு மூப்புப் பருவத்திற் காமம் ஒழிவதாயினுங் காதல் ஒழியாது. இவ்வுண்மையை இச்செய்யுள் புலப்படுத்துகின்றது, கருவி-தொகுதி; மின்னால் இடி முதல்யவற்றின் தொகுதி யென்பர். மா - பெரிய; வீழ்ந்தென-வீழ்ந்ததனால். விடரகம்-விடரிடம்; விடர் - மலைப்பிளவு. அருவிகள் மலைப்பிளவுகளில் திரண்டு வீழுங்கு ஒலிக்கும்; இயம்பும்-ஒலிக்கின்ற; தேயுமோ - குறையுமோ, வயின் - இடம். வயினுள் - இங்கே இடத்தில் என்னும் பொருளில் வந்தது. (எது)

ந. ஆணும் பேண்ணும்

[உயிர்களைல்லாம் ஆண் பெண் பகுப்பினையுடையன. காரணம் பிரிந்து முயற்சிசெய்யும்பொருட்டும், பிரிந்த விடத்தும் அம் முயற்சிக்கோர் ஆறுதலாக ஆற்றலாக சர்ப்பிருக்கும் பொருட்டும் வழிவழிப் பயன் விளைக்கும்பொருட்டுமாகும்-]

இல் வாழ்க்கை முறைமை, இயற்கையின் ஓர் ஆழகிய சித்திரம். அச் சித்திரத்தின் உயிரே காதல். இது என்றும் ஒருமுசுணர்ச்சியையும் ஆற்றலையும் உண்டாக்குகின்றது.] (எ)

பிலைடைப் பாட்டும் யான்டுகழிந் தன்ன
நிருறை மகன்றில் புணர்ச்சி போலப்
பிரிவாரி தாகிய தண்டாக் காமமொடு
உடனுயிர் போகுக நில்ல; கடனரிந்து
இருவே மாகிய வலகத்து
ஒருவே மாகிய புன்மைகாம் உயற்சே.

—குறுங்கொகை, இள..

துட்பமான கருத்துக்கள் இப்பாட்டின்கண் வலியுறுத்தப்படுகின்றன.

உமிர்கள் ஆனும் பெண்ணுமாய்ப் பிறக்கின்றன. வேறு வேறுய்த் தோன்றுகின்றன. ஆனால் ஒன்றையோன்று அவாஸியபடியே இருக்கின்றன. இதனால், ஆண் உயிரும் பெண் உயிரும் தோன்றுதோட்டே தொடர்புடையனவாய்க் காணப்படுகின்றனவேன்பது பெறப்படும். உண்மையான கணவனும் மனைவியும் ஒருமிகுடையாகவே கருதப்படுகின்றனர்.

‘இன்பங் துய்க்க வேண்டுமானாலும், இல்லறக்காரியக் களைச் செய்ய வேண்டுமானாலும், இருவராகப் பிரிந்து நின்றே கடனுற்றவேண்டி யிருத்தவின், அக் கடனரிந்து இவ்விலகத்தில் இருவராய்ப் பிறக்க நேர்ந்தது’ என்றும், ‘ஆனால், காமமோ. ஒரு மலர் இடையே குறுக்கிட்டாலும் அங்கு நங் குறுக்கிடுக் காலம் பல ஆண்டுகள் கழித்தாற்போன்ற தன்மையதாயுள்ள நிரில் உறைகின்ற மகன்றில் பறவைகளின் பிரிவறியாச் சேர்க்கையைப்போல, பிரிவு அரிதாகிய நிங்காக் காமமாயிருக்கின்றது: இது காமத்தின் இயல்பு

என்றும், 'ஆதலால், தனித்து ஒருவராய்கிற்குண்சிறுமையிலிருந்து தப்பும்பொருட்டு இப் பிறப்பில் இருவருக்கும் ஒன்றூக் டயிர் பிரிவதாகுக என விருப்பங் தோன்றுகின்றது; ஏனென்றால், டயிர் பிரியும்போது கொள்ளும் என்னோமே மறு பிறவியில் கிகழும் என்பதனால், அங்ஙனம் இருவருமிரும் ஒன்றூய்ப் பிரிந்தால், வரும் பிறவியில் எப்போதும் இணைபிரியாதிருக்கலாம் என்பது பெறப்படுமாத வின் என்றும் இப்பாட்டிலிருந்து பல கருத்துக்கள் புலப்படுகின்றன.

ஆண் பெண் இயைபுபற்றிய ஆராய்ச்சிக்கு இவை மிகவும் உதவக்கூடும்,

குறிப்பு:—உறை - வதிகின்ற, மகன்றில் பறவைகள் எப்போதும் இணைபிரியாமல் இருக்கக்கூடியவை என்று சொல்லுவார்கள். தண்டா-நீங்காத, உடன்-ஒன்றுக, தில் - விருப்பப் பொருளில் வந்தது, கடன் - முறைமை. புன்மை - சிறுமையிலிருந்து. உயற்கு - தப்பும்பொருட்டு. 'உயற்கு உடன் டயிர்போகுக', என்றுகூட்டி உரைத்துக்கொள்ள வேண்டும். (எசு)

ச. காதலும் ஈதலும்

[இனிய ஆண் பெண் கூட்டுறவு, புற சிகழ்ச்சிகளாலும் அகங்கிகழ்ச்சிகளாலும் உலகுக்குப் பயன்படுதலுடையது, அக்கூட்டுறவின்மை, அவ்வாறு, பயன் விளைத்தல் அரிது. மனைவாழ்க்கையே இரவலர்க்குப் பயன்படுதல் கருதியது. மனைவியைப் பிரிந்துறைவோர் இரவலர்க்குப் பெரிது பயன்படாத வரே. இக் கருத்துக்கள் இச் செய்யுளால் பெறப்படும்.]

மெல்லிய வரிவை! நின் நல்லகம் புலம்பு
நின் துறந்து அமைகுவே னயின், என் துறந்து
இரவலர் வாரா வைகல்
பலவா குக்யான் செலவுறு தகவே.

—குறுங்தோகை, கநள்.

மக்கள் என்றால், அவர்களுக்கு அமையவேண்டிய நற் பண்புகளெல்லாம் ஒருங்கமையும் வகையில் நடந்துகொள் வதுதான் நல்லது. ஆடவர்க்கு வீசம் வேண்டும்; காதல்

முதலியனவும் வேண்டும்: எல்லாவற்றிற்கும் மேலாகக் கொடுக்குங் குணமும் வேண்டும். இரவலர்க்கு ஒன்று உதவுவதென்பது ஆடவர்க்குக் கட்டாயமாய் இருக்க வேண்டிய பெருங்குணமாகும். இரவலர்கள் வாராத நாட்களை அவர்கள் வீண் நாட்களாகத் கருதவேண்டும். முயற்சியின்மேல் வெளிநாடுகளுக்குப் பிரிந்து சென்ற காலங்களிலும், இரவலர் வாராத நாட்கள் அவர்களுக்கு இன்பம் பயப்பன் அல்ல.

தன் தலைவியை நோக்கி ஒரு தலைமகன், “மெல்லிய இயல்பினையுடைய பெண்ணே! நின் இனிய நெஞ்சம் தனித்து வருங்கும்படி நின்னைப் பிரிந்து வேறு முயற்சியில் மனம் அமைவேனுன்று, அங்கனம் யான் பிரிந்து செல்லுங் தகுதி யான காலத்திலும் இரவலர்கள் என்னைக் கருதாமலும் வாராமலுமிருக்கும் நாட்கள் பலவாகட்டும்,” என்று சொல்லுகின்றான்.

சுகைப் பண்பை ஏவ்வளவு மேலாகக் கருதுப் போற்றி வருகின்றனர்பது, அவன் இங்களம் வஞ்சினமாகக் கூறிய முறைமையினால் நன்கு புலப்படுகின்றது.

காதற் குணத்தின் பயன் சுதற்குணம் என்பது இதனால் இனிது தெளியப்படும்.

குறிப்புரை:—மெல் இயல் - மெந்தன்மை; அரிவை - அரிவையே; பேண்ணே. அகம் - நெஞ்சம், புலம்ப - தனித்து வருக்க. அமைகுவேனுயின் - அமைகுவேனுயின்; என் துறந்து - என்னை நீங்கி; என்னைக் கருதாமல் என்பது கருத்து. வைகல்-நாட்கள். பலவாகுக-பலவாக ஆகட்டும்; செலவுறு - செல்லுகின்ற; தகவு-தகுதியான நாட்களிலும்; தக்க காரணத்தோடு பிரிந்து செல்லும் நாட்களிலும் இரவலர் பல நாட்கள் வாராமற்போவார்களாக என்பது பொருள்.

(எ)

ஏ. முயற்சியும் வேண்டும்

[வாழ்க்கைக்கு முயற்சியும் வேண்டும்; அம் முயற்சி, இயற்கை நேர்வை ஒத்தியங்குதலும்வேண்டும்; இயற்கை நேர்வு வேறு அதன்பயன் வேறு. பயன், முயற்சியின்றி விரைவாகவும் நிறைவாகவுங் கிடைப்பது அரிது. முயற்சியின்றி இயற்கை நேர்வி-

ஞஸ்மட்டும் உண்டாகும் பயன். முற்றிக் கணிதலின்றித் தானே உதிர்ந்து போகுஞ் பிஞ்சை யொத்தது.

ந றுவடி மா அத்து மூக்கிறபு உதிர்ந்த
ஈர்ந்தன் பெருவடுப் பாலையிற் குறவர்
உறைவிழ் ஆலையின் தொகுக்குஞ் சாரல்
மீமிசை நன்னட்டவர்வரின்,
யான்உயிர் வாழ்தல் கூடும் அன்னய்.

—ஐங்குறுநாறு, உசந்.

ஓரு நாள் தோழியை கோக்கித், “தலைவர் இன்னும் வரவில்லையே,” என்று தலைவி ஆற்றுமையோடு சொன்னான்.

தோழி: வந்துவிடுவார்; திருமணத்துக்காகப் பொருள் தொக்கும்பொருட்டுப் போயிருக்கின்றார்.

தலைவி: உம்; அவர் எங்கே அவ்வளவு விரைவாக வரப் போகிறார்? அவர் ஊராரைப் போலத்தானே அவரும் இருப்பார்!

தோழி: அவரையே இன்னும் நமக்கு நன்றாகத் தெரி யாதே! இதற்குள் அவர் ஊராரைப்பற்றிக் கூடப் பேசத் துணிந்துவிட்டாயே! இருக்கட்டும்; அந்த ஊரார் இயல்புதான் எப்படி? சொல்லு பார்ப்போம்.

தலைவி: உனக்கு எல்லாம் சொல்லவேண்டும்; அவர் ஊர், மலைச்சாரல்; அங்கே பாலைவழிகள் உண்டு; போதுமா?.....அருகில் மாமரங்கள் இருக்கும்; அவற்றிலிருந்து மாவடுக்கள் உதிரும்.....

தோழி: நான் இவையெல்லாமா கேட்டேன்!

தலைவி: குறையும் சொல்லுவதற்குள் என்ன துரிதம்? மழையில் விழுகின்ற ஆலங்கட்டிகளைப் பொறுக்குவதுபோல அங்கிருக்குஞ் குறவர்கள், தாமே விழுகின்ற அந்த மாவடுக்களைப் பொறுக்கிக்கொள்வார்கள்.

தோழி: இப்போது நான்றுன், தலைவர் இன்னும் வரவில்லையே, வரவில்லையே என்று துரிதப்படுகிறேன்

போவிருக்கிறது! உம்; அப்படியானால், அந்தக் குறவர் குணம் தலைவர்க்கும் இருக்கிறதென்கிறோய்? தலைவி: பின்னை யென்ன? முயன்று பொருளீட்டினால் விரைவாகக் கிடைக்கும். தாலைகக் கிடைக்கும்போது, தொகுத்துக்கொண்டு வருவதென்றால், அவ்வளவு விரைவாக முடியுமா? பொருளுக்காகவே சொல்ல வில்லை; திருமணம் முடிக்கும் முறையிலாவது, அவராக ஏதாவது முயற்சி எடுக்கிறாரா? விரும்புவனவற் றிற்குத் தாமாக ஒன்றும் முயல்வதில்லை, கிடைத் தால், போற்றிக்கொள்வார். நம் உறவினர்கள் எங்கே அவர்களாக என்னைக் கொடுத்துவிடப் போகிறார்கள்! என்னவோ, அவர் வரின், யான் உயிர் வாழ்தல் கூடும்; அவ்வளவுதான்.

இதில் வரும் உவமை நயமானது.

குரிப்புறை:—நறு அடி - நல்ல அடிமரத்தையுடைய; முக்கு - காயின் அடி, இறுபு - இற்று, சர் தண் பெருவடு - பிளப்பாவ பச்சென்ற பெரிய மாம்பிஞ்சை; உறை வீழ் ஆலீயின் - மழையில் விழுகின்ற ஆலங்கட்டியைப்போல. சாரல் - பக்கமலை. மீ - மேல்; மீமிசை - மேலிடத்தையுடைய; மலையின் மேலிடத்தை யுடைய நல்நாட்டவர், அன்னும் - தோழி. (எசு)

க. மழையின் ஆதரவு

[உலக வியப்புக்களுள், மழை மிக்க அருமைபெருமை வாய்ந்தது. தலைமையான அருட்டிறமிக்கது; வாழ்க்கைக்கு இன்றியமையாத பற்பல உண்மைகளைப் புலப்படுத்துவது. வாழ்க்கையானது, அன்பும் அருளும் அறனும் உடையதாதல்வேண்டும். திங்கள் அன்பையும், ஞாயிறு அறணையும் புலப்படுத்துமாயின், மழை அருளியல்பைப்புலப்படுத்துவதாகும். வாழ்க்கைக்குரிய மக்கள், மழையையும் அருளியையும் நோக்குங்காலங்களில், அருள் கிணவு தானே எழப்பெறுகின்றனர்.]

குன்றக் குறவன் ஆர்ப்பின் எழிலி
நுண்பல் அழிதுவரி பொழியும் நாடு!

நெடுவரைப் படப்பை நும்மூர்க்
கடுவரல் அருவி காணினும் அழுமே.
—ஜங்குறுநாறு, உங்க.

இந்தப் பாட்டிற் சொல்லியிருப்பதென்ன? தோழி தலைவனை நோக்கி, “நாடனே, பெரிய மலைப்பக்கத்திலிருக்கும் உன் ஊரின் அருவியைக் கண்டாலும் தலைவி அழுகின்றனள்” என்கிறார்கள். அதோடு விடனில்லை; “குறவன் உழவு தோழிலுக்கு ஆரவாரித்தால் அதற்கு இசைந்து மேகம் மழைபொழுகின்ற நாடனுக் கீ இருக்கின்றாய்” என்றால் சொல்கின்றார்கள்.

தலைவனுக்கு இவற்றால் ஆராய்ச்சி பிறந்தது. என்ன கருத்தால் இவன் இப்படி இரண்டு கருத்துகள் சொல்லக் கூடும் என்று கருதினான்.

ஆம்; நமதூரைச் சேர்ந்த பொருள் எதுவாயிருப்பது ஆம் அது தலைவிக்கு ஆற்றுமை தரக்கூடும். அருவியைக் கண்டவடனே அவளுக்கு அழுகை பெருகியிருக்கும்: நாம் விரைவில் அவனாத் திருமணங்கு செய்துகொள்ளாமற் கைவிட்டிருக்கிறோம் என்று நினைத்துக்கொண்டிருப்பார்கள்.

இன்னொன்றும்: நம்மேற் குறை காட்டுவதற்குத்தான் தோழி சொல்லியிருக்கவேண்டும். என்ன குறை இருக்கப்போகின்றது? விரைவில் திருமணம் முடிக்கவில்லையே என்று அவர்கள் கருதும் கருத்துக்கு நாம் ஆதாவு தரவில்லை என்னுக் குறைதான் இருக்கப்போகிறது. அதற்காகத்தான், ‘மலைக்குறவன் தினை விதைப்பதற்காக உழவு தற்கு முயற்சி செய்தால் உடனே மழை பொழுகின்றது; அத்தகைய நாடனுமிருந்தும், நாங்கள் திருமணத்திற்காக முயற்சி செய்வதற்கு நீ தண்ணை செய்யவில்லை’ என்னுங் கருத்துப்படத் தோழி மற்றுமொன்றையும் சொல்லி யிருக்கிறார்கள்.

எவ்வளவோ மனம் நோக்கிருந்தால்லாமல் இவர்கள் இங்னனம் சொல்லியிருக்கமாட்டார்கள். எதற்காக அவர்கள் மனம் நோவவேண்டும்; விரைவில் திருமணத்தை முடித்துக்கொள்ள வேண்டுவதுதான்; என்று தலைவன் அது கேட்டதும் ஒரு துணிவுக்கு வந்துவிட்டார்.

இவன் மனத்தை இவ்வளவு பதப்படுத்தித் திருத்துவ தற்றேதற்ற அருமைப்பாடு இப் பாட்டுக்கு இருக்கத் தானே வேண்டும்!

குறிப்புரை :—ஆர்ப்பிள் - ஆரவாரித்தால், ஏரும் நுகத்தடியும் சந்தி மாடுகளை ஒட்டிக்கொண்டு பலருங் கூட்டமாய்க் கல் லென்று உழவுக்குப் புறப்படுதலீன். ஆரவாரித்தால் என்றார். எழிலி - மேகம். நுண் பல் அழி துளி - சிறிய பலவான சிதர்ந்த துளிகள். நாட - நாடனே! படப்பை - பக்கம்; மலைப் பக்கம். கடுவரல் அருவி விரைவாய் ஓடி வருதலையுடைய அருவி. (எக)

எ. நீர்க்குமிழி போன்றது இளமை நலம்

[உலகத்தில் ஒவ்வொரு நன்மையும் இரண்டு ஆற்றல்களின் பயன்யுள்ளது. அவற்றை எதிராற்றல் இனக்கவாற்றல் என்று வது - அன்பாற்றல் அருளாற்றல் என்றுவது. சர்ப்பாற்றல் இசைவாற்றல் என்றுவது கூறலாம். ஒருவர் விரும்புதலும் மற்றவர் அதற்கு அருளுதலும் இவ்வல்லமைகளே. இவற்றின் இணைவால் நலம் செழிக்கின்றது.]

குரங்கின் தலைவன் குருமயிர்க் கடுவன்
குரலஞ் சிறுகோல் பகாண்டு வியலறை
மாரி மொக்குள் புடைக்கும் நாட!
யாம்நின் நயந்தனம் எனினும்எம்
ஆய்கலம் வாடுமோ அருளுதி எனினோ?

—ஜங்குறுதாது, உடன்,

‘வெந்த புண்ணில் வேல் நுழைவதுபோல’ என்று ஒரு பழமொழி உண்டு. இந்தப் பழமொழியைக் கேட்கும் போது, கேட்பவர் காதிலேகூட வேல் நுழைவதுபோல ஒரு துன்ப உணர்ச்சி உண்டாகின்றது.

துன்ப உணர்ச்சியே தோன்றுமல், ஆனால் அதற்கு மாருக ஓர் உவகையுங் தோன்றுமாறு, இதே சுருத்தை இன்னும் அழகாக இப்பாட்டில் ஒரு சுவையான உவமை வாயிலாக ஆசிரியர் கபிலர் வெளிப்படுத்துகின்றார்.

‘தலைவனைக் காதலித் ததொன்றே தலைவியின் அழகைக் குலைக்கப்போதும். ஏனென்றால் எங்கேரும் தலைவன்

ச. இ. இ. தி.—11

மேலேயே ஏக்கம். இனி, அவன் இடையிடையே சில நாட்கள் விட்டு விட்டும் வருவதென்றால், அந்தப் பிரிவு அவள் அழகை இன்னும் எவ்வளவு குலித்துவிடும்? இச் செயல் எதுபோல இருக்கின்றதென்றால், ஒரு குரங்கு, மழுபெய்து உண்டான நீர்க்குமிழியை, அது தானே அழிந்துபோகவிருக்குஞ் தறுவாயில், அதனை ஒரு கோலால் அடித்து அழித்ததுபோலிருக்கின்றது' என்பது.

நகைச் சுவையோடு கூடிய இவ் வுவமை எவ்வளவு அழகாயிருக்கிறது! மேலும் நீர்க்குமிழி நிலையாமைக் குறிப் புக்கு எவ்வளவு பொருத்தமானது!

ஞநிப்புரை:—குரங்கின் தலைவன் - பெரிய குரங்கு. குரு மயிர்க் கடுவன்-நிறமான மயிரையுடைய ஆண் குரங்கு. குரலஞ் சிறுகோல் - குரல் அம் சிறு கோல்; சிறிய பிரப்பங் கோல்; அம்: சாரியை; இச் சாரியைக்குப் பொருளில்லை, வியல் அறை-அகன்ற பாறை நிலங்களில், மாரி மொக்குகள் - மழையின் நீர்க்குமிழி. புடைக்கும் - அடித்தழிக்கும்; நாட - நாடனே! யாம் நின் நயங்த எம் எனினும் - யாம் உன்னைக் காதலித்தோம் என்றாலும், எம் ஆய் நலம் வாடுமோ அருளுதி எனின் - எமது அழுகின் நலம் கெடுமோ நீதொடர்பாக அருளுகின்றாலெயனின்; நின்னைக் காத லித்து எங்குதலால் எமது இயற்கை அழகு கெடுகின்றதானாலும், நீதொடர்பாகக் கூட்டந் தருகின்றாலெயனின், நினது கூட்டத்தாலுண்டான எமது செயற்கையழகாவது கெடுமோ என்பது கருத்து. ஆய் நலம் - செயற்கையாக ஆசும் அழகு. (அ)

அ. அருளும் அன்பும் அறஞும்

உயர்ந்த பண்புடையோரைக் குணசாலி என்போம்; கடவுள் உயர்ந்தோன் என்பதற்கு அடையாளம் அவன் உயர்ந்த குணங்களுடைமையோம், வாழ்க்கையின் உயிர் என்பது இக்குணமே. அதனைப் பகுத்தோதினால் அருளும் அன்பும் அறஞும் எனலாம். ஏனைப் பொருளும் பொன்னும் போகமு மெல்லாம் இவற்றை எய்தும் பொருட்டே. இங் நோக்கம் முதலில் மக்கட்கு உறுதி பெறவேண்டும்.]

கிண்குணம் எதிர்கொண்டோர் அறங்கொண்டோ ரல்லதை மன்குணமுடையோர் மாதவர் வணங்கியோ ரல்லதை செறுதி கெஞ்சத்துச் சினம்கீடி ஞேரும் சேரா அறத்துச் சீரிலோரும்

அழிதவப் படிவத்து அயரி யோரும்
மறுபிறப் பில்லெனு மடவோருஞ் சேரார்;
நின்னிழ ஸன்னே ரல்லது இன்னேர்
சேர்வா ராதனின், யாஅம் இரப்பவை
பொருஞும் பொன்னும் போகமுமல்ல; நின்பால்
அருஞும் அன்பும் அறஞும் மூன்றும்;
உருளினர்க் கடம்பின் ஓலிதா ரோயே!

—பாரிபாடல், இ:எக—ஈ.

இதைவன் திருவடி நிழல் என்பது என்ன? அதனை
அடைவோர் எவர்? அடையாதவர் எவர்? அதனால்,
இதைவனிடம் விரும்பியடையத்தக்கவை எவை? என்றுங்
கருத்துக்கள் இங்கு ஆராயப்படுகின்றன. பாட்டின்
பொருள் வருமாறு :

“உருள்கின்ற பூங்கொத்தையுடைய தழைத்த கடப்ப
மாலையை யணிந்த முருகக் கடவுளே! நின் கடவுட்டன்
மையை ஏற்றுக்கொண்டோரான அறவோரும், நிலையான
தான் விடுபேற்றை அடையும் அவ்வியல் புடையோரான
மாதவரால் வணங்கப்படுவோருமல்லது, உயிர்களை அழிக்
கின்ற தீய நெஞ்சத்துச் சினமுடையோரும், அறத்திற்
சேராத தலைமையில்லோரும், அழிகின்ற தவக்கோல
முடைய ஒழுக்கத்திங்குடையோரும், மறுபிறப் பென்பது
ஒன்றில்லை என்னும் அறியாமையுடையோரும் நின் திருவடி
நிழலீச் சேரார். மின்சொன்னவரல்லது முன் சொன்ன
நல்லோரே திருவடி சேர்வர் என்பது உறுதியே. ஆத
லால், யாம் நின்னிடம் வேண்டிப் பெறுவன, பொருஞும்
பொன்னும் போகமும் என்னும் உலகநிலைமைகளை அல்ல,
அருஞும் அன்பும் அறஞும் என்னும் நின் தெய்வ குணங்களையோம்,” என்பது.

இதுவே தூய்மையான வேண்டுதல்; என்றும் அழியாத பேரின்ப நிலையைத் தருவது இவ் வருஞும் அன்பும் அறஞுமேயாம். இத் தெய்வ குணங்களை, முழுமையாம்

அடையும் நிலையே வீடுபேற்று நிலையாம். இறைவன் திருவடினி என்பதும் அது.

ஞப்புரை :—எதிர்கொண்டோர் - ஏற்றுக்கொண்டோர் ; எதிர் கொண்டோரான அறங்கொண்டோர் என்று சேர்த்துக் கொள்ளவேண்டும். அல்லதை-அல்லது, மன்குணம்-நிலைபெற்ற குணம்; அது வீடுபேற்றுக் குணம். செறு-அழிக்கின்ற. நீடி ஞேர் - மிகுங்கோர். சேரா அறத்து - அறத்திற் சேராத. சீர்தலைமை. அயரியோர்-அயர்ந்தோர்; கெடுவோர் - தீய வொழுக்கத்தாற் கெடுவோர். தவப் படிவம் - தவக்கோலம், மடவோர் - அறிவிலோர். பொருள் என்பது, நுகரும் பல்வகைப் பண்டங்கள், பொன் என்பது அவற்றைத் தரும் பணம். போகம் என்பது அவ்விரண்டாலும் உண்டாகும் நுகர்ச்சி. இவை முறையே மன் பொன் மாதர் என்னும் முவகை அவாக்களையும் நினைவுகூர்விக்கும். அருள் - இறைவன் குணம். அங்பு. அதனைப் பெறும் திருவடினி அங்பு. அறம், அவ்விரண்டாலும் நிகழும் ஆருயிர்த் தொண்டு என்பது. (அக)

கூ. துணையோடுகூடிய வாழ்க்கையே வாழ்க்கை

ஆபகுப் பொருட் செல்வத்தைவிட உயிர்ப்பொருட் செல்வம் மேலானது. உயிர்ப்பொருட் செல்வங்களுள்ளும் உயிரொன்றிய காதற்பேறமைந்த கணவன் மனைவியர் தம்முள்ளாருவர்க்கொருவர் தலைசிறந்த செல்வமாயுள்ளனர். இச் செல்வம் அமைக்கோர் இதுணை ஏஜைச் செல்வங்களின் பொருட்டு இழப்பாரல்லர். வாழ்க்கையின் ஒன்றிய செல்வம் இது.]

சென்றேர் முகப்பப் போருஞங் கிடவாது;
ஓழிந்தவை ரெல்லாரும் உண்ணுறுஞ் செல்லார்;
இளமையும் காமமும் ஓராங்குப் பெற்றூர்
வளமை விழைதக்க துண்டோ? உள்ளாள்
ஓரோலைக தம்முள் தழிஇ ஓரோலைக
ஒன்றன்கூருடை உடுப்பவரே யாயினும்,
ஒன்றினார் வாழ்க்கையே வாழ்க்கை; அரிதரோ
சென்ற இளமை தரற்கு.

கவித்தொகை:, கா: கு-கட-

இன்பம் ஆண்மை பெண்மையில் உள்ளது. எத்துணையோயினும், ஓர் ஆனும் ஒரு பெண்ணும் ஒருவருக்கொருவர் துணைவராயிருந்து வாழும் வாழ்வே ஆறுதல்தரு

வதாயிருக்கும். தனித்த வாழ்வு, எத்தனை செல்வமுடைய கிலையிலும் வேறுமை தட்டும்.

தலைவன் பொருள் காரணமாகத் தன் தலைவியை நெடுநாள் பிரிந்திருக்க கிணைத்தான். தோழி அவனை நோக்கிச் சில சொற்கள் சொல்லுவதாக உள்ளது இப் பாட்டு. இதன் பொருள் வருமாறு :

“பொருள் தேடப் போனவர்கள் உடனே அள்ளிக் கொள்ளும்படி பொருள் ஓரிடத்திற் குனிந்திராது. அவரவர் கிலைக்குத் தக்கவராறே கிடைக்கும். நெடுந்தொலைவு போகாதிருந்தவர்க ளௌலாரும், உண்ணுமலு மிருக்க வில்லை. இளமையும் காதல் வாய்ப்பும் ஒருங்கே பெற்றவர் களுக்கு, வாழ்க்கைத் துணையினும் மேலாகச் செல்வம் விரும் பத்தக்கதுமன்று. உள்ளாநாள் வரையில், ஒரு கையால் தமக்குள் தழுவிக்கொண்டு மற்றொரு கையால் ஒன்றன் பகுதி யான ஆடையை இருவரும் உடுத்துக்கொள்பவரே யானு லும், இணையிரியாமற் கூடியிருப்போது வாழ்க்கையே வாழ்க்கை. கழிந்த இளமை திரும்பக் கிடைப்பது அரிது.

பொருளின் இயல்பும், துணையோடு கூடியிருப்பது எங் கிலையினும் இன்பங் தருவதான முறையையும் இப் பாட்டில் எடுத்துக் காட்டப்படுகின்றன.

குறிப்புரை :—முகப்ப - அள்ளிக்கொள்ளும்படி. ஒழிந்தவர் - போகாதொழிந்தவர், ஓராங்கு - ஒருங்கு. வளமை - செல்வம். விழைதக்கதுண்டோ - விரும்பத்தக்கதாகுமா? அன்று என்றபடி. ஒரே ஆடையின் பகுதி என்றற்கு ‘ஒன்றன் கூறு’எனப்பட்டது. ஒன்றினார் - பிரியாமற் கூடியிருப்பவர். (அ)

க. விரும்பிய இணக்கமே திருமணத்துக்கு முதன்மை விழைப்பம் என்பது வாழ்க்கையின் ஓர் இயற்கையாற்றல்; அந்த ஆற்றல் தன்ஸீர் ஈர்க்குஞ் சிறப்புப் பண்பு கண்டவிடத்துத் தானே வெளிப்படுகின்றது. இருபுறத்தும் அவ்விருப்பம் அம்முறையையிற்றேன்றி ஒன்றுமாயின், அஃது இயற்கையின் இயக்கமேயாகும். அதனைத் தடைசெய்யும் வன்மை பிறிதொன்றற்கில்லை; வாழ்க்கை யமைப்பாகிய இதனை உணர்க்கொழுகுவார்க்கு எல்லாம் இனிமையே.]

ஆயர் மகனுயின் ஆயமகன் நீயாயின்,
நின்வெய்ய னயின் அவன்வெய்யை நீயாயின்,
நின்னோ தக்கதோ இல்லைமன்; நின்கெஞ்சம்-
அன்னொநஞ் சாகப் பெறின்.

—கவித்தொகை, கஉள:உ-க..

ஓரு பெண்ணின் உள்ளம், ஆடவனிடத்தில் எதாவது ஆண்மைச் செயல் கானும்போதுதான் சிறந்த முறையில் அங்குகொண்டு ஒருமைப்படுகேன்றது. ஏறு தழுவுதல் ஓர் ஆண்மைச் செயல். அந்த ஆண்மையைக் கானும்போது அதனை விரும்பும் பெண்மை உள்ளம், பெருவலிஷையுடன் விரைந்து வீழும். ஆகவே அவ் வாண்மையையும் அவ் வாண்மையையே விரும்பும் பெண்மையையுன் சிறப்பிப்பதற்காக ‘அவன் ஆயர் மகனுயின் நியும் ஆய மகனாயின்’ என்னுங் கருத்தில் முதல் வரி வந்தது.

இருவரும் ஓருவரையொருவர் மனம் வீழ்ந்து காத விப்பதுதான் திருமணத்தின் முதன்மையான பாகம். திரு மணம் என்பது இதுவே; முதன்மையானதான இதனையே தாய் முதலியோர் கருதுவர் என்பதற்காக, ‘நின்னை அவன் விரும்பினாலுல் அவனை நீ விரும்பினாலுல்’ என்னுங் கருத்தில் இரண்டாம் அடி வந்தது.

முதலி. உள்ளம் வீழ்தற்குக் காரணமும் இரண்டாம் அடி உள்ளம் வீழ்தலான காரியமுங் கூறுதலின், இம் முத விரண்டடிகளும் திருமணத்தின் உயிர்போல்வதான மன வொருமைப்பாட்டினையே எடுத்து வலியுறுத்துவனவாயின.

இங்கனம் மனம் விரும்பித் தெரிந்துகொண்ட தெரி வக்கு, ‘நின் அன்னை நொந்துகொள்ளத்தக்கதோ ஒன்று மில்லை; ஆதலின் திருமணம் தடையுறுது’ என்பது அடுத்த அடியின் பொருள்.

இங்கனம் பிழிந்தெடுத்து ‘அற்வாகச் சொன்ன தோழியை நோக்கி, “தோழி! நின் கெஞ்சமே அன்னை

யின் நெஞ்சமாகப் பெற்றால், அவன் நோக்துகொள்ளத் தக்கது ஒன்றுமில்லைதான்” என்று தலைவி சொன்னான்.

இங்கும் சிறந்த கருத்துக்கள் இப் பாட்டிற் கருக கொண்டிருக்கின்றன.

குறிப்பு:—வெய்யனுயின் - விரும்பினவனுயின்; வெய்யையாயின் - விரும்பினுயாயின். நோதக்கது - நோவத்தக்கது. மன் என்பது, திருமணம் நடைபெறும் என்னும் ஆக்கக் குறிப்பு உணர்த்துவதற்காக நின்றது. (அங்)

கக. பேருந்தன்மை இன்னதென்பது

[வன்மை எப்போதும் மென்மையைப் போற்றும்பொருட்டே உள்ளது. மென்மை அவ் வன்மையின் ஆதரவை ஏற்று யான் டும் பயன் வினோக்கும்பொருட்டே உள்ளது. மக்களிலும் சிற்றுயிர்களிலும் பருப்பொருள்களிலும் இவ்விருபேராற்ற லும் பல்வேறு வகைகளில் இயக்கங்கொள்கின்றன. ‘பெருந்தன்மை’ என்பது இவற்றின் இனக்கமே. இச் செய்யுளில் அப் பெருந்தன்மை மிக அழகாகப் புலப்படுத்தப்படுகின்றது.]

கிறுகரும் பிடவின் வெண்டலீக் குறுப்புதல்
கண்ணியின் மலருங் தண்கறும் புறவில்
தொடுதோற். கானவன் கவைபொறுத் தன்ன
இருதீரி மருப்பின் அண்ண ஸிரலை
செறியிலைப் பதவின் செங்கோல் மென்குரல்
மறியாடு மருங்கின் மடப்பினை அருத்தித்
தெள்அறல் தழிஇய வார்மணல் அடைகரை
மெல்கிடு கவன துஞ்சபுறம் காக்கும்
பெருந்தகைக்கு உடைந்த நெஞ்சம் ஏழுறச்
சேல்க தேரே: கல்வலம் பெறுக!
பசைகொல் மெல்வீரற் பெருந்தோட் புலைத்தி
துறைவிட்ட டன்ன தூமயி ரெகினம்
துணையொடு தினோக்குங் காப்புடை வரைப்பில்
செந்தார்ப் பைங்கிலி முன்கை ஏந்தி

இன் றுவரல் உரைமோ சென்றிசினேர்திறத்
இல்லவர் அறிதல் அஞ்சி மேல்லென தென்
மழலீல் இன்சொல் பயிற்றும்
நானுடைய யரிவை மாண்கலம் பெறவே.

— அகானாறு, நட.

எடுத்த வேலை முடிந்தது; உடனே தலைவியைக் காண
விரும்பினான் தலைவன். எதன் போருட்டு? அவள், நலம்
பெறற்பொருட்டு. துணையோடு கூடி வாழும் வாழ்க்கையில்
இங்ஙனம் ஒருவர் நலத்தை ஒருவர் கருதுதலால் உண்டா
கும் உள்ளெகிழ்ச்சி ஒரு பெரிய பயன் ஆகும்.

தலைவன் தேரை விரையச் செலுத்திக்கொண்டு மூல
லீக் கானத்தின் வழியாக வருகின்றன. அங்கே ஓர் அரிய
காட்சி அவன் கண்முன் தென்படுகின்றது.

அக் கானத்தில் சிறிய கரிய பிடவஞ் செடிகள் நிரம்பி
யிருக்கின்றன. அவை சிறு சிறு புதர்களாயிருக்கின்றன.
கார் காலமாதலாற் பூக்கள் நிறைய மலர்ந்திருக்கின்றன.
அதனால் அப்புதர்களின் தலை வெண்ணிறமாயிருக்கின்றது.
வரிசையாக உள்ள செடிகள் இங்ஙனம் மலர்ந்திருப்பதனால்
தோலைவுப் பார்வைக்கு அக் காட்சி ஒரு மாலைபோலத்
தோன்றுகின்றது. அக் கானமாகிய நிலமகள் மாலைகள்
அணிந்திருப்பதுபோலவே, அவை தோற்றும். அங்ஙனம்,
மலர்ந்த குளிர்ந்த மணங்கமழுக் கானமா யிருக்கின்றது
தலைவன் வருகின்ற கானம்.

அங்கே ஆண் மாண்கள், காவிற் செருப்பணிந்த
வேட்டுவனது பிளாவள்ள கவைக்கொம்பையே தம் தலையிற்
சுமங்திருப்பதுபோல, கரிய முறுக்குண்ட கொம்பினையுடை
யவா யிருக்கின்றன. தம் குட்டிகள் நுழைந்து விளையாடு
கின்ற வயிற்றின் பக்கத்தை உடையனவாயிருக்கின்றன
மெல்லிய பெண்மாண்கள். மழை பெய்த வளத்தினால் அறு
கம் புற்கள், சிரேநிய சிவந்த தண்டுகளையுடையனவாயும்
செறிந்த இலைகளையுடையனவாயும், மெல்லிய கதிர்களை
யுடையனவாயும் வளர்ந்திருக்கின்றன. பக்கத்தில் தெளிந்த

கீர் பொருந்திய ஒழுகிய கருமணல் அமைந்த சீரோடையின் கரைகள் இலைகள் அடர்ந்து நல்ல காட்சியுடன் காணப் படுகின்றன.

ஆண்மான்கள் தம் பெண்மான்களுக்கு அந்த அறு கங்கதிர்களை ஊட்டி, அங்கனம் ஊட்டினமையால் அவை பசியாறிக் களைத்திர்ந்து அக் கரையருகிற் படுத்து உறங்க, அதன்பின் தாம் புல் உண்டு, அப் பிணைமானின் பக்கத்தில் அசைபோட்டபடியாப் பின்றுகொண்டு, உறங்குகின்ற அவற்றின் புறவடம்புகளைப் பாதுகாக்கின்றன.

இப் பெருந்தகையைக்குத் தலைமகன் நெஞ்சம் கணி கின்றது. அப்போது தலைமகன் தன் தேர்ப்பாகளை நோக்கி, “தேரை விரைவாக விடவெல்ல வெற்றியையுடையோய்! எனது நெஞ்சம் இம் மான்களின் பெருந்தன்மைக்கு உடைந்து கணிகின்றது. இத்தகைய நெஞ்சம் இனபுறவும், அங்கே இல்லத்தில் ஏருந்திக்கொண்டிருக்கும் தலைவி மாட் சிமையான அழுகு பெறவும் தேர் விரைவாகச் செல்லட்டும்,” என்று சொல்லுகின்றன.

அப்போது, தலைவனுக்குத் தலைமகளின் நினைகளைப் பக்கு வருகின்றன. பின்வருமாறு நினைக்கிறார்கள்:

‘தலைமகளின் காவலுடைய இல்லத்தில் அன்னப் பறவைகள் தம் துணையோடு மான்களைப்போல விணையாடிக் கொண்டிருக்கும். தலைவிக்கு அது பிரிவாற்றுமை நினைவை ஏழுப்பும். உடனே கழுத்து வளை செங்கிறமாயுள்ள பசிய கிளியைத் தனது முன் கையில் ஏந்திக்கொண்டு, “பிரிந்து சென்றவர் வகையில் நீ ஏதாவது சொல்லுவாயானால், அவர் இன்று வருவாரென்று சொல்லு’ என்று மழலைத் தன்மை வாய்ந்த இனிய சொல்லைச் சொல்லும்படி பழக்குவாள். அதுவும் வீட்டிலுள்ளவர்கள் அறிதல் அஞ்சி மெல்லென அதனைப் பழக்கும் நானுடைய அரிவை அவள்:”

தலைமகனுக்கு இங்கே கலையும் பிணையும் வருத்த, அங்கே தலைமகளுக்கு அன்னமும் அதன் துணையும் வருத் துவவரயின.

இப்பாட்டில் வரும் காட்சிகளும் நினைவுகளும் மாட்சையானவை.

ஞாப்புரை:—கண்ணியின் - மாலையைப்போல. நறு - மணங்கமந்தினர்.புறவில்-காட்டில். தொடு தோல்-செருப்பு. கவைகவைக்கோல்;பிளவுள்ள கோல். பொறுத்தன-சுமந்தாற்போல; அண்ணல் இரலை-ஆண்மான். பதவு - அறுகு. கோல் - தண்டு. குரல்-கதிர். மறி-குட்டி. ஆடு-விளையாடுகின்ற. அறல்-நீர். தழீய-பொருந்திய. வார் - ஒழுகுகின்ற;மனல்-கருமணல்; அடைகரை-இலைகள் அடர்ந்த கரை. அடை-இலை. மெல்கிடு-மெல்லுகின்ற;அசைபோடுகின்ற. கவுள்-வாயை யுடையனவாய்; புறம் இங்கே உடம்பு என்னும் பொதுமையில் ஸின்றது.ஏம் உற-இன்பம் அடைய; ‘புறவில் இரலை பிளை அருத்தி மெல்கிடு கவுளவாய்த் தஞ்ச புறங் காக்கும் பெருந்தகைக்கு உடைந்த நெஞ்சம் ஏழுற’ எனவும், ‘எகினம் திளைக்கும் வரைப்பில் கிளி ஏந்தி மெல்லெனச் சொல் பயிற்றும் அரிவை நலம்பெற’ எனவுங் கூட்டி, ‘நல்வலம் பேறுக செல்க தேரே’ என்று தலைவன் கூறியதாக முடிக்கவேண் டும். எகினம்-அன்னம். திளைக்கும் - விளையாடும். காப்பு-காவல். வரைப்பு-இங்கே இல்லம். தார்-கழுத்துவளை. இன்று வரல் உரை-இன்று வருதலைச் சொல்லு. மழலை-அறிவு முற்றூத இளஞ்சொல். அரிவை-பெண். ‘பசைகோல் மெல்விரல் பெருந்தோட் புலைத்தி துறைவிட்டன்ன’ என்பதற்கு. ஆடையின் பசையைக்கரைக்கும் மெல்விய விரல்களையும் பெரிய தோள்களையும் உடைய ஆடையொலிக்கும் புலைத்தி, அப் பசையை நீர்த்துறையிற் கரைத்து விட்டாற்போன்ற என்பது உரை. விட்டாற்போன்ற வெண்ணிற முடையது அன்னங்கள் என்றபடி. தா மயிர் எகினம் - அழுக்கற்ற மயிரையுடைய அன்னம்.

க2. இன்பம் விளையும் இடம்

இன்பம், பன்பில் விளைவது; அஃதாவது அறமுறைமையோடு கூடிய பன்பில் விளைவது. இப்பண்பையும் பயனையும்பெற் கூரது வாழ்க்கை இன்ப ஸிலையமே. ஆண்மையும் பெண் மையும் பண்பெனப்படும்; அவற்றின் ஒழுங்குடைமையே பயனென்னும் அறனும். இன்பத்தை நாடுவோர் இவற்றை எய்துதல் வேண்டும்.

நாளிடைப் படின்னன் தோழி வாழாள்;

தோளிடை முயக்கம் கீழும் வெய்யை;

கழியக் காதல ராயி னும் சான்றேர்

பழியோடு வருங்கும் இன்பம் வெல்கார்;

வரையின் எவனே வான்தோய் வெற்ப!
 கணக்கலை இகுக்கும் கறி இவர் சிலம்பின்
 மணப்பருங் காமம் புனர்ந்தமை அறியார்
 தொன்றியல் மரபின் மன்றல் அயரப்,
 பேண்கோள் ஒழுக்கம் கண்கொள் கோக்க
 கொதுமல் விருந்தினம் போலஇவள்
 புதுநாண் ஒடுக்கமும் காண்குவாம் யாமே.

—அகநானாறு, ககஷ: க-க-க-

இரண்டு இடங்கள் இன்பம் விளையும் வயல்களாக இங்கே எடுத்துக் காட்டப்படுகின்றன. ஒன்று; அன்பிலே இன்பம் விளையுமாயினும், அந்த அன்பு அறத்தோடு கூடாத தாயின் இன்பம் விளையாது. மற்றென்று: அப்படியே அந்த அன்பு உண்மையான ஆண்மையோடு கூடாத போதும் உண்மையான பெண்மையோடு கூடாதபோதும் உயர்ந்த இன்பம் விளைவதாயில்லை.

ஆடவர்க்கு அறிவு, நிறை ஓர்ப்பு, கடைப்பிடி என்னும் ஆண்மையியல்புகள் சிறந்திருக்கவேண்டும். பெண் டிர்க்கும் அச்சம், நாணம், மடம், பயிர்ப்பு என்னும் பெண்மைக் குணங்கள் சிறந்திருக்கவேண்டும். இருவரும் அறத்தோடு கூடியவர்களாகவும் இருக்கவேண்டும். அந்த இடத்தில் ஒத்த அன்பும் தலைப்படுமானால், அங்கேதான் சிறந்த இன்பம் விளைவதாயிருக்கும். அத்தகைய உள்ளமே இன்பம் விளை நிலமாம். நுட்பமும் திட்பமும் வாய்ந்த இவ் வயர்ந்த பேருண்மை, இப் பாட்டில் மிகவும் அழகாக எடுத்துக் காட்டப்படுகின்றது. வாழ்க்கையில் எல்லாரும் தெரிந்து ஒழுகி இன்புறவேண்டிய உயர்ந்த கருத்துக்கள் இவை. நாகரிக மென்பதும் இது.

தலைவன் விரைவில் மணந்துகொள்ளாமல் களவிலேயே ஒழுகிவந்தான். நிண்டகாலம் இங்ஙனங் களவில் ஒழுகுதல் ஆகாது. இரு திறத்தார்க்கும் அது துன்பம்; அவர் எழுந்து பழியுமாகும். அது முறைமையுமன்று. ஆகவே தோழி தலைவனை நெருங்கிச் சில சொல்லுகின்றன:

“நீ சில பொழுது வாராமல் நான் இடைப்பட்டால் தோழி உயிர் வாழுமாட்டாதவளா யிருக்கின்றன். அவள் தோள்களினிடையில் இடைவிடாது முயக்கங் கொள்ளுதலை நியும் விரும்பினேயாயிருக்கின்றன. இத்தகைய போக்குக்கு, வரைந்துகொள்ளுதலே சிறந்தது. வானளாஷை மலைநாடு! அங்ஙனம் வரைந்துகொள்வதற்கு என்ன தடை?

“கனவொழுக்கத்தால் வரும் இன்பம் பழியோடு கூடிய இன்பம்; அது முறைமையன்று. எதனையும் முறையோடு செய்து இன்புறல்வேண்டும். மிக்க அன்பின ரானுலும் தக்கோர், பழியோடு வருகின்ற இன்பத்தை விரும்பார். இன்பம், முறைமையிலன்றே உள்ளது!

“தலைவ! நீவிர் வரைந்துகொள்ளுவதில் எம்போல் வார்க்கும் ஒரு வகையில் இன்பம் உண்டு. இன்பம், நாண் முதலான பெண்மைப் பண்புகளில் ஒளிந்துகொண்டிருக்கின்றது. அப் பண்புகள் எழும்போது இன்பம் விளையும்.

“நீ இப்போது வரைந்துகொள்ள முயன்றால், மினகுக் கொடிகள் படர்ந்தேறுகின்ற மலையின் பக்கத்தில் கூடுதற்கரிய கூட்டம் நீவிர் கூடினமையை நம் உறவினர் அறியாராய், பழைமையாக நடந்து வருகின்ற முறைமைப்படி திருமணம் நடத்துவார். அப்போது அம் மணங்கழ்ச்சி ஏதோ புதிதாகப் பெண் கொள்கின்ற ஒழுக்கம் போலத் தெரியும். தோழிகளான நாங்களும் முன்பின் அறியாத அயலாரான புதியோர்போலவும் இருந்து, இவள் திருமணத்தைக் கண்கொள்ள நோக்குவோம். அப்போது எங்களுக்கு மகிழ்ச்சி தருவது ஒன்றுண்டு. நம் தலைவியும் அப்போது புதிய நாணம் உடையவள்போல ஒடுங்கியிருப்பார்; அத்தோற்றத்தை யாம் காண்போம். நாணம் முதலிய பெண்மைப் பண்புகளிலேயே இன்பம் விளைகின்றதாகவின், அப் புது நாண் ஒடுக்கம் எங்கட்கு மிக்க மகிழ்ச்சி விளைப்பதாயிருக்கும்” என்பது.

இன்பம் விளையும் இடங்களைத் தோழி கூர்மையாய்த் தெளிவுபடுத்தினமை அழகாயிருக்கிறது.

ஞாப்புரர்:—முயக்கம்-கூட்டம், வெய்யை-விருப்பமுடையை. கழிய - மிகுதியாக, வெஃகார் - விரும்பார். வரையின் - திருமணங் செய்துகொள்வதற்கு; எவன் - என்ன தடை. கணம்-கூட்டம், இகுக்கும் - இழித்தாற்போல் ஒலிக்கும். கறி - மிளகுக் கொடி : இவர் - படர்ந்து ஏறுகின்ற ; சிலம்பு - மஸி, மணப்பு - கூடுதல். அறியார் - அறியாராய். தொன்று - பழைமையாக, இயல்-நடைபெறுகின்ற மரபு-முறைமை. மன்றல்-மணம்; அயர - செய்ய, கோள்-கொள்ளும். நொதுமல்-அயலாரான; விருந்தினம்-புதியேம், புதுநாண் என்றது, கூட்டத்தினிடையிற் புதிது தோன்றிய நாணம்; முன் நாண் கொள்ளாதவள் போலக் கொள்ளும் நாணம் என்று இருவகையாக உரைத்துக் கொள்ளவேண்டும். நாணத்தால் ஒடுக்கம் உண்டாதலீன், ‘நாண் ஒடுக்கம்’ எனப் பட்டது. (அடி)

காந். அன்பினிடையிலுங் கடமை முனைப்பு

[வாழ்க்கையில் முறைமை வேண்டும்; அதற்கு உரிமை இன்றியமையாதது. முறைமையும் உரிமையும் வாழ்க்கையின் இரண்டு உயிர்ப்புறப்புக்கள் எனல் மிகவும் பொருங்கும். இப் பேறு அமைதற்குப் பொருள் முதலியன வேண்டும். காதலும் வாழ்க்கையும் இம் முறைமை யுரிமை கட்கு ஆக்கமாயிருந்தலே மெய் வாழ்க்கையாம்.]

‘அறங்கடைப் படாஅ வாழ்க்கையும் என்றும் பிறங்கடைச் செலாாச் செல்வமும் இரண்டும் பொருளி னகும் புனையிழை’ என்றுஙம் இருளேர் ஜம்பால் நீவி யோரே, நோய்கார் உழக்குவ மாயி னும் தாம்தம் செய்வினை முடிக்க; தோழி!

—அகநானாறு, கடிகு: க-க்-

எவ்வளவு அன்பிலும் கடமையை மறப்பது நன்றன்று. கடமை என்பது அறம். தலைவி அன்பின் களஞ்சியம். ஆயினும் அவனும் கடமையில் வழுவேவாள் அல்லன். அவள், தன்னை விழுங்கும் அன்பையெல்லாம் அடக்கிக்கொண்டு கடமைக்கு முதன்மை கொடுத்துப் பேசும்போது, நெஞ்சம் எவ்வளவோ உருகுகின்றது.

தலைவன், பிரியமுடியாமற் பிரிந்து, பொருள் காரணமாக வெளிநாடு சென்றான். தலைவிக்கு ஆற்றுமை மேலிட்டது. தோழி, “தலைவர் இங்களும் பிரிந்து போய் விட்டாரே” என்று சற்று மனம் வெறுத்தாற்போலச் சொன்னார். அதற்குத் தலைவி, அன்பினுற் குழந்து உள்ளத்தோடும் கடமையினால் விறுத்த விணவோடும் பின் வருமாறு சொல்லுகிறார் :

“அறத்திலின் றும் கடைப்பட்டுவிடாத நல்வாழ்க்கை யும், என்றும் பிறர் கடவாயிலிற் சென்று இரவாத நல் வளமும் என இரண்டும், ‘தலைவி! செல்வத்தினாலாகும்’ என்று பொருளின் முதன்மையை நமக்கு விளக்கிச் சொல்லி, நம்மைப் பிரியமாட்டாத அருளினால் நமது இருண்ட அழகிய கூந்தலீத் தடவிக்கொடுத்தவர், பிரிவினால் நாம் துன்பத்தில் பெரிது வருந்துவோமாயினும் தமது செய்விணையை முடிக்கட்டும் தோழி !”

தலைவியின் இச் சொல், பெருந்தன்மையும், அன்பின் நிறைவும் கடமை முணைப்பும் உடையதாய், மிக அருமையாய் அமைந்திருக்கின்றது. மஜைமாட்சிக்கு இது நல்ல எடுத்துக் காட்டாகும்.

குறிப்புரை :—புனை இழை - தோழில் திறமையோடு செய்யப்பட்ட அணிகலன்களை அணிந்த தலைவி! இருள்-இருண்ட.. ஏர் - அழகு. ஜம்பால் - கூந்தல்; ஜங்கு வகையாக முடிக்கப் படுவது என்பது கருத்து. நோய் - துன்பம். உழக்குவமாயினும்-பெரிது வருந்துவோமாயினும். செய்விணை-செய்யத்தக்க செயல்; முடிக்க - முடிக்கட்டும். நீவியோரே’ என்பதில் ஏ: அசை. (அசு)

கச. நட்பு இன்ன தன்மையில் இருக்கவேண்டு மென்பது

[பொருட்செல்வம் வேண்டும்; ஆனால் அச் செல்வம் நட்பின் அடிப்படை கொண்டே அடைதற்குரிய தென்பதையும் அறிதல் வேண்டும். காரணம் நட்பு; பயன் செல்வம். எனவே நட்புதான் முதன்மையாகக் கவனித்தற்குரியது. செல்வம் சற்று முன்பின் கிடைப்பதாயினும் நட்புக்குத் தினைத்தணியும் இழப்புவராமற் காத்துக்கொள்ளவேண்டு வது வாழ்க்கை வெற்றிக்கு மிகவும் இன்றியமைபாதது.]

இருநாள் செல்லலம், இருநாள் செல்லலம்;
 பலநாள் பயின்று பலரோடு செல்லி னும்,
 தலைநாள் போன்ற விருப்பினன் மாதோ;
 அஸ்திபூண் அஸ்திந்த யானை இயல்தேர்
 அதியமான் பரிசில், பெறுஉங் காலம்
 நீட்டி னும் நீட்டா தாயினும், யானைதன்
 கோட்டிடை வைத்த கவளம் போலக்,
 கையகத் தது; அது பொய்யா காதே;
 அருங்தே மாந்த நெஞ்சம்!
 வருங்த வேண்டா வாழ்க்கவன் தானே.

—புறநானாறு, காக.

இரு நாள், ‘ஓளவையார்’ வெளியே புறப்பட்டார்.

அயர் காலத்தில், ‘அதியமான்’ என்னும் பெயருடைய
 ஒரு வன்னல் வாழ்ந்திருந்தான். ஓளவையார், சிறந்த
 புலவர்; அறநெறியுள்ளவர். அதனால் அதியமானுக்கு
 அவரிடத்தில் உயர்ந்த மதிப்பிருந்தது. அந்த அம்மையார்
 நெடுங்காலம் உயிர் வாழ்வது உலகத்துக்கு நல்லது
 என்றும், அவருடன் அனுக்கமாகப் பழகி அவருடைய
 பெரிய குணங்களில் ஈடுபடுவது முதன்மையானது என்றும்
 அவர் நேசம் கிடைப்பது தனக்கும் தன் அரசுக்கும் பெருமை
 தரும் என்றும் அவன் நினைத்திருந்தான்.

பயனை எதிர்பார்க்கும் நேசமானால், அந்த நேசம் ஒரு
 காலத்தில் மிகுவதும் பின் சுருங்குவதுமாக இருக்கும்.
 பயனை எதிர்பாராமல் குணங்களை நேசிக்கும் நேசம், எப்
 போதும் ஒரே தன்மையாய்விலையாயிருக்குமன்றே! ஆகவே,
 ஓளவையாரும், அதியமான் எண்ணங்களுக்கும் பெருந்
 தன்மைக்கும் மகிழ்ந்து அவன் நேசத்துக்கு இடங்
 கொடுத்து வந்தார்.

அதியமான் மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. ஓளவை
 யாரைக் காணும்போதல்லாம், அவரோடு ஆர்வமாய்

களச

சங்க இலக்கிய இன்கவித் திரட்டு

[முதற்

அளவளாவியிருந்து, அவர் அகமகிழும்படி ஏற்ற பரிசு களும் வழங்கி அனுப்புவான். சில நேரங்களில், அவரை உடனே பிரிய முடியாமல், சற்றுக் காலங் தாழ்த்துப் பரி சில் அளிப்பதும் உண்டு. ஒளவையாரும் அவனை மிகவும் நேசித்தார். இப்படிப் பல நாள் அவர்கள் அனுங்கமாய்ப் பழகி வந்தார்கள். பழகப் பழகப் பால் புளிக்கவில்லை; அதற்கு எதிராக இனித்தே வந்தது.

அன்று புறப்பட்டவெடன் ஓளவையார் நேரே அதியமானிடம் போகக் கருதி வழி கடந்தார். வழியில், அதியமானின் பெருந்தன்மையும் அவன் தம்மிடங் காட்டும் பேரன்பின் செயல்களுமெல்லாம் எண்ணி எண்ணி அவர் அறிவு இன்புற்றது.

அப்போது அவர் மனம், “ஆமாம்; சில காலங்களில் அவன் நமக்கு உடனே பரிசில் தருவதில்லை. நெடுநேரம் காலம் நீட்டித்துவிடுகிறோன்,” என்று சிறிது சளிப்புடன் வினைத்தது.

உடனே, அவர் அறிவு அந்த மனத்தைப் பார்த்து “ஆ! என்ன வினைத்துவிட்டாய்! பரிசில் அருந்த ஏமாந்த கெஞ்சமே! நீ வருந்தவேண்டாம்.

“நாம் ஒரு நாளா போகிறோம், இரண்டு நாளா போகிறோம்; இல்லையே! பல நாளாய்ப் பழகுகிறோம்: அதுவும் சில நேரங்களில், தனியாய்ப் போகாமல், அன்பர் பலரோடும் போகிறோம். அப்படிப்போனாலும், அவன் முதல் நாளைப்போலவே அன்புள்ளவனு யிருக்கிறான்.

“அதியமான் எப்படிப்பட்டவன்! அணிகலங்கள் அணிந்த யானைகளையும், அழகான தெர்களையும் உடைய பெரிய மனிதன்! அப்படிப்பட்டவன் பரிசிலன்றே நீ பெறுவது!

“அதனைப் பெறுகின்ற காலம் சற்று நீட்டித்தாலும் நீட்டியாளிட்டாலும், அஃது உன் கையிலிருப்பதுபோலத் தான். அது தவறுது. யானை தன் கொம்புகளினிடையில்

எடுத்து வைத்துக்கொண்ட உணவு எங்காவது தப்பி விடுமா? அது போல என்று நினைத்துக் கொள்.

“நீ சற்று வருத்தமாய் நினைத்துவிட்டமையால், அந்த நினைவு அவன் முயற்சிகளுக்குச் சிறிது ஊறு தந்தாலும் தரும். அன்பனுக்கு அப்படி ஆகலாமா? அது தீர், அதற்கு எதிராக, ‘அவன்கள் முயற்சிகள் வாழ்க்’ என்று வாழ்த்தி விடுகிறேன்,” என்று உருக்கமாகச் சொல்லிற்று.

இப்படி ஒளவையாரின் மனமும் அறிவும், தடையும் விடையும் செய்ய, அவர் அதியமானை அடைந்தார். வழக்கம் போல அவன் அவரை அகமும் முகமும் மலர்ந்து வர வேற்று மகிழ்ந்து அளவளாவினான். மகிழ்ச்சியோடு மகிழ்ச்சியாய் ஒளவையார், வழியில் நடந்ததையும் அவனிடம் சொல்லவிட்டார். சொல்லவேண்டுமா, அன்று அவர்கள் களிப்பை. ஒளவையார்க்கு முன் நாட்களை விடப் பெரிய பரிசில், ஆனால், பின்னுஞ் சிறிது காலம் நீட்டித்தே கிடைத்தது.

ஒளவையார் அதியமானின் அன்பின் திறத்தை எவ்வளவு நன்றாக இந்தப் பாட்டில் எடுத்துக் காட்டியிருக்கின்றார். சிறந்த செல்வர்கள் சிறந்த புலவர்களோடு நட்புக் கொள்ளுங் காலமன்றே, நாடு சிறந்த இன்பங்களை அடையும் நாள்!

ஞாப்புரா:—ஒரு நாள் போகவில்லை, இரண்டு நாள் போக வில்லை; பல நாளாய்ப் போகிறோம் என்பதற்காக ‘ஒரு நாள் செல்லவும் இருநாள் செல்லவும்’ என்று எதிர்மறையாய் வந்தது. தலைநாள் - முதல்காள். விருப்பினன் - அன்பினன்; ‘மாதோ’, இதற்குப் பொருளில்லை; சும்மா ஒன்சைக்காக வந்தது. இப்படி வருவதை ‘அசை’ என்பார்கள். கோட்டிடை-கோடு இடை-கோடு-கொம்பு. கவளம் - யானையின் ஒரு வாய் உணவுக்குப் பெயர். கையகத்தது-கையிடத்தது, அருந்த ஏமாந்த என்று பிரித்துக் கொள்ளவேண்டும்; அருந்த-உண்ண; நுகர. ஏமாந்த - விருப்பங்கொள்ட. நெஞ்சம்-செஞ்சமோ என்னுங் கருத்தில் வந்தது. ‘வாழ்க அவன் தாள்’ என்று பிரித்துப் பொருள்செய்யவேண்டும். தாள்-முயற்சி.

(ஞ)

கடு. செல்வரும் கல்லியாளரும் நடந்துகோள்ள
வேண்டிய முறை

[வாழ்க்கைக்குச் செல்வம் இன்றியமையாததே; ஆனால், கல்வி அதனினும், இன்றியமையாத தென்பதை அறிதல் வேண்டும். செல்வத்தை இழந்தும் இருக்கலாம்; கல்வியை இழந்திருத்தல் மனித்தப் பிறப்பிற்குச் சிறப்பாகாது. கல்வி என்பது உணர்வின் தெளிவு. அதனையுடையோர் புலவர். செல்வர்க்கு அவர் அடிமைப்படின், அத்தெளிவு மழுங்கி இருவருங் கெடுவர்; உலகமுங் கெடும். இச் செய்யுளில் அம் முதன்மை நன்கு கதிர் கான்று ஒளிர்கின்றது.]

இரவலர் புரவலை நீயும் அல்லை;

புரவலர் இரவலர்க்கு இல்லையும் அல்லர்;

இரவலர் உண்மையும் காண்இனி; இரவலர்க்கு சுவோர் உண்மையும் காண்இனி; நின்னார்க்கடிமரம் வருந்தத் தந்துயாம் பிணித்த ரெடுநல் யானைம் பரிசில் ;

கடுமான் தோன்றல்; செல்வல் யானே.

—புறானாறு, ககு.

நாட்டிலே சிலர், அறிவு நிலையில் உழைப்புள்ளவர்கள்; பலர், பொருள் நிலையில் உழைப்புள்ளவர்கள். அறிவு நிலையில் பெரிய நிலையுள்ளவர்கள் புலவர்கள்; பொருள் நிலையில் பெரிய நிலையுள்ளவர்கள் மன்னர்கள். அறிவு நிலையில் ஆழந்து செல்லும் புலவர்களுக்குப் பொருள் தொகுக்கும் ஊக்கமும், அதற்கேற்ற போக்குகளும் அமைவது அருமை; அப்படியே, பொருளே நோக்கமா யிருப்பவர்க்கும் கல்வி நிலை அமைவது அருமையாயிருக்கிறது. ஆதலால், புலவர்கள் தாம் தேடிய அறிவின் கருத்துக்களைச் செல்வர்களுக்கும், செல்வர்கள் தாம் தேடிய செல்வப் பொருள்களைப் புலவர்களுக்கும் உதவிக்கொண்டு நலம்பெற வேண்டும். இந்த உதவி அன்பாகவும் கண்ணியமாகவும் நடைபெறும் போதுதான், நாடும் நல்ல நிலைகளில் முன்னேறுகின்றது.

முன்னே, ‘வெளிமான்’ என்னும் மன்னன் ஒருவன் இருந்தான். அவன் புலவர்களின் அருமை தெரிந்தவன்.

பெருஞ்சித்திரனூர் என்னும் புலவர் அவனுக்கு மிகவும் வேண்டியவர். ஒரு நாள், புலவர் அவனிடம் வந்தார். எதிர்பாராத வகையாய், வெளிமான் அப்போதுதான் படுக்கையிற் போய்ப் படுத்து, உறக்கங்கொள்ளும் சிலையிலிருந்தான். புலவர் வரவு தெரிந்தது. அவனுக்கு உடம்பு மிகவுங் களைப்பா யிருந்தது; புலவரோடு கிளர்ச்சியாய்ப் பேசமுடியாத நிலைமையில், அவரெதிரில் வருவதும் நன்றாயில்லை. தன் அயர்ச்சி தீரும் வரையில் புலவர் காத்திருப்பதும் முறையாயில்லை.

வெளிமானுக்குத் தமிழ் ஒருவன் இருந்தான். அவன் பெயர், ‘இளவெளிமான்’ என்பது. வெளிமான் அவனை அழைத்து, “புலவர் தகுதியானவர்; சீ அவர் மனம் உவப்ப நடந்து பரிசிலகள் வழங்கி அனுப்பு; எனக்கு நேரம் சரியாக இல்லை,” என்று சொன்னான். ஆனால், இளவெளிமானுக்கு இவையெல்லாம் பிடிப்பதில்லை. மேலும், கையிறுக்கமானவன். தன் தமையன் சொன்ன தற்காக ஏதோ சிறிதுநேரம் புலவரிடம் பேசியிருந்துவிட்டு, பின் ஒப்புக்காகச் சிறிது பரிசில் கொடுக்கவந்தான். புலவர் தகுதிக்கு அது தக்கதாக இல்லை. பெருஞ்சித்திரனூரோ, தன்மானமுள்ளவர். ஆதலால், அவர் அவனையும் அதனையும் பொருட்படுத்தவில்லை. அந்த அரைகுறையான பரிசிலை பெற்றுக் கொள்ளவுமில்லை. அவர் நேராய்க் ‘குமண் மன்னன்’னிடம் போனார். அவன், புலவரின் கண்ணியங் தெரிந்தவன். உடனே அவ் வள்ளல் ஒரு பெரிய நல்லயானையை அவருக்குப் பரிசில் வழங்கினான்.

புலவர் அதனை ஓட்டிக்கொண்டு வெளிமான் ஊருக்கு வந்து, அதனை அவன் ஊர்க் காவல் மரத்திற் கட்டிவிட்டு, உடனே மிக்க பெருமிதத்துடன் அந்த இளவெளிமானிடம் போனார்; புலவர் வாயிலிருந்து விறுவிறுவென்று சொற்கள் எழுந்தன :

“நியும் இரப்பவர்களைப் போற்றுகிறவன் அல்லன்; உலகில், இரப்பவர்களைப் போற்றுகிறவர்கள் இல்லாமலும் மில்லை. பெருந்தன்மையான இரவலர்கள் இருப்பதையும்

இனிப் பார்; அருமையறிந்து அவர்களுக்குத் தகுதியரகச் கொடுப்பவர்கள் இருப்பதையும் இனிப் பார். உன் ஊரின் காவல் மரம் தினறும்படி, யாம் ஒரு யானையைக் கொண்டுவந்து அதனில் கட்டியிருக்கின்றேம். உயர்ந்த வகையைச் சேர்ந்த அந்தப் பெரிய யானையே யாம் பெற்ற பரிசில்! கீழும், ஓர் விரைந்தோடுக் குதிரையையுடைய அரசினோகு ஞாய்த் தோன்றினே! நான் போகிறேன்.”

இப்படி அந்தப் புலவரின் சொற்கள் அமைந்தன. இளவெளிமான் வெட்கித் தலை குனிந்தான். மானமும் வீரமும் வாய்ந்த அப் புலவர் பெருமானின் பாட்டே மேலே காட்டியிருப்பது. பெருஞ்சித்திரனூர், அம் மேம்பட்ட யானையை மும் அவ்விடத்திலேயே விட்டுவிட்டுப் போய்விட்டார்,

யானை ஆயிரம் பொன்னே விலை பெறுமானாலும், பரிசிலைப் பெறுதற்கு முன் விலையில் அவர் ஒரு சல்லிக் காச்கூட இல்லாதவரேயானதும், அவர் அதனைப் பொருள் செய்யவில்லை. அவர், உணர்ச்சியைப் பாதுகாப்பவர். அத் தகைய புலவர்களெல்லாம் இருந்திராவிட்டால் நாட்டில் நல்லுணர்ச்சிகள் ஒங்குவதற்கு வழியேது? வெறுஞ் செருக்குங் களிப்பும் மயக்கமுடை சூழ்ந்த ஓர் அறியாமை யிருட்டாகவன்றே இவ்வுலகம் மாறிவிடும்!

நாட்டில் நல்லோர்களைப் போற்றி இருத்திக்கொள்வது, ஒரு சொத்தைப் பாதுகாத்து வளர்ப்பதுபோன்ற தாகும். அந்த அருமை தெரிந்து செல்வர்கள் நடந்து கொள்ளவேண்டும். பெருஞ்சித்திரனைப்போல் வீரமும் மானமும் உணர்ச்சி முதன்மையுங் கொண்டு புலவர்களும் வீழிப்பாய் ஒழுகி, நாட்டுக்கு நலங்கேதட வேண்டுவது கட்டாயமாகும். தமிழகம் இந்த விலையில் நடந்துகொண்டால் நட்டுமே, உலகத்தில் அது தலைசிறந்த நாடாய் விமிர்ந்து திகழும். ஊசியின் வழியே நூல் செல்லுவதுபோல நாட்டில் அறிஞர்களின் வழியே செல்வம் செலவாதல் வேண்டும்.

இவ்வரிய பாட்டில், உலகத்தில், எல்லாரும் உயர்ந்த செல்வர்களாகவோ உயர்ந்த கல்வியாளர்களாகவோ

அமைய முடியாது என்பதும், ஆனால் செல்வமும் கல்வியும் வாழ்க்கைக்கு முதன்மையாக வேண்டியிருப்பதனால் அவர்கள் தத்தம் பொருள்களை ஒருவருக்கொருவர் கண்ணிய மாய் வழங்கிக்கொண்டு பயனடையவேண்டும் என்பதும் மிக்க பெருமிதத்தோடு விளங்குகின்றன.

குறிப்பு:—இரவலர் - இரப்பவர்; அதாவது, பொருள் பெறுதற்கு உரியவர்கள்; முயன்றால், இவர்கள் தாமே பொருள் தேடக்கூடும்; ஆனால் வேறு நோக்கத்தாலும் உயர்ந்த உள்ளப் போக்குகளாலும் இந்த நாட்டம் இல்லாதவர்கள். இவர்கள் செல்வானிலும் உயர்ந்தோர். ஏனென்றால், இவர்கள் துறை உயர்ந்தது. புரவலர்-போற்றிக்கொள்வோர் என்னுங் கருத்தில் வந்தது. கடிகாவல். பினித்த - கட்டிய. நெடு-பெரிய. நல்-நல்லிலக்கணம் அமைந்த; உயர்ந்தவகையைச் சேர்ந்த என்பது கருத்து பெருமிதங் தோன்ற 'யாம்' என்றும், 'எம்' என்றும் சொன்னார். கடு-விரைவர்ன. மான் - இங்கே குதிரை. விரைவான ஒட்டத்தையுடைய குதிரை. தோன்றல் என்னுங் குறிப்பால் இனொன் என்பது பெறப்பட்டது. (அசு)

ககு. நல் வாழ்வு

[உலகப் பொருள்கள் உணர்வின்வழியே இயங்குதற்குரியன. இடம் பொருள் ஏவல் என்பனவும் அவ்வாறே. எந்த இடத்தில் நல்லவர்கள் இருக்கிறார்களோ அந்த இடத்தில் எல்லாம் நல்லபடி இருக்கின்றன. பிறவற்றின்மேற் குறை கூறுதல் சிறப்பன்று. வாழ்க்கை முதன்மைக்குத் தம்மைத் திருத்த உயர்ந்துதலே முதன்மையாகும்.]

நாடா கொன்றே காடா கொன்றே
அவலா கொன்றே மிசையா கொன்றே
எவ்வழி நல்லவ ராடவர்
அவ்வழி நல்லை வாழிய நிலனே.

—புறநானாறு, காஷ.

நல் வாழ்வு என்பது உலகவியற்கையில் இல்லை; அவர் உள்ளவியற்கையிலேதான் இருக்கிறது. உலகம் ஒன்று, நாடாயிருக்கட்டும்; ஒன்று, காடாயிருக்கட்டும்; ஒன்று, பள்ளமாயிருக்கட்டும்; ஒன்று, மேடாயிருக்கட்டும்

எந்த இடத்தில் ஆடவர் நல்லவரோ, அந்த இடத்தில் அந்த உலகமும் நல்லதாயிருக்கிறது!

இதுதான் உண்மை. இந்த அருமையை ஒளவைப் பிராட்டியார் இப் பாட்டில் விளக்கியிருக்கிறார். சிலத்தைப் பார்த்துச் சொல்லுவதுபோலவே, ‘நிலனே நி வாழி’ என்று எடுத்துக்கொண்டு, இந்தப் பாட்டு இயற்றப்பட்டிருக்கின்றது. ஆதலால், மாந்தர், பிறவற்றின்மேற் குறை சொல்வதிற் பயனில்லை. தாம் சரியா யிருந்தால் எல்லாம் சரியா யிருக்கும் என்னும் மனப்பான்மையை அவர் பெற வேண்டும்.

குறிப்புரை:—இன்றே என்பது. நாடு காடு பள்ளம் மேடு என்று-என்னிக்கொண்டு போகிறமுறையில் வந்தது. இதனால் இதனை ‘என்னிடைச் சொல்’ என்று சொல்லுவார்கள். ‘நாடாக ஒன்றே’ என்று பிரிக்கவேண்டும். ஒ : அசை. நாடாக-நாடாகுக. அவல் - பள்ளம். மிசை - இங்கே மேடு என்னுங் கருத்தில்வந்தது. ‘எவ்வழி’ என்பதில், வழி - இடம் என்னும் பொருள் உணர்த்தும். நல்லவர் - அதாவது. ‘மேம்பாடுள்ளவர்’ என்பது பொருள். இங்கே ‘முயற்சி மேம்பாடுள்ளவர்’ என்பது கருத்து. முயற்சி மேம்பாடு என்பதை ‘உள்ள மேம்பாடு’ என்றும் சொல்லுவதுண்டு. ஆடவர்-முயற்சியை ஆளுகிறவர்; முயற்சி யுடையவரென்பது கருத்து. வெளியே நடைபெறுகின்ற தொழில் முயற்சிகள் ஆண் மக்களுக்கே உரியன; ஆதலால், பெண்மக்களை விலக்கி ஆண்மக்களை மட்டும் இந்தப்பாட்டில் ஆசிரியர் காட்டியிருக்கிறார். வெளி முயற்சிகளின் கடுமையை ஒளவையார் பெண்மக்களுக்கு வைக்கவில்லை. நல்லை - நல்லதாயிருக்கின்றன. வாழிய என்றாலும் வாழி, வாழ்க, வாழியர் என்றாலும் பொருள் ஒன்றுதான். (அக)

கள. செல்வத்தின் பயன்

[உண்பதும் உடுப்பதும்போல்வன வாழ்க்கையின் முதல் நோக்கத் தன் அல்ல. அவை கருவிகள். கருவிகளைச் செப்பஞ்செய்வவேங் தொழிலாய்விடாது. அவற்றால், தொழில் வேறே நிகழ்தல் வேண்டும். அவ்வாறே வாழ்க்கையின் நோக்கம் துய்த்தலன்று; அஃது எல்லார்க்கும் ஒரு தன்மையது. அருட்டன்மையை யிருத்துக் கொள்ளுதலே சிறப்பு. அஃது எல்லார்க்கும் அமைவதன்று. மக்கள், இவ் வாழ்க்கை முறையையை அறிக் தொழுகுதல் நன்று.]

தண்கடல் வளாகம் பொதுமையின்றி
வெண்குடை சிழற்றிய ஒருமை யோர்க்கும்,
கடுநாள் யாமத்தும் பகலும் துஞ்சான்
கடுமாப் பார்க்கும் கல்லா ஒருவற்கும்
உண்பது நாழி உடுப்பவை இரண்டே;
பிறவு மெல்லாம் ஒரோக் கும்மே;
செல்வத்துப் பயனே ஈதல்
துய்ப்பேம் எனினே தப்புங் பலவே.

—புறானாறு, கஷ்ட.

கடல்குழந்த இந்த உலகத்தை மற்ற அரசர்களுக்கு
இடம்விடாமல் ஒரு மன்னர்மன்னன் தானே அரசாட்சி
செய்வதா யிருந்தால், அவன் எவ்வளவு மேம்பட்டவனு
யிருக்கவேண்டும்! அவன் எவ்வளவுதான் ஒப்பற்றவனு
யிருக்கட்டும்; இவ்வளவு பெரிய அரசுப் பொருள்களில்
அவன் உண்ணப்போவதும் உடுக்கப்போவதும் எவ்வளவு
இருக்கப்போகின்றன? ஒரு நாளைக்கு உண்பது நாழி யரி
சிக்குமேல் இருக்கப்போவதில்லை. வசதியாகவும் இயல்பாக
வும் உடுக்கக்கூடியவை இடுப்பில் ஒரு சோமனும் மார்பில்
ஒரு துண்டும் ஆக இரண்டேயாம். ஆடவர் பெண்டிர் என்
னும் இருபாலார்க்கும் இவை ஒக்கும். மேற்கொண்டு அவ
னிடமிருக்கும் ஏராளமான செல்வப் பொருள்கள் யாருக்
காக இருக்கின்றன?

உலகத்தில் மலை காடு முதலிய சில இடங்களில் அரிசி
முதலியன் கிடைப்பதில்லை. துணிகளுங் கிடைப்பதில்லை.
அங்கே இருப்பவன் இரவும் பகலும் தூங்காமல், அவனுக்கு
அஞ்சி மிகு விசையாய் ஓடி மறையும் அழகிய விலங்குகளை
வேட்டையாடிப் பிழைக்கப்பார்க்கிறார்கள். அவன், நாகரிகம்
கல்லாதவனு யிருக்கிறார்கள்; கற்றவனு யிருந்தால் அந்த மலை
காடுகளிலுங்கூட வேறு மரக்கறி யுணவுகள் எளிதாகக்
கிடைக்கும்படி செய்துகொள்வான். நாடோறும் வேட்டை
யில் விலங்குகள் கிடைப்பதற்குமுன் அவளிடம் ஒன்றுமே

இல்லை; வெறுங் கையன்; ஒவ்வொரு நாளும் அவன் எதிர்பார்க்கின்றபடி விலங்குகள் கிடைக்குமென்பதுதான் என்ன உறுதி? ஆதலால், இந்த வேட்டைக்காரனைசிட மிகவும் வறியவன் உலகில் வேறொருவனும் இருப்பதற்கில்லை யன்றே! செல்வத்தில் இவ்வளவு கீழ்த்தரமானவனும் தனக்குக் கிடைக்கும் வேட்டைப் பொருள்களைக்கொண்டு பண்டம் மாற்றி உண்ணப்போவதும் உடுக்கப்போவதும், அந்த ஒரு நாழி அரிசியும் இரண்டு துண்டுகளுமேயல்லாமல் வேறில்லை.

ஆதலால், யாருமே இவ்வகளுக்குமேல் தேவைகளை மிகுதிப்படுத்திக் கொள்வதற்குக் காரணம் இல்லை. இந்த அளவுப்பொருள்களும் கிடைக்கமாட்டாமல் எத்தனையோ மக்கள் கோடிக் கணக்காகத் துண்பப்படும்போது, யாருமே விணை தேவைகளை மிகுதிப்படுத்திக் கொள்வது ஒப்புரவாகாதன்றே!

முயன்று தேடமுடியாத குழந்தைகள், ஆண்டு முதிர்ந்தவர்கள், நோயாளிகள், உறுப்புக் குறைந்தவர்கள் முதலா ஜோர்க்கு இந்த அளவு உணவு உடைகட்டுக் குறைவு இல்லாதபடி, மற்றவர்கள், செலவழிக்கவேண்டிய கட்டாய முள்ளவர்களா யிருக்கிறார்கள். செவ்வத்தின் பயன் ஈதலே; வறியார்க்கு ஈதலே ஈகை.

இனி, உடம்பின் தொடர்பாக, முன்னே சொன்ன அளவு உணவும் உடையுமே போதும்; மாந்தர் மிச்சச் செல்வமெல்லாம் உணர்வின் வளர்ச்சிக்கே செலவழித்தல் வேண்டும்.

மக்களிற் சிலர், அறிவு உணர்வு ஆராய்ச்சிகளிற் சிறந்த வராயிருப்பர். சினைவாற்றல், தெளிவுக் காட்சி முதலியவற்றிற் சிறந்தவரும் உண்டு. மிகப் பெரிய அருள்விளக்கத் தில் திகழ்வோரும் இருக்கின்றனர். இவர்களைல்லாரும் உணர்வு வளர்ச்சி யுடையவர்கள். இவர்கள், மனித்தப் பிற விக்கே சிறப்புக் கருவியான ‘மனம்’ என்பதன் அருமை தெரிந்து அதனைத் தம் அறிவோடு தொடர்புபடுத்தி அறிவு

விலையில் மேலேறிச் செல்வோராவர். இவர்கட்டு மனம் ஓர் ஒளி விளக்காகத் திகழ்கின்றது. உடம்பு என்பதற்குச் சுருக்கமாக மனம் என்றாற் போதும். மனத்திலிருந்துதான் எல்லா உடம்பின் கருவிகளும் விரிவடைகின்றன; இயக்கங் கொள்கின்றன.

இங்ஙனஞ் செல்லும் பெரிய உணர்வு விலைகட்காகவே நாடோறும் சிறிது உணவு தந்தும் உடை தந்தும், உடம்பைப் பாதுகாத்துக் கொள்ளவேண்டி யிருக்கிறது. முதன்மை, உணர்வு வளர்ச்சிதான். அவ் வூணர்வு வளர்ச்சிக்கே செல்வத்தின் பெரும் பகுதி செலவிடப்பட வேண்டும்.

உணர்வு வளர்ச்சியிற் சிறப்பாக முன்னேறி வருவேரர் சிலருக்கு, மேற்காட்டிய ஒரு நாழி யரிசியும் இரண்டு துண்டுகளுக் கூட முயன்று தேடிக்கொள்ள இயலாமற் போவதுண்டு. அவர்கட்டு அவற்றை ஒத்துவிடதற்குச் செல்வம் பயன்படலாம்.

இனி இவ் வூணர்வுத் துறைகளிற் பல படிமுறைகளும் உண்டு. ஒவ்வொரு பகுதிக்கும், தகுதியடையோர் ஆசிரியராக அமையவும், ஏற்ற மாணுக்கர் பலர் அப் பெரியோடு அந் நிலைகளிற் பழகவும் நிலையங்கள் முதலியன் கோவிப் பலபல ஏற்பாடுகள் செய்யலாம்.

இங்கனமெல்லாம் பொருளீப் பயன் படு நெறிகளிற் செலவழிக்காமல், செல்வர்கள், வீண்டேதவைகளை மிகுத்துக் கொண்டு நாங்களே துய்ப்போம் என்றால், மேற்சொன்ன உணர்வு நலங்கள் பல, வாழ்க்கையில் தப்பிப்போகும்; அவை தப்பவே, அச் செல்வர்கள் துய்ப்பனவுங்கூட நாள்டைவில் தப்பிவிடும் என்பதில் ஐயமில்லை. இக் கருத்துக்களொல்லாம் இவ் வழகிய பாட்டில் விளக்கப்படுகின்றன.

குறிப்புரா:—தெண் கடல்-தென் கடல்; தெளிவான நீரை புடைய கடல் குழந்த. வளாகம்-உலகம். பொதுமை-எல்லா அரசர்கட்டும் பொதுவாகின்ற தன்மை. நீழற்றிய - சிழல் தந்து

ஆண்ட. ஒருமையோர்-ஒருத்தர். எதிர் இன்றி ஸிலவும் ஒப்பற்ற வர் என்பது கருத்து. நடுநாள்-நள்ளிரவு. நடுநாள் யாமம்-நள்ளிரவாகிய யாமம். குடுமா-விசையுடன் ஒடும் விலங்கு. மா - அழகிய விலங்கு; மான் முதலானவை. ஓர் ஒக்கும்-ஒன்றுபோல் ஒக்கும். உணவு உடையேல்லாமல், உறக்கம் முதலிய பிறவும்எல்லார்க்கும் ஒன்றுபோல் ஒக்கும் என்பது கருத்து. ஓர்-அசையெனக்கொள்ளுதலும் பொருந்தும். துய்ப்பேம்-நுகர்வேம். தப்புந-தப்புவன். தப்பிப்போரும் உணர்வு வளங்களும், தப்பிப்போரும் செல்வப் பொருள்களும் பலவாகும் என்பது. (தீ)

காசு. உலகப் போக்கின் இயல்பு

[அவரவர் ஊழின் வழியே அவரவர் வாழ்க்கை சிகழ்கின்றது. தெளிவு பெறுதல் வாழ்க்கையின் பயன். ஊழின் முறைமை தெளிந்து பற்றற்று ஒழுகும் ஒழுக்கத்தால் தெளிவு மேன்மேல் விளக்கம்பெறும். அத்தகையோர்க்கு யாதும் ஊரே; யாவருங் கேள்வி.]

யாதும் ஊரே யாவரும் கேள்வி,
தீதும் நன்றும் பிறர்தர வாரா;
நோதலும் தலைதலும் அவற்றே ரன்ன;
சாதலும் புதுவ தன்றே; வாழ்தல்
இனிதென மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின்
இன்னு தென்றலும் இலமே; மின்னைடு
வானம் தண்துளி தலைஇ ஆனது
கல்பொருது இரங்கும் மல்லல் பேர்யாற்று
நீர்வழிப் படுஞ்சம் புஜைபோல் ஆருயிர்
முறைவழிப் படுஞ்சம் என்பது திறவோர்
காட்சியின் தெளிந்தன மாகவின், மாட்சியின்
பெரியோரை வியத்தலும் இலமே;
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே.

—புறானாறு, ககூ,

இதனை அருளிச்செய்தவர் ‘கணியன் பூங்குன்றனார்’ என்னும் பெரியார். எளிய இனிய வாழ்க்கை முறையை

அவர் இதன் வாயிலாக வெளிப்படுத்தி யிருக்கின்றார். அவரே இங்கல்வாழ்க்கை யுடையவர்தாம். அவர், தமது கருத்தைப் பின்வருமாறு வெளிப்படுத்துகின்றார் :

“எல்லா ஊரும் எனக்கு ஊரே; எல்லா மக்களும் எனக்கு உறவினரே.

“எனக்கு எங்கும் தீமை செய்யும் பகைவரில்லை; நன்மை செய்யும் நண்பருமில்லை; எனென்றால், தீமையும், நன்மையும் சிறர் தரவாரா என்பது என் கருத்து. அவை, தாமே வரும். துன்புறுதலும் பின் அது தணிதலும் அவற் றைப்போல் தாமே வருவனவேயாம். உலகத்தில் இறந்து போதல் என்பதும் புதிய நிகழ்ச்சி யன்று; என்றும் இயல்பாகவே நடைபெறுகின்றது.

“ஆதலால், உயிர் வாழ்தல் என்பதை இனி தானதென்று நினைத்து நான் மகிழுவமில்லை; அல்லது வெறுப்பினால் இனிமையல்லாதது என்று நினைத்து வருந்தவுமில்லை. பெரிய ஆற்று வெள்ளத்தின் வழியே தனக்கென ஒரு செயலுமின்றிச் செல்லும் தெப்பம்போல, இந்த அயிய உயிர், ஊழ்வினையின் வழியே நடைபெற்றுச் செல்கின்றது. இவ் வண்மையைச் சான்றேராறிவின் வாயிலாகத் தெரிக் கிருக்கிறேன்.

“அதனால் இந்த உலகத்தில் அருமை பெருமைகளில் மிகுந்தவரைக் கண்டு நான் வியப்பதுமில்லை; அதைவிட.., அவற்றில் குறைந்தவரைக் கண்டு இகழ்வதுமில்லை.

“இக் காரணங்களால் எனக்கு எல்லா ஊரும் ஊராக வும், எல்லா மக்களும் உறவினர்களாகவும் இருக்க இடமாகின்றது” என்பது.

உலகியல்பு இங்கனமிருப்பதனால், எல்லோரும் இங்கனுமே மனம் அமைந்து வாழ்வதுதான் முறையையாயிருக்கின்றது; இல்லாவிட்டால், வாழ்க்கையே ஒரு பெரிய சுமையாய் விடுகின்றது!

குறிப்புகள்:—நோதல் - துங்புறுதல். அவற்று ஓர் அன்ன - அவற்றேரு ஒரு தன்மையானவை; 'ஓர்' அசை என்று கருதியும் விட்டுவிடலாம். முனிவின் - வெறுப்பினால். மகிழ்ந்தன்றுமிலம்-மகிழ்ந்ததுமிலம்; அன் : சாரியை. மின்னெனு வானம்-மின்ன லோடு கூடிய வானம்-தன் துளி-குளிர்ச்சியான மழைத்துளியை. தலைஇ-பெய்தலால். ஆனது-அடங்காமல். கல் பொருது-பாறை களை எதிர்த்துக்கொண்டு, இரங்கும்-ஒலி செய்யும். மல்லல்-வள மான. பேர்யாற்று நீர்வழி-பெரிய ஆற்று நீரின் வழியே. முறை-ஊழி. திறவோர்-பகுத்தறிந்து நன்மைகானும் சான்றேர். காட்சி-அறிவு; இங்கே, அவர் அறிவுரையை உணர்த்தும். எல்லாம் ஊழி வழியே நடத்தலால் உலகத்தில் ஒன்றை வியப்பதற்கும் அன்றி இகழ்வதற்கும் இடமேது? என்பது கடைசி அடிகளின் கருத்து.

(கக)

கக. எதனிலும் இனிமை காணல்

[உலகம் இன்பமுந் துங்பமுங் கலந்த ரிலையமாயுள்ளது; மக்கள் வாழ்க்கையோ அதனேடு பிணிக்கப்பட்டுள்ளது. ஆகவே இனிச் செய்யவேண்டுவது என்னவென்பதே கருதுதற் குரியது. கூடியவரையில், நற்செயல்களைத் தெரிந்து செய்தலே நம்மால் முடியக்கூடியதென்று இச்செய்யுள் தீர்மானிக்கின்றது.]

ஓர் இல் நெய்தல் கறங்க ஓர் இல்
சர்ந்தண் முழவின் பானி ததும்பப்
புணர்ந்தோர் பூவானி அஸியப் பிரிந்தோர்
பைதல் உண்கண் பலிவார்பு உறைப்பப்
படைத்தோன் மன்றாப் பண்பி லாளன்;
இன்னுது அம்மீல் வுலகம்;
இனிய காண்கிதன் இயல்புணர்க் தோரே;

—புறானாலூறு,ககச.

ஒரு புலவர் பெயர் பக்குடுக்கை நன்கணியார் என்பது. பெயர் எப்படியிருக்கிறது! இவர் நல்ல ஞானி. அதனால் 'நன்கணியார்' என்னும் பெயர் உண்டாயிற்று. கோள் நூலிலும் இவர் வல்லவராதலரால், அக்கருத்தை உணர்த்து வுதற்கும் இப் பெயர் பொருங்தும் என்று சொல்லுவர்.

இவர் ஒருபை வைத்திருப்பாராம்; கட்டாயம் நேரும் போது அதுதான் இவருக்கு உடையாக உதவுமாம். ‘பக்கு’ என்பது பை. ‘உடுக்கை’ என்பது உடை.

ஆகவே ‘பக்குடுக்கை நன்கணியார்’ என்னும் இவர் பெயர், இப்போது நமக்கு, இவர் தோற்றும் இப்படியிருக்கும்; இவர் ஞானம் இப்படியிருக்கும் என்பதை ஒருவாறு தெளிவுபடுத்தக்கூடும். இப்படிப்பட்டவர் ‘உலகத்தின் இயல்பு’ என்பதைப்பற்றிப் பேசத் தொடங்கினால், அது நன்றாயிருக்குமன்றோ! அவர் கருத்து இது;

“உலகத்தில் ஒரு வீட்டில் சாவுமேளம் அடிக்கிறார்கள்; மற்றொரு வீட்டில் மிக இனிமையான திருமனை மேளத் தின் ஒசை ததும்புகிறது. சில இடங்களில், தம் காதலை ரோடு கூடிய பெண்கள், பூச் சூடுதல் முதலான அழுகுக் கோலங்களை அணிந்துகொண்டு மகிழ்ச்சின்றார்கள்; அதே நேரத்தில் வேறு சில இடங்களில், மகளிர், தம் காதலரைப் பிரிந்தவர்களாய், வாடுதலையுடைய தம் கவர்ச்சியான கண்களில் நீர் ஒழுகித் துளிக்க, வருந்துகிறார்கள். அந்தப் பண்யில்லாத கடவுள் இப்படி இன்பழும் துன்பழும் கலந்து கிடக்கும்படி இவ்வுலகத்தைப் படைத்துவிட்டான் என்பது தெளிவாகத் தெரிகின்றது. ஆ! இந்த உலகம் கொடியதாயிருக்கின்றது! இதுதான் உலகத்தின் இயல்பு!

“அப்படியானால் மக்கள் செய்யவேண்டியது என்ன வென்றால். கூடியவரையில் நல்ல செயல்களையே அறிந்து செய்துகொண்டிருக்கவேண்டும் என்பதுதான். உலகத் தின் இயல்பை நன்றாக உணர்ந்தவர்கள் இம் முடிவுக்குத் தான் வரவேண்டுமே யல்லாமல், வேறு வழி இல்லை. மனம் மொழி மெய் என்னும் மூன்றாலும் இங்ஙனம் நல்லன கண்டுகொண்டிருந்தால், துன்பக்களையும் இனியவாகக் காணுங் திறம் மக்கட்கு உண்டாகும்,” என்பது.

‘இனிய காண்க’ என்னுங் தொடர் இவ் வழிவகைகளை உணர்த்துவதா யிருக்கிறது.

குறிப்புகள்:— நெய்தல் - சாவுப் பறை. கலங்க - ஒலிக்க. சர் என்பதும் குளிர்ச்சி; தண் என்பதும் குளிர்ச்சி; ஆகவே, சர்ந்தண் என்பது மிக்க குளிர்ச்சி எனப் பொருள்படும். குளிர்ச்சி என்றது இங்கே, இனிமை, பாணி-தாளத்தோடு பொருக்கிய, ஒசை. ததும்ப-நிறைய; நிறைந்து ஒலிக்க. புஅணி - அழகு கோலங்கள்; அவை, கூந்தல்பின்னுதல், பூச்சுடுதல் முதலியன. பைதல்-வாடுதல். உண்கண்-கவருங்கன். பனி-இங்கே, நீர் என்னும்பொருட்டு. வார்பு-ஒழுகி. உறைப்ப - துளிக்க. ‘படைத்தோன் மன்ற’ என்பதில் ‘மன்ற’ என்பது தெளிவு காட்டுதற்காக வந்த இடைச்சொல். கடவுளைப் ‘பண்பிலாளன்’ என்றுர் வைவதுபோலத் தோன்ற. ‘அம்ம’ என்பது வியப்பு உணர்த்திற்று. ‘இனிய காண்க’ என்பது, ‘நந்செயல்களைச்செய்துகொள்க’ என்னுங்கருத்தையும், அங்கானஞ்செய்து பழகிவக்தால் இடர்களும் இன்னல்களு மெல்லாம் நன்மைக்கே பயன்பட்டு இனிப்பாகக் கானுங் திறம் உண்டாகு மாதலால் ‘இன்னல்களை இனியவாகக்காண்க’ என்னும்மற்றொரு கருத்தையும் விளக்கக்கூடியதா யிருக்கின்றது. காண்கிதன், காண்க இதன் என்று பிரித்துக்கொள்ளவேண்டும். (கூ)

20. இன்னே செய்யாமை

[நல்லன செய்தலால் நன்மையும் தீயன செய்தலால் தீமையும் உண்டென்பது உறுதி. ஆயினும், மக்களின் பெரும்பாலார் நல்லனவே தெரிந்து செய்தலில் கருத்தின்றிக் காலத்தை வீணுகக் கழித்துக் கூற்றுவனுக்கு இரையாகி வருந்துகின்றனர். சிலர்ச்சு மூப்புக்காலத்தில் நல்லுணர்வு உண்டாதல் கூடும், அவர்கள் தீமைகளேனுஞ் செய்யாமலிருந்தால் நாளடைவில் அவர்களுக்கு நல்லன செய்யவும் பழக்கமுண்டாகும்.]

பல்சான் நீரே! பல்சான் நீரே!

கயல்முள் அன்ன நரைமுதீர் நிரைகவுள்
பயன் இல் மூப்பின் பல்சான் நீரே!

கலைச்சிக் கூர்ம்படைக் கடுந்திறல் ஒருவன்
பிளிக்குங் காலை இரங்குவிர் மாதோ;

நல்லது செய்தல் ஆற்றீ ராயி னும்

அல்லது செய்தல் ஓம்புமின்: அதுதான்

எல்லாரும் உவப்பது: அன்றியும்

நல்லாற்றுப் படுஉம் நெறியுமா ரதுவே.

புறானாறு, கக்கி.

எது சின்றாலும் சில்லாவிட்டாலும் கிழத்தனம் வருவதுமட்டும் நிற்பதில்லை. எதிர்பார்க்குங் காலத்துக்கு முன் ஞேலேயும் வந்துவிடுகிறது. மழுமழுவென்றிருந்த தாடை உடனே நரைமயிர் முதிர்ந்து தோல் திரை திரையாகித்தளர்ந்துவிடுகிறது. அப்போது ‘பசித்தவன் பழங்கணக்குப் பார்ப்பது’ போல இத்தனை காலம் இந்த உலகத்தில் நாம் செய்து சாதித்ததென்ன என்று மக்களுக்கு என்ன முண்டாகின்றது. பெரும்பாலும் அதற்கு விடை என்ன வருகின்றது? ‘ஒன்றுமில்லை’ என்பதுதான். இப்படி இக் கிழத்தனம் பயனில்லாத கிழத்தனமாய் முடிந்துவிடுகின்றது. சென்ற காலங்களில் ஏதாவது கருதத் தகுந்த காரியங்கள் செய்திருந்தால், அவற்றூற் கிழப்பருவத்தில் ஏதேனும் பொருளோ புகழே புண்ணியமோ கிடைக்கக் கூடும். அப்போது இந்த மூப்பும், பயனுள்ள மூப்பா யிருக்கும். முன் பழக்கத்தாலும் வசதிகளாலும் இம் மூப்புப் பருவத்திலும் ஏதோ இயன்ற நற்காரியங்கள் செய்து அதனுலும் இதனைப் பயனுள்ள மூப்பாகத் திகழும்படி செய்யலாம். எதுவும் இல்லை. இப்படியே உலகத்து மக்கள் விணுய்ப் பயனில் மூப்பாய் மூத்து மூத்துக் கிடக்கிறார்கள். ஆனால் ஆண்டு ஏறிவிட்டதனால், பொதுவாகப் ‘பெரியவர்கள்’ என்னும் பட்டமும் பெற்றுவிடுகிறார்கள். இத்தகைய பெரியோரே உலகிற் பலர்; இவர்களைக் கூப்பிடவேண்டுமானால் எப்படிக் கூப்பிடலாம்?

‘ஓ, பலராகிய பெரியோர்களே! பலராகிய பெரியோர்களே! கயல்மீனின் முள்ளீப்போல நரைமயிர் முதிர்ந்து தோல் திரைந்த தாடையையுடைய பயனில்லாத கிழத்தனத்தின் பலராகிய பெரியோர்களே!’ என்று கூப்பிடலாமன்றோ? தலைப்பில் உள்ள பாட்டில், இங்ஙனமே அவர்கள் அழைக்கப்பட்டிருக்கிறார்கள். வழக்கங் காரணமாகப் ‘பெரியோர்களே!’ என்றாலும், உண்மையில் உயர்வான கருத்தை அது தாராமையால், ‘சிறியோர்களே! சிறியோர்களே!’ என்று அழைப்பது போலவே தோற்றுகின்றது. அதனால் ‘பெரியோர்களே!’ என்று இங்கே அழைத்த

சொல், இகழ்ச்சிக் குறிப்பில் வந்தது என்று சொல்லலாம். இங்னனம் அழைத்து, இப்பாட்டு, அவர்களை நோக்கி, ஓர் உய்யும் வழியை அறிவுறுத்துகின்றது.

“இனி விரைவில் கூற்றுவன் வருவான் என்பது உங்களுக்குத் தெரியும். அவன் கடுமையான வலிமையையுடையவன்; மழு என்னுங் கூர்மையான படையையும் உடையவன். அவன் வந்து உங்களைக் கயிற்றுற் கட்டிக் கொண்டுபோகும்போது, நீங்கள் மனம் உடைந்து வருந்து வீர்கள்; என்ன செய்யலாம்? நீங்கள் உங்கள் காலத்தை நற்செயல்கள் செய்தலிற் கழிக்கவில்லை. இவ்வளவு காலம் அப்படிக் கழித்துவிட்டமையால், இனிமேல் நல்லதொன்று செய்வதா யிருந்தால் உங்களுக்கு அது மாட்டாமையா யிருந்தாலும் இருக்கும். ஆனால், ஒன்று செய்யலாம், இனிமேல், அப்படி நல்லது செய்தல் ஆற்றிராயினும், நல்ல தல்லாததாவது செய்தலே நிக்கிக்கொள்ளுங்கள். அதுதான் இனி எல்லாரும் மகிழக்கூடியது. மேலும், நல்லது செய்யும் நெறியில் ஒருகால் உங்களை அது செலுத்தினாலும் செலுத்தும். அதற்கு வழி அதுவே,” என்பது.

காலத்தை வினாக்க கழித்துவிட்டவர்களை மெல்ல மெல்ல நற்செயல்களிற் செலுத்துவதற்கு இப்பாட்டு எவ்வளவு பதமாக வழி கற்பிக்கின்றது! இளைஞர்களுக்கும் இது நல்ல முன் எச்சரிக்கையா யிருக்கும்.

ரூப்யுரா:—கயல் - கயல்மீன்; கவள் - தாடை, கணிச்சி - மழு. கடுதிறல்-மிக்க வலிமை. பிணிக்குங்காலை - கட்டுங்காலத் தில். ‘மாதோ’ என்பதற்குப் பொருளில்லை; அவற்றில் ‘மாது’ ஓ’ என்று இரண்டு இடைச்சொற்கள் இருக்கின்றன. ஆற்றிராயினும் - மாட்டமரானாலும். அல்லது - நல்லதல்லாதது; தீய செயல்கள், ஓம்புமீன் - பாதுகாவுங்கள்; நீக்குங்கள் என்பது கருத்து. உவப்பது - மகிழ்வது; மகிழுஞ்செயல் என்னுங் கருத்தில் வந்தது. அன்றியும் - அதுவுமல்லாமலும், நல் ஆறு - நல்ல நெறி. படுஞ்சி - படும்; அதாவது, செலுத்தும் என்பது. நெறியும் அது என்று கொள்ளவேண்டும். ‘நெறியுமார்’ என்பதில் ‘ஆர்’ என்பதும், ‘அதுவே’ என்பதில் ‘ஏ’ என்பதும் இடைச்சொற்கள்; அவை, அசை.

(ஙூ)

உ. சுதலின் முறைமை

[வறுமையுன் செல்வமும் வாழ்க்கையின் இயல்புகள். எனவே உலகத்தில் ஒருவருக்கொருவர் உதவிசெய்தல் என்பது உலகிய ஸாய்விட்டது, உலகியல் அவ்வொப்பு வாய்ப்பன்னைப்போயே உயிர் நாடியாகக் கொண்டு இயங்குகின்றது. ஏற்பார் இவோர் என்னும் இருதிறத்தாரது நன்மையும் இதன்கண் உள்ளது.]

கழிந்தது பொழிந்தென வான்கண் மாறி னும் தொல்லது விளைந்தென நிலம்வளம் கரப்பி னும் எல்லா உயிர்க்கும் இல்லால் வாழ்க்கை;

இன்னும் தம்னன எம்மனேர் இரப்பின் முன் னுங் கொண்டிர்என நும்மனேர் மறுத்தல். இன்னது அம்ம; இயல்தேர் அண்ணல்; இல்லது நிரப்பல் ஆற்று தோரினும் உள்ளி வருநர் நசைஇழப் போரே; அனையையும் அல்லை கீயே; ஒன்னார் ஆர்எயில் அவர்கட்டாகவும் நுமதெனப் பாண்கடன் இறுக்கும் வள்ளியோய்! பூண்கடன், எந்தை! நீ இரவலர் புரவே.

—புறானாறு, 20.

உலக வாழ்க்கை எதனால் நடைபெறுகின்றதென்பது ஒரு முதன்மையான செய்தி. இதனை முடிவுகட்டுவதற்கு அறிஞர்கள் முன்னும் முயன்றிருக்கின்றனர்; இன்னும் முயல்கின்றனர். ‘ஊன்பொதி பசுக்குடையார்’ என்னும் அறிஞர் இதுபற்றி ஆராய்ந்து தாம் கண்ட முடிபை இப்பாட்டின் வாயிலாக விளங்க வைக்கின்றார்.

‘உதவுங் குணம்’ என்பதொன்று இருப்பதனாலே தான் இந்த உலகம் நடைபெறுகின்றதென்பது அவர்கருத்து. இயற்கையை உற்று நோக்கினாலும் இதுதெரியும்.

மழை இருக்கிறது: அது சீர் உதவுகிறது; எப்போதும் உதவுகிறது; அதன் உதனி எந்தக் காலத்திலும் ச. இ. இ. தி.—13

நின்றுவிடாது; அவ்வுதவி என்றேனும் நின்றுவிடுமோ என்று ஒரு சிறிது ஜயங் தொன்றினாலும் வாழ்க்கையில் எவ்வளவு கொந்தளிப்பு உண்டாய்விடும்! சென்ற காலங்களில் எத்தனை தரம் பெய்தாலும் மீண்டும் மீண்டும் அது பெய்து கொண்டுதானிருக்கிறது.

இனி, நிலத்தின் குணமும் இப்படியே. நிலம் பல வகையான விளைபொருள்களை உதவுகின்றது. அதுவும் இத்தனை காலந்தான் உதவினமே என்று கருதி, இனி உதவாமல் நின்று விடாது; என்றும் உதவும்.

இப்படி, இம் மழை, நிலம் முதலானவை என்றும் உதவிக்கொண் டிராவிட்டால் மக்களே யல்லாமல் மற்றச் சிற்றுயிர்கட்குங்கூட உலகத்தில் வாழ்க்கை என்பதை இல்லாமற் போய்விடும். ஆதலால், மாந்தர்களின் வாழ்க்கையும் இந்த இயற்கை நிலையோடு ஒத்து விகழும் போது தான், அது மேலுமேலும் மாட்சிமைப்பட்டு நலந்தரக்கூடும் என்பது தோற்றுகின்றது.

மக்களில், அறிவு, வளம், நலம் முதலியன இல்லாமையால், மாட்டாதவர் பலர் இருக்கின்றனர். பொருள் தேடும் நோக்கமொன்றே அல்லாத வேறு பல நன்னேக்கங்களை யுடைய நன்மக்களும் சிலர் உண்டு; பிறவியிலேயே ஏழைகளாய்ப் பிறந்து, அதன் பின்பே தமது முயற்சியினாற் பொருள் முதலியன தொகுத்து, வாழ்க்கை நலம் பெற வேண்டியவர்களும் மிகுதியாயிருக்கின்றனர். ஆதலால், இத்தகையோர்ல்லாம் பிறருதவியில்லாமல் எப்படி நல்ல முறையில் உயிர்வாழ்க்கூடும்?

இத்தகையோர்க்குத் தக்கோர் உதவியில்லாவிட்டால் இவர்கள் வெளிப்படையாகத் தமது கண்ணியம் இழந்து பிச்சையெடுக்கத் தொடங்குகின்றனர். அப் பிச்சைத் தொழிலும் நன்கு நடைபெறுவிட்டால், திருடு கொள்ளி முதலியனவும், குது குடி முதலியனவுமான பல தீய பழக்கங்கட்டு, இவர்கள் இரையாக நேர்கின்றது. பொது வாக மன்பதையுலகம் கெட்டுப் போவதற்கு, நாட்டின்

மேன்மக்கள், உலக நடைமுறைக்கு ஏற்ப, தக்க ஏற்பாடுகள் செய்யாமையும், ஓரளவு காரணமாகின்றது. எனையோர்மேற் குறைசொல்லுதலால் மட்டும் பெரும்பயன் ஒன்றுமில்லை.

உற்ற நேரங்களில் எளியோர், ஆங்காங்குள்ள மேன்மக்களிடம் உதவி விரும்புவது இயற்கையோம்; பலதாம் தந்தாலும் பின்னும் பின்னும் ‘தாருங்கள்’ என்று அவர்கள் கேட்பதும் இயல்போயாகும். மழை, நிலம் முதலியன எப்போதும் உதவுவதுபோல மேன்மக்களும் எப்போதும் உதவுவே கடமைப்பட்டிருக்கின்றனர்.

அதுமட்டுமன்று : உலகியலின் நடைமுறைக்கு, உதவுங்குணமே உயிர்நாட்டியாயிருத்தலாலும், அதுவும் இயற்கை கிழஞ்சியால் எல்லா இடங்களிலும் காணப்படுதலாலும் அச் செயலால், உதவுவோர் உதவிபெறுவோர் என்னும் இருதிறத்தாருக்குமே நன்மை இருக்கவேண்டும் என்று துணியவேண்டியிருக்கின்றது.

உதவி பெறுவோர்க்கு நன்மை இருக்கின்றதென்பது வெளிப்படையாகத் தெரிகின்றது; ஆனால் உதவுவோரும் அதனுலேயே முன்னேற வேண்டியவரா யிருக்கின்றனர். எனபதுந் தெளிந்து கொள்ளவேண்டும். உதவுங்குணம் உடையோரே உலகில் அமைதியுடன் நல்வாழ்வு வாழ்வதற்கு உரியவர். இது தெளியாமையினுலேயே, பிறவியிலேயே மேன்மக்களாயுள்ளோர் பலர் விணைக்குத் தமது கல்வாழ்க்கையைக் கெடுத்துக் கொள்கின்றனர்.

இங்கே சொன்ன இவ் வுதவுங்குணம் இல்லாகமையால், உதவிபெறும் நிலையிலுள்ளவரைவிட உதவும் நிலையிலுள்ளவரே மிகுதியாகக் கெட்டுப்போகின்றனர். இழப்பு இவர்கட்டே மிகுதி. அது பலவகையிலும் உண்டாகின்றது. எப்படி?

1. பொருள் தொகுப்பது உடம்பை வளர்ப்பதற்கு மட்டுமன்று; உணர்வை வளர்ப்பதற்கே அதன் பெரும்பகுதி செலவாதல் வேண்டும். உதவுங்குணம் இல்லாவிட்ட

டால் உணர்வுநலம் உண்டாகாது. உதவுங் குணத்தினுலே தான் உள்ளங்கலம் வீறும். “சோநிடும்; தண்ணீரும் வாரும்; தருமேமே சார்வாக உள்ளிருமை வீறும் உயர்ந்து,” என்னும் அறிவுரையில் இவ்வுண்மை நன்றாக விளக்கப்பட்டிருக்கின்றது. ‘உள் நீர்’ என்றது உள்ளவியல்பு. உள்ளங்கலம் உண்டானால், பின்பு எல்லா நலங்களுக்கு தாமே உண்டாகும்.

2. இனிமேன்மக்க என்போரும் உலகத்தாரிடையிலிருந்தே வாழுவேண்டி யிருப்பதனால், உலகத்தவர்க்கு ஏற்றபடி உதவிசெய்து அவரை நல்லங்கீலில் இருத்தாவிட்டால், அவர் சூழலால் தமது உடல்நலம், அறிவுதுப்பம், நினைவுறும், செல்வங்கிலை முதலிய எல்லாவற்றிற்குமே பல வகையாலும் ஊனமுண்டாகின்றது.

3. இறுதியில், தாம் தொகுத்துவைத்த செல்வத்தை ஒருங்கேயும் இழந்துவிட நேரும்.

4. தற்செயலாக, தமக்குப் பிறவிடங்களிலிருந்து தாமே நேரும் உதவிகளும் நின்றுவிடும்.

5. உதவிபெறும் விலையிலுள்ள மக்கள் அங்கனம் உதவி பெறும்போது, அவர்கள் முகத்திற் போங்கி வருகின்ற நன்றியுணர்வோடு கூடிய உளமார்ந்த மகிழ்ச்சிகிலை, அவர்கட்டு உதவிய மேன்மக்களின் உள்ள ஆற்றலை மேலும் மேலும் மிகுக்கும். உதவுங் குணமில்லாதவர் அந்த ஈதுவக்கும் இன்பத்தையும் இழந்துவிடுவர்.

6. உதவியாளரிற் சிலர் தம்மிடம் உதவி எதிர்பார்க்கும் நேரத்தில் அவர்க்கு ஒன்று உதவக்கூடாத நிலை நேர்ந்துவிட்டால், உடனே, உயிர் துறந்துவிடுவதும் உண்டு. இதனால், உதவிபெறுவோரது மகிழ்வுள்ளத்துக்கும் உதவி செய்வோரது அருளுள்ளத்துக்கும் எவ்வளவு பிணிப்பிரிக்கீன்றன என்பதுங் தெளிந்துகொள்ளக்கூடும்.

இங்கனமெல்லாம், உதவுங்குணமே உலகம் நஷ்டப்போவதற்கு முதன்மையான காரணமாயிருப்பதனால், இவ்

ஏதவங்குணத்தை மக்கள் முறைமையுடன் தெரிந்து காத்து ஒழுகவேண்டியவர்களா யிருக்கின்றார்க னென்பது ‘ஊன் போதி பசங்குடையார்’ என்னும் புலவர்பெருமானது கருத்து.

இவர் ‘இளஞ்சேட் சென்னி’ என்னும் அரசனை நோக்கி இப் பாடலைப் பாடி யிருக்கின்றார், அச் சொல் வருமாறு:

“சென்ற காலங்களிற் பெய்தேன் என்று கருதி, மழை கிலைமாறிப் பெய்யாவிட்டாலும், முற்காலங்களில் விளைங்கிதன் என்று கருதி, நிலம் தனது விளைவு வளங்களைப் பயிர்கள் வழியாக வெளியே தாாமல் தன்னுள்ளே மறைத்துக்கொண்டாலும் எல்லா உயிர்கட்கும் ‘வாழ்க்கை’ என்பது இல்லை. ஆதலால், முற்காலங்களில் தந்தேதயல் லாமல் இன்னமுந் தாருங்கள் என்று எம்மைப் போன்றவர்கள் கேட்டால், முன்னும் வாங்கிக் கொண்ணர்களென்று சொல்லி உம்மைப் போன்றவர்கள் உதவி மறுப்பது, அழிய தேரை ஊர்தியாக உடைய பெருமானே! இனிய தன்று.

“இங்னம் உதவி மறுப்பதனால், இல்லாத பொருள்களை முயன்று தேடி கிரப்பிக்கொள்ளமாட்டாத நிலையிலுள்ள அவ் விரப்போரைக் காட்டிலும், அவர்களால் விளைத்து வரப்பட்ட செல்வர்களே, தம்மால் விரும்பப்படுதற்குரிய நலங்களைப் பெரிதும் இழுக்கு விடுவோராவர்.

“ஆனால், உனது குணமோ அப்படிப்பட்ட தாகவு மில்லை; அதனினும் மேம்பட்டதாயிருக்கின்றது. பகைவரது அரிய அரண் இன்னும் கைக்கு வாராமல் அவரிடத்த தாயிருந்தும், வெற்றி உறுதி என்னும் எண்ணத்தால், அதனை உங்களுடையது என்று சொல்லிப் பாணர்களின் தொண்டுகட்கு ஈடாகக் கொடுக்கும் அத்தகைய கொடைக்குணம் உடையவன் சி; இரப்பவர்க்கு ஏதேனுமொன்று கொடுக்க நேராதபோது, அதற்கு நாணி சி இந்து போகின்றவனுமாவாய்.

“ஆதலாற் பெருமானே! நீ இரப்போரைப் பாது காத்தல் என்பதனை, இங்னுமே என்றும் முறைமையாகக் காத்தொழுகி, வாழ்க்கை நலம் பெறவேண்டும்,” என்பது.

ரூப்பிள்ளை :—கழிந்தது-கழிந்த காலம். பொழிந்து - பொழிச் தேன் என்பதற்கு வந்தது. வான்-மழை. கண்-மாறுதல்-அருள் மாறுதல். அஃதாவது, பெய்யாது விடுதல். தொல்லது-முன்காலம். ‘இல் ஆல்’ என்பதில் ஆல் என்பதற்குப் பொருளில்லை. தம் - தாரும். எம்மனோர் - எம் அன்னோர்; எம்போன்றவர். ‘அம்ம’ என்பதற்குப் பொருளில்லை, இயல் - அழகு. நசை - விரும்பப் படும் பொருள்கள் நிலைகள் முதலியன. ‘அணையையும் அல்லை’ என்பதற்கு. பிறர்க்கு ஒன்று கொடுக்க இயலாத காலத்து நீ அங்ஙனம், மேல் விரும்பப்படும் பொருள்களை இழப்பதோடல்லா மல் உயிரையும் இழக்கக்கூடியவனு யிருக்கின்றாய்’ என்றும், இனி, கொடுக்க முற்பட்டாலோ உன் கைக்கு வாராத பொருள்களையும் இன்னவை இன்னோர்க்கு உரியவையாகும் என உரிமைப் படுத்திவிடுகின்றாய்’ என்றும் பொருள் கொள்ளவேண்டும். ஆர் - அரிய. எயில்-கோட்டை. அவர் கட்டு ஆகவும் - அவர் கண்ணாகவும்; அவரிடத்தாகவும். பாண்-பாணர். பாணர் கடன் - பாணர்கள் செய்த தொண்டுக்கு சடாகத் தரவேண்டிய முறைமைப்பொருள். இறுக்கும் - செலுத்தும்; தொண்டுக்கு சடாகத் தருவதாதவின் கடன்போலக் கருதி, இறுக்கும் எனப்பட்டது. வள்ளியோய்-உதவுங்குணம் உடையவனே. எந்தை-பெருமானே. பூன் கடன் - கடனுகைப் பூன்க. கடன் என்றது முறைமையாக என்றற்கு. புரவு - பாதுகாத்தல்.

(கச)

22. அதலும் ஏற்றவும்

[உலகம் ஒப்புரவினால் நடைபெறுவதாயினும். அதனைக்கையானும் வன்மை மென்மைகளிலேயே உலகியலின் திறம் உள்ளது. பொதுவாக, முயற்சியின் அடிப்படையாகவே நலன்களை அடையவேண்டும் என அனைவரும் மேற்கொண்டொழுகுதல் முதன்மை; அம்முயற்சிக்கு ஒரு தளர்ச்சி நேரங்கால் ஒருவருக் கொருவர் ஒப்புரவு செய்துகொள்ளுதல் அதனையடுத்துச் செயற்பாலதாகும்.]

எனன இரத்தல் இழிந்தன்று அதன்னிதிர் ஈயேன் என்றல் அதனினும் இழிந்தன்று கொள்ளனக் கொடுத்தல் உயர்ந்தன் றதன்னிதிர் கொள்ளேன் என்றல் அதனினும் உயர்ந்தன்று

தெள்ளீர்ப் பரப்பின் இமிழ்திரைப் பெருங்கடல்
உண்ணு ராகுப நீர்வேட் டோரே
ஆவும் மாவும் சென்று உணக் கலங்கிச்
சேரேடு பட்ட சிறுமைத் தாயினும்
உண்ணீர் மருங்கின் அதர்பல வாகும் :
புள்ளும் பொழுதும் பழித்த லல்லதை
உள்ளிச் சென்றேர்ப் பழியலர்; அதனால்
புலவேன் வாழியர்; ஓரி! விசம்பில்
கருவி வானம் போல
வரையாது சுரக்கும் வள்ளியோய்! நின்னே.

—புறநானுறு. 205

'கொடு' என்று வெளிப்படையாகக் கேட்டு உதவி
பெறுவது இழிந்தது; அப்படிக் கொடு என்று கேட்பதன்
எதிரில், 'நான் கொடுக்கமாட்டேன்' என்று சொல்லி
உதவிமறுத்து விடுவது, அப்படிக் கேட்பதினும் பார்க்க
இன்னும் இழிவானது.

இனி, ஒருவர் கேளா முன்பே அவர் குறிப்பறிந்து,
இதனை எடுத்துக்கொள்ளவேண்டும் என்று தாமே வேண்
திக் கொடுப்பது உயர்ந்தது; அப்படிக் கொடுப்பதன் எதி
ரில், உழைப்பினால் எதுவுக் கிடைக்கக்கூடுமாதலால் இப்
போது இதனை நான் எடுத்துக்கொள்ளேன் என்று சொல்லி
எடுத்துக் கொள்ளாமல் இருந்துவிடுதல் அப்படிக் கொடுப்
பதினும் உயர்ந்தது.

உலகியவில் அவரவரும் கண்ணியமாக நடந்து
கொள்ளவேண்டிய விலை இவை. மற்றப்படி, கடல்போலப்
பெரிய செல்வராயிருந்து விட்டால்மட்டும் என்ன பயன்?
கடல் தெளிந்த நிர்ப்பாப்புடன் அகலமாகத் தான் இருக்
கிறது. ஓவென்று இரையும் அலைகளையுமுடையதால் ஆர
வாரமாகத் தான் இருக்கிறது. இருந்தாலும், குடிப்பதற்கு
நீர் வேண்டியவர்கள் அந்தப் பெரிய கடல்நீரை உண்ணப்
போவதில்லை.

ஆனால், கொடுத்துக் கொடுத்தே செல்வம் குறைவாய் விட்டாலும், அங்குனம் உதவும் இயற்கையையுடைய தெளிந்த குணம் இருப்பவர்களிடம், இன்னமும் பலர் செல்வதற்கு வழிகள் பல திறந்தபடியே இருக்கின்றன. ஆனினம் மானினம் முதலான பலவும் பலகாலும் சென்று சென்று குடித்துக் கலக்கிவிடுவதனால் சீர் குறைந்து சேருகிச் சிறுமையுடையவை யானாலும், உண்ணுதற்குரிய சிறிய நீர் விலைகட்டு, இன்னமும் பல விலக்குகள் செல்லு மாறு, செல்லும் வழிகள் பலவாகவே இருக்கின்றன.

ஆகவே, இத்தகைய குளிர்ந்த குணமுடைய மேன் மக்களுக்கு, ஒருகால் ஏதும் உதவுவதற்கு வாய்ப்பில்லாமற் போனால், உதவி விரும்பிச் சென்றவர்கள், தமக்கு வழியில் கேரந்த புன் விமித்தம் முதலியவற்றையும் தாம் புறப்பட்ட நேரத்தையும் கொந்துகொள்வார்களே யல்லாமல், தாம் விளைந்து வந்த அம் மேன்மக்களைப் பழிக்கமாட்டார்கள். ஏனென்றால், அம் மேன்மக்களின் உள்ள விலைமை அவர்கட்குத் தெரியும்.

“‘ஓரி’ என்னும் அரசே! வானத்தில் மின்னல் இடு முதலிய கருவிகளையுடைய மேகம் எப்படி மறை பொழு கிறதோ, அதுபோலவே யாவர்க்கும் எப்போதும் எதையும் அளவு படுத்தாமல் மேறுமேலும் வழங்கிக்கொண்டிருக்கும் உதவிக் குணமுடைய அன்பா!

“அதனால், ஒருகால் கீழும் எனக்கு அச் சிறிய நீர்விலையைப்போல வளத் குறைந்து விலைகலங்கிச் சேறுபோல் தடிப்பான உள்ளமுடையையாய் ஒன்றும் உதவுமாட்டாத சிறுமையுடையையாயினும் நான் விண்ணை வெறுக்கமாட்டேன்; நீ அப்படியெல்லாம் ஆகமாட்டாய்; நீ வாழ் வாயாக,” என்பது இப்பாட்டின் கருத்து. இதனை இவ் வளவு வன்மை மென்மையுடன் ஏற்றியும் இறக்கியும் அருமையாகவும் துணிவாகவும் பாடிய பெரியார் ‘கழை தின் யானையார்’ என்பவர்.

ஓரிக்கு இப் பாட்டு ஒரு மூக்களுங்கயிறுபோ விருக்கின்றது.

இந்தப் புலவர் அவரிடம் பரிசில் பெருமலா சென் றிருப்பார்!

‘உதவி பெறுதல்’ ‘உதவி தருதல்’ என்னும் இரண்டு குணங்களையும், அவரவர், மிக நுட்ப திட்பமாயும் தக்க நெவரிவுசுவியுகளோடுங் கையாண்டு உலகியல் நடத்த வேண்டியிருக்கும் நிலைமையை இந்தப் பாட்டுக் கூர்மையாய் வெனிப்படுத்துகின்றது.

குறிப்புரை:—இழிந்தன்று - இழிந்தது. உயர்ந்தன்று - உயர்ந்தது. இழிப்-ஒலிக்கின்ற. உண்ணார் ஆகுப - உண்ணாதவர் ஆவர். வேட்டோர்-வீரும்பினேர். உண - உண்ண. நீர் மருங்கின்-நீர் ஸ்லையிடத்தில். அதர் - வழி. புள் - பறவை; அதனாலாகும் நிமித்தத்தை இங்கே புள் என்றே கூறினார். அல்லதை - அல்லது. உள்ளி - ஸ்லைந்து, பழியலர் - பழியார். புலவேன் - வெறேன்; அஃதாவது, வெறுக்கமாட்டேன் என்பது. வாழியர் - வாழி. ஓரி என்பது வள்ளலின் பெயர். வானம் - மேகம். வரையாது-அளவுபடுத்தாமல். சுரக்கும் - மேலுமேலும் வழங்கும். வள்ளி யோய்-வள்ளன்மையைடையோய்; வள்ளன்மை என்பது உதவுங்குனம். நின் - நின்னை. நின்னைப் புலவேன் என்று சேர்த்துக் கொள்ளவேண்டும். (குடு)

உந். கற்புள்ளத்திற்குத் தீயும் போய்கையும் ஒன்றே

[வாழ்க்கையிற் கணவன் மனைவியரின் பிரிவு மிகவுங் கடுமையானது. அதவும், இறப்பினால் நேரும்பிரிவு, சொல்லொனத்துன்பம் பயப்பதாகும். உயிரொன்றிய நேய முடையாருள் ஒருவர் இறப்பின் மற்றொருவரும் உடனிறத்தல் உண்டு; இவ்வரியசெம்யுளில் அத்தகைய உணர்வு படைத்த அம்மையாரொருவரின் அன்பின் செயல் வருகின்றது.]

பல்சான் றீரே! பல்சான் றீரே!

செல்கெனச் சொல்லா தொழிகென விலக்கும் போல்லாச் சூழ்ச்சிப் பல்சான் றீரே!

அணில்வரிக் கொடுங்காய் வாள்போழுங் திட்டகாழ்போல் நல்வினர் நறுநெய் தீண்டாது அடையிடைக் கிடங்த கைபிழி பிண்டம் வெள்ளள் சாங்தொடு புளிப்பெய்து அட்ட

வேளை வெந்தை வல்சி யாகப்
 பரல்பெய் பன்ஸிப் பாயின்று வதியும்
 உயவற் பெண்டிரேம் அல்லேம் மாதோ;
 பெருங்காட்டுப் பண்ணிய கருங்கோட் ஹமங்
 நுமக்கரி தாகுக் தில்ல; எமக்கெம்
 பெருங்தோட் கணவன் மாய்ந்தென, அருங்பற
 வள்ளிதழ் அவிழ்ந்த தாமரை
 நள்ளிரும் பொய்கையுங் தீயுமோ ரற்றே.

—புறநானாறு, 28.

பொங்கும் உணர்வுடன் இப்பாட்டு இயற்றப்பட்ட
 ஒருக்கின்றது. உணர்வு எழுந்த நேரமும் பாட்டு எழுந்த
 நேரமும் ஒன்றே. எழுந்த அவ்வணர்வுக்கு ஒரு வடிவங்
 கூறவேண்டுமானால், இப் பாட்டையே அதன் வடிவமாகக்
 கூறலாம்.

பூதப் பாண்டியன் என்னும் பாண்டிநாட்டு மன்னன்
 இறந்துவிட்டபோது, இவனுக்குப் பட்டத்துத் தேவியா
 ரான் அம்மையார், தங் கணவரைப் பிரிந்து பின் உயிர்வாழ
 மாட்டாமல், அவருடம்பை ஏரித்த ஈமத் தீயிலேயே தாழும்
 உடன் பாய்ந்து உயிர் துறக்க ஓடினார். இத் திடுக்கிட்ட
 சிகழ்ச்சியைக் கண்டு அருகிருந்தோர் அஞ்சி நடுநடுங்கி,
 அம்மையாரை விரைந்து விலக்க முயன்றனர். அம்முயற்சி,
 ஆ! அவர் வீரவுள்ளத்தைப் பின்னும் பொங்கச் செய்து
 விட்டது. அம்மையாரது உயிரின் வடிவம் அப்போது
 தான் எல்லாருக்கும் நன்கு புலப்பட்டது. உணர்வுகள்
 பரந்து கலித்து விறிட்டெழுந்தன. அங் நொடியில், அப்
 பொங்கிய வீரவணர்வுடன் இவ் வரும் பெரும் பாட்டை
 ஒய்யெனக் கூறி, அம்மையார் உடனே தம் கருத்தை நிறை
 வேற்றிக்கொண்டனர்.

அந் நேரத்தில் தேவியாரின் உள்ளம், பரந்த கடல்
 போலப் பெரிதும் விரிந்திருந்தது. வீறுகொண் டெழுந்த
 அவ் வள்ளக்கடலின் பேரஸீலேயே இப் பாட்டாகும்.

கடவிலுள்ள பொருள்களை அலைகள் வெளிக் கொண்டந்து வீசுவதுபோல, நமக்கு இப்பாட்டு அலை வீசும் அம்மையாருள்ளக் கருத்துக்களும் பலவாம்; வீரம் தகுதியில்லாதவருடைய சொற்களை இகழ்ந்து ஒதுக்குதல், கவிதையுள்ளம் புலமை, சிகழ்ச்சிகளை விளங்கக் கூறுக் கிறம், தெளிவு, துணிவு, கணவரன்பு, ஜம்புதத் தன்மைகளையும் விலைமாறச் செய்யவல்ல பேராற்றல் வாய்ந்த முறையை உணர்ச்சி, அறம் முதலிய அவர் உள்ளத்திறங்களும் இப் பாட்டின்கண் அங்கங்கும் மின்னுதல் காணலாம்.

அம்மையார், இப் பாட்டலையிற் சிந்திய அரும் பெருங்கருத்துக்கள் வருமாறு :

அவர், தம்மைவிலக்கியவரை நோக்கி, ‘ஆ! இவராபல குணங்களும் நிறைந்தவரென்று சொல்லப்படுகின்றவர்’ எனத் தமக்குள் இழிவாய் எண்ணிக்கொண்டு, அவ் விழிவு தோன்ற, “ஓ, பல குணங்களும் நிறைந்தவரென்று சொல்லப் படுகின்றவரே! எம் கணவருடன் எம்மைச் ‘செல்க’ எனச் சொல்லாமல் ‘தவிர்க’ என விலக்குகின்ற தவறுன கருத்தினையுடைய பல் சான்றிரோ!” என்று ஆண்மையுடன் கூறி, அவரைப் பொருள்செய்யாது ஒதுக்குகின்றார்.

பின்பு, கணவரைப் பிரிந்த பின்னும் உயிர்தாங்கிப் பல வகையான இழிந்த வாழ்க்கைத் திட்டங்களுடன் உயிர் வாழ்ந்துகொண்டிருக்குங் கைம்மைப் பெண்களுள் தாழும் ஒருவர் அல்லர் என்று சொல்லித் தமது மேம்பாடு இன்ன தென்பதை விளக்குகின்றார்.

அதன்பின், ‘இந்த ஈமச்சிதை நுமக்கு அரிதாயிருக்கட்டும். எமக்கு, எம் அருமைக் கணவன் மாய்க்கனாக, நிறைந்த தாமரைப் பொய்க்கையும் இத் தீயும் ஒரு தன்மையனவேயாம்’ என்று அங்நேரத்திற் ரேன்றிய உண்மையான உணர்வினையே வெளிப்படுத்தி, பொருளின் தன்மைகள் உணர்வின் தன்மைகளின் வழி விலைமாறி அமையும் என்னும் ஒரு பேரியல்தீண்யும் அறிவுறுத்தி முடித்தார்.-

உணர்வு விறினால், பின் அதன்முன் இவ்வுலகவியல்பு கள் எம்மட்டு? என்னும் அரும்பேருஞ்சை, அம்மையார் சொல்லாலும் செயலாலும் நன்கு விளங்குகின்றது.

குறிப்பிடுமா:—பல் - பல குணங்கள், சான்றிர் - சிரம்பினீர்; சான்றீரே - சிரம்பினீரே. இங்ஙனம் சொன்னது இழிவு கருதி. அவ்விழிவு, மேலும் மிகுங்கு தோன்றுதற்கு மும்முறை வந்தது. குழ்ச்சி - என்னம்; இங்கே பலவாறும் என்னும் என்னம். கைம்பெண்கள் தம் உணவுக்கு நெங்யேதொடக்கூடாதாம். நல்ல நெய் எப்படியிருக்கும் என்பதை இங்கு அம்மையார் ‘அணில் வரி.....நறு நெய்’ என்பதனால் நன்கு விளக்குகின்றார். அதன் பொருள், ‘அணிற்பிள்ளையின் முதுகுவரிபோல் வரிகளையுடைய வளைந்த வெள்ளரிக்காயை அரிவாளால் அரிந்து இட்ட விதை யைப்போல மிக்க வென்னிறமாயிருக்கும் நல்ல நெய்’ என்பது. அம்மையார், இயல்பான கவிதையுள்ளத்தினால் அங்கேரத்திலும், நெங்யீன் இயல்லபை இங்ஙனம் விளக்கினார். இன்னும், அக் கைம்பெண்கள், நீர்ஊற்றி வைத்திருக்கும் பழங்கு சோற்றை வீட்டிலுள்ள மற்றவர்கள் கையாற் பிழிந்து இலையிற் போட்டிருக்க, அங்ஙனங்கிடந்த அப் பிண்டத்தையே உண்ணவேண்டுமாம். அடை-இலை, அந்தப் பழங்கு சோற்றுக்குச் கறியாகக் கொள்ளத் தக்கவை, வெள்ளள்ளை அரைத்த துவையலும்’ புளி கூட்டிவதக் கிய வேளைக்கிரைவெவியலும், இவையே உணவு. சாந்து-அரைத்த விழுது. அட்ட-இங்கு வதக்கிய, வெந்தை - வேகவைக்கப்பட்ட பொருள். அஃதாவது, தீயில் வெந்த பொருள் என்பது. வல்கி - உணவு; இனி, அவர்களுக்குப் படுக்கை, சிறுசிறு பருக்கைக்கற்கள் இடப்பட்டிருக்கும் சொற் சொற்பான தரையோம். அதில் அவர்கள், பாயும் இல்லாமல் படுத்துக்கொள்ள வேண்டும். கைம்பெண்ணுக்கு உள்ள உலக வாழ்க்கை இவ்வளவே, பள்ளி - படுக்கை; இன்று - இல்லாகும்; வதியும் - உயிர்வாழும், இந்திலையிலுள்ள பெண்கள் வருத்த உருவமாயிருப்பார்கள். அதனால் இங்கே ‘உயவற் பெண்டிர்’ என வருகின்றது. உயவற் வருத்தம், பெண்டிரேம் அல்லேம்-அத்தகைய பெண்டிரைச் சேர்ந்தேம் அல்லேம். மாதுது - பொருளில்லை; அசை. பெருங் காடு - பெருமையுடைய காடு; சுடுகாடு. பண்ணிய - செய்த; கருகோடு சமம்-கரிய கட்டைகளாலான பின்பபடுக்கை, தில்ல எமக்கு - விருப்பமுடைய எமக்கு. தில்-விருப்பக் குறிப்புடையது. ‘பெருங் தோட்கணவன்’ என்றது, அவன் வீரன் என்பதுகாட்டும். மாய்ந்தென-மாய்ந்தானுக. அரும்பே இல்லாதபடி எல்லரும் மலர்ந்து விட்ட தாமரைப் பொய்கை என்பதற்கு, ‘அரும்பற்’ என்று வந்தது. தாமரையின் இதழ் வளமானவை என்பதற்கு, ‘வள்ளி

தழ்’ என்று வந்தது, நீர் சிரம்பிய அகலமான குளம் என்பதற்கு, ‘நன் இரு பொய்கை’ என வந்தது. நன் - செறிவு: அது, நீர் சிரம்பியிருத்தலைக் காட்டிற்று. இரு- பெரிய; என்றது, அகலம். பொய்கையும் தீயும் என்றது, பொய்கையின் தண்ணீரும் கிடையின் வெங்கியும் என்பதற்கு. ஓர்-ஒரு தன்மை. அந்று-அத்தன்மையைது; ஒரு தன்மையைப் போன்றது; ஒரு தன்மையைது என்பது கருத்து. (கூ)

உச. ஆண் பெண் தொடர்பினால் உண்டாகும் அன்புள்ளம்

[வாழ்க்கையின் எல்லைதன்னாலங்களுதா அருளுள்ளப்பெருங்கிலையிற்-
சென்று முடிகின்றது. ஆண் பெண் தொடர்பில் அப் பெரு
ங்கிலை அரும்புகின்றது. இச்செங்குயனில் ஓர் அழகை உவமை
யுடன் இவ் வண்மை நன்கு காட்டப்படுகின்றது. இதனால்
ஆண்பெண் தொடர்பின் பயன் இனிது விளக்கும்.]

சனைவாய்ச் சிறு தீரை எய்தாதென் ரெண்மைப்
பிணைமான் இனி துண்ண வேண்டிக்—கலைமாத்தன்
கள்ள த்தின் ஊச்சும் சுரமென்பர் காதலர்
உள்ளம் படார்ந்த கெறி.

—ஜங்கினை ஜம்பது, உச.

இப் பழைய பாட்டில் ஓர் இனிய கருத்து வெளிப்படு
கின்றது.

உலகத்தில் ‘போருள்’ ‘பொருள்’ என்று எல்லாரும்
பொருள் தேடுகின்றார்கள். அப் பொருள் முயற்சியே ஒரு
பெரிய பாலைவனாந்தான். அதில் இடையூறுகள் பல உண்டு.
ஆண் பெண் தொடர்பு அவற்றிற்கு ஆறுதலும் இன்பமும்
அளிக்கின்றது. பொருளுக்காகச் செய்யும் முயற்சியே
வாழ்க்கையில் பெரிதாயிருக்கின்றது. பயன் சிறியதுதான்;
பெரிய பாலைவனத்தில் எங்கோ அருமையாகவே நீர்ச்சனை
களும் கனிமரங்களுங் காணப்படுகின்றன.

கிடைக்கும் சிறு பொருளையும் ஆனாலும் பெண்ணுமாகக்
கூடி நுகராவிட்டால், அவ்வளவு முயன்றும், வரழ்க்கையில்
அன்பு ஊற்றெடுப்பதற்கு வழியில்லை. ஆண் பெண்
தொடர்பினால் உள்ள த்தில் அன்பு ஊறுவதற்குப் பல
வரய்ப்புகள் இருக்கின்றன.

ஒரு பாலைவனம் ; அதில் ஒரு சீன. சீனையில் நீர் குறைவாயிருக்கின்றது. ‘நீர்’ ‘நீர்’ என்று கானல் நீரைத் தாவி இரண்டு மான்கள் ஆறுமும் பெண்ணுமாய் அலைந்து, சென்டு, அச் சூபோ யருகில் வந்தன.

இரண்டும் விடாய்தேக் குடிப்பதற்கு அந்த நீர் போதா தென்று தோற்றிற்று. ஆண் மானுக்குப் பெண் மாளைக் காக்கும் பொறுப்புணர்ச்சியும் அன்பும் எழுந்தன. பெண் மானே அந்த நீர் முழுதுங் குடித்து இன்புறவேண்டுமென்பது அதன் எண்ணம்.

ஆனால், தான் நீர் குடியாவிட்டால் பினை மானும் நீர் குடியாது. ஆதலால், ஆண் மான் ஓர் உத்தி செய்தது. தானும் நீர் உறிஞ்சவதுபோல நீரில் வாயை வைத்துக் கொண்டு, கள்ளத்தனம் செய்யவேண்டும் என்று அது தீர்மானித்தது. அங்கனமே ‘கள்ளத்தின்’ நீர் ‘ஊச்சி’ அன்பு காட்டிற்று. இந்த அன்பின் செயலால், அந்தக் கலீமான், தான் பட்ட கானல் வெப்பத்தின் துன்பமெல்லாங்கூட மறந்துவிட்டது. ஆண் பெண் தொடர்பால் எவ்வளவு ஆறுதலும் இன்பமும் !

தலைவியைப் பிரிக்த காதலன் தன் உள்ளத்தால் விரும் பிச் செல்லும் காட்டு நெறியில் இந்த விகழ்ச்சிகளைப் பார்த்தால், அவனுக்குத் தன் தலைவியினிடத்தில் எவ்வளவு அன்பு ஊற்றெடுக்கும் !

“சீனவாய்ச் சிறு நீரை இங்கனம் இரண்டுக்கும் எய்தாது என்னி, கலீமான் தன் பினைமான் இனிது உண்ண வேண்டிக் கள்ளத்தின் ஊச்சம் சரமே, நம் காதலர் உள்ளம் படர்ந்த நெறி என்பர் ; ஆகவே தலைவர் அது கண்டு விரைவில் வந்துவிடுவார்,” என்று பிரிவில் இருக்கும் தலைவிக்கு அவள் தோழிமார் எடுத்துக் காட்டுகிறார்கள். அவனும் ஓரளவு ஆறுதல் கொள்கின்றார்.

குறிப்புரை :—சீனவாய் - சீனையில் ; அஃதாவது, சீனையில் உள்ள என்பது. எய்தாது என்று - போதாது என்று. பினைமான் - பெண்மான் ; கலீமா - ஆண்மான். மா - இங்கே, மான்

என்று குறிக்க வந்தது ‘கலைமா, தன் பிணைமான் இனிது உண்ண வேண்டி’ என்று சேர்த்துக்கொள்ளவேண்டும். உள்ளம் படர்ந்து நெறி-மனம் விரும்பிச் சென்ற வழி. (கன)

24. உண்மைக் காதலுக்குச் சாதிவேற்றுமை இல்லை

{இனம் என்பது பிறப்பை யொட்டியதே எனத் தீர்மானித்தல் பொருந்தாது. அது பெரும்பான்மை மனப்பன்பையொட்டி யது. இனம் அதற்கு ஒரளாவில் துணை செய்தல் நேரலாம். ஆயினும் முதன்மை மனப் பண்பாதலின், அஃதோக்கு மிடத்தில் ஏனை வேற்றுமைகள் நிலைக்கமாட்டா. சிற்றுயிர் கட்கும் இவ் வுண்மை பொருந்துதல் உண்டு. இதனால், மனச்சிறப்பு மாட்சிமைப்பட்டுப் பிறவி மேன்மையுறும்.}

மன்றப் பலவின் சுனைவிலை தீம்பழும்
உண்டுவந்து மந்தி முலைவருடக்க—கன்றமர்ந்து
ஆமா சுரக்கும் அணிமலை நாடனை
யாமாப் பிரிவது இலம்.

—ஐங்கிணை எழுபது, ச.

“யாரும், தம் இனத்துக்கு ஆதரவு செய்வது இயற்கை. ஒரோவொருகால் மக்கள், பிற சிற்றுயிர்கட்கு உதவி செய்வதாயிருந்தாலும், பிறவுயிர்கள் தம இனமல் லாதவற்றிற்கு அங்கனம் உதவி செய்வதென்பது பெரும் பான்மையும் இல்லை.

“ஆனால், நம் தலைவனுக்கு உரிய மலைநாட்டில் என்ன கிகழ்கின்றது தெரியுமா? பலருந் தங்குவதற்குரியதொரு பொதுவிடத்தில் பலாமரங்கள் இருக்கின்றன. அவற்றில் சுனைகள் முதிர்ந்த இனிப்பான பழங்கள் நிறைய உண்டு. அவற்றை, மற்றவர்களுக்கு அஞ்சாமல் தாராளமாக வந்து குரங்குக் குட்டிகள் உண்ணுகின்றன. உடனே ‘அவற்றிற்கு நீர்வேட்கை உண்டாகின்றது. அக் குட்டிகள் சிறிதும் வேறுபாடு கருதாமல், பக்கத்தில் புல் மேய்ந்து கொண்டிருக்குங் காட்டுப்பசுக்களிடம் போய் அவற்றின் மடிகளை வருடுகின்றன. உடனே அப் பசுக்களும் வேறு பாடு கருதாமல் தம் கன்றுகளைப்போலவே விரும்பிப் பால்

சர்க்கு அம் மந்திகளை உண்மீக்கின்றன. இங்னும் நம் தலைவன்து மலைநாட்டில் சிற்றுயிர்கள் கூடத் தமக்கு இன மல்லாத பிறவுயிர்கட்டு அருள் செய்வனவாயிருக்கின்றன. அத்தகைய அழகிய மலைநாட்டுயிருக்கின்றன நம் தலைவன்.

“அவன் நாட்டுச் சிற்றுயிர்களே அங்ஙவுமிருத்தலால் அவனும், நம்மிடம் ஏதொரு வேறுபாடுங் கருதாமல் அருள் செய்து வருகின்றன. ஆதலால், அத்தகைய அன்பனை எப் போதும் யானுகப் பிரிவதென்பதே இல்லை,” என்று தலைவன் தன் தலைவன்மேல் அன்பு மிகுந்தபோது தானுகவே அவ் வன்மின் மிகுதியால் தன் தோழியைப் பார்த்துச் சொல்லு கின்றன.

குரிப்புறை:—மன்று - பொது விடம்; கன்று அமர்ந்து - கன்றைப்போல விரும்பி, ஆமா-காட்டுப் பசு. அணி-அழகு, தலைவனும் யானும் ஒருங்கிருக்கும்போது, எத்தனை விரைவிலும் எத்தனை இடரிலும் யானுக அவனைப் பிரிந்து வருவதில்லை என்பது கடைசி அடியின் கருத்து. (கா)

உசு. திருமண நிகழ்ச்சியின் முதன்மை

[**மக்கட்பேறு,** உலக வளர்ச்சிக்கும் வாழ்க்கை வளர்ச்சிக்கும் இன்றியமையாதது. அது நிலைத்த அன்பு வாழ்க்கையினுடேயே அரும்புதற்குரியது. மக்களைத் தகுதியாக வளர்க்கும் வாழ்க்கை யமைப்பினைப் பெருதார், மக்கட்பேற்றி ந்து உரியரல்லர்.]

முருகுவாய் முட்டாழை கீண்முகைபார்ப் பென்றே குருகுவாய்ப் பெய்திரை கொள்ளா—துருகுமிக இன்னு வெயில்சிற கால்மறைக்கும் சேர்ப்பு! கீ மன்னு வரவு மற.

—திணைமாலை நாற்றைம்பது, உசு.

மறைவில் எவ்வளவுதான் காதவித்திருந்தாலும், பல ஞம் அறியத் திருமணஞ் செய்துகொண்டு ஒழுங்கான வாழ்க்கையில் அமையும் நிலை வந்த பின்பே, அக் காதல், நிலைபெற்ற வொழுக்கமும் அமைந்த இன்பழுங் தரும்.

தலைவனுங் தலைவியும் உயிர்க்குயிராகத்தான் காதலிக் கிழுர்கள். இவர்கள் காதல், இன்னும், பிறர்க்குத் தெரி யாத நிலையிலேயே இருக்கிறது. தலைவனையும் தலைவி இடையிடையே காண நேர்கின்றது. ஆயினும் இது வாழ்க்கையாகுமோ? தலைவன் இங்ஙனம் வந்துபோவதுதான் நிலைத்த வரவாகுமோ?

தலைவியோ மகவுபெற்று வளர்த்து வாழ்க்கை நடத்தும் பருவம் உடையவளாயிருக்கிறார்கள். மகளிர்க்குக் குழந்தை இன்பம் மிகவும் பெரியது. தம் கையிற் குழந்தைகள் காண்பதும், அவற்றேருடு கொஞ்சிக் குலாகி உணர்வு ஊட்டுவதும், தாம் உண்ணுமலே அவற்றிற்கு உணவு ஊட்டுவதும், அவற்றிற்கு ஓர் ஊறும் நோதபடி ஒரு மலர்போலப் பாதுகாத்துப் போற்றுவதுமே அவர்கள் வாழ்க்கை யியல்பாயிருக்கிறது. அவர்கள் உலகமே அது. தலைவன் திருமணங்குசெய்துகொண்டு நிலைத்த இன்பவாழ்க்கையை மேவின பின்பன்றே தலைவி, இவ்வின்பங்காணலாம்.

ஒரு நாள் தலைவன் வந்தான். அவன் ஊர் கட்டோரத்தில் இருந்தது. நெய்தல் நிலம் என்பது அது. அங்கிலத்துத் தலைவனுக்குச் ‘சேர்ப்பன்’ என்பது பெயர். ஆதலால், தோழி அவனை நெருங்கி, ‘சேர்ப்பனே!’ என்றார்கள். தலைவன் அவன் வாய்மொழியை ஆவலோடு ஏதிர்பார்த்தான்.

அவன், “நீ இங்ஙனம் நிலையில்லாமல் வருகின்ற வரவினை மறந்துவிடு; நறுமணம் வாய்த்துள்ள முன்னாள்களாக தாழையின் நீண்ட வெண்மொக்கை, குருகு தனது குஞ்சை என்றே நினைத்துத் தான் கொண்டுவந்த இரையை அதன் வாயில் பெய்து, அஃது உண்ணுவையால் தானும் இரை கொள்ளாமலே மிகவும் மனமுருகி, சுடுகின்ற வெயிலைத் தனது சிறகால் அதன்மேற் படாதபடி மறைத்து நியங்கெய்து வாழும் கடற்கரையையுடைய தலைவனால்லடை நீ!” என்றார்கள்.

ச. இ. இ. த.—14

தோழியின் கருத்தைத் தலைவன் தெரிந்துகொண் டான். அவன் தனக்குத்தானே நினைக்கிறான்: ‘அக்குருசு போலக் குழந்தையின்பங் கொள்ள எனக்குமட்டும் விருப்பமில்லையா? தலைவியைப் பிரிய முடியாமையாற்றுனே, திருமணச்செலவுக்காகவும் வெளியே போய்ப் பொருள் தேடக் கூடாமல் தவிக்கிறேன்.’

குறிப்பு:—முருகு-நல்ல மலை. அருமையாய் அமைக்கிறுப்பதனால், ‘வாய்த்திருக்கிறது’ என்னுங் கருத்தில் வாய் என்றார். பார்ப்பு-பறவையின் குஞ்சு. குருகு-நாரை. இன்னு-இனியதல்லாத. நடுப்பகல் நேரம் என்பதற்கு ‘இன்னு வெயில்’ என்றார். மன்னு-நிலையில்லாத; நிலையில்லாத வரவினை மறந்து விடு என்றமையால், நிலைத்த வரவுக்கு இடமான திருமண வர்ம்பக்கக்கு இடஞ்செய் என்றாயிற்று. (கூ)

10. அறிவின்பம்

க. கருத்துக்களைப் புலப்படுத்தும் அழகு
 அறிவின்பம், தன்பத்தையும் இன்ப நினைவாக்குங் திறம்
 படைத்தது. அறியாமையைப் பற்றிப் பேசினும் அறிவின்ப
 மாகப் பேசவல்லது அறிவு. இச்செய்யுளில் சிறுமியாருத்தி
 யின் பேதைமைத் தன்மையே பேசப்படுகின்றது. ஆனால்,
 பேசும் அறி வியல்பு, கருத்துக்களை இனிமையாகப் புலப்
 படுத்தி இன்பம் விளைக்கின்றது.]

பிறந்த தமரின் பெயர்ந்தொரு பேதை
 பிறங்க விடையிடைப் புக்குப் பிறழ்ந்து, ‘யான்
 வந்த நெறியும் மறந்தேன்; சிறந்தவர்
 ஏன் ஒது’ எனவில்லை ஏற்பிக்க,
 ஏன் ஒதுவென் நேலா அவ்வில்லை,
 அவ்விசை முழுமையேற்று அழைப்ப, அழைத்துழிச்
 செல்குவல் ஆங்குத் தமர்க்கா ணுமை
 மீட்சியுங் கூடுக்கூடு வேவு மட்டமைத்தே;
 வாழ்த்துவப்பான் குன்றின் வகை.

—பரிபாடல், கக; இசுக்கு.

முருகன் எழுந்தருளியிருக்கும் திருப்பரங்குன்றம்.
 என்னும் மலையின் செறிவு முதலான அழகை இப் பாட்டு
 வெளிப்படுத்தும் முறை கவர்ச்சியாயிருக்கின்றது;

எல்லாரும் விழாவக்காகத் திருப்பரங்குன்றம் போனார்
 கள். அங்கே, ஒரு பேதைப் பருவத்துப் பெண், தான்
 பிறந்த சுற்றுத்தாரினின்றும் நிங்கி, காட்சி விருப்பத்தினாற்
 கற்பாறைகளின் இடையிடையே போய் வழிதப்பி, ‘யான்
 இப்போது வந்த வழிதானும் மறந்துவிட்டேனே! ஏ!
 எனக்குச் சிறந்தனிரான உறவினிரோ! ஓ, உறவினிரோ!’ எனக்
 கூவி, அழைத்தலை எழுப்ப, அங்குள்ள மலைவளைகள்
 அவள் அழைத்தலை எலாமல், ஏ ஓ என்னும் அவள் ஓசையை
 ஸட்டும் ஏற்று அங்ஙனமே தாழும் எதிரொலி செய்து
 அழைக்க, அதனை உறவினரே அழைக்கின்றன ரென்று கருதி

எதிரோலி அழைத்த இடங்களிலெல்லாம் செல்குவாளாய், அங்கங்குஞ் தன் உறவினரைக் காணுமல், திரும்பிவெந்த இடங்களிலும் மீண்டும் மீண்டும் அவள் கூடுதலைப் போருந்தி, இவ்வாறு இச்சிறு பருவத்தே தாரது அறியா மைத் தன்மையை உடையதாயிருந்தது, அன்பர்கள் வாழ்த் திணை மகிழ்வானுண முருகக்கடவுளினது திருப்பரங்குன் நத்தின் இடவகைகள்.

ஞாப்புளை :—தமரின் - சுற்றாரிடமிருந்து. பெயர்த்து - கீங்கி. பேதை - பேதைப் பருவத்துப் பெண். பிறங்கல் - மலை; இங்கே மலைப் பாறைகள். பிறழங்கு - தவறி; வழி தவறி. விளி - அழைத்தலை, ஏற்பிக்க - எழுப்ப. ஏலா அவ் விளி - அவ்விளியை ஏலாமல், அவ்விசை - அந்த இசை. அழைத்தழி - அழைத்த இடத்தில். செல்குவள் - செல்லுவாளாய், மீட்சியும் - திரும்பி வந்த இடத்தும். கூ - கூவுதல். மேவும் - பொருந்தும். மடமைத்து - மடமையை யுடையது. உவப்பான் - மகிழ்வான். (க00)

2. புலவர்களின் புதுமொழி கேட்கும் நாகரிகம்

{**உடம்பின் வளர்ச்சி உணர்வின் வளர்ச்சிக்காகவே கிகழ்கின்றது..** உடம்பின் நலத்தைச் செல்வ வளம் வளர்க்கும். உணர்வின் நலத்தை அறிவு வளமே வளர்க்கும். அறிவு வளம் உடம்பின் வளர்ச்சிக்கும் இடஞ்செய்தலுண்டு. ஆதலால், அறிவு வளமிக்க புலவர் பெருமக்கள், ஏனைச் செல்வரினும் உலகுக்கு இன்றியமையாதவர் ஆவார். உலகம் அதனை அறிந்து பயனுறுவதாக!)

பொதுமொழி பிறர்க்கின்றி முழுதானாஞ் செல்வர்க்கு, மதிமொழி இடல்மாலை விணைவர்போல், வெல்லவர் செதுமொழி சீத்த செவிசெறு வாக முதுமொழி நீராப் புலன்நா உழவர் புதுமொழி கூட்டுண்ணும் புரிசைகுழ் புனல்ஸர்.

—கவித்தொகை. சுஅ, க-கு..

அறிவிலை வரும் இன்பம் உயர்ந்த வகையைச் சேர்ந்தது. புலவர்கள் அவ்வின்பம் தரக்கூடும். அவர்கள் ஆதனைப் பயிர்செய்ய வல்லவர்கள். அவர்களுக்கு அவர்கள் காதுகளே நிலம்.

அக் காதுகளாகிய சிலம் எப்படிப்பட்டவை என்பது இப்பாட்டில் முதல் மூன்றாடிகளால் விளக்கப்படுகின்றது “இந்த நாடு பிறர்க்கும் பொது என்னும் சொல் இல்லாத படி முழுமையும் ஆளுகின்ற பேரசர்களுக்கு அறிவு மோழிகளை அறிவுறுத்துகின்ற இயல்பினையடைய அமைச் சர்களைப்போல, இப் புலவர் பெருமக்களுக்கும் அவர்களுக்காசிரியாயிருந்த நூல்வெல்ல சாங்கேருர்களால் பொல் லாச் சொற்கள் இடையிற் புகுதாதபடி நிக்கி நல்ல சொற் களையே அவர்கள் காதுகளிற் பெய்திருக்கிறார்கள். புலவர்களின் காதுகள் அத்தகைய தீது நிக்கிய காதுகளாகும்.

“அங்ஙனம் புலவர் பெருமக்கள், அக் காதுகளே நிலமாக, பழமைதொட்டுவரும் சிற சாங்கேருர்களின் நூல் அறிவுகள் நீராக, அறிவுசிறந்த நாவாகிய ஏரினால் ஆழ உழுது புலமைப் பயிர் விளைத்து இன்பம் ஊட்டுபவர்களாயிருக்கிறார்கள்.

“மதில் சூழ்ந்ததும், வையை நிரின் வளம் வாய்ந்தது மான மதுரை, அத்தகைய புலவர் பெருமக்களின் புதுப் புதுக் கருத்துக்களையடைய புதிய புதிய செஞ்சொன் மொழிகளைக் கொள்ளிகொண் டென்னும் ஊராயிருக்கின்றது!”

“அவ்வளவு அறிவின்பங் துய்க்கும் ஊரிலுள்ள தலைவரே,” என்று தலைவி அழைக்குமிடத்தில் இது வருகின்றது. இது, தலைமகனுக்கு எவ்வளவு சிறப்பு!

நாட்டில் மக்களில் ஒரு சிலர் அறிஞர்களாக விளங்கி, உயர்ந்த புதுப்புதுக் கருத்துக்களை உழவர்கள்போல முயன்று பயிர்செய்து மற்றவர்களுக்கு உதவுவது, சிறந்த உணர்வுங்கடமுறையாகும். உலக மக்களுக்கு இங்ஙனம் உணர்வை விளைத்தளிக்கும் பெரும் பொறுப்பு என்னான் தும் புலவர் பெருமக்களுக்கு உரியது. இப்புலன்நா உழவர் கைம்மடங்கின், மற்றவர்களுக்கு உலகத்தின் இன்ப வாழ்க்கை யென்பது இல்லை. வேந்தர் தம் பலகுடை

நீழாம் புலவர் தம் நாவசைவிலேயே நிலைபெற்று சிற்கின் றன். ஆதலால், நாட்டில் தலைவராயிருப்போர், புலவர்கள் செயலை நன்கு கடைபெறச்செய்து, அவர் தம் புதுமொழி கேட்கும் நாகரிக முடையராய் வாழ்வதற்குரியவராவர். தலைவி இக் கருத்தையே கூறித் தலைமகனைச் சிறப்பிக்கின்றன.

அறிவின்பத்தைச் சிறந்த செஞ்சொன் மொழிகளாற் குழுத்து ஊட்டுவோர் புலவரையன்றி வேறு யாருளர்?

குறிப்புரை:—இடல்-அறிவுறுத்துதல் என்னும் குறிப்பை யுடையது. மாலை-தன்மை, விளைவர்- செயலாளர்; அவர்-அமைச்சர். செதுமொழி-கெடுமொழி. சீத்த-போக்கைப், செறு-நிலம். முது-பழைய; முதுமொழி-முன்னேர் செய்யுட்கள். புலன் நா-அறிவு சிறந்த நா. புது மொழி- புதிய கவிகள். கூட்டுண்ணும் - கொள்ளை கொண்டுண்ணும். புரிசை- மதில். (ககர)

பாட்டு முதற்குறிப் பகுதி

[வளை : பக்க எண்]

அகன்னாலம்விளக்	ச	காய்நெல்அறுத்துக்	சி சி
அட்டு ஆனுனே	நக	கிழவர் இன்னேர்	நஷ்ட
அருஞும் அன்பும்	அ	குரங்கின்தலைவன்	கச்ச
அளிதோதானேபா	க 00	குளிரும்பருவத்தே	கசன்
அறன்கடைப்படா	கனக	குன்றக்குறவன்	கஞ்ச
அறுகுளத்துகுத்தும்	க 0 ஸ	கெடுக்கின்தை	க 0 ஸ
அன்னுய்வாழுவேவன்	கங்க	கொண்கன்பிரிந்த	கசங்
ஆயர்மகனுயின்	கக்க	கொல்லியல்வேழும்	உந்
ஆள்வீனக்கெழுந்த	கச்சி	கொலைகடிந்தும்	கஞ்சி
ஆற்றுதல் என்பது	எ 0	காரற்பலவின்	ஒ. 2.
இம்மைச்செய்தது	எ 2	கிலம்பின் வெதிரத்	கந்தம்
இரவலர்புரவலை	சனஅ	கிறுகரும்பிடவின்	கசன
இருமூன்றெய்திய	கூக	கிறுகுடியீரே	கூக
ஈன்றுபுறந்தருதல்	ககு	கிரைதைஇய	ஞக
ஈனனிரத்தல்	கக்அ	கூணவாய்ச்சிறுகீரை	உ. 0. தி
உடையனுயின்	நுச	கேந்தாமரமரமலருஞ்	கூ
உண்டால்அம்ம	அ 0	செய்குவக்கொல்லோ	அக
உள்ளதுகிடைப்போர்	கங்க	செல்வாரல்லர்	கக்க
உள்ளுதற்கிணிய	கந்ச	செவ்வரைச்சேக்கை	கஶ
உற்றுமிஉதவியும்	சன	சென்னேர்முகப்பப்	கச்ச
ஏக்கர் இடுமணைல்	கக	சேவடிப்படரும்	ஞக
எங்கைவாழி	எ 0	தண்டுதமுவாத்	க. அ
எழுதருமதியம்	கட்டு	நீயினுள்தெறல்கீ	க
எற்ததருகதிர்	ககு	நீணகடல்வளரக	கசந்
ஒண்டொடி அரிவை	கஉக	நகுதக்கனரே	கச
ஒருநாள்செல்லவம்	கன்கு	நரம்பெழுந்துலறிய	கங்க
ஒர் இல் நெய்தல்	கஅஅ	நறுவடிமாஅத்து	கஞ்ச
ஒங்குமலைப்பெருவில்	கங்க	நாடல்சான்னேர்	கக்க
ஒடல்கினர்ந்தன்ன	கங்க	நாடாசொன்னேரு	கஶக
கண்ணுறுதுகெய்தல்	கங்.	நாளிடைப்படின்	கங்க
கல்லேர்புறவிற்	எ	நிலத்தினும்பெரிதே	ககஞ்
கழிந்ததுபொழிந்தென	கக்க	நிலங்கிதாட்டுப்புகார்	க. 0.
காமம்ஒழிவதாயினும்	கஞ்ச	நிலம்புடைபெயரினும்	கங்ச
காமம்காமம்...நினைப்	கஉச	நின்குணம்எதிர்கொண்	ககஸ
காமம்காமம்...நுணங்	கஉக	நின்நயங்துஉறைநர்க்	எச

நின்னோபோலும்	கங்க	முருகுவாய்முட்டாழை	உதா
நூய்தல்இருங்கழி	கங்க	முளிதயிர்பிசைந்த	உஞி
நெல்லும்மூயிரன்றே	குட	பெல்லவந்துளன்	கன
படைப்புப்பலபடைத்துப்	நச	மெல்லியவரிவை	கனிச
பல்சான்...கயல்முன்	கக்०	யாண்டுபலவாக	அசு
பல்சான்...செல்கெனச்	உங	யாதும்னாரே	காஶக
பாணர்முல்லீல	ந.०	யாயும் ஞாயும்	ககங்
பாவைவிளக்கின்	கச	யாயே கண்ணினும்	கநங்
பிறந்ததமரின்	உக்க	யாவதும் அறிகிலர்	கங்க
புதல்வற்கவைஇயினன்	ந.२	வாழிபடு வோரை	சக
புதிடைப்படினும்	கட்டு	வாழ்கநின் வளனே	நன
பொதுமொழிபிறர்க்	உக்க	வாழ்ஆதன்...பகைவர்	உன
மக்திக்காதலன்	உக	வாழியாதன்...வேந்து	கஉன
மரையாமரல்கவர	கச०	விளைபதச்சிறிடம்	அப்
மன்றப்பலவின்	உங	விளையே ஆடவர்க்கு	கங்
வின்றன் கொக்கின்	கங்கு		

